

தாய் வீடு

THAIVEEDU SEPTEMBER 2011 செப்டெம்பர் HOME & LIVING

FREE REAL ESTATE CLASSES

வீடு வாங்க, விற்க மற்றும் வருமான வரி, அடமானக் கடன்
சம்பந்தமான சகல ஆலோசனைகளுக்கும் அழையுங்கள்

SELVA VETTYVEL
Broker of Record

Cell: **416.568.4301**
Bus: **905.201.9977**

HomeLife Future Realty Inc. Brokerage

205-7 Eastvale Drive, Markham, ON L3S 4N8
*Independently Owned and Operated, REALTOR®



மீசைக்கார நண்பன்

பற்றியெரியும் லண்டன்

செப்டெம்பர் 22 - உலக சிறுமியர் நாள்



படம்: Reuters

RAMAN APPLIANCES

Quality Products, Certified Technicians Reliable Service & Reasonable Prices

எமக்கடாக Furnace வாங்கும்போது ஒன்றாயோ அரசு வழங்கும் Rebateஐப் பெற்றுக்கொள்ளலாம்

General Contractors For:

- Air Conditioning • Gas Furnaces • Central Vacuum
- Air Cleaners • Gas Fireplaces
- Garage Door Openers • Security Alarm



Raman Chelliah

President

647-893-4414



Tel: **647-893-4414**

Email: info@raheatingcooling.com

Scarborough : C105-6055 Steeles Ave. East, Scarborough, ON M1X0A7
Brampton : Unit # 11, 158 Kennedy Rd. S., Brampton, ON L6W3G7

உங்களுக்கான வாகனத்தை தேர்வு செய்ய...

FORMULA HONDA

ATHEESAN (SHAN) SARVANANTHAN

CELL: **416-720-1184**

2240 MARKHAM ROAD, SCARBOROUGH,
ONTARIO M1B 2W4.

TEL: 416-754-4555 EXT.2705, FAX: 416-754-9465



BUYING, SELLING,
INVESTING & MORTGAGE NEEDS CALL

SUN SANMUGATHAS

Broker & Manager

One stop shopping for all your mortgage & real estate needs.

Buying - Selling - Investing



Dir: **416.948.0693**

Bus: **416.291.3000**



வீடு வியாபார நிலையம்
வாங்க விற்க



Kunasegar Nagalingam

Sales Representative

Sujatha Kunasegar

Sales Representative

416.402.4545

HomeLife Today Realty Ltd.,

Brokerage*

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6

Bus: **416-298-3200**, Fax: 416-298-3440, E-mail:

kuna@kunahomes.ca

*Independently Owned and Operated.



One Source For Many Type of
Properties & Mortgages

Mohan Subramaniam

Broker of Record

416.321.2300



Energy Audit
\$5650
Gov't Rebates

Gerard Ratnarajah, P. Eng.
647-206-4494

இனிய இல்லம் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளம்

மகேன் சிங்கராஜா

Sales Representative

Direct: **416.302.7283** (SAVE)

E-mail: misingarajah@trebnet.com
web: www.mahenonline.com

RE/MAX Vision Realty Inc., Realtor
2210 Marham Road, Unit-1, Toronto, ON M1B 5V6
Tel: 416.321.2228, Fax: 416.321.0002



The shortest distance between paradise and the place you call home

Markham/14th Ave



COMMERCIAL

\$19 Sq Ft Net Lease
Brand New Plaza - Newtown Square In The Growing Community * Close To Residential Area & Amenities * Easy Access To Hwy 7 & Hwy 407

Neilson/Mclevin



\$174,900
Condo Apt, 2 Bedrooms, 2 Washrooms, Location! Location! Location! Bright Corner Unit With Open Balcony! Very Spacious And Functional Layout! Laminate Flooring Through-Out!

Warden/Danforth Rd



\$255,000
Detached Bungalow, 2 Bedrooms, 2 Washrooms,

Davenport / Old Weston



\$259,900
Duplex 2-Storey, 3 Bedrooms, 2 Washrooms, Investment Opportunity In Prime Location. Close To Downtown. Live On One Floor And Rent The Other

Kingston Rd & Lawrence



\$269,900
Att/Row/Townhouse 2-Storey, 2+1 Bedrooms, 2 Washrooms, Great Location. Small Complex - Easy Lifestyle. Walk Into Home From Garage. Large Master With Semi-Ensuite

Markham / 14th



\$279,000
Semi-Detached 2-Storey, 4+1 Bedrooms, 3 Washrooms, Beautiful Home With 4 Bedrooms Plus Finished Basement With Separate Entrance. Part Like Private Backyard.

Markham / 14th



\$359,900
Att/Row/Townhouse 3-Storey, 2 Bedrooms, 3 Washrooms, Lovely Freehold Townhouse In High Demand Upper Cornell Neighbourhood.

Airport Rd/ Morningstar



\$369,000
Detached Backsplit 3, 3+1 Bedrooms, 2 Washrooms, Bsmt Apt With Sep Ent. Huge Lot In An Excellent Location In Malton. Double Car Garage & Nice Pvt Backyard.

9th Line / Britannia



\$369,900
Semi-Detached 2-Storey, 3 Bedrooms, 2 Washrooms, Vendors Downsizing - Just Under 1500 Ft Of Neutral Decor In A Great Area Close To Schools & Just Steps To 1005 Of Acres Of Parkland

Derry/Winston Churchill



\$369,900
Semi-Detached Backsplit 5, 4+1 Bedrooms, 3 Washrooms, Very Well Kept Semi, Close To Public Transit: Meadowvale Go Station, Schools, Shopping, Hwy 401/403 & All Other Amenities.

9th Line/Doug Leaven



\$373,000
Semi-Detached 2-Storey, 3 Bedrooms, 2 Washrooms, Gorgeous Semi In A Family Oriented Neighbourhood. Gleaming Laminate Throughout Whole Home With Upgraded Kitchen

Cornell Centre/Highway 7



\$379,000
Att/Row/Townhouse 2-Storey, 2+1 Bedrooms, 3 Washrooms, 1 Year New, Built By Forest Hill Homes, Oak Stairs, Main Floor Hardwood.

Middlefield / Steeles




\$387,900
Link 2-Storey, 3+1 Bedrooms, 2 Washrooms, Location! Location! Location! Perfect House For 1st Time Buyers. Very Close To The Public And Catholic Schools.

Markham / Golden / Highglen



\$395,900
Link 2-Storey, 3 Bedrooms, 2 Washrooms, Prime Markham Location! Very Well Maintained! Newly Installed Laminate Floors In All 3 Bedrooms, Walking Distance To School, Park, Can.Tire,

Kennedy/407/Helen



\$399,000
Att/Row/Townhouse 2-Storey, 2+1 Bedrooms, 2 Washrooms, Beautiful Freehold Townhouse In Desirable South Unionville. Easy Access To 407, Walking Distance To T & T Supermarket.

Markham And Steels



\$474,900
Link 2-Storey, 3+1 Bedrooms, 4 Washrooms, Located In A Sought After Quiet & Family Oriented Neighbourhood. Approx. Well Maintained Clean-Neat Spotless Home

Middlefield / Denison



\$479,000
Link 2-Storey, 3 Bedrooms, 3 Washrooms, Location! Location! Location! Brand New Kitchen! Renovated Washroom! Brand New Staircase! New Hardwood Flooring

Markham/Steeles



\$484,900
Link 2-Storey, 4+2 Bedrooms, 4 Washrooms, All Brick 4 Bedroom Home In Prime Markham Road, Beautiful Home In High Demand Area, Close To All Major Shopping Centres

Markham And 16th



\$599,000
Detached 2-Storey, 4+1 Bedrooms, 4 Washrooms, Detached Home! Corner Lot! Brand New Hardwood Flooring Throughout 2nd Floor! Laminate Flooring Through Out Basement!

24/7 Realtors



Raj Ariyanayagam

Broker

Cell: **416-930-4663**

BUS: **416-298-3200**

Fax: 416-298-3440

rajhomes@hotmail.com,

pariyanayagam@trebnet.com



Vasanthi Niranjan

Broker


Cell: **416-845-8272**

BUS: **416-298-3200**

Fax: 416-298-3440

vasanthine@gmail.com,

vniranjan@trebnet.com



HOMELIFE TODAY REALTY LTD., BROKERAGE

31 Progress Ave, Unit 210, Toronto, Ontario, M1P 4S6, Canada.

Not intended to solicit properties currently listed for sale or individuals currently under contract with a Brokerage.



தலைவணங்குகின்றோம்

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே. உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் இந்த தூண்களில் பல குறைபாடுகள் உள்ளன.

இந்நிலைமையில் தான் துணிவோடு, எந்தவித சுயநலமுமின்றி நீதிக்காகக் குரல் கொடுத்து, மக்களைத் தட்டியெழுப்பும் மக்கள் தலைவர்கள் அவ்வப்போது தோன்றுகின்றார்கள்.

அவர்களில் ஒருவர்தான் கனடாவின் பெருமைக்குரிய குடிமகன் ஜாக் லேய்ற்றன்.

சமத்துவத்தையும் சமூகநீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதியோடு செயலாற்றியவர். தன்னுடைய கட்சிக் கொள்கைகளுக்குத் தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். பொது வாழ்வில் என்றும் எளிமையைக் கடைப்பிடித்தவர்.

துணிவோடு அவர் முன்னெடுத்துச் சென்ற விடயங்கள் பல விமர்சனங்களுக்கு அடிகோலியது. ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள் மூலமாகத்தான் கட்சியின் கொள்கைகளை மக்கள் சமுதாயம் புரிந்துகொள்ளமுடியும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் உலகத்தின் ஜனநாயகக் காவலர்கள் என்று சொல்லப்படுகின்ற நாடுகளின் உதவியுடன் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கெதிராகக் குரல் கொடுத்த ஒரேயொரு கனடிய அரசியல் தலைவர் ஜாக் லேய்ற்றன் மட்டுமே. பின்னர், இந்த இனப்படுகொலைக்கெதிராக சர்வதேச விசாரணைகள் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவரும் இவர் ஒருவரே.

அவரைப் புரிந்துகொள்வது மிக எளிது. ஆனால், அவரைப் பின்பற்றுவது கடினம்.

‘கோபத்தைவிட அன்பு மேன்மையானது. பயத்தைவிட நம்பிக்கை மேன்மையானது. விரக்தியைவிட நன்னம்பிக்கை மேன்மையானது. எனவே அன்புடனும் நன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து இவ்வுலகில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்’ என்ற ஜாக் லேய்ற்றனின் கடிதவார்த்தைகள் மக்களுக்காக கடைசியாக அவர் கொடுத்த கொடை.

ஒரு தலை சிறந்த கனடியருக்கு, அரசியல் தலைவருக்கு, நண்பருக்கு தாய்வீடு தலைவணங்குகின்றது.

III

பெயர் தோற்றாத கட்டுரைகளுக்கு ஆசிரியரே பொறுப்பு. கனடியத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி பின்னர் எமக்குத் தரப்பட்ட விளம்பரங்கள் இலவசமாகப் பிரசுரமாகின்றன. அவற்றின் சரி, பிழைகளுக்கு தாய்வீடு பொறுப்பல்ல. ஏனைய விளம்பரங்கள் இலவசமல்ல. ஆக்கங்கள் அனைத்துக்கும் ஆக்கியோரே பொறுப்பு.

முகப்பில்:
ஜாக் லேய்ற்றன்
படம்: Reuters

Publisher & Editor : P.J. Dilipkumar
பதிப்பாளர், ஆசிரியர் : பி.ஜே. டிலிப்குமார்

ஆலோசகர் குழு : ஞானம் லம்பேட், கருணா, சுந்தர் சின்னத்தம்பி, பொன்னையா விவேகானந்தன், கந்தசாமி கங்காதரன்.

ஒவியங்கள் : ரமணி (இலங்கை)
K. கிருஷ்ணராஜா (இங்கிலாந்து)
டிராட்ச்கி மருது (இந்தியா)
கருணா (கனடா)
V. ஜீவா (இந்தியா)
சிவ. மாமுனி

புகைப்படங்கள்: கணா ஆறுமுகம், கருணா.

தட்டச்சு : கௌரி, ஜீவா, பிரியதர்சினி, மஞ்சளா ராஜலிங்கம், சாம் டானியல்.

ஒப்புநோக்கல் : கௌரி, மஞ்சளா ராஜலிங்கம்.

வரைகலை ஆலோசனை : கருணா (டிஜி வரைகலை அமையம்)

அஞ்சல் முகவரி : Editor
P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON. M1V 1V0

ரொறன்ரோ விநியோகம் : இராமநாதன் ரூபன்
மொன்றியால் தொடர்புகள் : சுகுமாரன் சின்னையா
1-514-299-3186

ஒட்டாவா தொடர்புகள் : அலெக்ஸ் சிவசம்பு
1-613-276-7253

Tel : 416-646-3422, 416-857-6406
Fax : 416-849-0594
Web : www.thaiveedu.com
E-mail : info@thaiveedu.com

மீசைக்கார நண்பன்



- கந்தசாமி கங்காதரன்

05

தமிழ் மக்களின் நண்பர்கள் என்று எம்முன் உலாவரும் போலிகளுக்கு மத்தியில், உணர்விலும் சொல்லிலும் செயலிலும் தமிழ் மக்களின் உண்மை நண்பனாக வாழ்ந்தவர் ஜாக் லேய்ற்றன்.



06

செப். 22 - அனைத்துலக சிறுமியர் நாள்!

- ராதிகா சிற்சபைசன்

அனைத்துலகச் சிறுமியர் நாளுக்காக ராதிகா சிற்சபைசன் பாராளுமன்றில் குரல்.



09

பற்றி எரியும் லண்டன் - இளைய அப்துல்லாஹ்

வேலையில்லா திண்டாட்டம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, அரசின் மீதான மக்களின் வெறுப்பு, மாணவர்களின் கல்விக் கட்டண அதிகரிப்பு, பணக்காரர் மீதான ஏழைகளின் கோபம் எல்லாவற்றையும் சேர்த்துவைத்து மூட்டப்பட்ட தீ என்றுதான் சொல்ல வேண்டும்.



14

மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள்

- கந்தையா பரநிருபசிங்கம்

நோய்களை ஏற்படுத்தும் சில பக்ரீறியாக்களின் தனிவகைகள் வழமையாகப் பாவிக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது.



50

அமெரிக்கக் கடனின் தரவிறக்கம்

- மாறன் செல்லையா

சரியான பாதையில் அமெரிக்காவை இட்டுச்செல்ல, அரசியல்வாதிகளுக்கு விழிப்பை ஏற்படுத்த Standard and Poor எடுத்த ஒரு துணிச்சலான முடிவு.

சர்வதேச உணவரசியல்
அ. கணபதிப்பிள்ளை 4

மறைந்த தலைவர் ஜாக் லேற்றன்: சில நினைவுகள்
நடராஜா முரளிதரன் 7

மறுபடியும் வாகைகள்!
ச.வே. பஞ்சாட்சரம் 66

வழுக்கையாறு
பூர்வீகன் 68

The Cage முன்வைத்து ஈழப் போர் எனது வாசிப்புகளுடான ஒரு பார்வை
அருண்மொழிவர்மன் 74

ஆயிரம் ஏரிகள் மேவிய நாடு
உதயணன் 81

சமூக உளவியல் விடயங்கள்
கல்பிகா இஸ்மாயில் 82

பப்பாத் தாக்குதல்
சேகர் தம்பிராஜா 84

எனது அப்புவின் நண்பன்
பொ. கனகசபாபதி 87

கொண்டாட்டத்தின் முடிவு
என்.கே.மகாலிங்கம் 90

சிமோன் டி போவுவா'வின் The Blood of Others
தேவகாந்தன் 94

பேய் போய் பிசாசு வந்த கதை
நிமால் நாகராஜா 99

எம்.ஏ. ரஹ்மான்
வி. கந்தவனம் 102

ஐந்து கால் மனிதன்
அ.முத்துலிங்கம் 105

இன்றைய நோக்கில் பண்டைய தமிழிலக்கியங்கள்
நா. சுப்பிரமணியன் 109

மேலும் ஆக்க விபரங்கள் 5ம் பக்கம்

சர்வதேச உணவரசியல்


இன்று சர்வதேச அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் இருபெரும் சக்திகளாக சனப் பெருக்கமும் உணவுகட்டுப்பாடும் இருந்து வருகின்றன. தேர்தல்களுக்காக இலவச அரிசி வழங்குதல், உணவுப் பொருட்கள் மக்களைச் சென்றடையத் தடைவிதித்தல் போன்று உணவை அரசியலாக்கிய இலங்கை போன்ற நாடுகளுக்கு ஆபிரிக்காவில் அவதானிக்கப்படும் பஞ்சம் வேறுபட்டதாகத் தெரியலாம். ஆனால் அல்சபாப் ஆயுதக் குழுவின் பார்வையில் சோமாலியாவில் பஞ்சம் இல்லை என்றான அவர்களின் கருத்து வெளிப்பாடு இந்த உணவு வழங்கும் முயற்சியானது அமெரிக்காவின் அரசியலாயுதம் என்ற உணவை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.

சோமாலியாவில் ஐ.நா பஞ்சப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தியிருந்தவை இரண்டு பகுதிகள். தலைநகரான மொகடிசுவுக்கு மேற்காக இருக்கும் தென்பக்கூல் பகுதியும் தெற்காக இருக்கும் கீழ் சபலின் பகுதியும் கடந்த அரைநூற்றாண்டு காலமாக அதிக வறட்சியினை அனுபவித்து வந்துள்ளன. 2009ஆம் ஆண்டு முதல் அல்சபாப்பின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த மத்திய தென் சோமாலியப் பகுதிகளுக்கு அவர்களால் விதிக்கப்பட்டிருந்த பொது நிறுவனங்களின் வருகைக்கான தடை தற்பொழுது குறிப்பிடத்தக்க அளவு இலகுவடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பஞ்சத்தை நீக்குவதற்கான பணக் கொடுப்புகளுக்குத் தொண்டார்வ நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆபிரிக்காவின் கொம்பு எனக்குறிப்பிடப்படும் பிரதேசம் எரித்திரியா, எதியோப்பியா, ஜிபுட்டி, சோமாலியா, கெனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் செங்கடல் ஏடன் வளைகுடா, இந்து சமுத்திரம் ஆகியவற்றைக் கடல் எல்லைகளாகவும் கொண்டுள்ளது. இப்பிரதேசம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு இருக்கும் அதே அகலக் கோடுகளுக்குட்பட்டதாக இருப்பினும் தென்னிந்தியாவுக்கு இருக்கும் வங்காளவிரிகுடாச் சூறாவளிகளின் மழை கொண்டுவரும் வாய்ப்பானது இங்கு இல்லாதிருந்ததால் இப்பிரதேசம் மழை வீழ்ச்சியைக் குறைவாகவே பெற்றுவந்துள்ளது. கடந்த அறுபது வருடங்களாகக் குறைந்த மழை வீழ்ச்சியே இங்கு அவதானிக்கப்பட்டிருப்பினும் மக்கள் அனுபவிக்கும் வறட்சியின் தாக்கம் அதிகமாகவே அவதானிக்கப்பட்டிருந்தது. கோடைகால மேற்காவுகைமழையானது பருவம் தப்பிக்கிடைக்கப்பெறுவதும், தென்மேற்குப் பருவக்காற்று ஆபிரிக்க நிலப் பகுதியிலிருந்து வீசுவதால் கண்டக்காற்றாகிக்

வறட்சி வட்டப் போக்கினைக் கொண்டிருந்த போதும் இங்கு பிறகாரணிகளின் செல்வாக்கு மக்களைப் பஞ்சப் பாதிப்புள்ளாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சச்சரவுகள், சனத்தொகைப் பெருக்கம், பாரம்பரிய விவசாய முறையான

வறட்சி வட்டப் போக்கினைக் கொண்டிருந்த போதும் இங்கு பிறகாரணிகளின் செல்வாக்கு மக்களைப் பஞ்சப் பாதிப்புள்ளாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சச்சரவுகள், சனத்தொகைப் பெருக்கம், பாரம்பரிய விவசாய முறையான



‘கச்சான்’ போன்று மாறியிருப்பதும் இங்கு வறட்சியின் தாக்கத்தைத் தொடர்ந்தும் அவதானிக்கமுடிகிறது. இவ்வருடஆடிமாத மேற்காவுகை மழையும் வெள்ளமும் அடுத்தபருவப் பயிர்ச்செய்கைக்கு வழி வகுப்பதாகவும் சிலமாதங்களில் உணவு உற்பத்திக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

நாடோடி மந்தை வளர்ப்பினைப் பின்பற்றாமை, வறட்சிக்குத் தகுந்த உத்திகளையும் கருவிகளையும் பயன்படுத்தாத நிலை போன்றன இப்பகுதிகளில் தோற்றம் பெற்றிருக்கும் பஞ்சத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

ஐ.நா பஞ்சத்தைப் பிரகடனப்படுத்தும் பொழுது சில வரையறைகள் பின்பற்றப் படுதல் வழக்கம் அதன்படி

- அ. கணபதிப்பிள்ளை -

- 20 சதவீதமான குடும்பங்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருந்தல்.
- 30 சதவீதத்துக்கு மேற்பட்ட சனத்தொகை அல்லது பிள்ளைகள் போசாகுக்குறை வடனிருந்தல்.
- நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் பேருக்கு 2 முதியவர் அல்லது நாலு குழந்தைகள் இறந்தல்.
- நாள் ஒன்றுக்கு சராசரி 2100 கலோரி சத்துணவுக்கு கீழ் கிடைக்கும் நிலையிருந்தல் அதாவது வயது முதியவர்கள் நாளுக்கு 2279 கலோரிகளும் 3 வயதுக்குட்பட்டவர் 1046 கலோரிகளும் 8 வயது வரை 1742 கலோரிகளும் சராசரி 2000 கலோரிகளும் கிடைக்காதநிலை. இருப்பதும் பஞ்சத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுவன.

சோமாலியாவில் அடுத்த பயிற் பருவம் ஒக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவக் காற்று மழையுடன் தொடக்கப்படும் வரையில் உணவு உதவி தேவைப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்த வறட்சியானது ஒவ்வொரு பத்துவருடங்களுக்கும் வந்திருந்ததாகவும் இப்பொழுது ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையும் வருவதாகவும் இது கடந்த அரை நூற்றாண்டாக அனுபவிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

காலநிலை அவதானிகள் 11 வருடத்தின் சுற்றுக்குட்பட்ட சூரிய களங்கத்தின் பாதிப்பினையும் அத்துடன் கூடிய 5, 3, 1 வருடச் சிறு வட்டச்சுழர்ச்சிகளையும் கொண்ட வறள், ஈர நிலைமைகள் பூமியில் அவதானித்திருக்கிறார்கள். அதற்கு எந்த நாடுகளும் விதிவிலக்காகிவிட முடியாது. தவிரவும் காலநிலை மாற்றம் - மழைவீழ்ச்சி ஒழுங்கு மாற்றப்படாமல் பெறப்படும் மழையின் அளவிலும், மழை வீழ்ச்சி ஒழுங்கு மாற்றப்பட்டு மழை பெறப்படும் காலம் முன்பின்னாக இடம் பெறுவதும் - உலகெங்கும் விவசாயியின் பயிர்ச்செய்கை ஒழுங்கினைப் பாதித்து வருகின்றது.

அதிகரிக்கும் சனத்தொகையினையும் அதன் உணவுத்தேவையில் உணவுஉற்பத்தி, பகிர்ந்தளிப்பு ஆகியவற்றில் அந்தந்த நாடுகளே கவனஞ் செலுத்தவேண்டியது அவசியம். அதற்குத் தடையாக உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளைக் காரணங்காட்டுவதும் பிரதேச ரீதியிலும், மத ரீதியிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுவதும் வளர்ந்துவரும் சனத்தொகையின் அரசியற் சுதந்திரத்தைத் தடைசெய்யும் செயல்களாக மாறிவருகின்றன.

பசிவந்திடப் பத்தும் பறந்திடும், ஒன்று மட்டும் பறக்காது. பசி மட்டும் தான் பறக்காது. ஆபிரிக்காவில் மக்களின் பசிக்கொடுமையினை சோமாலியாவிலிருந்து ஆயிரமாயிரமாக இடம்பெயர்ந்து எதியோப்பியாவுக்கும் கெனியாவுக்கும் சென்ற பஞ்சத்தவர் முகங்களிலும் இறந்துபோன 29,000க்கு மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடலங்களிலும் காணமுடிகிறது. சோமாலியாவின் மொத்தசனத்தொகையான 9.3மில்லியனில் தென் சோமாலியாவில் இருந்த 3.7மில்லியன் மக்களின் 2.8 மில்லியன் மக்கள் இத்தகைய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சோமாலியா எதியோப்பியா கெனியா ஆகிய நாடுகளில் 12 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இன்று பஞ்சத்தின் பிடியில் அகப்பட்டுள்ளார்கள்.

உணவுப்பொருள் உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் தடையாக இருந்தவை அல்சபாப் ஆயுதக்குழுவினரின் கடுமையான வரிவிதிப்பு முறையும், மக்களைக்கடத்துதல், சித்திரவதைக்குட்படுத்துதல், கொல்லுதல் என்பனவும் என்ற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இக்காரணிகள் உணவு உற்பத்தியில் கொண்டுள்ள நம்பிக்கையைக்



நால்வர் திருமுறை

இலங்கையை நடுநடுங்க வைத்திருக்கும் கிரீஸ் மனிதர்கள்

தாய்விடு - 2011

மீசைக்கார நண்பன்

ஓகஸ்ட் 22ம் நாள் அந்தச் செய்தியைக் கேட்டதும் இணையத்தளங்களைத் திறந்தால், செய்திகளையும் தாண்டி பின்னூட்டங்கள் கவனிக்கவைத்தன. கியூபெக் மாகாணத்திலிருந்து ஓர் இளையவர், “எனக்குப் 18 வயதாகும் போது அவருக்கும் அவரது கட்சிக்குமே வாக்களிக்க எண்ணியிருந்தேன், அவர் வலியுறுத்திய ‘நம்பிக்கை’யை இழக்காதிருப்போம்” என்று எழுதியிருந்தார். ரொறன்ரோவில் ஓர் ஆசிரியர், “என் மாணவர்கள் அவரைப் போல வரவேண்டுமென ஆசைப்படுகின்றேன்” என்று நெகிழ்கின்றார்.

“அவருடைய வலுவான ஆளுமைகளுக்காகவும் பொதுவாழ்வில் அவரது அர்ப்பணிப்புக்காவும் அவர் என்றும் நினைவுகூரப்படுவார்” என்கின்றார் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்.

கனடிய தேசம் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற பற்றையும் நாட்டுக்கான, நாட்டு மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும் விதந்துரைக்கின்றார் பசுமைக் கட்சித் தலைவி எலிசபெத் மே அம்மையார்.

“புதிய ஜனநாயகக் கட்சிக்கும் கனடாவுக்கும் பேரிழப்பு” என்கின்றார் முன்னாள் பிரதமர் Jean Chretien.

இன்னொரு முன்னாள் பிரதமர் பிரையன் மல்ட்ரோனி, “அவர் மதிப்புக்குரிய கண்ணியம் நிறைந்த விசுவாசமான மனிதர்” என்று புகழ்கின்றார்.

“அரசியல் கருத்து வேறுபாடுகளை அரசியலோடே விட்டுவிடவேண்டும். தனிப்பட்ட விரோதமாக நினைக்கக்கூடாது என்று எனக்குக் கற்றுத்தந்தவர் அவர்” என்று மனம் திறக்கின்றார் ரொறன்ரோ நகர முதல்வர் ரொப்ட் போர்ட்.


என்றும் தளராத உறுதியோடு மக்கள் நலனையே சிந்தித்த புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் கனடிய எதிர்க்கட்சித் தலைவருமான ஜாக் லேய்ற்றன் அவர்களைப் பற்றிய கருத்துப் பகிர்வுகள் இவை.

ஜோன் கில்பேர்ட் லேய்ற்றன் என்பது அவரது இயற்பெயர். பின்னாளில் ஜாக் லேய்ற்றன் என்றழைக்கப்பட்டார். அவருடைய பூட்டனார் .பிலிப் லேய்ற்றன் 19 வயதில் பிரித்தானியாவிலிருந்து மொன்றியலுக்குப் புலம் பெயர்ந்த, பார்வையற்ற ஓர் இசைக்கலைஞன். கனடிய நாடாளுமன்றத்தில் ஜாக் லேய்ற்றனின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தபோது இசைக்கப்பட்ட Dominion March எனும் இசைக்கோர்வை இந்தப் பூட்டனார் உருவாக்கியது. பார்வையற்றோருக்காக Montreal Association for the Blind எனும் அமைப்பை 1908ம் ஆண்டிலேயே நிறுவினார்.

ஜாக் லேய்ற்றன் அவர்களின் பேரனார் கில்பேர்ட் லேய்ற்றன் கியூபெக் மாகாண அமைச்சராயிருந்தவர். இரண்டாம் உலகப் போரில் கனடாவின் பங்களிப்புக்குப் போதிய ஆதரவை கியூபெக் மாகாண அரசு வழங்கவில்லையெனக் குற்றஞ்சாட்டிப் பதவியைத் துறந்தவர் அவர். தந்தையார் ரொபேர்ட் லேய்ற்றன் 1960, 70களில் தீவிர லிபரல் செயற்பாட்டாளர். ‘80களில் கன்சர்வேட்டிவ்

மாநகரசபையின் 19ம் வட்டார உறுப்பினர்.

அரசியலும் போராட்ட குணமும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்திருக்கின்றது போலும். ஜாக் லேய்ற்றன் அவர்களின் அரசியல் வாழ்வில் போராட்டங்களே அதிகம். இவர் 1982இல் ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினராகத் தேர்வானதிலிருந்தே பலருக்குத் தலையிட. விரைவிலேயே பலராலும் பேசப்



படம்: கணா ஆறுமுகம்

“ இறுதி நிகழ்வு Roy Thomson மண்டபத்தில் நடந்தபோது

ஒருவிடயம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இழப்பின் வலியைக் களைந்து

நம்பிக்கை ஒளியேற்றிச்

சென்றிருக்கின்றார் அவர்.

கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர். ஜாக் லேய்ற்றனின் மகன் மைக் லேய்ற்றன் ரொறன்ரோ

படுவராகவும் நகரசபையின் இடதுசாரி உறுப்பினர்களின் தலைவராகவும் ஆகிவிட்டார். ஆதரவுக் குரலாயினும் எதிர்ப்புக் குர

கந்தசாமி
கங்காதரன்



லாயினும் ஓங்கி ஒலிக்கும் குரல் இவரதே. Eaton Centre பணியாளர்கள் வேலை நிறுத்த மொன்றில் ஈடுபட்டபோது Eaton Centre இணைச் சென்று வேலை நிறுத்தத்துக்கு ஆதரவான தொழிற்சங்கப் பிரகாரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது கைதாகி, அத்துமீறி Eaton Centre இணை நுழைந்தமைக்காக அபராதம் விதிக்கப்பெற்றிருந்தார். பின்னர் கருத்துச் சுதந்திரத்தின் பேரில் அபராதம் விலக்கப்பட்டது.

மாநகரசபை உறுப்பினராக, தீர்மானங்களுக்கு எதிராவோ ஆதரவாகவோ வாக்களித்துவிட்டு மட்டும் இருக்கவில்லை அவர். ஜாக் லேய்ற்றன் பெயர் நினைவுகூரப்படும் பல் வேறு திட்டங்கள் நிறைவேற்றத் தூண்டுகோலாயிருந்துள்ளார். 1987இல் மீள்பாவனைக்குட்படுத்தக் கூடிய உலோக, பிளாஸ்டிக் போத்தல்கள், கொள்கலன்களையும் செய்தித் தாள்களையும் நீலப்பெட்டியில் போட்டுவைக்கும் திட்டம் நடைமுறைக்கு வரக் காரணமாயிருந்தோர் ஜாக் லேய்ற்றன் தலைமையிலான நகரசபை உறுப்பினர்களே.

துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திப் பூட்டும் Post-and-ring bike stands நிறுவப்படக் காரணம் இவரே. 1989இல் துவிச்சக்கர வண்டிகளுக்குத் தனியான தடங்கள் (Bike Lanes) திட்டத்தினை நிறைவேற்றியவரும் இவரே. நகர முதல்வராக அப்போதிருந்தவர் Art Eggleton. இந்த நகர முதல்வர் ஓரினச் சேர்க்கையாளர்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கெதிரான பல நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆதரித்தவர். ஜாக் லேய்ற்றன் தலைமையிலான நகரசபை உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் Gay Pride Day நிகழ்வை அங்கீகரித்துத் தீர்மானம் நிறைவேற்றினர். நகர முதல்வரின் எதிர்ப்பையும் மீறி இது நிகழ்ந்தது. இரண்டு கிழமைகளின் பின் நகர முதல்வர் தீர்மானத்தை மீள்பெற்றார். ஆனாலும் 1991இல் விடாப்பிடியாக தீர்மானத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர் நகரசபை உறுப்பினர்கள்.

தோல்விகள் ஒருபோதுமே அடுத்த கட்ட எழுச்சியை அவரிடம் மழுங்கடிக்கவில்லை. 1991இல் ரொறன்ரோ நகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார் - வெற்றி பெறவில்லை. 1993 நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கோட்டையான Rosedale தொகுதியில் போட்டியிட்டார். படுதோல்வி - 4ம் இடம். 1997இல் அப்போதைய Broadview - Green-

தொடர்தல் 54ம் பக்கம்

வீட்டினுள்ளே இன்னும் வருபவை...

| | | | | | | | |
|---|----|---|----|--|----|---|-----|
| விலகினார் Jobs கருணா | 10 | வருமானத்தை அள்ளித்தரும் Recreational Properties கருணா கோபாலபிள்ளை | 28 | பொருத்தமான வகுப்பும் மாணவர்களும் ஜீவா திசைராஜா | 44 | கற்பிட்டி பொன் குலேந்திரன் | 62 |
| நாளக்குருதிக் கட்டிகள் கந்தையா செந்தில்நாதன் | 11 | மின்சாரச் செலவும் Smart Meterம் வேலா சுப்ரமணியம் | 30 | நாணயமான மனிதர் கதிர் துரைசிங்கம் | 46 | உலக மொழிகளின் எழுத்து வடிவங்கள் தோன்றிய வரலாறு முருகேசு பாக்கியநாதன் | 64 |
| நாவின் சுவையும் நோயின் தன்மையும் போல் யோசேப் | 13 | வீடு வாங்கப் போகிறீர்களா? இதோ உங்களுக்கான வழிகாட்டி வள்ளிக்கண்ணன் மருதப்பன் | 33 | ஆபத்தான சாரதியா நீங்கள்? செந்திரன் புனிதவேல் | 48 | சர்வதேச மன்னிப்புச் சபை சிவாஜினி பாலராஜன் | 72 |
| உடல் நீருக்கு அழுகின்றது சிவாஜினி பாலராஜன் | 17 | பாதகமான முடிவும் மீளாய்வும் ஆ.க. ஆனந்தநாதன் | 35 | சுகாதாரத்தைப் பாதிக்கும் Insulation பிரபா சின்னா | 53 | ‘சான்டோ மாஸ்ரர்’ ஆசிரியர் சதாசிவம் ப. ஸ்ரீஸ்கந்தன் | 111 |
| சந்திர செம்பருத்தி செல்லையா சந்திரசேகரி | 23 | குடும்ப வன்முறையும் குழந்தைகளைத் துன்புறுத்துதலும் த. சிவபாலு | 41 | வரிவிலக்கு உள்ள சேமிப்புக் கணக்குகள் சுரேன் சொர்ணலிங்கம் | 56 | சுத்துக் கலைஞர் எஸ்.பி. அலோசியஸ் சேகர் தம்பிராஜா | 112 |
| உங்களுக்கான வீட்டை வாங்குவது எப்படி? எஸ்.கே. பாலேஸ் | 26 | பார் பார் பல்கலைக்கழகம் பார்...! குரு அரவிந்தன் | 42 | குளிர் காலமும் செல்லப் பிராணியும் மஞ்சளா ராஜலிங்கம் | 61 | கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால்... சிறீதரன் துரைராஜா | 114 |

செப்டெம்பர் 22 - அனைத்துலக சிறுமியர் நாள்!

செப்டெம்பர் 22ம் திகதியை அனைத்துலக சிறுமியர் நாளாகக் கொண்டாடுவோம்:

செப்டெம்பர் 22 ஆம் நாளை அனைத்துலக சிறுமியர் நாளாக ஐ.நா. சபை அறிவிக்க வேண்டும் என்று Scarborough – Rouge River தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைசன் ஆகிய என்னால் மக்களவையில் 2011, மார்ச் 25ஆம் நாள் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

செப்டெம்பர் 22 நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், ஏன் உலக சிறுமியர் நாளை நாம் கொண்டாடவேண்டும் என்பதை ஒரு கணம் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.

இந்த பூமியில் 100 கோடிக்குமதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். இதில் 70% பெண்கள். அதிலும் சிறுமிகள் மிகவும் வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் இவர்கள் எல்லாம் பெண் குழந்தைகள். இந்த சமுதாயத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இருப்பதில்லை. குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பதற்குப் பெரும் ஒத்தாசையாக இவர்கள் இருந்தாலும் பள்ளிக்கூடம் செல்லல், மேற்படிப்பைத் தொடருதல் என்பவை புறக்கணிக்கப்படுகின்றன. சில கலாச்சாரங்களில் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சாப்பிட்ட பின்னரே இவர்கள் சாப்பிட வேண்டியிருக்கின்றது. சில நாடுகளில், இளம் வயதிலேயே குடும்பத்தினராலேயே கொத்தடிமைகளாக இவர்கள் விற்கப்பட்டும் விடுகிறார்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னே ஆண் குழந்தைகளுக்குள்ள அதே உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி பெண் குழந்தைகள் தான் ஆண் குழந்தைகளை விட ஊட்டச்சத்துக் குறைவு, இளவயதுத் திருமணம், வன்முறை, பாலியல் சுரண்டல், HIV தொற்றுநோய் போன்றவைகளால் அதிகம் பாதிப்புகிறார்கள்.



சமீரா சுல்பிகா படம்: கருணா

பெண் குழந்தைகளுக்கான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றும்போது, அது மிகப் பயனுள்ள வகையில் அமைந்து வெற்றிகரமான வளர்ச்சியை எட்டியுள்ளதென நிரூபி-

கப்பட்டுள்ளது.

“பெண் குழந்தைகளைப் படிக்கவைப்பது போன்ற ஒரு அதிக பலன் தரும் சமுதாய வளர்ச்சித் திட்டம் வேறொன்றும் இல்லை என்றே சொல்லலாம்” என ஐ.நா.சபையில் முன்னாள் செயலாளர் நாயகம் Kofi Annan கூறியுள்ளார். பெண்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றி, தங்கள் சமுதாயத்தையும் நலம்பெற வைக்கிறார்கள் என்பது வெளிப்படும். இதற்குக் காரணம் பெண்கள் தங்களுக்குத் தெரிந்தவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பெண்கள் தான் சமுதாயத்தின் கண்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வறுமையில்லிருந்து பாதுகாப்பதுடன் மட்டுமின்றி தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் வாழ வைக்கிறார்கள். ஒரு பெண் குழந்தைக்கான செலவு பின்னாளில் அவள் குடும்பத்தையே வாழவைக்கும். மேலும் அது அவளது சமுதாயத்தை மேம்படுத்தும், வறுமையைத் தூரத்தும். இந்த உலகத்தையே மாற்றியமைக்கும்.

“நான் ஒரு பெண் குழந்தை” எனப் பெருமையுறும் வகையில் உலகளில் சிறுமியர் நாளைக் கொண்டாட கனடாவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘வளர்ந்து வரும் நாடுகளிலும் பெண் குழந்தைகளின் இலட்சியமும் நம்பிக்கையும் நிறைவேறும் வகையில் சகல உரிமைகள், சலுகைகளை வழங்கவேண்டும்’ என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராதரவளித்து வருகிறார்கள். இந்நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகள் வலிமையான பெண்களாக உருவாகி தங்கள் சமுதாயத்துக்குப் பெரும் தொண்டாற்றுவார்கள்.

வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமின்றி இங்கும் சிறுமியர் நாள் மிக அவசியம். கனடாவிலும் சரியானவரையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்-



ராதிகா சிற்சபைசன்

- கனடிய பாராளுமன்ற உறுப்பினர்

கப்படவில்லையெனவும் கருதப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானோர், இளவயதினர், நோயுற்றோர் மற்றும் முதியோர் ஆகியோருக்காக தங்கள் கல்வி மற்றும் வேலையைப் பாதியிலேயே விட்டவர்களாவர். இன்னமும் ஓர் ஆண் ஒரு டொலர் உழைக்கிறார் என்றால் அதே வேலைக்கு ஒரு பெண் 71 சதம் தான் உழைக்க முடிகிறது. மேலும் ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணைவிடக் கல்வி கற்கவும் வேலைபார்க்கவும் வாய்ப்பு மற்றும் பின்னணி 20 முதல் 30% அதிகம் உள்ளது.

கனடாவில் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவைகளுக்கு ஆண்களைவிட மிக அதிகமாகப் பெண் குழந்தைகளே ஆளாகிறார்கள். கனடாவில் மாற்று இன மற்றும் பூர்வகுடிப் பெண் குழந்தைகளின் நிலைமை இதைவிடப் அதிகம். பெண்களின் உரிமைகள் பற்றி கனடாவில் நீண்டகாலம் பேசப்பட்டு வந்தாலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இன்னமும் நிறையவே செயலாற்றவேண்டியிருக்கிறது.

செப்டெம்பர் 22ஆம் நாளை நாம் நெருங்கும் இவ்வேளையில், உங்கள் வாழ்வில் முக்கியமான சிறுமிகள், பெண்கள் வெற்றி பெற நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

செப்டெம்பர் 22ஆம் நாள் பெண்ணை, பெண்மையை மதித்துக் கொண்டாடவேண்டிய உன்னதமான நாள்.

rathika.sitsabaesan@thaiveedu.com

YOUR HOME DOESN'T COME WITH MORTGAGE ADVICE. I DO.



- Purchase Refinance Preapprovals
- Builder rate hold up to 24 months
- Special program for Self employed and New immigrants
- Unlock your equity in your home with RBC Home Line Plan
- Available 7 days a week

Call now before rate goes up!

As your RBC Mortgage Specialist and a trusted member of our community I can advise you on your options and give you the confidence you need to make the right decisions. I can meet with you at a **place** and **time** that is **convenient** for you.



Ram Krish

RBC Royal Bank

Mobile Mortgage Specialist

Direct: **416-849.5363**

Email: ram.krish@rbc.com

* Some conditions apply.



மறைந்த தலைவர் ஜாக் லேற்றன்: சில நினைவுகள்

இரண்டரை வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் உச்சம் பெற்ற காலகட்டங்களின் போது உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பதற்காக மிகப் பெரியளவில் மேற்கு நாடுகளின் வீதிகளில், நாடாளுமன்றங்களுக்கு முன்னால், தூதுவரலாயங்களுக்கு முன்னால், என்றெல்லாம் திரண்டார்கள். அவ்வாறு திரண்ட மக்களின் கோரிக்கைகளை மனிதநேயத்தோடு மட்டுமல்லாது சமூக நீதி குறித்த பிரக்ஞையோடும் இணைத்து அணுகிய மேற்கத்தேய அரசியல்வாதிகள் மிகச்சிலரே. அவ்வாறு புறப்பட்டவர்களில் அழிய முடியாத வரலாற்று நினைவுகளைத் தொகுத்துத் தருகின்ற மனிதனாக நான் 'ஜாக் லேற்றன்' எண்ணுகின்றேன்.

'ஜாக் லேற்றன்' தந்தையார் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட 'கன்சர்வேடிவ்' கட்சியுடன் நெருங்கிய பிணைப்புக்களைக் கொண்டிருந்த போதிலும் ஜாக் லேற்றன் என்பவர் கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். இதற்குக் காரணமான நிகழ்வு, 1970இல் 'ரூடோ'வால் பிறப்பிக்கப்பட்ட கியூபெக் இராணுவச் சட்டப் பிரகடனம். 'ரொமி டக்ளஸ்' தலைமையின் கீழ், அன்றிருந்த என்டிபி (புதிய ஜனநாயகக் கட்சி) கட்சி கடுமையாக எதிர்த்து அச்சட்டத்தை.

கியூபெக் பிரிவினைக்காகப் போராடிய தீவிரவாதிகளின் ஒரு சிறிய குழுவின் கியூபெக் கின் விடுதலையை வலியுறுத்தி இரண்டு முக்கிய பிரமுகர்களைக் கடத்தியிருந்தார்கள். இது கனடிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. அதற்குப் பதிலடியாகப் பிரதம மந்திரி 'பியாரே ரூடோ' பிறப்பித்த இராணுவ சட்டத்தின் பிரகாரம் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு மொழி பேசும் பிரிவினைக் கோரிக்கையை வரித்துக் கொண்ட மக்கள் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

ஆனால் அடைக்கப்பட்டவர்களில் எவருக்குமே அந்தக் கடத்தல் சம்பவத்துடன் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. ஆயினும் கியூபெக் பிரெஞ்சு மக்களின் பிரிவினைக் கோரிக்கைக்கான சுதந்திர எழுச்சியை அடக்குவதற்கான ஒரு திட்டமாகவே இராணுவச் சட்டமும், கைதுகளும் சுதந்திரச் சிந்தனையாளர்களால் நோக்கப்பட்டது. அத்தகையவர்களில் ஒருவராகத் தன்னையும் ஆக்கிக் கொண்ட இளம் பராயத்து 'ஜாக் லேற்றன்' அரசியலுக்குள் தன் பார்வையைப் பதித்துக் கொள்கிறார்.

இந்தப் பிரச்சினை சோசலிசப் பிரச்சினையோ அல்லது இடதுசாரிப் பிரச்சினையோ அல்ல. இது சிலில் உரிமைகள் சார்ந்த விடயமாக இருந்தது. பிரிவினைவாதம் கோரிய தீவிரவாதிகளை மட்டுமல்லாது கனடியப் பொது மக்கள் அனைவரினதும் சுயேச்சையான உணர்வுமூலங்களைக் கட்டுப்படுத்தவல்லதாக நடைமுறைப்படுத்தப்படக் கூடிய வல்லமை வாய்ந்தது அச்சட்டம். அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்களில் ஓர் சிறிய தொகையினர் இந்தச் சட்டமுலத்தினால்

அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். அந்த வேளைகளின் போதுதான் 'ரொமி டக்ளஸ்' தலைமையின் கீழ் அன்றிருந்த என்டிபி கட்சி பகிரங்கமாக எழுந்து நின்று 'ரூடோவை' ஆக்கிரோசமாக எதிர்த்தது. என்டிபியின் அத்தகைய நடவடிக்கைக்கு நாடு தழுவிய பேராதரவு அன்றைய சூழ்நிலையில் கனடியப் பொது மக்களிடம் இல்லாத போதிலும் அதன் பின் விளைவுகளை அறிந்து செயல்பட்டவர்கள் என்டிபி கட்சியினர் மாத்திரமே.



படம்: கணா ஆறுமுகம்

'ஜாக் லேற்றன்' நிச்சயமாகத் தன்னை ஓர் சோசலிசவாதியாகவே அன்றும், என்றும் கருதிக் கொள்பவர். செல்வமற்ற மற்றும் அதிகார நெம்புகோல்களின் ஆதரவில்லாமல் அல்லலுறும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளே அவரை அரசியல் உள்ளே ஈர்த்தது என்று கூற வேண்டும்.

சமூகப் பிரச்சினைகளோடு பிணைந்த நீதிக் கான அவரது ஆர்வத்தையும் கிளர்வுறும் தன்மையையும் கண்டு கொள்ளும் ஒருவருக்கு அவரை ஒரு 'மரபுசார் பொதுவுடைமை

வாதி' என்ற சட்டகத்தில் முடக்குவதற்கு அப்பால் இடது முகாமில் தரித்திருக்கும் 'பிரெஞ்சுப் புரட்சி' விளைத்த மன உணர்வுகளைக் கொண்ட மனிதனாகக் காணுதலே சாத்தியமானது என்று பத்தி எழுத்தாளர் Rick Salutin நோக்குகிறார்.

இவர் கட்சி அரசியலுக்குள் தன்னைத் தீவிரமாக நுழைத்துக் கொண்ட வேளைகள் சோசலிசக் கொள்கைகள் பால் மக்களுக்கு கிருந்த ஈர்ப்பு மங்கி சமூக நீதி குறித்த

நடராஜா
முரளிதரன்



குரிய களங்கள் தோறும் விவாத மேடையைத் தோற்றுவித்து அங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை நிலைநாட்டுவதற்கான கருத்துருவாக்கத்தை உருவாக்குவது அவரது நடைமுறை உபாயமாக இருந்தது.

'ஜாக்' ஏதாவது பணியை ஏற்றுக் கொண்டாரெனில் அந்தப் பணியை வெறியோடு முன்னெடுப்பதில் இன்பம் காண்பவர். நீதி மறுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் 'ஜாக்' அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் தனது பங்கைச் செய்யவிழைகின்றார் என்பதையும் நாங்கள் ஒப்பீடு செய்தலுக்கூடாகவே அவருடைய பன்முகப்பட்ட அரசியல் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மக்களோடு எப்போதும் கலந்திருப்பதில் பிரியப்படும் அவர் தன்னுடைய நிகழ்ச்சிநிரலை எப்போதும் நிறைத்தும் கொள்ளும் விதமாகவே செயற்படுவார். தனிமையை விரும்பாதவர். ஏன் அதனை வெறுப்பவர் என்றே கூறிவிடலாம். எனவே அவரது நாட்குறிப்பில் ஏதாவது வெறுமை தென்பட்டால் ஏதாவது ஓர் நிகழ்ச்சியைப் புகுத்தி அதனுள் இரண்டறக் கலந்து விடுதல் என்ற செயற்பாட்டுத் திறனுக்கூடாகவே புகழ் மலையின் உச்சிக்குச் சென்ற கனடிய அரசியல்வாதியாக எதிர்கால வரலாறு அவரை அழைக்கும்.

அரசியல்வாதிகள் எவருக்குமே வாய்த்திருக்கும் தாங்கள் குறித்த மேம்பாட்டு மனோபாவம், தன்முனைப்பு, அதிகார உச்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான அவா, சுயநலத்துடன் கூடிய அகம்பாவம் ஆகிய அம்சங்கள் அனைத்தையுமே புறந்தள்ளிய அரசியல் தலைவனாக 'ஜாக் லேற்றன்' பரிணாமம் பெறுவதன் மூலம் கனடிய இளஞ்சந்ததியினருக்கு அரசியல் குறித்த நம்பிக்கையை ஊட்டிச் செல்கிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக அவரது நீண்ட கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த செயல்பாடு குறைந்து கொண்டு வந்தது. அவரது மிகப் பெரிய அரசியல் வெற்றி ஈட்டப்பட்டு மிகவும் குறைந்த கால எல்லைக்குள் தனது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய அவர் அதனைக் கைவிட்டு அடுத்த கட்டத் தலைவரைத் தானே நியமிக்கும் படியான நடவடிக்கைக்கு உந்தப்படுகின்றார்.

நான் ஏறத்தாள மூன்று தடவைகள் அவரை நெருங்கி நின்று அவதானித்திருக்கின்றேன். அவரது புன்னகை தவறும் வதனத்திலிருந்து எழுகின்ற வசீகரமும் தன்னோடு பேசுகின்ற

தொடர்தல் 36ம் பக்கம்



Royal Shades inc.

Interior Windows Design Solutions

Draperies | Blinds | Shutters | Door & Lock Systems | Crown Molding

Over 17 Years Experience

Visit Our Showroom For Variety of selection

3031 Markham Road, Unit# 23 | Scarborough M1X 1L9

Tel: 416.562.0340 | 647 347 4474

info@royalshades.com | www.royalshades.com

Thaas Sivathason

416.562.0340



ஞானேந்திரன் நரசிங்கம்

416.937.8090



























ஜூடி ஞானேந்திரன்

416.629.9797

Sales Representatives



| | | | | | |
|--|---|---|---|---|--|
| <p>Toronto</p>  <p>\$549,900</p> <p>Detached 4 Br Home 2 Full Wr / Fin. Bsmt Great Location</p> | <p>Markham</p>  <p>\$538,800</p> <p>Detached 3 Br 2 Storey 2 Full Wr Great Location....</p> | <p>Toronto</p>  <p>\$409,900</p> <p>Detached 3Br Home 2 Full Wr / Fin. Bsmt Sep Ent.Great Location</p> | <p>Toronto</p>  <p>\$285,000</p> <p>Detached 3Br Home 2 Full Wr / Fin. Bsmt Great Location8</p> | <p>Markham</p>  <p>\$479,000</p> <p>Link 3 Br 2 Storey 2 Full Wr. Great Layout Close to Great Schools.</p> | <p>Toronto</p>  <p>\$549,900</p> <p>Detached 4Br 2 Storey. 3 Full Wr well maintained Great Location.....</p> |
| <p>Markham</p>  <p>\$459,000</p> <p>Detached 3 Br 2 Storey 2 Full Wr. Great Loc... Great Layout</p> | <p>Markham</p>  <p>\$689,000</p> <p>Detached 4 Br W/O Bsmt 2 Storey 2 Full Wr Great Location...</p> | <p>Ajax</p>  <p>\$369,500</p> <p>Detached 4Br 2 Storey. 2 Full Wr Shows 10++++ Great Layout....</p> | <p>Ajax</p>  <p>\$344,900</p> <p>Detached 3Br 2 Storey. 2 Full Wr Shows well.. Great Layout....</p> | <p>Ajax</p>  <p>\$554,900</p> <p>Detached 4Br 2 Storey. 2 Full Wr well maintained Great Location Fin. Bsmt..</p> | <p>Brampton</p>  <p>\$399,900</p> <p>Detached 4Br 2 Storey. 2 Full Wr well maintained Great Location Fin. Bsmt. 1</p> |
| <p>Toronto</p>  <p>\$249,900</p> <p>Det. Condo 3Br 2 Storey... Fin. Bsmt and 3 Full Wr Great Location</p> | <p>Markham</p>  <p>\$499,000</p> <p>Detached 3 Br 2 Storey 2 Full Wr...Great Layout Close to All amenities</p> | <p>Markham</p>  <p>\$409,000</p> <p>Freehold Town Home.. 3 Br Fin 2 Storey... Great Loc...</p> | <p>Toronto</p>  <p>\$235,000</p> <p>2Br Condo Apartment.. 2 Full Wr & Parking.. Close to All Amenities..</p> | <p>Markham</p>  <p>\$649,800</p> <p>Detached 3 Br 2 Storey 4 Full Wr. Great Loc... Close to Great Schools.</p> | <p>Toronto</p>  <p>\$269,900</p> <p>2 Storey Condo Town... 3 Br Finished Bsmt... Great Location.....</p> |
| <p>Brampton</p>  <p>\$519,000</p> <p>Detached 5 Br 2 Storey Power Of Sale... No Representation..</p> | <p>Toronto</p>  <p>\$529,900</p> <p>Detached 4 Br 2 Storey Power Of Sale... No Representation...</p> | <p>Toronto</p>  <p>\$294,900</p> <p>Detached 3 Br 2 Storey Power Of Sale... No Representation...</p> | <p>Toronto</p>  <p>\$365,000</p> <p>Detached 4 Br 2 Storey Power Of Sale... No Representation...</p> | <p>Toronto</p>  <p>\$168,900</p> <p>1+1 Condo Brand New Tridel Built... Convenient Location.. Assignment available..</p> | <p>Toronto</p>  <p>\$489,000</p> <p>Detached 4 Br 2 Storey 2 Full Wr Great Location.. 7 Yrs Old..</p> |

HOMELIFE GTA REALTY INC., 1711 MCCOWAN RD. SUITE #206, TORONTO, ON. M1S 3Y5. OFFICE : 416-321-6969

* EACH OFFICE IS INDEPENDENTLY OWNED AND OPERATED

பற்றி எரியும் லண்டன்

இந்த தலைப்பை வைக்கும் பொழுது ஒன்றுக்கு முன்று தரம் யோசித்தேன். சரிதான் எதிர்கால அச்சம் இன்னும் விலகுவதாய் இல்லை. ஒரு புரட்சி ஆரம்பிப்பதற்கு இதுதான் காரணம் என்றில்லை. அது வண்டியில்வைத்து சிறு சாமான்களை விற்கும் ஒருவரிடமிருந்தும் ஆரம்பிக்கலாம் அல்லது ஒரு 16 வயது சிறுமியிடமிருந்தும் ஆரம்பிக்கலாம்.

தொடர்ச்சியாக (ஆகஸ்ட் 6,7,8,9,10) நான்கு இரவுகளாக லண்டனில் வாழும் மக்களுக்கு தூக்கமில்லை. எந்த நேரத்தில் எந்த இடம் பற்றி எரியும் என்ற பயம் மட்டுமே மனதில் இருந்தது. ஏன் தீ மூட்டுகிறார்கள் எதற்காக இதனை செய்கிறார்கள். யார் செய்கிறார்கள் என்று பலருக்கு தெரியாது.

ஆனால் லண்டன் கொழுந்துவிட்டு எரிந்தது. பெரும் தீப்பிளம்பாக காட்சி தந்தது. இப்பொழுது நினைத்தாலும் பயமாக இருக்கிறது என்று எனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு தொலைபேசியில் வந்து கலந்து கொண்ட தமிழர் ஒருவர் சொன்னார். காரணம் இந்த வசதியான லண்டன் நாட்டில் அவர் அன்று ஆறு மைல் தூரம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்து வந்து வீடு சேர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு சாதாரண மனிதர். வம்பு தும்புக்கு போகாதவர்.

உலகம் முழுக்க லண்டனின் தீ பற்றித்தான் தொலைக்காட்சிகள் நேரடியாக காட்டிக் கொண்டிருந்தன.

2012 ஜூலை மாதம் பிரமாண்டமான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருக்கும் நிலையில் பேரிடியாக இந்த வன்முறைச் சம்பவங்களை பார்க்கிறார்கள் அதிகாரிகள்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடமே மீதி இருக்கும் நிலையில் கவுன் டவுன் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது பி.பி.ஸி தொலைக்காட்சியும் அல்ஜஸிரா தொலைக்காட்சியும் லண்டனில் எரிகின்ற பெருந்தீயை நேரடியாக உலகம் முழுதும் காட்டிக் கொண்டிருந்தன.

போட்டிகளை பார்க்க மக்கள் லண்டனுக்கு வருவார்களா என்கின்ற பயம் லண்டன் மேயரை தொற்றிக் கொண்டிருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

ஆகஸ்ட் 4ம் திகதி தான் இந்த பெரும் கலவரத்துக்கான ஆரம்பம் கனன்றது. அன்று மார்க் டக்கன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய கலப்பின இளைஞர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஓகஸ்ட் ஆறாம் திகதி ரொறன்ம பகுதியில் அமைதி ஊர்வலம் ஒன்றை மக்கள் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் 120 பேர் வரையில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் கறுப்பின வெள்ளையின மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த அமைதி ஊர்வலம் போய்க்கொண்டிருந்த பொழுது ஊர்வலத்தில் போன 16 வயது சிறுமியொருத்தி பொலிஸ்காரர் ஒரு வருக்கு சிறு கல்லால் எறிந்து விட்டாள். பொலிஸார் கோபப்பட்ட ஊர்வலத்தை

தடுக்க முற்பட்ட போது ஏற்பட்ட வன்முறை பெரிதாகி லண்டன் உட்பட வெளி நகரங்களுக்கும் பரவி பெரும் வன்முறையாக வெடித்தது.

மார்க் டக்கன் ஒரு அறியப்பட்ட குற்றவாளி, போதைப் பொருள் விற்பனை மற்றும் ஒரு கொலையோடு சம்பந்தப்பட்டவர் என்று பொலிஸார் சொல்கின்றனர். ஆனால் அவரை கைது செய்யப் போன போது அவர் ஓடப் பார்க்கவே அவரை பொலிஸார் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று பொலிஸார் சொல்கின்றனர்.

இப்பொழுது கலகத்தில் ஈடுபட்ட கறுப்பின இளைஞர்கள் பொலிஸார் இனவாதத்துடன் நடந்து கொண்டதாக சொல்லியே லண்டனில் குறையாடினர்.

தையும் பொருள்களையும் களவெடுத்துக் கொண்டு போய்விட்டனர். அவர் இன்னும் பயத்துடனேயே இருக்கிறார். வந்தவர்கள் 15 தொடக்கம் 18 வயது வரை உள்ள சிறிய பையன்கள் என்று நண்பர் சொன்னார்.

இந்த பெரும் கலகம் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற வோல்தம்ஸ்ரோ, ஈஸ்ட்ஹம், வூல்விச், குறையன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது. பேர்மிங்ஹம், லிவர்பூல் போன்ற பெரு நகரங்களுக்கும் பரவியது. லண்டனில் பாடசாலை விடுமுறை தினம் என்ற காரணத்தினால் மாணவர்கள், இளைஞர்கள் வீதிகளில் இறங்கி இந்த வன்முறையை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி பெரும் கடைகளை உடைத்து விலையுயர்ந்த ஆடைகள், கொம்பியூட்டர்களை குறையாடினார்கள்.

பொலிஸாரை திசை திருப்ப பெறுமதியான



இளைய அப்துல்லாஹ்

குறையாடுவதை தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னிலையிலேயே தைரியமாக செய்தார்கள்.

இதுவரையில் 3100 மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 1000 இற்கும் அதிகமானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வன்முறைகளில் 5 பேர் இறந்து போனார்கள் 16 பேர் பெருங்காயங்களுக்கு



அப்படியே சொல்லவே முடியாது பொலிஸாலும் கணிசமான அளவு கறுப்பின அதிகாரிகள் இருக்கின்றனர். இனவாதம் இல்லை பிரச்சினை இங்கே குற்றவாளிதான் முக்கிய விடயம் என்று பொலிஸார் வாதிடுகின்றனர்.

லண்டனிலும் பிற நகரங்களிலும் கடைகளை வைத்திருக்கின்றவர்களின் இரவுகள் தூக்கமற்றதாகவே கழிகின்றன. எனது நண்பர் ஒருவரின் என்பீல்ட் எனும் இடத்தில் இருக்கும் மளிகை கடைக்கு வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காசாளரை அடித்து விட்டு இருந்த 400 பவுன் பணத்

கடைகளுக்கு தீ வைத்தார்கள். இந்த பாரிய வன்முறையை கனவிலும் எதிர்பார்த்திருக்க வில்லை மக்கள்.

விடுமுறையில் இருந்த பிரதமர் டேவிட் கமரூன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) நாடு திரும்பி அவசரமாக இங்குள்ள பாதுகாப்பு துறை 'கோபுறா' மீற்றிங்கை கூட்டி ஆராய்ந்தார். பாராளுமன்றத்தையும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) கூட்டினார்.

முகத்தை மறைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடைகளை உடைத்து

உள்ளானார்கள். 200 மில்லியன் பவுன் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிகமாக உள்ள பேர்மிங்ஹம் பகுதியில் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து விலையுயர்ந்த பொருட்களை குறிவைத்து குறையாடுவதில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இளை

தொடர்தல் 36ம் பக்கம்

ARGENTUM LENDING DIRECT CORPORATION
Reg # 10466

3621 Hwy 7 East, Suite # 211 Markham, ON, L3R 0G6
1193 A Brimley Rd, Unit 7, Scarborough, ON M1P 3G9



வீட்டு அடமானக் கடன் பெற்றிட உங்களுக்குத் தேவை நம்பிக்கையான ஒரு முகவர்...

OUR SERVICES:

- 1st & 2nd Mortgage
- Refinancing
- Commercial Loan
- Home Equity Mortgage
- Much more...

Are you a Temporary resident? Self Employed? Bankrupt? New Immigrant? Is Your SIN beginning with 9? Not to worry We will help you



Theven Kankesu, AMP
(Mortgage Agent)
FSCO LIC # M08008759
Direct: 416.939.8786
Fax: 647.343.0135
Email: theven.kankesu@migroup.ca

விலகினார் Jobs

அப்பிள் நிறுவனத்தின் அதிபர்(CEO) Steven Paul 'Steve' Jobs தனது தலைமைப் பதவியிலிருந்து கடந்த 24ம் திகதி விலகிவிட்டார். அப்பிள் நிறுவனத்தை சாம்பலிலிருந்து மீட்டெடுத்து உட்கின் அதிக வளங்கொழிக்கும் நிறுவனமாக்கியவர் Steve Jobs. தனது இருபத்தியோராவது வயதில் Steve Wozniak உடனும் இன்னொரு நண்பருடனும் இணைந்து அப்பிள் நிறுவனத்தை அவர் தொடங்கினார். முதல் அப்பிள் கணினியை அவருடைய பெற்றோருடைய வீட்டின் கராஜில் மூவரும் வெற்றிகரமாக உருவாக்கினர். சில வருடங்களிலேயே வர்ணத்திரையுடன் கூடிய apple II கணினியை அப்பிள் தயாரித்தது.

1985இல் தான் உருவாக்கிய அப்பிள் நிறுவனத்திலிருந்தே வெளிற்றப்பட்டார். அப்பிளிலிருந்து வெளியேறியதும் உட்கின் முதன்மைக் கார்ட்டூன் நிறுவனங்களில் ஒன்றான Pixarஐ தொடங்கினார். 1995இல் டிஸ்னி பட நிறுவனம் Pixar நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Toy Story திரைப்படத்தை வெளியிட்டது. முழுக்க முழுக்க கணினியிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது கார்ட்டூன் திரைப்படம் அதுவே. Toy Story மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

1996இல் மீண்டும் அப்பிள் நிறுவனத்துக்கு ஒரு ஆலோசகராகத் திரும்பினார். 1997ல் அப்பிள் நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டது. தனது நீண்டநாள் போட்டியாளரான பில் கேர்சுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். அப்பிள் தனது கணினிகளில் Internet Explorer மென்பொருளை இணைத்துக் கொண்டது. பில் கேர்சுடன் அப்பிள் நிறுவனத்தில் 150 மில்லியன் டொலரை முதலீடு செய்தார்.




அதன் பிறகு அப்பிள் நிறுவனத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார்.

2001இல் இசை உட்கில் பெரும் மைல்கல்

லாக விளங்கும் iPodஐ அறிமுகம் செய்தார். 2007இல் iPhoneஐ அறிமுகம் செய்தார். அதன் பிறகு அப்பிள் நிறுவனம் வெற்றிப்பாதையில் பயணித்தது. இந்த வருடம்

கருணா



அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அப்பிள் மாறிவிட்டிருக்கிறது.

ஏனைய இலத்திரனியல் நிறுவனங்களைப் பொறுத்தளவில் அதன் தலைவர்கள் பற்றி பாவனையாளர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. அதில் அக்கறைப்படுவதும் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் உபகரணங்களைப் பாவிக்கும் பெரும்பாலோருக்கு Steve Jobs ஒரு ஆதர்சம். அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறுவது அப்பிள் நிறுவனத்தை உடனடியாகப் பாதிக்கப் போவதில்லை என நம்பப்படுகிறது.

- Steve Jobs இன் பிறப்புவிழை தந்தையார் ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்.
- ஒரு அமெரிக்கத் தம்பதியினர் அவரைத் தத்தெடுத்து வளர்த்தனர்.
- தன்னுடைய கல்லூரிக் காலத்தில் வாரத்தில் ஒரு தடவை நல்ல உணவுக்காக ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
- 1970களில் Steve Jobs பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டார்.

karuna@thaiveedu.com





HomeLife
Landmark Realty Inc.,
brokerage
7240 Woodbine Ave, Suite 103
Markham, ON L3R 1A4
Bus: 905 305 1600
nanadarajah@trebnet.com



Full-time Real Estate Agent

Nada G. Nadarajah B.V.Sc

Call Me @ 416 616 8751 Sales Representative

"An award-winning realtor with 14 years experience"

| | | |
|--|--|---|
|  <p>\$419,000</p> <p>McCowan & McNicoll 2-Storey Detached 3 Bedrooms - 3 Washrooms Finished Basement</p> |  <p>\$396,000</p> <p>McCowan & Sheppard 2-Storey Semi-Detached 4+2 Bedrooms - 4 Washrooms Basemnt Apartment</p> |  <p>\$128,000</p> <p>Morningside & 401 Condo. Townhouse 2+1 Bedroom - 2 Washroom Close to Major Amenities</p> |
|  <p>SOLD</p> <p>Oshawa</p> <p>Taunton & Townline 2-Storey Detached 4 Bedrooms - 3 Washroom Close to Major Amenities</p> |  <p>\$399,000</p> <p>Midland & Finch 2-Storey Semi-Detached 3+2 Bedrooms - 3 Washrooms Basement Apartment</p> |  <p>\$352,000</p> <p>Mississauga</p> <p>Brandongate & Morningstar Detached Backsplit 3+1 Bedrooms - 2 Washrooms Finished Basement</p> |

நாளக்குருதிக் கட்டிகள்

(Venous Thromboembolism)

குருதி என்பது ஒரு பாயி, இதயம் குருதியை உடல் பூராகவும் பாச்சுகின்றது. ஒவ்வொரு தடவையும் இதயம் அடிக்கும் பொழுது மூலகைச் சுற்றோட்டம் நடைபெறுகின்றது. அவையாவன; உடல் பூராகவும் நடைபெறும் தொகுதிச் சுற்றோட்டம், சுவாசப்பைச் சுற்றோட்டம், முடியுருச் சுற்றோட்டம் என்பனவாகும்.

குருதியில் செங்குருதிச் சிறுதுணிக்கைகள், வெண்குருதிச் சிறுதுணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், ஊட்டச்சத்துக்கள், கனியுப்புக்கள், பிராணவாயு, கரிய மிலைவாயு போன்று பல உடற்றொழிற்பாட்டிற்குத் தேவையான பொருட்கள் குருதியில் கரைந்தவாறு அல்லது மிதந்தவாறு கடத்தப்படுகின்றன. தேவையான இடங்களில் அவை பயன்படுத்தப்படுவதுடன் கழிவுகளும் காவிச் செல்லப்பட்டுக் கழிவடையச் செய்யப்படுகின்றன.

உடலில் குருதிச் சுற்றோட்டத்தில் ஏற்படும் குருதிக்கட்டிகள் மேற்கூறிய மூலகைச் சுற்றோட்டத்தில் தடங்கலை ஏற்படுத்தி பாரிய ஆபத்துக்களை விளைவிக்கலாம். நாடிக் குருதி நாளக்குருதி என்பனவற்றில் ஏற்படும் குருதிக்கட்டிகள் பற்றி நிறையவே வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டி இருப்பதனால் இங்கு நாளக்குருதியில் ஏற்படும் கட்டிகளை மாத்திரம் தற்போது கவனிப்போம்.

நாளக்குருதிக் கட்டிகள் என்றால் என்ன?

இதயத்தை நோக்கிக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்கள் நாளங்கள் எனப்படும். இந்நாளங்களினுள் உருவாகும் குருதிக்கட்டிகள் இதயத்தை நோக்கி நகரும் பொழுது அதன் பருமனுக்கு ஏற்ப சில இடங்களில்

இதயம் மலர்கிறது - 35

பகுதி அடைப்பையோ அல்லது முழுமையான அடைப்பையோ ஏற்படுத்தலாம். பெரும்பாலும் வருமுன் காக்கக்கூடிய இந்நோய் உயிராபத்தையும் ஏற்படுத்த வல்லது. இந்நோயின் குணங்குறிகள் பற்றி வாசித்தோ அல்லது முதலுதவி வகுப்பினில் கற்று இருந்தாலோ நோய் ஆரம்பத்திலேயே அதனைக் கண்டு

“

இதயத்தை நோக்கிக்

குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில்

உருவாகும் குருதிக்கட்டிகள்

இதயத்தை நோக்கி நகரும் பொழுது அதன்

பருமனுக்கு ஏற்ப சில இடங்களில் பகுதி

அடைப்பையோ அல்லது முழுமையான

அடைப்பையோ ஏற்படுத்தலாம்.

பிடித்து வைத்திய சாலைக்குச் சென்று சிகிச்சை பெறமுடியும்.

கட்டிகள் ஏற்பட்டு

பாதிக்கப்படும்

பிரதான இடங்கள்:

- கால்களில் அல்லது இடுப்புப் பகுதியில் நடுவில் அல்லது ஆழமாக உள்ள நாளங்களில் ஏற்படும் கட்டிகள். (Deep Vein Thrombosis).

- ஆழமான நாளங்களில் இருந்து உருவாகும் கட்டிகள் இதயத்தின் வலது சோணை அறையை அடைந்து பின்பு வலது இதய அறையை நோக்கி நகர்ந்து சுவாசப்பைகளை அடையலாம். அப்பொழுது சுவாசப்பைக் குருதிக்கட்டியடைப்பு (Pulmonary Embolism) ஏற்பட்டு சுவாசப்பைக்குரிய குருதி வினியோகம் தடைபடும். ஏற்படும் கட்டியின் பருமன், அடைக்கப்படும் குழாயின் இடம் என்பனவற்றைப் பொறுத்து



கந்தையா
செந்தில்நாதன்
- Echo - Cardiographer -

வேதனை.

- அந்த இடம் சூடாக இருக்கும்.
- சில சமங்களில் நீலம்பாரித்து இருக்கும்
- குணங்குறிகள் - சுவாசப்பை:
 - நெஞ்சுப்படப்பு.
 - இதய அடிப்பு வேகம் கூடுதல்.
 - மூச்சுப்பைக் கவச அழற்சி நெஞ்சுப் பகுதியில் சுற்றிவர ஒரு வித நோவை உணருதல்.
 - சடுதியாக ஏற்படும் பட்சத்தில் மூச்செடுப்பதில் மிகவும் சிரமம்.
 - அடிக்கடி தலை சுற்றுதல்.
 - சடுதியாக தலை சுற்றி விழுதல்.

சிகிச்சை:

முதற்படியாக, அவசர தொலைபேசி இலக்கத்தை (911) உடனே உதவிக்கு அழைப்பது.

விரைவாகத் தொழிற்படக்கூடிய குருதியைக் கட்டிடாமல் வைத்திருக்கும் குறைந்த மூலக் கூற்று எடையுடைய Heparin என்ற மருந்தை ஊசிமூலம் ஏற்றுவார்கள். இம்மருந்து அநேகமாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை கொடுப்பார்கள்.

மேற்கூறிய Heparin மருந்துடன் warfarin என்ற மருந்தும் கொடுக்கப்படும். இம்மருந்து அநேகமாக மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை கொடுப்பார்கள்.

இடுப்புப் பகுதியில் 'Iliofemoral' நாளத்தில் ஏற்படும் கட்டிக்கு சிறு குழாய் மூலம் சிகிச்சை அளிக்க நேரிடலாம்.

பாரிய கட்டி சுவாசப்பை நாடியின் பெரும் பகுதியை அடைத்தால் உடனடி சத்திர சிகிச்சை மூலம் அக்கட்டியை அகற்ற வேண்டி வரலாம்.

எப்படித் தடுப்பது?

- தகுந்த வைத்திய ஆலோசனையை உரிய நேரத்தில் பெறுதல்.
- சத்திர சிகிச்சையின் பின்பு குருதி கட்டிபடக்கூடிய சந்தர்ப்பங்கள் அந்நோயாளிக்கு உண்டா என்பதை வைத்தியர்கள் உன்னிப்பாக கவனித்து அதற்குரிய மருந்து வகைகளைக் கொடுப்பார்கள்.
- நீண்ட நேரங்கள் அமர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இடையிடையே எழுந்து உலாவுதல் கால்களில் உள்ள நாளங்களில் கட்டிபடும் சந்தர்ப்பங்களைக் குறைக்கும்.

senthilnathan.kandiah@thaiveedu.com

TBC

Toronto
Business College

கனடாவில் உள்ள முதல் 100 இடங்களில் ஒரு இடம்

SECOND CAREER

DIPLoma PROGRAMS

Computerized Accounting
26 weeks

Personal Support Worker
26 weeks

Medical Office Administrator
32 weeks

★ EI பெற்றுக்கொண்டிருப்பவர்கள்

★ 4 வாரடங்களுக்குள் EI பெற்றவர்கள்

★ 5 வாரடங்களுக்குள் MATERNITY BENEFITS பெற்றவர்கள்

அரசாங்க நிதி உதவியில் கற்கலாம்

Tuition Fees, Books, Living Expenses,
Day care & Transportation அனைத்தும் இலவசம்

QUICK BOOKS, SIMPLY ACCOUNTING & ACCPAC

Classes By Experienced Instructors

இலவச ஆலோசனைகளுக்கு

416-291-5155

4465 SHEPPARD AVE. EAST #208
(SHEPPARD & BRIMLEY) SCARBOROUGH

www.tbcollege.com info@tbcollege.com

[Registered as a Private Career College under the Private Career Colleges Act 2005]

TO LEARN FIRST AID & CPR IN ENGLISH AND TAMIL

தமிழிலும் ஆங்கிலத்திலும் முதலுதவி பயிற்சி

Dr. Kandiah Senthilathan

- Standard First Aid & CPR Level "C" - 2 Days Program
- Emergency First Aid & CPR Level "A" - 1 Day Program
- CPR Level "A" - 4 Hours Program (Adult)
- CPR Level "C" - 8 Hours Program (Adult, Child, Infant)
- CPR Level "C" - 4 Hours Program - Renewal (Adult, Child, Infant)

பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்

Registered Medical Officer (SLMC),
Acupuncturist (MACF), First Aid & CPR Instructor
(Certified in Canada)

647-801-9252

416-502-9252

ஆறு மாணவர்களுக்கு மேல் சேருமிடத்தில், உங்கள் இடத்திற்கு வந்து கற்பிக்கப்படும்.

Buy & Sell Residential and Commercial Properties



Raj. A. Rasaratnam
B. Com.

Sales Representative

416-726-8055

argaccounttax@rogers.com



HomeLife/ GTA Realty Inc.
Real Estate Brokerage*

1711 McCowan Rd., Suite #206,
Scarborough, ON. M1S 3Y3

Bus: (416) 321-6969

Fax: (416) 321-6963

*Independently own and operated

\$346,900



Markham & Sheppard

Bedrooms: 3. Type: Semi-Detached 2-Storey.
Details: Large Eat-in Kitchen walk out to deck.
Computer nook @ 2nd flr. Driveway
extendable to fit more cars. 2nd flr laundry.

\$374,900



Markham & Steeles

Bedrooms: 3. Type: Townhouse.
Details: Close to School, Shopping & TTC.
Double door entry, hardwood flr in living
room. Newly finished basement.

\$379,900



Main St. & Hwy 7

Bedrooms: 4. Type: Detached.
Details: Close to GO station, shops, restaurants.
Laminate flrs and stairs, pot lights, 3 separate
entrances, interlock walkway.

\$389,900



Neilson & Finch

Bedrooms: 3+1. Type: Semi-Detached.
Details: Close to TTC, Mosque, church,
schools & Scar. Town Centre. Spacious 3
bedroom and 4 bathroom house.

\$505,000



Markham & Bur Oak

Bedrooms: 4. Type: Detached.
Details: Close to GO, Jr. School and
parks. Hardwood flring in main and upper
flrs. 9 ft ceilings. 2 car interlock driveway.

\$514,900



Passmore Ave & Oasis Blvd

Bedrooms: 4. Type: Detached
Details: Mattamy Built, Fully landscaped
garden, hardwood flrs, pot lights, crown
molding and thousands in upgrades.

Mortgage arrangement, Business incorporation
and corporate tax preparation

(416) 726-8055

வீட்டுக்கடன் காப்புறுதி திட்டம் Mortgage Life Insurance

வங்கிக் கடன் காப்புறுதி

1. வங்கியே உடமைக்காரர்.
2. வங்கியின் அதிகாரத்தில் இருக்கிறது.
3. கடன் தவணைகள் தவறினால் காப்புறுதி செயலிழந்து விடும்.
4. வங்கியே பாத்தியக்காரர்.
5. உங்கள் காப்பு தொகை குறைந்துகொண்டே வரும்.
6. காப்புறுதிக்கு திரும்பவும் விண்ணப்பிக்கவேண்டும்.
7. காப்புறுதி தொகை, கடன் தொகையை தாண்டக்கூடாது.
8. கடனை முற்றிலும் தீர்க்கவேண்டும்.
9. நீட்டவோ மாற்றவோ முடியாது.
10. திட்டமில்லாத வைப்புகளுக்கு சலுகை இல்லை.
11. காப்புறுதி எடுத்தவர் இறந்த பிற்பாடே வங்கி அதன் தராதரங்களை முற்றாக ஆராயும்.
12. வங்கி காப்புறுதி மிகவும் கூடிய செலவு.
13. வங்கி காப்புறுதியை எப்பவும் லண்டன் லைஃப் காப்புறுதிக்கு மாற்றலாம்.
14. முடிவு உங்களுடையது, வங்கியுடையது அல்ல.

லண்டன் லைஃப் காப்புறுதி

1. காப்புறுதி எடுத்தவரே உடமைக்காரர்.
2. காப்புறுதி எடுத்தவரே அதிகாரம் கொண்டவர்.
3. கடன் தவணைகள் தவறினாலும் காப்புறுதி செயலிழக்காது.
4. உங்கள் பாத்தியக்காரராக யாரையும் நீங்கள் நியமிக்கலாம்.
5. உங்கள் காப்பு தொகை நிரந்திரமானது, காப்புறுதி தவணையும் ஒரே அளவானது.
6. கடன் உதவியவரை மாற்றினாலும் காப்புறுதி தொடரும்.
7. காப்புறுதி தொகையை உங்கள் தேவைப்படும், வசதிப்படும் தீர்மானிக்கலாம்.
8. உங்கள் உரிமைக்காரர் பணத்தை தக்கவைத்துக்கொண்டு அதன் வருமானத்தில் தவணைகளைக் கட்டலாம்.
9. உங்கள் காப்புறுதியை மிண்டும் புதுப்பிக்கலாம் மாற்றலாம்.
10. திட்டமில்லாத வைப்புகளுக்கு சலுகை உண்டு.
11. காப்புறுதிகளின் தராதரம் விண்ணப்ப சமயத்தில், தீர்மானிக்கப்படும்.
12. எங்களுடையது போட்டிகளை எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டது.
13. மேற்சொன்ன காரணங்களினால் இதுவே சிறந்தது.



பாலா பாலசுந்தரம் B. Eng

சிறந்த விற்பனையாளருக்கான விருது பெற்றவர்

Office: 416-291-0451 Ext.227

Cell: 416-518-9489

300-2075 Kennedy Rd, Toronto. ON M1T 3V3

E-mail: bala.balasundaram@freedom55financial.com | Now Representing Manulife, Sunlife & Greatwest Life.

உடலும் உள்ளமும் நலந்தானா?

நாவின் சுவையும் நோயின் தன்மையும்

உணவு உயிர்களின் ஆதாரம். மனிதகுல நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணமும் உணவினையும் மையப்படுத்தியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறைக்க முடியாது. ஆம், மனித உணர்வுகளோடு உணவுகளும் கலந்துவிட்டன. அதற்கு அடிப்படையாக உணவின் சுவையும், விருந்தோம் பழம், பகிர்தலும். அன்றைய மனிதன் தனது தேவை போக மீதமான உணவை பிறக்குப் பகிர்த்து கொடுத்ததான புராதன பொதுவுடமை. அறிவின் வளர்ச்சியும் ஆசையின் மோகமும் நாளைக்கான சேமிப்பு என்ற புதிய வடிவம் பெற்று மனித உணர்வுகள் சுருங்கி 'தான்' என்ற குறுகிய வட்டத்திற்குள் சுழல்கிறோம்.

உணவு உற்பத்தியை இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்ட மனிதன், இன்று செயற்கையாக இலாபமே நோக்கமாகக் கொண்டு உலகில் இன்று பெரும்பாலான வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள், முதலாளித்துவம், வல்லரசுத்தன்மை என்று எல்லாமே இந்த உணவை நம்பியே தான் என்று ஆகிவிட்டது. இன்றைய உணவு உற்பத்தியானது 'நலம் காக்கும்' வழி தவறி 'வளம் சேர்க்கும்' தொழிலாக நவீன மயமாக்கல் என்ற பேரில் 'பொருளாதாரத்தில் வளர்ந்து உடல் நலத்தில் நலிந்து கொண்டிருக்கிறோம்' என்பது தான் உண்மை.

உணவும் - உடலும் இரண்டு வெவ்வேறான விடயங்கள் அல்ல, உணவைச் சார்ந்தே உடல் நலமும் தீர்மானிக்கப்படுகிறது. எதைப் பற்றியும் கவலையின்றி இருந்தாலும் உணவினைப்பற்றிய விழிப்புணர்வு எப்போதும் அவசியமானதாகும். மனிதனின் உயர்விற்கும், தாழ்விற்கும் உணவுதான் பிரதானம். At forty a man is either a physician or a fool என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாற்பது வயதில் தன் உடலை அறிந்தவன் மருத்துவனாக இருக்கிறான், அறியாதவன் முட்டான் என்பது அர்த்தம் உடலை அறிவது என்பதென்றால் அதற்கு அவசியமான உணவையும் தான். இன்னொரு ஆங்கிலப் பழமொழி இப்படிச் சொல்கிறது அதாவது "ஒருவனைக் கெடுத்து நோயாளியாக்க விரும்பினால் அவனுக்கு பசியில்லாத நேரங்களில் உணவினைக் கொடுங்கள்"

ஆம் வாசகங்களே உணவு நஞ்சாதல் என்பதைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இனிவரும் சில கட்டுரைகளில் உணவைப் பற்றிய சில உண்மைகளையும், சில பொய்களையும் அலசி ஆய்வு செய்யப் போகின்றோம்.

உணவு முறை என்பது அதைப்பற்றிய அறிவும் அதன் பயன்பாடுமாகும். ஏன், எதை, எப்படி, எதற்காக, யாருக்காக என்பதைப் பற்றி விழிப்புணர்வுதான் சரியான உணவு முறையாகும். மலச்சிக்கல் ஏற்படும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் சரியாகும் என்பது பொதுவான அறிவு ஆனால் எல்லாவகையான மலச்சிக்கலும் வாழைப்பழத்தால் சரியாகாது என்பது விழிப்புணர்வு. பழங்கள் சாப்பிட்டால் உடலிற்கு நல்லது என்பது பொதுவான விடயம். தொடர்ந்து அமிலத்தன்மையுள்ள

தொடர் - 08

பழங்களைச் சாப்பிட்டால் உணவுத் தொகுதியின் செயற்பாடு பாதிக்கும் என்பது விழிப்புணர்வு.

உடல் நலம் பெரும்பாலும் கெடுவது என்பது உணவைப்பற்றிய சரியான தெளிவின்மையால் தான். இதில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். நோய்கள் வராமல் தடுக்கலாம். நீங்கள் உண்ணும் உணவில் இருப்பது ஆரோக்கியமா அல்லது நோய்த் தன்மையா? என்பதை பகுத்து ஆய்வு செய்யவேண்டும்.

உணவை பொதுவாக சைவஉணவு, அசைவ உணவு என்றும் தனிச்சீர் உணவு, சமச்சீர் உணவு என்றும் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்க்கிறோம். இதில் சமச்சீர் உணவு என்பது நவீன விஞ்ஞான முறையாகும். மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், தாதுக்கள் என்று வகைப்படுத்துவது. இது பொதுவாக நம் எல்லாருக்கும் தெரிந்த



விடயம்தான். உதாரணமாக கல்சியம் குறைவு என்றால் கல்சியத்தை எடுத்துக்கொள்ளாதல், விற்றமின்கள் குறைவு என்றால் குறிப்பிட்ட விற்றமின்கள் உள்ள உணவினை அல்லது நேரடியாக விற்றமின்களை எடுத்துக் கொள்ளாதல். இவையெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே நீங்கள் படித்திருப்பீர்கள். அதனால் நான் அதைப்பற்றி விளக்கவில்லை. ஆனால் பாரம்பரிய உணவு முறை என்பது நமது பண்பாடு, கலாசாரம் போன்ற தனிப்பண்புகளைக் கொண்டது 'பண்பாடு' என்பது பண்படுத்தலுக்கான வழிமுறைகளாகும். உடலும் உள்ளமும் பண்படுத்தலுக்கான பிரத்தியேகமாக தோன்றிய பழக்க வழக்கங்களே பண்பாட்டுக் கூறுகளாகும். இத்தகைய வழிமுறைகள் வாழும் சூழலுக்கும், தொழிலுக்கும், உடல்வாகு போன்ற அம்சங்களை உள்ள-

டக்கியதாக காலத்திற்கு ஏற்பவும் வாழும் தன்மை, தேவை போன்றவற்றிற்கு ஏற்ப மாறிக்கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன், ஒருவர் போல் இன்னொருவர் இல்லவே இல்லை. அப்படியிருக்க ஒருவருக்கு பிடிக்கும் உணவும் அப்படித்தான். உடலில் இயக்கத்திற்கு ஏற்ப சுவையின் தன்மையும் மாறுபடும். அதனால் தான் உணவினை 'அறுசுவை உணவு' என்று குறிப்பிடுகின்றோம். இந்த விதமாக அறுசுவைகளும் உணவில் கலந்திருப்பதே தனிச்சீர் அல்லது பாரம்பரிய உணவு முறையாகும். இதைப்பற்றிய ஓர் விழிப்புணர்வுடன் கூடிய அறிவியல் ஆய்வு தான் இந்தக் கட்டுரையில் வரப்போகிறது.

எந்த அடிப்படையில் சுவைகளின் தேவைகளைக் கண்டுபிடிப்பது ஒவ்வொரு உள்ளுறுப்புகளின் இயக்கத்திற்கும் சுவைக்கும் என்ன தொடர்பு, சுவைகளைக் கொண்டு நோய்களை அறிந்து கொள்வது எப்படி அவற்றைக் கொண்டு எப்படி நோய்களைக் குணமாக்குவது? போன்ற இரகசியங்களைத்தான்

உங்களுக்கு வெளியிடப்போகிறேன்.

உதாரணமாக கருவுற்றிருக்கும் ஒரு பெண் சில சுவைகளை மட்டுமே விரும்பியுள்ளது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை. புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற சுவையுள்ள உணவுகளைத்தான் விரும்புவார்கள். நாம் காய்ச்சலாக, அல்லது ஏதோ ஒரு உடல்நலக் குறைவோடு இருக்கும் போது சில உணவுச் சுவைகளில் விரும்பம் இருக்காது. அவற்றைப் பார்த்தாலே அருவருக்கும், இப்படி நம் எல்லாருக்கும் பல அனுபவங்கள் உண்டு. நமது உடல் ஒரு குறிப்பிட்ட சுவையினை வெறுக்கிறது அல்லது விரும்புகிறது என்றால் அந்த சுவையோடு தொடர்புடைய உள்நூற்பில் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கிறது என்பது பொருளாகும்.



போல் யோசேப்

ஹோமியோ மருத்துவ நிபுணர்

பாரம்பரிய மருத்துவத் தத்துவங்களில் படி என்னென்ன சுவைகள், எந்தெந்த உறுப்புக்களோடு தொடர்புபடுகின்றன என்பதைப் பார்ப்போம்.

இனிப்பு - இரைப்பை,
புளிப்பு - கல்லீரல், பித்தப்பை
துவர்ப்பு - மண்ணீரல்
உறைப்பு - நுரையீரல், பெருங்குடல்
உப்பு - சிறுநீரக உறுப்புகள்
கசப்பு - இதயம், சிறுகுடல்

ஆம் பெண் கருவுற்று கர்ப்பினியாக இருக்கும் போது சிறுநீரகம், கருப்பை, சுரப்பிகள், கல்லீரல், மண்ணீரல், போன்ற போன்ற உறுப்புகள் கருவில் உருவான சிசுவின் வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன என்பதை பாரம்பரிய மருத்துவ முறைகள் குறிப்பிடுகின்றன. இதை எப்படி நவீன முறையில் விளக்குவது என்றால், சிசு உருவாகி வளர்ச்சி பெற்று அதன் தனித்தனி உறுப்புகள் இயக்கும் வரை தாயின் உடலில் தான் அது தங்கியிருக்கிறது. தொப்புள் கொடி வழியாக எல்லா உணவும், ஊட்டத்தும் குருதியோட்டம் மூலமாக பரிமாற்றம் நடைபெறுகிறது. இது இப்படியிருக்க கல்லீரலுக்கும் சிசுவுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் வினாத்தொடுப்பதும், சிறுநீரகத்திற்கும் உருவான கருவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதும், மண்ணீரலுக்கும் கருப்பையிலுள்ள குழந்தைக்கும் என்னப்பா தொடர்பு என்று நீங்கள் விழிப்பது எனக்குப்புகிறது. கருவிலுள்ள சிசுவுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் உருவாக்கும் தொழிற்சாலை தான் தாயின் கல்லீரல், இரத்த அணுக்களையும் குருதிப்புரதங்களையும், நோய் எதிர்ப்பு அணுக்களையும் உருவாக்குவது மண்ணீரல் தானே. கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் இப்படி இன்னும் பல தாதுக்களை வடிகட்டி வீணாகாமல் மீண்டும் சேமித்து குழந்தையின் எலும்புகளின் வளர்ச்சிக்கு வழங்குவது தாயின் சிறுநீரகம் தான். இப்படி உடல் இயங்கியல் (Physiology) அடிப்படையில் பார்க்கும் போது இன்னும் பல உண்மைகள் மறைந்து கிடக்கிறது.

இப்போது உங்களுக்கு விளக்கியிருக்கும் அதாவது பாரம்பரிய மருத்துவத் தத்துவங்களுக்கும் நவீன அறிவியல் விளக்கம் உண்டு என்பது.

எனவே தான் முன் குறிப்பிட்ட மூன்று சுவைகளும் கர்ப்பினித் தாய்மார்களின் தேவைகளாக கர்ப்பப்பை பலமடையவும், சிசுவின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளன. புளிப்பையும் உப்பையும் கொண்டுள்ள ஊறுகாய், புளிப்பான மாங்காய், துவர்ப்புள்ள சாம்பல் போன்றவற்றை அவர்கள் விரும்புவது இயல்பு

தொடர்நிலை 36ம் பக்கம்

நிதானம், நம்பகத்தன்மை, அனுபவத்துடன் கூடிய சேவை



Real Mortgage Associates
Licence No: 10464

Das Narayanasamy

Mortgage Broker

416-543-6614

Fax: 1-888-511-8960, E-mail: dasn@rmabroker.ca

Lic# M08007147



மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள் (Superbugs)

இன்று மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது. மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள் என்றால் என்ன? பிரத்தியேகமாக இந்தப்பதம் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு (Antibiotics) தடுப்புத்திறன் கொண்ட பகீரியாக்களைக் குறித்து நிற்கும். அதாவது நோய்களை ஏற்படுத்தும் சில பகீரியாக்களின் தனிவகைகள் (Strains) வழமையாகப் பாவிக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. இதனால் நோய் ஏற்பட்டவர் அந்த நோயினால் இறப்பைத் தழுவிக்கொள்ள ஏதுவாகின்றது. அண்மையில் ஒன்ராறியோவில் சில வைத்தியசாலைகளில் பரவியிருந்த சீ.டிபிசைல் (Clostridium difficile) ஒரு மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிக்கு உதாரணம்.

எமது சுற்றாடலிலும், உடலினுள்ளும் பல வகையான பகீரியாக்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. அதிஷ்டவசமாக, எமது உடலிலுள்ள நோயெதிர்ப்புத் தொகுதியின் (Immune system) தொழிற்பாட்டினால் இவைகளால் எப்பொழுதும் எம்முடலில் நோய்களை உண்டாக்க முடியாது. ஆனால் இந்த பகீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் போது எமது உடலிலுள்ள நோயெதிர்ப்புத் தொகுதியால் ஈடுகொடுக்கமுடியாமல் போகவே நோய்கள் உருவாகின்றன. அவ்வாறான நிலையில் உடலில் பல்கிப்பெருகியுள்ள பகீரியாக்களை நுண்ணுயிர் கொல்லிகள் கொண்டு அழித்து விடலாம். இன்று பலவகையான நுண்ணுயிர்க்கொல்லிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் முதல் முதலாக சேர். அலெக்சான்டர் பிளெமிங் என்பவரே பெனிசிலின் என்ற நுண்ணுயிர்க்கொல்லியைக் கண்டுபிடித்து மனிதகுலத்திற்கு உதவினார். அதனைத் தொடர்ந்து பல வகையான தொகுப்பு (Synthetic) நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தி

பல தசாப்தங்களாக பகீரியாக்களினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தி பல கோடி மனிதவுயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இதேவேளை இந்த நுண்ணுயிர் கொல்லிகளின் தவறான பாவனை மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகளையும் உருவாக்கிவிட்டிருக்கின்றது.

மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகளின் உருவாக்கம்:

இப்பொழுது மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள் எவ்வாறு உருவாகின, உருவாக்கி கொண்



டிருக்கின்றன என்பதை சற்றுக்கவனிப்போம்.

- நுண்ணுயிர் கொல்லிகளின் அதீத உபயோகம்.
- நுண்ணுயிர் கொல்லிகளின் பொருத்த மற்ற உபயோகம்.
- மருந்து நிறுவனங்களின் சலுகைகளினால் தூண்டப்பட்டு வைத்தியர்கள் நுண்ணுயிர்

கொல்லிகளை அதீத முறையில் சிபாரிசு செய்தல்.

- மருந்துக்கடைகள் வைத்தியரின் வேலையைத் தாங்கள் பார்த்து வைத்திய அறிவுற்ற பாமரர்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை விற்பனை செய்தல்.
- நோயாளிகள் வைத்தியரை தேவையற்ற நோய்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளைச் சிபாரிசு செய்யும்படி கேட்டல்.
- வைத்தியர்கள் துணைநோய்த்தொற்று (வைரசு நோய்த்தொற்றுள்ளவருக்கு)



கந்தையா பரநிருபசிங்கம்

மாதிரி ஆய்வாகக் கருதப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! இந்நிலை மற்றைய ஆசிய நாடுகளிலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு!

அண்மையில் ஒரு ஐரோப்பிய நாடு, 'இந்தியாவை மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகளை ஏற்றுமதி செய்யும் நாடு' எனச்சாடியது. இதில் உண்மை இருப்பது போல் தோன்றுகின்றது?

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்ற வகையில் இப்பொழுது மேற்கத்திய நாடுகள் பல விழித்துக்கொண்டு நுண்ணுயிர் கொல்லிகளின் அதீத பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் முன்னைய ஆண்டுகளில் செய்த கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளினால் இடைகிடை மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகளின் திடீர்ப்பரம்பல்கள் பல ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது.

நுண்ணோய்க்கிருமித் தடுப்பு:

இவ்வாறான நிகழ்வுநிலையில், மேம்பட்ட நுண்ணோய்க்கிருமிகள் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டு போவதைத் தடுக்க மனித இனம் என்ன செய்யவேண்டும் என்பதை சற்றுக் கவனிப்போம்.

- பொதுச் சுகாதார அறிவு குறைந்த பெற்றோருக்கு, நுண்ணுயிர் கொல்லிகளை அதிக அளவில் பாவிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துச்சொல்ல அவர்களுக்கு பின்னடைவாக பாடசாலையில் கல்விசார் நிகழ்ச்சிகள் மூலம் பயிற்றப்பட வேண்டும்.
- வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லிகளைச் சிபாரிசு செய்வதைக் குறைக்க அரசினால் நிர்ப்பந்திக்கப்பட்டு, அதனை அவர்கள் கண்காணித்து வரவேண்டும். ஏற்கனவே இந்த நடைமுறை வளர்ந்த மேற்கத்திய தேசங்களில் உண்டு.
- வைத்திய சாலைகளில் ஏற்படுகின்ற தொற்று நோய்கள் வீதத்தை அரசுக்குத் தெரியுமாறு வெளிப்படுத்தல். வைத்திய சாலைகளில் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு வீதம் குறைவானால் அவற்றிற்கு அரசு உதவிகளை நிறுத்துதல். இதன்மூலம் வைத்திய சாலைகளைத் துப்பரவாக வைத்து (தொற்றுநீக்கி), கட்டுப்படுத்தி, கண்காணித்து வர நெருக்குவாரம் கொடுக்கப்படல். (இந்த நடைமுறை பல மேற்கத்திய நாடுகளில் உண்டு)
- நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதீத உபயோகம், பொருத்தமற்ற உபயோகம், மற்றும் அரைகுறை உபயோகம் ஆகியவற்றின் தீமைகள் பற்றி சாமானிய மக்கள் விழிப்புணர்வடைய பரப்புரைகள் செய்யப்பட வேண்டும்.

paranirubasingam.k@thaiveedu.com

இருக்கின்றதா, இல்லையா என்ற ஐயப்பாடு இருக்கும்போது நுண்ணுயிர் கொல்லிகளைச் சிபாரிசு செய்தல்.

● வைத்தியர் சிபாரிசு செய்யும் முழுமருந்தளவை (Full drug course) எடுக்காமல் சற்றுத்தேறியவுடன் நோயாளி நுண்ணுயிர் கொல்லிகளை எடுப்பதை இடைநிறுத்தி விடல்.

● மக்கள் தங்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை வாங்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் அவற்றை தாங்களாக (வைத்தியரின் சிபாரிசு அற்று) வாங்கிப் பாவித்தல்.

ஒரு புள்ளி விவரப்படி, ஆண்டொன்றுக்கு ஐக்கிய அமெரிக்காவில் எழுதப்படுகின்ற நுண்ணுயிர் கொல்லிகளின் வைத்திய சிபாரிசுகள் அரைவாசி அளவில் தேவையற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது என்னத்தைக் காட்டுகின்றது? மருந்துக் நிறுவனங்களினதும், சிபாரிசு செய்யும் வைத்தியர்களினதும் கூட்டுத் திருவிளையாடல்?

உலக சுகாதார ஸ்தாபனம்:


அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் நுண்ணுயிர் கொல்லிப் பாவனைபற்றி இந்தியத் தலைநகரில் எடுத்த ஆய்வின்படி:

- தாங்களாக தங்களுக்கு நுண்ணுயிர் கொல்லிகளைச் சிபாரிசு செய்பவர்கள் - 50%
- நுண்ணுயிர் கொல்லிகளின் முழுவளவையும் எடுக்காமல் விடுவோர் - 25%
- சாதாரண காய்ச்சலுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை எடுப்போர் 25%
- இனம் காணப்படாத நோய்க்களுக்கு வைத்தியரின் நுண்ணுயிர் கொல்லிகளின் சிபாரிசு - 18%

இந்த ஆய்வு இந்தியா முழுவதற்குமான ஒரு



416.200.5470



RIGHT AT HOME REALTY INC.
REAL ESTATE BROKERAGE
Monte Carlo Corporate Centre
7845 Edwards Blvd., Suite 201 Mississauga, ON L5S 1X2


For sellers,

- 1% rebate on listing commission
- Feature sheet • Staging • Open houses

For buyers,

- free home warranty available for 1 year


- Mississauga, Oakville, Burlington, Hamilton & surrounding areas
- Affordability, consistency and growth are just some of the terms that describe the **HAMILTON**
- For your Real Estate needs call **WEST SIDE ALAN**



ALAN SIVASAMBU
BROKER

OFFICE: 905 565 9200, CELL: 416 998 2829
FAX: 905 565 6677
alansivasambu@gmail.com • www.rightathomerealty.com
Facebook S T ALAN HOMES

Famous LIGHTINGS Home Decor



- CHANDELIERS
- CRYSTAL CHANDELIERS
- FLUSHMOUNTS
- TRACK LIGHTS
- ISLAND LIGHTS
- PENDANT LIGHTS
- BATHROOM VANITIES
- WALL SCONES
- TABLE LAMPS
- FLOOR LAMPS
- SHADES
- LED STRIPS
- CEILING FANS
- OUTDOOR LIGHTS
- OUTDOOR POSTS
- SPOT LIGHTS
- NUMBER SIGNS
- MAILBOXES
- MIRRORS



மிகப் பெரிய காட்சி அறையுடன் தமிழர் நிர்வாகத்தில்

SALE! UP TO 50% OFF

9291 HIGHWAY 48, (HWY 48 & 16TH) MARKHAM, ON L6E 1A3

TEL: (905) 471-7070

LOAN FOR DOWN PAYMENT

7 Years New House with Basement Apart.



\$649,900

4+1 Bedrooms
 4 Washrooms
 Basement Apt. with
 Separate Entrance
 4 Car Parking
 Close to School and TTC

Neilson & Finch



\$289,900

3 BR House with basement Apt.

Tapscott & McLevin



New House

\$214,900

3 Bedroom with 1 Garage

**PUNCH
 SOCKALINGAM**
 Broker
 416-786-2463

McLevin & Neilson



\$144,900

Condo Town House

2 Bed Rooms

Steeles & 9th Line



\$799,900

New House

5 Bed Rooms, 4 Wash Rooms

McCowan & Brimorton



**OFFER PRESENTATION
 SATURDAY 9PM**

\$429,900

4 Bedroom with 2 Kitchen

Scarborough Town Centre



\$298,000

4 Bedroom, 3 Washrooms, 2 Parking

99 Balck Well



SOLD

2 Bed Rooms, 2 Wash Rooms

10 Tapscott



\$129,900

Fully Renovated

2 Bedroom, 2 Wash Rooms

Century 21
 Affiliate Realty Inc. Brokerage*



INSURANCE SERVICE

Best Insurance
for Low Rates

விதியை மதியால் வெல்ல முடியாது!
இன்றே ஒரு ஆயுட் காப்புறுதி செய்யுங்கள்



**Thana
Manickavasagar**

Broker

Cell: 416-728-5772

உங்களுக்கு உகந்த காப்புறுதி
சகல காப்புறுதி நிறுவனங்களுடனும்
ஒப்பீடு செய்து தரப்படும்



Life Insurance

Critical Illness Insurance

Disability Insurance

Mortgage Insurance

Home Equity Line of Credit

RRSP - Start from \$25

RESP - Start from \$25

(20%-40% Government Grant + 15% Company Bonus)

Business: 416-519-3896

thana7@gmail.com

www.thana.ca

மனம் பூரிக்க மங்களகரமான மனையை தேர்ந்தெடுங்கள்...

விடு வாங்கவும் விற்கவும்
குறைந்த வட்டி வீதிதத்தில்
மோட்கேஜ் ஒழுங்கு செய்வதற்கும்
அறையுங்கள்

Ravi. Paramu

Broker

Direct: 416-262-4176

"The best compliment you can give me
is the referral of your family and friends"
Thank you for your trust



HomeLife Today Realty Ltd., Brokerage*

Bus: 416-298-3200

31 Progress Ave., Suite 210,
Toronto, ON, M1P 4S6

\$599,900



9th Line & Hoover Park

4 Bedrooms 4 WashRoom



உடல் நீருக்கு அழகின்றது

அணைக்கையில் சில்லென்ற சிலிர்ப்பும்
குளிரமையும் தந்து
பருக்கையில் களைப்பினைப் போக்கி
நிறைவுதந்து
நீர்மலமாய் இருக்கும் நீருமுயிர் -
குடிக்குமென மனதில் கொண்டு
குணாதிசயம் பகுத்துக்கொள்வாய் மனிதா!

நீரினால் ஏற்படும் நோய்கள் இவைதான் என நாங்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நோய்களின் பட்டியல் மிக மிகப் பெரியது. நீர் பற்றாக்குறையினால் பல நோய்கள் உண்டாவது மாத்திரமன்றி நீர் மாசுக்கத்தினாலும் நீர் மாசுபடுதல் அல்லது கறைபடுதலாலும் வெவ்வேறு நோய்களை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். முதலில் நீர் மாசுக்கம் (water pollution) என்றால் என்ன மாசுபடுதல் (water contamination) என்றால் என்ன?

மாசுக்கம் என்பது வார்த்தைக்கேற்ப மாசு படுத்தப் படுவது. அதாவது மனிதர்களால் அல்லது மனிதர்களின் வெவ்வேறு செய்கைகளினால் நீர் மாசுபடுத்தப்படுவது. மாசாதல் என்பது இயற்கைக் காரணங்களினால் நீராது மாசுபடுவது. இவ்வாறு மாசுபட்ட நீரினை நாம் அருந்துவதால் எவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மிகவும் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

நீரினால் ஏற்படும் அல்லது நீர் சம்பந்தப் பட்ட நோய்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படும். Water Dispersed Diseases Borne நீரினால் பரவும் நோய்கள், Water Based Diseases நீரை அடிப்படையாகக் கொண்ட நோய்கள், Water related Diseases நீருடன் தொடர்புடைய நோய்கள், Water Washed Diseases நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள்.

நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் பல இருந்த போதிலும் முக்கியமாக நீர் பற்றாக்குறையின் விளைவுகளை மட்டும் இங்கு கருத்திற் கொண்டமைக்கு காரணம் எங்களுக்கு இங்கு ஓரளவு சுகாதாரமான நீர் கிடைக்கின்றது. இருந்த போதிலும் நீரினை ஒழுங்காக அருந்தாமலும் வாந்தி வயிற்றோட்டம் வரும் நேரங்களில் உடலிலிருந்து இழக்கப்படும் நீரினை ஈடுசெய்யும் அளவிற்கு நீர் அருந்தாமல் இருப்பதால் வரும் நீர் பற்றாக்குறையினையே முழுமையாக கருத்திற் கொள்ள வேண்டும். அத்துடன் தற்போது பலரும் உடல் எடைக் குறைப்பு, ஆரோக்கியம் என்பதற்காக அதிக தூரம் நடப்பது உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று அதிக உடற்பயிற்சி செய்வது போன்ற பல முயற்சிகளைச் செய்த வண்ணமே இருக்கின்றார்கள். இதன் காரணமாக வியர்ப்பதாலும் சுவாசத்தின் வேகம் கூடுவதாலும் உடலிலிருந்து நீர் இழக்கப் படுகின்றது.

உடலில் கிட்டத்தட்ட 60 - 70% நீர். குருதியின் பெரும் பாகம், தசைநார்கள், இழையங்கள், கலங்கள், மூளை இவ்வாறு எல்லா இடங்களிலும் நீர் ஒரு முக்கியமான அங்கத்தினை வகிக்கின்றது.

நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள்.

உடலில் ஏற்படும் நோய்களுக்கு நோய் வந்த

பின் கட்டாயமாக மருத்துவம் செய்து அந்த நோயினைத் தீர்க்க வேண்டும். ஆனால் நோய் வராது தடுப்பது நோய்வந்தபின்னர் வைத்தியம் செய்வதனை விட மிகவும் முக்கியமானது. உடலுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமானது எனப் பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் ஆரோக்கியமாக வாழ நீர் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதனை சில சமயங்களில் நாம் மறந்து விடுகின்றோம். உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையானது உடலில் முச்சிரைப்பு (asthma) உயர் இரத்த அழுத்தம் (hypertension) மூட்டு வாதம் (arthritis) குடற்புண் (ulcers) ஒவ்வாமை (allergies) போன்ற பல நோய்களுக்கு காரணியாக அமைகின்றது.



“ உடலுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமானது எனப் பலருக்கும் தெரிந்திருந்தபோதிலும் ஆரோக்கியமாக வாழ நீர் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதனை சில சமயங்களில் நாம் மறந்துவிடுகின்றோம். ”

உடலின் ஒவ்வொரு தொழிற்பாடும் நீருடன் இணைக்கப்பட்டு நீரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. Dehydration என அழைக்கப்படும் நீர் பற்றாக்குறை உடலில் பலவிதமான பாதிப்புக்களை உருவாக்குகின்றது. மூளையானது தனது தொழிற்பாடுகளைச் சரிவரச் செய்வதற்கு நீர் மிகவும் முக்கிய மூலப் பொருளாகப் பார்க்கப்படுகின்றது. வாந்திபேதி அல்லது வேறு காரணங்களால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது மூளையானது உடலின் சமநிலையினை பேணுவதற்குச் சிரமம் படுகின்றது. இதன் காரணத்தினால் தலைச் சுற்றல் மாத்திரமன்றி கிரகிப்புத் தன்மையிலும் குழப்பங்கள் ஏற்படுகின்றது. எமக்குள்ள 24 மணிநேரத்தில் பொது-

வாக ஆறு மணி நேரமாவது நாம் நீரைத் துப்புரவாக உள்ளெடுப்பதில்லை. இது எமது நித்திரை கொள்ளும் நேரமாகும். இவ்வாறு ஆறுமணி நேரமும் நாம் நீரை உள்ளெடுக்காவிடினும், இந்த ஆறுமணி நேரத்திலும் கூட எமது உடலிலிருந்து நீர் சுவாசம் மூலம் இழக்கப்படுகின்றது.

உடலில் நீரினளவு குறையும் போது நரம்புகளின் தொழிற்பாடும் குறைகின்றது. சிலருக்கு எலும்புகள் நரம்புகளில் நோவு அல்லது வலி ஏற்படுவதுண்டு. இவர்கள் தங்களது வழமையான நீர் உள்ளெடுப்பை விட அதிகமாக உள்ளெடுத்து இதனைக் குறைத்துக் கொள்ளலாம். மூட்டுவலி உள்ளவர்களும் இதனைக்

**சிவாஜினி
பாலராஜன்**



இன் தேவை குறைக்கப்படுகின்றது. நீர் பற்றாக்குறையானது எங்கள் நுரையீரலிலும் நீர் பற்றாக்குறையினைத் தோற்றுவிப்பதால் அடிக்கடி வரண்ட இருமல், தொய்வு என அழைக்கப்படும் asthma வினையும் chronic bronchitis போன்றவற்றினையும் தோற்றுவிக்கும். மேலும் உடலில் நீர் குறையும் போது உடலிலுள்ள அமினோ அமிலங்களின் சமநிலை பாதிக்கப்படுவதால் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. நீர் பற்றாக்குறை இரத்த அழுத்தத்தினையும் பாதிக்கும். Dehydration என்னும் ஒரு சிறு சொல்லில் எத்தனை பிரச்சினைகள் உள்ளடங்கியுள்ளன. இது மூளையினைச் சுருக்கி விடுவது மாத்திரமன்றி பல பக்க விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. 90 மணித்தியாலம் தொடர்ந்து நன்றாக வியர்த்தால் கூட அது மூளையில் ஒரு வருட வயது முதிர்ச்சியினை ஏற்படுத்திவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

முதியோர்களில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது அதிகம். ஏனெனில் வயது முதிர்ந்து செல்லும் போது உடல் நீருக்காக அழுவது அல்லது நீர் தேவை என்பதனை வெளிக்காட்டுவது குறைவு. சொல்லப் போனால் தாகம் எடுப்பது குறைவு எனலாம். இதனால் முதியோர் நீர் அருந்த வேண்டும் என நினைப்பதில்லை. அத்துடன் நீர் அருந்தினால் அடிக்கடி கழிவறைக்குச் செல்லவேண்டும் என்னும் ஒரு காரணமும் அவர்களை அதிகம் நீர் அருந்த விடாது தடுத்துவிடும்.

அறிகுறிகள்:

தூர்நாற்றத்துடனும் கூடுதலான மஞ்சள் நிறத்திலும் சிறுநீர் போனால் அதற்குக் காரணம் உள்ளெடுக்கப்பட்ட நீரினளவு போதாது. மேலும் தற்போது பலருக்கும் முதலாவது ஒரு பொதுவான நோயாகக் காணப்படுகின்றது. கீழ் முதலு அல்லது இடப்பு வலி, தலைவலி, மலச்சிக்கல் போன்றவை உடலில் நீர் பற்றாக்குறை இருப்பதற்கு அறிகுறியாகும்.

நீர் பற்றாக்குறை தெரிந்தவுடன் மூளை முதலில் தாகத்தினைத் தோற்றுவிக்கும். வியர்வை சிறுநீர் வெளியேற்றம் என்பன குறைக்கப்படும், அத்துடன் வாய் உலர்ந்து போகும் தோலின் விரிந்து மடியும் தன்மை குறைக்கப்படும். இவ்வாறான அறிகுறிகளைக் கண்டவுடன் எனது உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது என்பதனை நாம் புரிந்துகொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு நீர் பற்றாக்குறை என்ன அது அழும்போது கண்ணீர் வராது. வாய் உலர்ந்து போகும், மேலும் தலையில் உச்சிக் குழி மிகவும் உட்குழிந்து போதல், ஏழுமூட்டு மணிநேரங்களுக்கு சிறுநீர் கழியாமை என்பன ஏற்படும்

தொடரும்.

sivajini.bala@thaiweedu.com

திருப்தியான இல்லம்; முழுமையான சந்தோஷம்



Thavaraj Logasundaram

Sales Representative

thavarajl@yahoo.ca

Cell: 416 277 1453

HomeLife/Future Realty Inc. Brokerage

Independently Owned and Operated, REALTOR®



205 - 7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

Office: 905 201 9977

தூக்குக்கயிற்று ஜனநாயகம்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பெற்றிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்தியக் குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் பாதுகாப்பாகப் 11 ஆண்டுகள் தூங்கிக்கொண்டிருந்தது. கே.ஆர். நாராயணன் காலத்துக் கருணை மனு அத்துக் கலாம் காலத்திலும் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. இப்போது பிரதிபா பட்டில் அம்மையார் திருப்பென்று கருணை மனுவை நிராகரித்தவுடன் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவரையும் செப்டெம்பர் 9ம் நாள் தூக்கிலிட வேலூர் சிறைச்சாலையில் துரித கதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்தச் சிறைச்சாலையில் 1983 இலேதான் கடைசியாக ஒரு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. சேலம் சிறையில் 1995 ஏப்ரலில் ஒரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலே இதுதான் நிறைவேற்றப்பட்ட கடைசித் தூக்குத் தண்டனை. 2004 ஓகஸ்டில் கல்கத்தாவில் நிறைவேற்றப்பட்ட தண்டனைக்குப் பிறகு இந்தியாவிலேயே மிக நீண்ட இடைவெளி.



இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று, கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையைத் தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது. இது குறித்து 19.4.2000 அன்று, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும்” என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினிக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும் மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கருணை

ஆளுநருக்குப் பரிந்துரை செய்துவிட்டு இன்று நல்ல பிள்ளையாக, “தண்டனையை ரத்து செய்க!” என்று அறிக்கை விடுவாரின் கபடமும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் யார் சரி? யார் பிழை? என்று வாதிடும் நேரம் இதுவல்ல.

‘மூவரையும் தூக்கிலிட்டு விட்டார்கள்’ என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். தமிழகம் பற்றி எரிய வேண்டும்... சட்டம் ஒழுங்கு சீர்குலை வேண்டும்... என்பது தான் தண்டனை நிறைவேற்றப்படுவதன் முதன்மை நோக்கமாக இருந்துள்ளது போலுள்ளது. அப்படியொரு நிலைமை ஏற்படுமிடத்து அவற்றைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனத்தைத் திருப்புவார் முதல்வர். போர்க் குற்றங்களைப் பற்றியோ ஈழத்தமிழர்களைப் பற்றியோ பேசாமலிருப்பார் என்பதும் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். அத்தோடு போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு முதல்வரைப் பழி வாங்கியதாகவும் இருக்கும் என்றும் திட்டம் இருந்திருக்கலாம். ‘இலங்கையில் காலூர்-றுவதன் மூலம் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலும் இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைந்தாலும் பரவாயில்லை... தமிழினம் உய்யக்கூடாது’ என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனரோ என்ற ஐயம் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட, சீண்டல் நடக்கின்றது.

- கந்தசாமி கங்காதரன் -

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி என்ற யுவதி, ‘தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுக்கூடாது’ என்ற கோரிக்கையோடு தனக்குத்தானே தீ மூட்டி உயிரை மாய்த்திருக்கின்றார். சட்டவாளர்கள், மாணவர்கள் பட்டினிப் போர் நடத்துகின்றனர். சமூக, மனித உரிமை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்துகின்றன. இடைக்காலத் தடை என்பது 8 கிழமைகளுக்கு மட்டுமே. மரண தண்டனை விலக்கிக் கொள்ளப்படுவது என்பது ஓயாத நடவடிக்கைகளாலேயே சாத்தியமாகும். இந்தியாவின் முன்னணிச் சட்டவாளர்களிலொருவரான ராமஜெத்மலானி எல்லாவற்றையும் தவிடுபொடியாக்குவார் என்று கனவு காணாமல் சட்ட திட்டங்களுக்குப் பட்டுப் போராட்டங்களையும் பரப்புரைகளையும் நடத்துவதும் நடத்துவோருக்கு ஆதரவு வழங்குவதுமே இன்றைய தேவை.

உணர்வுகளால் உந்தப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல என்பதையும் வலியுறுத்தியே ஆகவேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம், தூக்குத் தண்டனைக்கு இடைக் காலத்தை விதித்த அதே நாளில், மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானமொன்றும் தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டது.

20 ஆண்டுகளாக மகனைக் காப்பாற்றப் போராடும் பேரறிவாளனின் அன்னை அற்புதம் அம்மாள் தளராத ஒரு போராளி. போராடிப் போராடி அவருக்கே சட்ட நுணுக்கங்கள் அத்துப்படியாகிவிட்டது. அவரது அயராது, போராட்ட குணம், விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்க வேண்டும்.

விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் தொடர்ந்து போராடி உலகின் மிகப் பெரும் ஜனநாயகத்தின் தூக்குக் கயிற்றியிருந்து பேரறிவாளன், முருகன், சாந்தன் - மூவரையும் காப்பாற்றியே ஆகவேண்டும்.

‘மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ? நினை அறிந்தோ தமிழை ஒதினேன்’ என்று சோழனைப் பார்த்து முழங்கிய கம்பனைக் கொண்டாடும் தேசம்...

‘மூக்கண் முதல்வனையாகினும் நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே!’ என்று அரண்டமே வாதிட்ட நக்கீரனைக் கொண்டாடும் தேசம்...

‘சத்யமேவ ஜயதே’ (வாய்மையே வெல்லும்) என்ற தொன்மை மிக்க வார்த்தைகளைத் தேசத்தின் குறிக்கோள் வாசகமாகக் கொண்ட தேசம்... எவ்வாறு இம்மூவரையும் தூக்கிலிட முனைவதை நியாயப்படுத்தப் போகின்றது?

gangatharan.k@thaiveedu.com



“ சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைந்தாலும் பரவாயில்லை, தமிழினம் உய்யக்கூடாது’ என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனரோ என்ற ஐயம் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. ”

மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

மாநில முதல்வர் என்ற முறையில் இனி தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று ஜெயலலிதா அம்மையார் தெரிவிக்க, காத்திருந்ததுபோல் “ஜெயலலிதாவின் கபட நாடகம்” என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

கருணை மனுக்களை நிராகரிக்கலாமென

ஆனாலும் மரணதண்டனை விதிக்கப்பட்டோர் சிறைகளில் இருக்கின்றனர். அவர்கள் சார்பிலும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடயத்தில் இப்போது காட்சிகள் வேகவேகமாக மாறி பரபரப்பும் பதற்றமும் கூடி உச்சத்துக்குப் போய், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 8 கிழமை இடைக்காலத் தடையை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இலங்கைப் படையினரின் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் அரசு தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை, இந்திய அரசுகளுக்கு கலக்கத்தையும் கோபத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. தமிழின உணர்வாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் முதல்வர் மீதான மதிப்புப் பெருகியது. Channel-4 போலவே, இந்தியாவின் முதன்மை ஊடக நிறுவனங்களிலொன்றான India Today குழுமத்தின் Headlines Today தொலைக் காட்சி ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை ஒளிபரப்பியது. இதுவும் மத்திய அரசைச் சங்கடப்படுத்தியது.

எல்லா வகைகளிலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைத் தூக்கிலிடும் நடவடிக்கைகள் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன. ‘மூவரையும் தூக்கிலிடப் போகின்றார்களாம்!’ என்ற செய்தியால் பலருக்கு மற்ற எல்லா விடயங்களுமே மறந்துபோனது உண்மை.

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் 17.10.1999 அன்று தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். தூக்குத் தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர்.

வீடு வாங்குவதற்கும் விற்பதற்கும்

Century 21
Service Plus

5855 Taschereau Blvd (Office)
Brossard, Quebec. J4Z 1A5
Email : sugumaran@sympatico.ca

Office : (514) 299-3186
(450) 926-1881

Sugumaran Sinnaiyah
Chartered Real Estate Broker



Sesan Flooring Centre

WWW.SESANFLOORING.COM INFO@SESANFLOORING.COM

Hardwood. Laminate. Stairs. Tiles. Natural Stone

- ✓ Friendly & Professional Advice
- ✓ Quality Workmanship
- ✓ Quality & Designer Series Product

WE ARE AUTHORIZED DEALER FOR:

HARDWOOD



TILES & MOSAIC



~~\$5.25~~
\$4.99 / sq ft

MAPLE & RED OAK

- ▶ 3"
- ▶ many colours to choose from
- ▶ REGENCY GRADE

\$3.99 / sq ft

RED OAK

- ▶ 3" / 3.5"
- ▶ 4 colours to choose from
- ▶ NOBILITY GRADE

\$1.29 / sq ft Laminate 12.3mm

GLORIOUS HINTERS
905.471.3500



Call Us For Your Free Estimate
Tel: 905.554.9199

9909 Highway 48, Unit:10, Markham ON. L6E 0B7
(Located South of Markham & Major Mackenzie)



இலகுவாக மேட்கேஜ்

கடினமான இலக்குகளையும் நாம் இலகுவாக்குவோம்

Mortgages

- First Time Buyers
- Refinancing
- Renewal
- Self Employed
- Pre-Approval
- Bankruptcies
- Bad Credit
- Debt Consultant
- Non-verifiable Income
- New immigrant

We Will

- Simplify the entire process of mortgage financing
- Save you money and time
- Get you the most competitive rates
- Offer you the widest selection of mortgage options including variable rate, fixed rate, capped variable rate, step, secured lines etc. for all situations including self-employed, no down payment
- Counsel you on credit and mortgage qualifications
- Provide maximum flexibility in financing choices
- Assist you every step of the way

Best Rates

We can get you a mortgage in most situations regardless of your circumstances. Where traditional financial institutions have given the answer "No," We routinely says "Yes" and gets you a product that suits your needs at an extremely competitive rate.

VERICO TMP

Siva Ratnasingam

Lic: M08002133
Brokerage # 11156

SENIOR MORTGAGE CONSULTANT

2005,2006,2007,2008 Diamond Award Winner

416.520.1214



Nanthini Singarajah, AMP

VERICO

THE MORTGAGE PRACTICE INC.

MORTGAGE AGENT

License #: M08005294

Brokerage #: 11156



“Quick and easy answer to your lending needs”

Specialize In

- Residential Mortgage
 - 1st Mortgage
 - 2nd Mortgage
 - Refinancing
 - HELO (home equity line of credit)
- Services available all over Canada

Tel: (905) 787-2027

Cell: (416) 704-4006

Fax: (866) 903-4664

Email: nsingarajah@vtmp.ca

Other Services

- Income Tax
 - Personal
 - Business
 - Corporate
- Life Insurance
- RRSP
- RESP

30 Via Renzo Drive,
Suite 200, Richmond Hill,
ON L4S 0B8
(Leslie/Elgin Mills)

HO: 2425 Matheson Blvd E.,
8th Floor,
Mississauga,
ON L4W 5K4.

Alphaweb 416-2387222



RAPID SECURITY

“We'll Beat any Quote”

WE PROTECT YOU

5101-880 Ellesmere Rd, Toronto ON M1P 2W6 Office: (416) 321-6777 Tel: (416) 841-1415

Indoor & Outdoor Guard for

Commercial
Residential
Retail
Healthcare
Finance Institution



New Midwest auto collision

“Quality & service First”

- ➔ Specialized in insurance claims
- ➔ FULL Service All-in-One Body Shop
- ➔ Free Estimate Available
- ➔ We repair all makes & models
- ➔ Free towing Available
- ➔ Customer Satisfaction Guaranteed



CHRYSLER



MAZDA



VOLVO



HYUNDAI

DAEWOO



(416) 751-9280
260 Midwest Rd, Unit 8,
Scarborough, ON, M1P 3B4
newmidwestauto@gmail.com

**Contact Person:
Ruban or Shan**




Alphaweb 416-238 7222

Law Offices of Yaso Sinnadurai

யசோ சின்னத்துரை சட்ட அலுவலகம்

Barrister & Solicitor, Notary Public

- Real Estate Law (Residential and Commercial)
- Business Law
- Wills & Powers of Attorney



2100 Ellesmere Road, Unit 202
Scarborough ON M1H 3B7
@ Markham & Ellesmere


3024 Hurontario Street, Unit 216
Mississauga ON L5B 4M4
@ Dundas & Hurontario St.

For Appointment, Please call:

416 265 3456

வீடோ, வீயாயாரமோ?

வீசயம் தெர்ந்தவர்களை நாடுங்கள்



Vivek Subramaniam
Sales Representative

Direct: 416 898 4846

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8

Bus: 905 201 9977, Fax: 905 201 9229

Independently Owned and Operated

அடுத்த தலைமுறையின் பாதுகாப்பிற்கான முதற்படி...

கா ப் பு று தி

- Life Insurance • Travel Insurance
- Non-Medical Insurance • Critical Illness Insurance
- Mortgage Insurance • Disability Insurance
- RESP • RRSP

IA INDUSTRIAL ALLIANCE
INSURANCE AND FINANCIAL SERVICES INC.

Assumption Life

Unity Life of Canada

RBC Insurance

Canada Life

BMO Insurance

Kuna Nagalingam

Insurance Agent

Dir: **416-402-4545**

Royal Brokers Corp.
Insurance & Investments Solutions

Office: 416-298-4722, Fax: 416-298-4664
80 Nashdene Ave., Unit 25&26, Toronto, ON M1V 5E4



RENU MOTORS Ltd.

A W A R D W I N N I N G U S E D C A R D E A L E R S

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்

- We Sell Bank Reposed Cars
- Accident Vehicle Repair
- Computerized Painting
- Motor Vehicle Accident
- Traffic Tickets



HONDA
TOYOTA
GM-MINI VANS

தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

3030 Markham Road,
Markham and Passmore

416.412.3838



அழகிய பூஞ்செடிகள்

சந்திர செம்பருத்தி

(Luna Hibiscus)

அறிமுகம்:

செவ்வரத்தை மல்வேசியே (Family Malvaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. கைபிஸ்கஸ் (Hibiscus) எனும் பெரியினம் ஏறக்குறைய 200 - 250 பூக்கும் தாவரவினங்களைக் கொண்டுள்ளது. இது அதிகமாக உலகின் கீழ் உஷ்ணமண்டலங்களில் காணப்படும். செடிகளை வெப்ப விரும்பிகளெனக் கூறலாம். இவ்வர்க்கம் ஆண்டுதோறும் அல்லது நீடித்து வாழும் கெட்டியான செடியாக அல்லது சிறிய மரமாக வளரக்கூடியது. அநேகமான இனங்கள் அழகான பூக்களுக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவ்விதழில் எழுதப்படும் செடியானது ஒரு கலப்பு இனமாகும். நிலைத்து வருடாவருடம் வாழக்கூடியதும் சுமாரான உயரத்தில் வளரக்கூடியதும் அழகிய பெரிய பூக்களைத் தருவதுமாகும். எனது இன்றைய தெரிவினை நன்கு ஈர்த்த ஒரு செடி 'லூனா' இனமே. இத்தகைய ஒரு செடி எனது வீட்டுத்தோட்டத்தில் தொடர்ந்து நான்கு வருடமாக காணக்கூடியதாக வளர்கின்றமை மனதுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

கனடா, கிழக்கு அமெரிக்க நாடுகளில் நன்கு பிரபல்லியமாக வளர்க்கப்படும் இனங்கள் எல்லாம் குளிர்ப் பிரதேசங்களில் சுலபமாக வளர்க்கக்கூடிய வகையில் கலப்பு இனங்களாக, கிழக்கு அமெரிக்க தோட்டப்பிரியர் தோற்றுவித்திருக்கின்றனர். இது தொடர்பாகப் பல செவ்வரத்தை இனங்கள் ஒன்றோடொன்று பெருக்கம் செய்யப்பட்டுள்ளன. தாவரவியல் ஆராய்ச்சியாளர் Harold F. Winters, இணக்கமாக வாழக்கூடிய இனங்களைத் தெரிவில் முன்வைத்தே கலப்பு இனங்களைத் தோற்று வித்திருக்கின்றார். இவற்றுள் சில, Hibiscus coccineus / H.grandiflorus; Hibiscus laevis / H.lasiocarpus; Hibiscus moscheutos / H.mutabilis போன்றவை.

செடிவிருத்தி:

செடியை நடுமுன்னர், உரிய இடத்தைத் தெரிவு செய்யவும். நேரடி சூரியவொளி கிடைக்கக் கூடிய இடம் (கரையோரங்கள், குறிப்பிட்ட தரைகள்), மண்வளம், கிடைக்கக்

வீட்டுத் தோட்டம் - 43

கூடிய கூட்டுப்பசளை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆரோக்கியமான செடிகளை கிட்டிய விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளவும். வெட்டுத் தண்டுகள் மூலமும் விருத்தி மேற்கொள்ளலாம். வித்துக்கள் மூலம் விருத்தி செய்யுமிடத்தில், 4-6 கிழமை முன்னதாகவே ஆயத்தங்களைச் செய்யவேண்டும்.



வித்துக்கள் முளைப்பதற்கு தகுந்த இடத்தில் இரண்டு அங். இடைவெளியில் நடவேண்டும். ஒழுங்காக முளைக்கும் வரை நீர் ஊற்ற வேண்டும். உட்புறமாக சாடிகளில் வைத்தும் முளைக்க வைக்கலாம். லூனா இனம், 2-5 அடி உயரமாக வளரக்கூடியது. நிலத்திலும், சாடிகளிலும் வளர்க்கக் கூடியது. வருடாவருடம் தோட்டம் நிறைவு காணப்படுவது மகிழ்வாயிருக்கும். புதர்ச் செடியாகத் தண்டில் ஒன்று விட்டு ஒன்றாக இலைகள் காணப்படும். இலைகள் கரும் பச்சை நிறமாயிருக்கும். கிளைகள் அடர்த்தியாக அமைந்திருக்கும். துணையான அரும்புகளிலிருந்து ஏறக்-

குறைய 8அங் விட்டத்தில் பூக்கள் தோன்றுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பூக்கள் தோன்றுகின்றன. செடிகள் ஈரத்தன்மை, வெப்பத்தன்மை இரண்டையும் தாங்கும். 20 பாகை சராசரி வெப்பத்தில் செடியானது நன்கு வளரும். பூக்களின் பருமனைப் பார்க்கும் போது திகைப்பு உண்டாகும். எப்படி! பூக்கள் ஆரம்பத்தில் அதாவது மலரும்போது குவளை போன்றிருக்கும். பின்னர் நாள் முன்செல்ல, பெரிதானதும் தட்டையானதுமான அமைப்பை



நுரையீரல் தொடர்பான நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றிலும் இதர பாகங்கள் உபயோகமாகின்றது. சலரோகம்

அடையும். சிவப்பு, மஞ்சள், நோஸ், வெள்ளை, செம்மஞ்சள் நிறப் பூக்கள் உள்ள இதர பல இனங்களும் காணப்படுகின்றன.

பயன்கள்:

வண்ணப்பூச்சிகளைத் தன்பக்கம் ஈர்க்கின்றது. இசையாடும் குருவிகளை வரவேற்கின்றது. மிதமிஞ்சிய சனியம் காணப்படும். பெரிய பூக்கள் அழகினைக் கொடுக்கின்றது. வேர்கள், இலைகள், இதன் சார்பான இனங்களிலும் பசை போன்ற மருந்தாகப் பலவிதத்தில் பயன்படுகின்றன. மேலும், வயிற்றோட்டம்,

தொகுதி 2 உள்ளவர்கள் குருதி அழுக்கம் 'செம்பருத்தி தேனீர்' அருத்துவதால் கட்டுப்படுத்தப்படுகின்றது என ஆராய்ச்சிக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது.

சில தொடர்பான இனங்கள்: Hibiscus Moscheutos, Hibiscus Abelmoschus, Hibiscus Sabdariffa, Hibiscus Tiliaceus

sekari.s@thaiiveedu.com



Family: Oleaceae

லைலாக் / Lilac

(Botanical Name: Syringa : Eng.Name: Lilac Tree)

Syringa, லைலாக் (Lilac), ஏறக்குறைய 10-25 இனங்களைக் கொண்டிருப்பதால், தோட்டப்பிரியர் எந்த இனத்தைத் தெரிவு செய்வதென தடுமாறுவதுண்டு. இவை, ஐரோப்பா, கிழக்கு ஆசியாவின் பூர்வீகமான ஒலியேசியையி் குடும்பத்தில் காணப்படும் கெட்டியான பூக்கும் மரங்களாகும். நல்ல சூரியவொளி கிடைக்கும் இடம் வளர்வதற்கு உகந்ததாயிருக்கும். சுமாரான உயரமாக 6-12 அடி வரை வளரும். வெப்பமுள்ள இடங்களில் வளர்வதால் தற்போது ஏனைய தேசங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

சாலை ஓரங்கள், வீட்டுத்தோட்டம் போன்ற இடங்கள் எல்லாம் நிறலுக்காகவும் அழகுக்காகவும் வளர்த்திருப்பதைக் காணலாம். பெருங்காற்றடித்தலினால் பாதிக்கப்படாதவை. இன்னொரு முக்கிய திருப்பம் என்னவென்றால் பூக்களின் நறுமணம் உண்மையில் எல்லோரையும் அவரவர் வசப்படுத்துகின்றன. கொத்துக் கொத்தாக காணப்படும் பூக்கள், பூக்களின் மிதமிஞ்சிய வாசனை, அழகிய தோற்றம் எல்லாமே மனதுக்கு இதமானவை. கனடாவில் அநேக வீடுகளில் பின்புறத்தில் ஒரு மரமென்றாலும் இருப்பதை அவதானிக்கலாம். நான், எனது வீட்டில் சில மரங்களை விருத்தி செய்து வளர்க்கின்றேன்.

பரம்பரையாக, வித்துக்கள், உறிஞ்சிகள், ஓட்டுதல் முறைகளில் விருத்தி மேற்கொள்ளப்படும். அண்மையில், மரத்தின் வேர்களின் முளைகளிலிருந்தும் இன்று அம்மரத்தின் வேர்களின் இழையத்தில் இருந்தும் விருத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அடர்த்தியான பச்சைநிறமுள்ள இலைகள் எதிரெதிராகக் காணப்படும். நான்கு அல்லிகளூள்ள பூக்கள் இளவேனீர்க் காலத்தில் கொத்துக்களாக காணப்படும். அல்லிவட்டக்குழாய் மிகவும் ஒடுக்கமாக இருக்கும். இளம்ஊதா, நாவல் நிறப் பூக்களையுடைய மரங்கள் அபூர்வமானவை. நேசிக்கக்கூடிய 'தோட்டச் சிற்பங்கள்' என்பார்கள். பூக்கொத்துக்கள் பல நாட்கள் நிலைத்து காணப்படும். மரத்திற்கு மண்வளம் முக்கியம். எப்பொழுதும் நிறைவுள்ள பசளை தேவை. நீரோட்டம் உள்ள இடம் அவசியம். கூடிய வளர்ச்சியினால் இடையிடையே கத்தரிப்பு செய்வது சாலச்சிறந்தது. 'Alba' இனம் தனியான வெள்ளை நிறப்பூக்களையும், 'Belle' இனம் இரட்டிப்பான செம்மஞ்சள் பூக்களையும், 'Charles Joly' இனம் இரட்டிப்பான மஜந்தா நிறப்பூக்களையும் கொண்டு காணப்படும். சில இனங்கள் பின்வருமாறு: Syringa meyeri, S.microphylla, S.patula, S.reticulata, S.vulgaris.





ஆதரவில்



நடாத்தும்

FREE Training in Social Media!

Facebook Twitter Internet



Call for reservation:
Computek College **416.321.9911**



Get Job Ready in 6 - 12 Months

இலவச பயிற்சி நெறிகள் பயில விரும்புகின்றீர்களா? நீங்களும் தகுதியுடையவராகலாம்!

- வேலையில்லாத தற்போது Unemployment (EI) பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு அல்லது.
- Unemployment (EI) மூலம் 4 ஆண்டுகளுக்கு மேற்படாதவர்களுக்கு அல்லது.
- Maternity Leave மூலம் 5 ஆண்டுகளுக்கு மேற்படாதவர்களுக்கு இருந்தால்.

அரசாங்கத்தின் (HRDC), பயிற்சி நெறிகள் பயிலுவதற்கு வேண்டிய விபரங்களைப் பெறத் தொடர்பு கொள்ளுங்கள்.

Diploma Programs

- ◆ EARLY CHILDCARE ASST. (ECA)
- ◆ PERSONAL SUPPORT WORKER (PSW)
- ◆ MEDICAL OFFICE ADMIN (MOA)
- ◆ NETWORK ENGINEERING
- ◆ ENTERPRISE NETWORK ENG.
- ◆ INTEGRATED APPLICATION DEV.
- ◆ COMPUTERIZED ACCOUNTING
- ◆ BUSINESS ADMINISTRATION



Food Handler Certification
Saturday Sept, 10th 9am - 3pm

Bank Teller
Wednesday Sept, 21st 6 - 9pm

For details of financial assistance, please contact our Financial Aid Officer

| | | |
|--|---|---|
| Markham Campus Markham / Steeles 202 - 7 Eastvale Drive. Markham L3S 4N8 905.471.3344 | Scarborough Campus Kennedy / Sheppard 301-2347 Kennedy Road Scarborough M1T 3T8 416.321.9911 | Toronto Campus Kennedy / Eglinton 248-2390 Eglinton Ave E Toronto M1K 2P5 416.285.9941 |
|--|---|---|

NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

சர்வதேச உணவர...

4ம் பக்கத் தொடர்ச்சி...

குலைத்தது மாத்திரமன்றி வாழ்வின் எதிர் பார்ப்புக்கும் உத்தரவாதமளிக்கத் தவறியிருந்தமையால் ஆயுதக்குழுவின் கட்டுப்பாடு தளர்த்தப்படும் பொழுது மக்கள் அவ்வதிவிடங்களைவிட்டுத் தப்பிச்செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது ஒரு சிலரது வாதமும் கூட. மேற்கூலக நாடுகள் இஸ்லாமியர்களைக் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளுக்குள் ஈர்த்து மதமாற்றம் செய்ய முனைவதாகவும் இஸ்லாமியர்கள் மதவிதிமுறைகளை மீறுவதற்குத் தொண்டார்வ நிறுவனங்கள் உதவிவருவதாகவும் எதிர்மறையான குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனிடையே வழங்கப்பட்ட உணவுதவிகள் கடத்தப்பட்டுக் கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்கப்படுவதாகவும். ஆனால் அது ஒரு சதவீதத்துக்குக் குறைவானதென்றும் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இயற்கையானதும் செயற்கையானதுமான காரணங்களினால் மக்களுக்கு வருமானமீட்டும் வழிகள் முடக்கப்பட்டிருப்பதானது அவர்களின் உணவுகொள்வனவுச் சக்தியைப் பறித்து விட்டதென்றே சொல்ல வேண்டும்.

1969 மொகமட் சயித் பரேயின் இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து பிரிந்த இருகுழுக்களில் மொகமட் பாறா ஐடிட், அலி மாகிடி ஆகியோரது பிரிவுகள் அரசியல் திடத்தன்மையினைக் குறைத்து விவசாயமின்றி நாடு பஞ்சமாவதற்கு வழி வகுத்தன. 1990ல் பஞ்சநிவாரணமாக அனுப்பப்பட்ட உணவில் 80 சதவீதமான சர்வதேச உதவி உணவுப் பொருட்கள் களவாடப்பட்டதாகவும் 1991, 1992இலும் 300 ஆயிரத்துக்க மேற்பட்ட சோமாலியர்கள் பசியால் இறந்ததாகவும் சொல்லப்பட்டது. 1992ல் ஐ.நா புனர்வாழ்வு அமைதிப் படையாக ஜோர்ஜ் டபுள்யூ புஸ் அவர்கள் 25000 அமெரிக்கப் படையினரை அனுப்பினார் 1993ல் சோமாலியாவில் அமெரிக்கா நடாத்திய உணவுப் போர் (மொகடிசு யுத்தமானது) வியட்நாம் போரைவிடக் கொடியதாகக் காட்டப்பட்டது நம்பிக்கையினை ஊட்ட முனைந்த போரின் பின்னர் சோமாலியாவில் அமெரிக்கா அமைதிப்படையாகத் தொடர்ந்தும் இருக்கமுடியாது 1994ல் முழுமையாக விலக்கப்பட்டது.

அராபியக் எழுச்சி அரசியலில் அழிந்து போன லிபியா எகிப்து போன்ற பெரிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட உதவிகள் முற்றாக நீக்கப்பட்டமை சோமாலிய ஆயுதக்குழுவின் சிறுவர் படையிலும் வெளிநாட்டவர் படையிலும் ஆட்களைச் சேர்ப்பதில் தாக்கம் ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை அமெரிக்கா பயன்படுத்தி அரசியல் மாற்றம் கொண்டுவர முயல்வதாகவும் அரசியற் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பஞ்சத்தரசியலானது உணவரசியலிலிருந்து வேறுபட்ட பரிணாமத்தை இன்று அங்கு பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய விமானங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உணவுப்பொதிகளைப் போட்டு உணவரசியலைத் தொடக்கிவைத்தது. அதன் பின்னணியிலேயே இலங்கைக்கு அமைதிப்

படையும் அனுப்பிவைக்கப்பட்டது. அன்று தொடங்கிவைக்கப்பட்ட உணவரசியல் பல அரசியல் மாற்றங்களுடாக 300 ஆயிரத்துக்கு மேற்பட்ட வன்னிப் பஞ்சத்தவர்களைத் தோற்றுவித்தது. இதன் தாக்கம்தான் இன்று தென்னிந்திய உணவரசியலாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதுவே இலங்கையரசியலில் ஒரு பாரிய மாற்றத்துக்கு வித்திடுவதாகவும் அமைந்துள்ளது.

வளைகுடாவை அரசியல் ரீதியில் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்த அல்கைடாவுக்குப் பாக்கிஸ்தானில் ஏற்பட்ட பின்னடைவானது தலைமைத்துவச் சிக்கலைத் தோற்றுவித்ததுடன் சோமாலிய அல்கைடா சார்பு ஆயுதக்குழுவான அல்-சாப்புக்கும் சோமாலிய கடற்கொள்ளை ஆதிக்கத்துக்கும் இந்தப் பஞ்சம் பெரிய தடையாக இருந்துவந்துள்ளது. அல்கைடாவின் ஆதிக்கம் அரபு நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் ஏற்படாது தடுக்கும் முயற்சியில் இந்தச் சர்வதேச உணவரசியல் பாரியதிருப்பு முனையாகவும் மாறும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த மறைமுக வெற்றி எனக்கொள்ளப்படவேண்டும்.

சோமாலிய பஞ்சத்தை அரசியற் கண்ணுடன் பார்க்க மறுப்பவர்கள் உணவுப் பொருட்களினதும் உற்பத்திப் பொருட்களதும் விலை உயர்வைக் காரணம் காட்டுகின்றனர். உணவுப் பொருட்களின் திறர் விலை உயர்வினால் அதனைப் பெற்றுக்கொள்ளும் கொள்வனவுத்திறன் மக்களிடமில்லாமை இந்த இடப்பெயர்வுகளுக்குக் காரணமாகக் சொல்லுவர். பணத்தட்டுப்பாடு ஒருபுறமிருக்க அவர்களது சொத்தான மந்தைகளைப் பராமரிக்க முடியாமையும் மந்தைகளுக்கான உணவுத்தட்டுப்பாடும் சுய தேவைப் பூர்த்திக்குத் தடையாகவும் சொல்லப்பட்டன.

உலகரீதியில் உணவுப்பண்டத்தின் விலை 240 சதவீதத்தால் கடந்த 9 மாதங்களில் அதிகரித்திருந்தது. உணவு உற்பத்தியிலும் உணவு வழங்குதலிலும் 67 சதவீத பசளை விலையேற்றமும் 45 சதவீத எரிபொருள் விலையேற்றமும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் உலகஉணவுப் பொருட்கையிருப்பும் குறைவடைந்து செல்லுவதும் எடுத்துக்காட்டப்பட்டது.

ஆயுத உற்பத்தியின் மூலம் உலக அரசியல் ஒழுங்கினை மாற்றமுனைந்த பெரிய வல்லரசு நாடுகள் உணவு உற்பத்தியினூடாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்தும் பெரிய வல்லரசுகளின் ஆயுதமாக மறப்போகும் இந்த உணவு உற்பத்தித் துறையானது சர்வதேச உணவரசியலில் பாரிய பங்களிப்பைச் செலுத்தப்போகும் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. சுயதேவை சுயசார்புக் கருத்துக்களை மறந்து புகோளப் பொருளாதாரத்தில் மட்டும் தங்கியுள்ள நாடுகளுக்கு இப்போக்கு ஒரு இக்கட்டான சூழலைத் தோற்றுவிக்கும் இப்போக்குக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் விதிவிலக்காகிவிட முடியாது.

kanapathipillai.a@thaiivedu.com

எலி பூச்சித் தொல்லையா...?

RUBAN PEST CONTROL



- ▶▶ வீடுகள்
- ▶▶ தொடர்மாடி வீடுகள்
- ▶▶ தொழிற்சாலைகள்
- ▶▶ வியாபார நிலையங்கள்

ஆகிய அனைத்து இடங்களிலும் எலி, பூச்சித் தொல்லைகளை அறவே நீக்க அழையுங்கள்!

KANTHAN
416-291-3997

Elaguppillai Srinathan (Mike) B.Sc

Sales Representative

Direct: 416-276-1225

Sell your home faster
and more money



When you list your home with Mike, you receive these Guarantees

Your home advertised 24 hours a day until it is sold

Your home advertised in full colour prints ads every week until it is sold

Our Team of Specialists for the same price as hiring a single agent

Your home sold in 90 days or we buy it *



Brimley/Brimorton

Whitelaw & Townline

Morningside / Finch

Kennedy/Steeles

Markham / Golden / Highglen



3+1 Bed Rooms, 1 W Rooms
Broadloom Hardwood Floor
9th Line/Hoover Park Drive



3 Bed Rooms, 3 W Rooms
Ceramic Floors
16th Ave/9th Line



4 Bed Rooms, 3 W Rooms
Ceramic/Hard floors
Mccowan /Denison



3+1 Bed Rooms, 3 W Rooms
Laminate/Broadloom Floors
Hwy 48 & Hoover Park



3 Bed Rooms, 2 W Rooms
Ceramic Backsplash
Staines/Steeles



3 Bed Rooms, 3 W Rooms
Ceramic floors
Main/Sandale



3 Bed Rooms, 3 W Rooms
Ceramic/Hard floors
Bur Oak / Morning Dove



3 Bed Rooms, 3 W Rooms
Broadloom Eat-In Kitchen
Markham/Highglen



4_+2 Bed Rooms, 4 W Rooms
Ceramic/Hard floors
Mccowan/14th Avenue



4 Bed Rooms, 3 W Rooms
Ceramic/Broadloom
6 Th Ave & Markham Rd (Hwy 48)



4+2 Bed Rooms, 5 W Rooms
Wood/Hard floors
Kennedy / Bur Oak



3 Bed Rooms, 3 W Rooms
Laminate Floor
14th / 9th Line



3 Bed Rooms, 3 W Rooms
Ceramic/Hard floors
9th Line/Castlemore



4 Bed Rooms, 3 W Rooms
Open Concept Combined W/Living
14th / 9th Line



4+2 Bed Rooms, 4 W Rooms
Ceramic/Woodfloors
30/60/Tba



4+3 Bed Rooms 5 W Rooms
Pot Lights / Ceramic Backsplash



4 Bed Rooms, 4 W Rooms
Ceramic/Hard floors



4 Bed Rooms, 4 W Rooms
Coffered Ceiling/Breakfast Bar



4 Bed Rooms, 4 W Rooms
Ceramic/Hard floors



Gas Station

PH1-7800 Woodbine Ave
Markham, ON L3R 2N7
Tel: 905-470-9800 Fax: 905-470-7770
Email: esrinathan@trebnet.com



Realtron Realty Inc, Brokerage
Each office independently owned and operated

வாழ்க்கை சுவர்க்கமானது
இனிய இல்லமன்றில்

I can also assist you Mortgage Financing,
Home Inspection, Real Estate Lawyer

உங்களுக்கான வீட்டை வாங்குவது எப்படி?

'How to buy your Home' என்னும் 'OREA' வினாள் வெளியிடப்பட்ட நூலினை மூலமாகக்கொண்டு வாசகர்களின் நன்மை கருதித் தொகுக்கப்பட்ட தொடர் இது.

ஒருவர் எவ்வளவு முற்பணம் செலுத்த விரும்புகிறாரோ, அந்த அளவில் அவர் வீடு வாங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார். ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவையாக இருக்கும். நீங்கள் ஏதாவது நிபந்தனைகள் விதிக்க விரும்பினால் உங்களுடைய Offerஐ கொடுக்கும் போது நிபந்தனைகளைச் சேர்த்துக் கொள்ள விசேட இடம் ஒப்பந்தப் பக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் அநேகமாக வீடு வாங்குபவர்களால் விதிக்கப்படுவனவாகும். உங்களுடைய நிபந்தனைகளை வீடு விற்பவர், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காவிட்டால், உங்கள் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய உரிமையுண்டு. இப்போதெல்லாம் வீட்டுப் பரிசோதகர் (Home Inspector) வீட்டைப் பரிசோதிக்க வேண்டுமென்ற நிபந்தனை கேட்கப்படுவது அதிகரித்து வருகின்றது. இந்த நிபந்தனைகளெல்லாம் சரியாகத் தீர்க்கப்பட்டால் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

நிபந்தனைகள் விதிக்கும் போது நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் இது. ஒரே சமயத்தில் இரண்டுபேர் வீடு வாங்க ஏற்குறைய ஒரேவிலை நிர்ணயித்து இருந்தால், வீடு விற்பவர் எந்த ஒப்பந்தக்காரர் குறைந்த நிபந்தனை விதிக்கிறாரோ, அல்லது நிபந்தனைகள் எதுவுமே விதிக்கவில்லையோ, அவருக்கே தனது வீட்டை விற்க விரும்புவார்.

வீட்டை விற்கும் போது தான் உபயோகித்த சில மின் சாதனங்களையும் (Fridge, Washer, Dryer) வீட்டில் பார்வைக்காக வைத்திருப்பார்கள். இவை வீட்டின் பெறுமதியை சற்று அதிகரிக்கச் செய்யலாம். இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லவிரும்பினால், அவற்றை உங்கள் Offerல் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இப்படியான சாதனங்களின் பட்டியல் ஒன்றை உங்கள் offer உடன் இணைத்து விடலாம்.

வீட்டை வாங்குவதற்கு நீங்கள் கொடுத்த காலக்கெடு முடிவடைந்து விட்டால், வீட்டை விற்பவர் உங்கள் offerஐ மறுத்துவிட்டார் என்பதே அர்த்தம்.

முடிவு திகதி (Closing Date):

முடிவு திகதியின் அன்று இரு பகுதியினரும் விற்பனையை முடிவிற்கு கொண்டு வந்திருப்பீர்கள். விற்பனை பற்றிய தேவையான சகல ஆவணங்களும், பத்திரங்களும் இணைக்கப்பட்டு, செலுத்தப்பட வேண்டிய பணம் செலுத்தப்பட்டு, அன்றைய சொத்து உங்களுடையது ஆகிவிடும். முடிவு திகதி அநேகமாக 30-60 நாட்களில் வரும். புதிய வீடுகளுக்கு 60-90 நாட்களாகலாம். உங்கள் முகவர் உங்களிற்கு சாதகமான தேதியைப் பெற்றுத் தருவார்.

உறுதிப் பத்திரங்களை பரிசீலனை செய்தல்:

நீங்கள் வீட்டை வாங்கியவுடன் காணி, வீடு இரண்டிற்கும் உரிமையாளராகி விடுகிறீர்கள். அதற்கு சட்ட பூர்வமான அத்தாட்சி அதற்குரிய உரிமைப் பத்திரங்கள், சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என தெரிந்து கொள்ள, உங்கள் வழக்கறிஞர் உங்கள் பத்திரங்களையும் ஆவணங்களை



யும் நன்றாக வாசித்து அறிந்து கொள்வது நன்று. அவற்றை முடிவு தேதிக்குள் வாசிக்காவிட்டால், எனது வழக்கறிஞர் "வாசித்து முடியும் வரை" என்ற வாக்கியத்தைச் சேர்த்துக் கொண்டால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் உங்களிற்கு மேலதிகமாகக் கிடைக்கும், அதற்குள் உங்கள் வழக்கறிஞர் சமர்ப்பித்த பத்திரங்கள் யாவற்றையும் பரிசீலித்து முடிப்பார்.

Offer ia சமர்ப்பித்தல்:

நீங்கள் ஒப்பமிட்ட offerஐ முகவர் Listing முகவரிடம் கொண்டு செல்வார். வீடு விற்பவர் தங்கள் வீட்டை விற்க மறுக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம். உங்களுடைய offer மறுக்கப்பட்டால் புதிய ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்து சமர்ப்பிக்கலாம்.

வீட்டுத் தொகையை ஏற்பாடு செய்தல்:

அலகு - 9

இந்த விற்பனையில் பெரும் தொகைப் பணம் செலுத்தப்படுவதாலும், பல வகையான அடமானக் கடன்கள் இருப்பதாலும் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். உங்களிற்குப் போதிய நேரம் இருந்தால் உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ற ஒரு அடமானக் கடனை நீங்கள் தெரிவு செய்யலாம் அடமானக் கடன் பற்றிய விபரங்களை திரட்டும் போது உங்களுக்கு கிடைக்கும் அடமானக் கடன் வகைகளை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அடமானக் கடனில் Open, Closed நிலையான,



எஸ்.கே. பாலேஸ்

- வீடு பெறுமதி மதிப்பீட்டாளர் -

பது நல்லதாயினும், நாம் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். வாங்கிகளும் நம்பிக்கை நிதி நிறுவனங்களும் பெருமளவில் அடமானக் கடனில் ஈடுபட்டுள்ளன. தனி நபர்களும் அடமானக் கடன் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நீங்கள் உங்கள் வழக்கறிஞர், மற்றும் முகவர் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஈட்டுக்கடன் கொடுக்கும் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேசிப் பாருங்கள். உங்கள் விசாரணையை நீங்கள் தொலைபேசியில் விசாரிப்பதை அவர்கள் விரும்புவார்கள். ஒரு அடமானக் கடன் தரகரின் வேலை ஈட்டுக்கடன் கொடுப்பவர்களைப் பற்றிய சகல விடயங்களும் அறிந்திருப்பதாகும். ஒரு ஈட்டுத் தரகர் சிக்கலான 'மோட்கேஜ்' பிரச்சினையையும் இலகுவாக முடித்து வைப்பார்கள்.

ஈட்டுப் பணம் கொடுக்கும் வேறு தரகர்கள்:

இவர்களில் ஒன்று நீங்கள் வாங்கும் வீட்டிற்கு கொடுக்கப்பட்ட ஈட்டுத் தொகை. அதை கட்டும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளல். இரண்டாவது வழி வீடு விற்பவருடையது. நீண்ட காலம் வீட்டை வைத்திருப்பவர்கள் வீட்டிற்குரிய தொகையை அநேகமாக கட்டி முடித்திருப்பார்கள். இவர்கள் தங்கள் Equity யிலிருந்து ஈட்டுக் கடன் கொடுத்து உதவுவார்கள். Equity என்பது ஒரு வீட்டிற்கு தற்போது வீட்டுச் சந்தையிலிருக்கும் பெறுமதியிலிருந்து, அந்தச் சொத்தின் மீது ஏதாவது கடன் பாக்கியிருந்தால், அவற்றை கழித்து வரும் தொகையாகும்.

எல்லா வியாபாரங்களைப் போலவும் ஈட்டுக் கடன் கொடுப்பவர்களும் சில விசேட சொற்பதங்களை உபயோகிப்பார்கள்.

ஈட்டுக்கடன் தவணை (Amortization):

ஈட்டுக்கடன் கொடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே கொடுப்பார்கள். இது பொதுவாக 6 மாதங்களிலிருந்து, 5 வருடங்களிற்குள் இருக்கும். இதை 'Mortgage Term' என அழைப்பார். இந்தக் காலம் முடிந்ததும் மிகுதியாக இருக்கும் முழுத் தொகையையும், ஒரே தடவையில் கொடுக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர்ப்பதானால் நீங்கள் ஈட்டுக்கடனை புதுப்பிக்க வேண்டும் அல்லது இன்னொரு தவணைக்குப் புதிய நிதியிணைத் தேட வேண்டும்.

ஈட்டுக் கடன் தவணை பற்றிய விபரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

skbales@thaiveedu.com

Canadian Home Appraisals Inc.
Residential & Commercial Appraisals
CHAI S.K. Bales
CANADIAN HOME APPRAISALS INC.
CRA, CAR, MVA, FRI, CRES
Managing Director
Tel: 905-201-0929
Fax: 905-201-8482
www:chainc.ca
email:.chai@chainc.ca

MY PROFESSIONAL DESIGNATIONS:

- ★ **CRA (Canadian Residential Appraiser)**
Designation with Real Estate division of University of British Columbia and The Appraisal Institute of Canada
Car: (Certified Appraisal Reviewer)
Designation with Canadian National Association of Real Estate Appraisers.
- ★ **MVA(Market Value Appraiser-Residential)**
Designation with The Canadian Real Estate Association
- ★ **FRI (Fellow of the Real Estate Institute)**
Designation with Real Estate Institute of Canada
- ★ **CRES (Certified Real Estate Specialist)**
Designation with Real Estate Institute of Canada
- ★ **RESIDENTIAL AND COMMERCIAL REAL ESTATE BROKER**
Real Estate Broker licence with Real Estate Council of Ontario.

Century 21
Affiliate Realty Inc.
S.K. Bales
CRA, CAR, MVA, FRI, CRES
Real Estate Broker
Residential & Commercial
TEL: 416-290-1200
CELL: 416-801-3219
Commercial Member

**வருமானவரிச்சேவையில்
பலவருடம் அனுபவம்
வாய்ந்தவர்களினால்
நம்பிக்கையான சேவை**

- ❑ Personal Tax
- ❑ Small Business Tax
- ❑ E-File Services
- ❑ Arrange RRSP
- ❑ Maximum Refund
- ❑ Tax Saving Advice



Acficana

ACCOUNTING - FINANCE - TAX - AUDIT

304-5200 Finch Ave.E, (Middlefield & Finch)

Toronto. ON M1S 4Z5

Tel : 416-873-5780 / 416-847-9800

Email : kethes@acficana.com

MORTGAGE

- 1st & 2nd Mortgages
- New Immigrants / Self Employed
- Refinance
- Equity Line of Credit
- Renewal
- All other Financial Arrangement



Kethes Sivasubramaniyam

Mortgage Agent - (Lic # M08006105)

Cell : 416.873.5780



5200 Finch Ave. E, Suite 304, Scarborough, ON. M1S 4Z5
Fax : 416-548-8006
Head Office : 120 Traders Blvd. Suite 206, Mississauga, ON. L4Z 2H7

Apex Creations - 416-297-0707

- Making Your Dream Home A Reality -

Visit

www.lokanhomes.com

Interested in **Doubling**
your Monetary **Investment**
in Less Than... **2 Years?**

Contact Us Regarding
New Condominium Development
in Downtown Toronto!!

FREE HOME EVALUATION!

Do You Want to Know the Value of
Your Home?

CALL US NOW!

Lic #: M08000182

416-450-3984

lsundaram@trebnet.com



Lic #: M08009958

416-230-6462

kkathir@trebnet.com

HomeLife Future Realty

7 Eastvale Dr #205 | Office: 905-201-9977
Markham, Ontario | Fax: 905-201-9229
L3S 4N8



Lokan Sundaram
Real Estate/Mortgage Broker



Kathir Kandiah
Real Estate/Mortgage Broker

Independently Owned and Operated

© 2011 HomeLife Future Realty Inc. All Rights Reserved.

வருமானத்தை அள்ளித்தரும் Recreational Properties

தாய்விடு வாசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள். புதுமைகள் பல நம்மைச் சுற்றி இருந்தாலும் நமது தோற்றம் பழமையில் இருந்தே எத்தனிக்கிறது. இன்றளவில் செயற்கை பெருகிவருகிறது. நமக்கு குளிர் காலம் வேண்டுமெனில் குளிர்நீரும் சாதனம் மூலமாக சிறிது நேரத்தில் நம் வீட்டுக்கு மட்டும் குளிர்காலத்தை கொண்டு வரமுடிகிறது. சூடேற்றி மூலமாக வெப்பத்தையும் கொண்டு வரமுடிகிறது.

ஆகவே சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வந்து எண்ணியதை முடிக்கும் கருவியாக மனித மனம் மாறிவிட்டது. சந்திரனில் கால் பதிக்க ஆசைப்பட்ட மனிதன் அதை இயற்கையை எதிர்த்து வென்று காட்டினான். அது போல இன்று மனிதன் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் எத்தனிக்கும் பொருள்களை ஒருங்கே கொணரத் தொடங்கி உள்ளான். அவற்றின் முதல் படிதான் Recreational Properties பொழுது போக்கு சொத்துக்கள்

Recreational properties இளைப்பாறும் (பொழுது போக்கு) சொத்துக்கள் என்றால் என்ன?

வரைவிலக்கணம் மற்றும் வரையறை என்பது ஒவ்வொரு தனிமனிதனைப் பொருத்து மாறுபடும். Recreational properties என்பது எது வெனில் பண்ணை வீடுகள் (Farms), Ranches, ஆற்றுப்படுகைகள் சூழப்பட்ட வீடுகள் (Riverfront cottages) இயற்கை வளம் கொஞ்சம் தங்கும் விடுதிகள். பெரும்பாலும் பிரிட்டிஸ் கொலம்பியா (BC)இல் Waterfront/lakefront cabins அதாவது ஆற்றுப்படுகை கொண்ட ஓய்வு விடுதிகள் ஏராளம் உள்ளன. shuswapஇல் உள்ள சிறிய வீடுகள் (Cottages) மற்றும் Thompsonஇல் உள்ள Golf Community மைதானங்கள் என்று முதலீடு செய்யக் கூடிய மற்றும் வருமானம் ஈட்டக் கூடிய Recreational properties கனடாவில் கணக்கில் அடங்காமல் உள்ளன. கனடியர்களின் கவனம் ஓய்வில் இருந்து நகர்ந்து ஓய்வு எடுக்கும் மற்றும் கேளிக்கை விடுதிகளை சொந்தமாக்கும் பக்கம் திரும்பி இருக்கின்றது. நிலம் மற்றும் வீட்டுச் சந்தையின் பிரதிபலிப்புகள் மற்றும் கணக்கீடுகள் மொத்தமாக கேளிக்கை சொத்துக்களின் பக்கம்

திரும்பி உள்ளது. ஏன்! கிட்டத்தட்ட அடுத்த 2 வருடங்களில் அதாவது 24 மாதங்களில் இந்த வகை சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள் முதலீட்டைக் காட்டிலும் 10 மடங்கு லாபம் பெறுவர் என்பதுவும் ஒருசாரார் கருத்து.

முன்னனி நிறுவனம் ஒன்றில் எடுக்கப்பட்ட கருத்தாய்வில் (Survey) கிடைத்த மதிப்பீட்டின்படி 89% தற்போதைய Recreational properties சொந்தமாக வைத்திருப்பவர்களும், முதலீட்டாளர்களும் Recreational properties நீண்ட கால முதலீட்டிற்கான நல்ல ஒரு திட்டம் என்று கூறுகின்றனர். பகுதி வாரியாக நாம் இதைக் காணும் பொழுது இதை வழி மொழிந்தவர்கள் 92% Albertaஇல் இருந்தும், 91% ஒன்றாயோவை சேர்ந்தவர்களாகவும், 87% BCஐச் சேர்ந்தவர்களாகவும், 81% Quebec குடியானவர்களாகவும் உள்ளனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லதா? அல்லது Recreational propertiesஇல் முதலீடு செய்வது நல்லதா என்ற கேள்விக்கு 50% மக்கள் Recreational properties முதலீட்டே சிறந்ததென்று பதில் அளித்தனர். பங்குச் சந்தைக்கு வெறும் 29% ஓட்டுக்களே கிடைத்தது. இது குறித்து முன்னனி வீட்டுச் சந்தை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில் "Recreational propertiesஇல் முதலீடு செய்வதற்காக கனடியர்கள் காட்டும் ஆர்வமானது நகர்ப்புற முதலீட்டாளர்களின் தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இதுநாள் வரை தூங்கிக் கொண்டு இருந்த வீட்டுச் சந்தையினை Recreational properties மூலமாக மீளாக்கும் செயலாக உள்ளது என்றும் கூறினார்.

கனடாவின் Recreational properties சந்தை மீண்டும் உயரத்தை நோக்கிப் பறக்கத் தொடங்கியுள்ளது:

இதில் மேலும் ஆச்சரியமூட்டும் விதமாக பெரும்பாலான கருத்தியலில் பங்கேற்றவர்களில் 57% மக்கள் வட்டி விகிதத்தில் ஏற்றம் மற்றும் வளர்ச்சி தாங்கள் Recreational property வாங்குவதை எவ்வாறும் பாதிக்காது என்று கூறினர். இந்த 57% மக்கள் கூட்டத்தில்

55% மக்களின் வயது 35-54 உள்ளாகவும், 70% மக்களின் வயது 55ற்கும் மேலாக உள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆகவே Recreational propertiesஇன் தாக்கமானது நடுத்தர மற்றும் வயோதிப மக்களின் நம்பிக்கைக்கு பேர் போனதாக உள்ளது.

ஆனால் பொருளாதாரம் மற்றும் வரிவியல் முறை என்று வரும்பொழுது Recreational property வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் தங்களது தனிப்பட்ட செலவீன சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கின்றனர். பல்வேறு செலவுகளை குறைத்து Recreational property வாங்கவேண்டும் என்பதற்காக சிறிய தியாகங்களையும் செய்கின்றனர். 35% சதவீத பங்களிப்பாளர்கள் தங்கள் ஒரு ஆண்டு செலவீனங்களை, Recreational property வாங்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்தாக கூறுகின்றனர்.

இதன் முதற்படியாக இரண்டுவிதமான முன்னோடிகள் செயன்முறைப்படுத்தப்படுகின்றது.

முதலாவதாக Recreational property வாங்குவதற்கான வேகத்தை கூட்டல்,

இரண்டாவதாக அந்த Recreational propertyஐ தனது முதன்மை இருப்பிடமாக மறுவதல்.

பருவ மாற்றம் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் Recreational properties சிறிது பின்னடைவை ஏற்பட்டாலும் ஓட்டுமொத்தமாக கணக்கிடுகையில் லாபகரமானதாகவே தோன்றுகிறது.

51%ற்கு மேற்பட்ட பங்களிப்பாளர்கள் தங்கள் Recreational propertyஇனை வணிக காரணங்களுக்காக வாடகைக்கு விடுவோம் என்று தெரிவித்தனர். அனால் வாடகைக்கு வருபவர்கள் பெரும்பாலும் நன்பர்களோ அல்லது தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே Recreational property வாடகைக்கு விடப்படுகிறது.

பரவலாகப் பார்க்கையில் நடுத்தர மற்றும் இளைய வயதினர் Recreational propertyஐ வாங்கி அதில் ஒரு தங்குமிடம் ஒன்றை ஏற்படுத்தி தனது வதிவிடமாக மாற்றிக்கொண்டு மீதமுள்ள பெரும் அளவிலான பகுதியினை வாடகைக்கு விடும் பட்சத்தில் இரட்டிப்பு பலனை அடைவதாக கூறினர்.

2011 Recreational Property விலைப்பட்டியல்:

| Province | Average Price Rege.2011 |
|----------------------|---------------------------|
| Prince Edward Isand, | \$ 150,000 |
| Nova Scotia | \$ 196,000 |
| New Found land | \$ 100,000 |
| New Brunswick | \$ 162,000 |
| Quebec | \$ 250,000 - \$ 1,000,000 |
| Ontario | \$ 150,000 - \$ 750,000 |
| Manitoba | \$ 250,000 - \$ 360,000 |



கருணா கோபாலபிள்ளை
- வீடு விற்பனை முகவர் -

| | |
|------------------|---------------------------|
| Saskatchewan | \$ 450,000 - \$ 500,000 |
| Aberta | \$ 350,000 - \$ 400,000 |
| British Columbia | \$ 330,000 - \$ 1,000,000 |
| National Averde | \$ 100,000 - \$ 1,000,000 |

பகுதி வாரியான பதிவுகள்:

Quebec:

எந்த ஒரு பகுதியிலும் அல்லாமல் 73% மக்கள் Recreational propertyஐ அமைதியான வாழ்விடம் என்ற காரணத்திற்காக வழிமொழிந்து உள்ளனர். அது மட்டுமல்லாமல் 40% மக்கள் பயணதாரம் குறைவானதாக இருக்க விரும்புகின்றனர். 14% மக்கள் தங்கள் Recreational propertyஇனை ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது உபயோகப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

Ontario:

ஒன்றாயோ மக்களை பொறுத்தவரையில் Recreational propertyஇன் பலன்கள் பின்வருமாறு.

- நான்கு பருவங்களுக்கான பயன்பாடு 47%,
- அமைதி 45%,
- நல்ல வாடகை வருமானம் 26%.

61% மக்கள் ஆற்றுப் படுகையை அண்மித்த Recreational Properties வாங்குவதற்கு இந்த 24 மாதங்களில் முன்னுரிமை தருவதாகவும் தெரிவித்தனர்.

Alberta:

Aberta மக்களின் கணக்குப்படி

- 4 பருவ உபயோகத்திற்கு 50%,
- அமைதிக்கு 45%,
- பக்கத்தில் இருக்கு வசதிகளுக்காக 41% என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

Brirish Columbia:

BCயைப் பொருத்த வரையில் Recreational Properties என்பது குடும்ப ஒருங்கிணைப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு ஏற்ற வசதி வகை செய்கிறது என்று கூறுகின்றனர். இவ்வகையாளர்

- 4 பருவ உபயோகத்திற்கு 43%,
- அமைதிக்கு 43%,
- பக்கத்தில் இருக்கு வசதிகளுக்காக 31%

இவற்றில் இருந்து Recreational properties சில வருமானம் ஈட்டும் காலம் தொடங்கி உள்ளது என்பது தெரியவருகிறது.

karunagopalapillai@thaiveedu.com

அட்டா அப்படியா?

'மீண்டும் 2016இல் தேர்தல் வரும். ஏன், அதற்கு முன்பே கூடத் தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்று அலையவில்லை. அது பதவிக்காக அல்ல... மக்களுக்கு ஆற்றவேண்டிய தொண்டுக்காக'

- தமிழ்நாடு முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.



Security Camera Systems

Telephone and Voice Mail Systems
Voip Phone Systems - Wireless Networks
Surveillance Cameras
Voice and Data Structured Cabling
Professional Cable Fishing for
Residential and Commercial Buildings

416.203.0344

GP TELECOM

இரமணன் திரு
(முன்னாள் பெல் கனடா உழியர்)



உங்கள் மனைகள் மாளிகைகளாகிட...

\$142,900

**Kipling/Steels**

Condo Apt, 2+1 Bedrooms,
2 Washrooms, One Bus To Sub-
way. Close To Everything.

\$369,000

**Kennedy / Hwy 401**

Condo Apt, 3 Bedrooms,
2 Washrooms, Brand New
Tridel Building, Open Concept,
Granite Counter Top

\$399,000

**Ellesmere And Meadowvale**

Detached Bungalow, 2+2 Bed-
rooms, 2 Washrooms, Occupied
By Tenants. Produce Income
While You Plan And Build Your
Dreams

\$499,900

**Westney / Taunton**

Detached 2-Storey, 4 Bedrooms,
4 Washrooms, Dream Kitchen
With 5 Built-In-Top Of The Line
Appliances

\$529,900

**Hwy 410 / William Parkway**

Detached 2-Storey, 4 Bed-
rooms, 3 Washrooms, Location,
Model Homes Fully Upgraded,
Pot Lights Smooth Ceiling On
Main Floor, Main Floor Laundry

\$559,000

**Rossland & Westney**

Detached 2-Storey, 5 Bed-
rooms, 5 Washrooms, Close To
Schools, Parks, Walking Trails,
Community Cent, Shopping
And So Much More.

\$699,900

**Mccowan / Denison**

Detached 2-Storey, 4+2 Bed-
rooms, 4 Washrooms, Newly
Renovated Kitchen With New
Appliances (\$26000). Bright &
Spacious For Bedroom



முழுநேர வீடுவிற்பனை முகவர். Emerald Award Winner

சக்தி மருதப்பா

Sales Representative

416.816.1500

Not intended to solicit properties currently listed for sale.

மேலும் பல Gas Stationகளும்
வியாபாரநிலையங்களும்
விற்பனைக்குண்டு

Century 21

Affiliate Realty Inc., Brokerage
208-80 Corporate Drive, Toronto, ON M1H 3G5
Bus: 416-290-1200, Fax: 416-290-1900



Kannan Kankesu

REAL ESTATE & MORTGAGE BROKER

Mortgage/Refinance

Cell: 416 834 4200

Bus: 416 284 5555



Since 2003

880 Ellesmere Road, Suit 204, Toronto, ON

kkankesu@gmail.com

REAL ESTATE

Residential, Commercial, Investment & Leasing

MORTGAGE

1st & 2nd Mortgage, Refinancing, Self Employed
Pre-Approval & Commercial Mortgage

EASY TRADING ACADEMY

Stocks & Option Tutor

Most Powerful Trading Techniques

Life Time Support

Learn for Better life

Free Seminar Stocks Option & Forex

LEARN EXACTLY WHEN TO BUY OR WHEN TO SELL

பங்கு சந்தை பற்றி தமிழில் கற்பிக்கப்படுகிறது
மிகக்குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்

Kannan Kankesu

Knowledge is the Power

416-834-4200

மின்சாரச் செலவும் Smart Meterம்

மின்சாரச் செலவைக் கட்டுப்படுத்த துவதில் SMART METERன் பங்கு:

ரொறொண்டோ மாநகரப்பகுதியில் பெரும்பாலான இடங்களுக்கு Smart Meterன் பாவனை நடைமுறைக்கு வந்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். யூன் 30, 2011 வரை சுமார் 694,609 Smart Meterகள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்வரும் அட்டவணை ரொறொண்டோ பெரும்பாகத்தில் Smart Meterகள் பொருத்த துவது பூர்த்தியடைந்திருக்கும் விபரத்தை விளக்குகின்றது.

| | |
|-------------|-------|
| ETOBICOKE | 97% |
| NORTH YORK | 98.7% |
| SCARBOROUGH | 98.8% |
| YORK | 94.3% |
| EAST YORK | 98.2% |
| TORONTO | 96.6% |

Smart Meterகள் பொருத்தப்பட்டு விட்டால் அதற்குரிய பூரண தொழிற்பாடும் உடனடியாக ஆரம்பிக்க பட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முற்றாகக் கணினி மயப்படுத்தப்பட்டிருக்கும் மின்சார விநியோகமானது தொகுதி தொகுதியாக உரிய வீட்டு உரிமையாளருக்கு Smart Meter பாவனைக்கு வரும் திகதி குறிப்பிடப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். வழமையாகச் செய்வது போல் இத்தகைய கடிதங்களைக் குப்பையில் போடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

இத்தகைய கடித அறிவுறுத்தல்களில் ஒவ்வொரு வீட்டுரிமையாளரும் தமது கணக்கிலத்தைக் குறிப்பிட்டு இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்கப்படுவார்கள். அவ்வாறு பதிவு செய்த பின்னர் ஒவ்வொரு வீட்டிற்குமுரிய மின்சாரப் பாவனை விபரத்தை ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் எவ்வளவு பாவித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அதனடிப்படையில் கட்டணம் குறைந்த மந்தமான காலப்பகுதிக்கு எமது பாவனையை மாற்றுவதன் மூலம் அதிக பணத்தைச் சேமிக்க முடியும்.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப எங்கள் பழக்க வழக்கங்களையும் நாங்கள் மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது மின்சாரப் பாவனைக்கான கட்டணம் எவ்வளவு பாவிக்கின்றோம் என்ற அடிப்படையில் இல்லாது எப்போது? பாவிக்கின்றோம் என்ற அடிப்படையில் தற்போது 3 விதமான கட்டணங்கள் அறிவிப்படுகின்றன. அதாவது அதிகரித்த தேவையின் காரணமாக இரவில் பாவிக்கும் மின்சாரத்தை விட பகலில் பாவிக்கும் மின்சாரத்திற்கு இரட்டிப்பு கட்டணம் அறிவிப்படுகிறது.

அதனடிப்படையில் தற்போது கோடைகாலத்திற்குரிய நியமம் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு கோடைகாலத்திற்குரிய off Peak நேரம் இரண்டு மணித்தியாலங்களினால் அதிகரிக்கப் பட்டி

வீடும் விடியலும் - 65

ருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

கோடைகாலத்திற்கும் மாரிகாலத்திற்கும் தனியான நேர அட்டவணையை Toronto Hydro அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உச்சப்பாவனை, மந்தமான பாவனை, அதிமந்தமான பாவனை என மூன்று கட்டங்களாக வகுத்து உச்சப்பாவனைக் காலத்திற்கு அதிக கட்டணமும், மந்தமான காலத்திற்கு குறைந்த கட்டணமும், அதி மந்தமான காலத்திற்கு அதி குறைந்த கட்டணமும் அறிவிப்படுகின்றது.

பின்வரும் அட்டவணைகள் மூலமும் படங்கள் மூலமும் உரிய விபரங்களைக் கண்டறிந்து உங்களுக்கு உகந்த நடைமுறையை வகுத்து பயன் அடைந்து கொள்ளலாம்.

கோடை காலம் - May 1 - October 31
மாரி காலம் - November 1 - April 30

Effective May 1, 2011, the Ontario Energy Board's (OEB) time-of-use pricing includes

| Day of the Week & Time | Time | Price Period | Price (c/kWh) |
|------------------------------------|------------------------|-------------------------|---------------|
| Weekends & Holidays | (All day) | Lowest price (Off-Peak) | 5.9 |
| Summer Weekdays (May 1 - Oct 31) | 7:00 a.m. - 11:00 a.m. | Mid price (Mid-Peak) | 8.9 |
| | 11:00 a.m. - 5:00 p.m. | Highest price (On-Peak) | 10.7 |
| | 5:00 p.m. - 7:00 p.m. | Mid price (Mid-Peak) | 8.9 |
| | 7:00 p.m. - 7:00 a.m. | Lowest price (Off-Peak) | 5.9 |
| Winter Weekdays (Nov 1 - April 30) | 7:00 a.m. - 11:00 a.m. | Highest price (On-Peak) | 10.7 |
| | 11:00 a.m. - 5:00 p.m. | Mid price (Mid-Peak) | 8.9 |
| | 5:00 p.m. - 7:00 p.m. | Highest price (On-Peak) | 10.7 |
| | 7:00 p.m. - 7:00 a.m. | Lowest price (Off-Peak) | 5.9 |

உதாரணமாக காலை 11 மணிக்கு 10.7 சதமாக /KWH இருக்கும் கட்டணம் மாலை 7 மணிக்குப் பின்னர் 5.9 சதமாக /KWH இருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சூரியன் மேலே உயர் உயர் கட்டணமும் கூடிப் பின்னர் மாலையில் குறைவடையத் தொடங்கும். சனி, ஞாயிறு தினங்களில் கட்டணம் மேலும் குறைவாக இருக்கும். இத்தகைய குழுவக்



கேற்றவாறு நாமும் எமது பழக்கவழக்கங்களை முடிந்தளவு மாற்றுவதன் மூலம் மிகுந்த பலனை அடையமுடியும். Smart Meter அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பலரும் பெரும்பகுதி சமையல் வேலைகளைக்கூட இரவு 7 மணிக்குப் பிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ செய்வதை அவாவிக்கக்கூடியதாக உள்ளது.

சில செயற்பாடுகளை கட்டணம் குறைந்த நேரங்களில் மேற் கொள்ளுவதன் மூலம் அதிக பலன் பெறமுடியும். உதாரணமாக



வேலா சுப்ரமணியம்
- Certified Home Inspector -

தானால் தானாக இயங்கும் Timerஐ பொருத்தவதன் மூலம் நாம் நித்திரையாக இருக்கும் போது இவை விழித்திருந்து செயற்பட்டு எமது செலவினைக் கட்டுப்படுத்த துணை புரியும். குறைந்த விலையில் Timerகளை



வாங்க முடியும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. \$10 டொலருக்கு குறைவாக இவற்றை வாங்கமுடியும். சிறிய முதலீடு காலப் போக்கில் பாரிய சேமிப்புக்கு வழிவகுக்கும்.

இங்கு தரப்பட்டுள்ள மாதிரி Electricity bill எவ்வாறு எமது பாவனைக்கேற்ற விதத்தில் 3 வகையான கட்டணங்களும் தனித்தனி பிரித்துப் போடப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். நாளாந்த அடிப்படையில் எந்த நேரம் எவ்வளவு மின்சாரம் பாவித்திருக்கிறோம் என்பதை அறிய, முன்னர் குறிப்பிட்டது போல இணையத்தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.

velasubramaniam@thaiveedu.com

Home Inspection

• Purchase & sale Inspection, • Problem solving Inspection, • New home - Warranty inspection


Optimal Home Inspection Services

Vela Subramaniam

Certified Home Inspector

416-786-0760
416-299-0700

E-Mail: homeinspectorvela@gmail.com



எனக்கு அவசரமாக \$ 5,000 இலிருந்து
\$ 10,000 வரை கடன் தேவைப்படுகின்றதே !
எனது கிறடிட்டும் **Bad** ஆகிவிட்டதே ! ஏற்கனவே உள்ள எனது
மோட்கேச்சினை பிரேக் பண்ணாது அவசரமாக தேவைப்படும்
பணத்தினை கடனாக பெறுவது எப்படி ?

இருவர் பெயரில் இருக்கும்
வீட்டை ஒருவர் பெயருக்கு
மாற்ற விரும்புகின்றீர்களா ?

உறவுகளுக்கிடையில்
வீட்டினை பெயர்மாற்றி
புதிய மோட்கேச்சுக்கு
செல்வதனால் நன்மையுண்டா ?

நீங்கள் சுயதொழில்
புரிபவராக இருந்தாலென்ன
கைக்காசுக்கு
உழைப்பவராக
இருந்தாலென்ன
வருமான முறைக்கேற்ப
மோட்கேச் ஒழுங்கு
செய்து தரப்படும்



THAYA PK KANDIAH BAS, ABR®, AMP
BROKER OF RECORD / PRINCIPAL MORTGAGE BROKER

DIR: (416) 716-8707



CENTUM
Rapid Mortgages Inc.
LIC# 10156

தயா PK கந்தையா
BROKER OF RECORD / PRINCIPAL MORTGAGE BROKER

www.rapidrealty.ca
www.centumrapid.ca

Real Estate Off: 416-259-2002 Mortgage Off: 416-644-3555
211-80 Nashdene RD, Toronto ON M1V 5E4 FSCO Broker Lic#M08001083

கொமிஷன் இல்லாது உங்கள் வீட்டினை
விற்பனை செய்ய விரும்புமா ?

நீங்களே, உங்கள் வீடு விற்க்கும் விலையை தீர்மானிக்கலாம் !
நீங்களே, உங்கள் வீடு விற்க்கும் கொமிஷனை தீர்மானிக்கலாம்



“வீடு வாங்குவதும் விற்பதும் ஒரு வியாபாரமே,
என்னிடம் கிடைப்பது நட்பான சேவை,
அதிகமனத்திருப்தி” PK

வீடு வாங்க... விற்க...

உங்கள் முகவராக... இதோ...




*Gold Member
Award Winner*



Ajax, Ontario

Imagine yourself at the end of the day relaxing in this fantastic three bedroom, four bathroom freehold townhome with a finished basement (including a second fridge!) This home is located in a quiet friendly neighborhood and is steps away from schools, as well as close to shopping and minutes from the GO Station and 401. With stunning decor and fantastic upgrades like his and her closets, large rooms, and new windows, all of your wish list will be fulfilled! It is move in ready as it has been freshly painted and looks crisp with laminate flooring throughout except the carpeted stairs. These great features extend to the wonderful fully fenced in backyard!




Condo Townhouse, 2+1 Bedrooms, 2 Washrooms, Finished Basement Apartment!




Semi-Detached, 3 Bedrooms, 2 Washrooms, Partly Finished Basement!



Detached, 3 Bedrooms, 3 Washrooms, Finished Basement Apartment!



Link, 3+1 Bedrooms, 2 Washrooms, Partly Finished Basement!




Detached, 3+1 Bedrooms, 2 Washrooms, Basement Apartment!



Detached, 4 Bedrooms, 3 Washrooms, Finished Basement Apartment!



Link, 3 Bedrooms, 3 Washrooms, Unfinished Basement Apartment!



Detached, 3 Bedrooms, 3 Washrooms, Finished Basement Apartment!



Detached, 4+1 Bedrooms, 4 Washrooms, Basement Apartment!



Detached, 5+3 Bedrooms, 5 Washrooms, Finished Basement Apartment!

என்னிடம் நீங்கள் வீடு வாங்கினால் உங்களுடைய "Lawyer Fees"

மற்றும் "Moving Charges" இலவசம்! **



VALLIKANNAN MARUTHAPPAN
Sales Representative
Off: 416-298-3200 Direct: 416-880-6051

HomeLife Today Realty Ltd., Brokerage*
*Independently Owned and Operated - Not intend to solicit buyers or sellers currently under contract
www.mvkhome.ca

** Conditions Apply.

வீடு வாங்கப் போகிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு வழிகாட்டி

சென்றமாதத் தொடர்...

ஆய்வுக் கட்டணம்:

உங்களுக்கு நிதி வழங்குபவர், சொத்து பற்றிய மிக அண்மைய அளவிட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பார். இவ்வறிக்கையை உங்களுக்கு சொத்தை விற்பவரிடமிருந்து பெற்றுக் கொடுக்கலாம். அப்படியல்லாத பட்சத்தில் நீங்களே ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை பெறவேண்டும். அதுபோன்ற ஆய்வைப் பெறமுடியாத பட்சத்தில், உரிமம் மீதான காப்புறுதி ஒன்றைச் செய்யவேண்டும். இதன்மூலம் 500 தொடக்கம் 700 டொலர்களை சேமிக்கலாம்.

மதிப்பீட்டுச் செலவு:

அடிப்படை மதிப்பீட்டுச் செலவு 250 டொலர்களுக்கும் குறைவாகவே இருக்கும்.

சொத்து காப்புறுதி:

உங்கள் சொத்தே பிணையாக இருப்பதால், உங்கள் நிதி வழங்குனர், சொத்து மீதான காப்புறுதி ஒன்றைச் செய்யும்படி அறிவுறுத்துவார்.

சேவைக் கட்டணம்:

உங்கள் புதிய வீட்டில் பொருத்தப்படும் தொலைபேசி, தந்தி வழித் தொலைக்காட்சி மற்றும் இன்ன பிற சேவைகளுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியும்.

வழக்கறிஞர் கட்டணம்:

எந்தவொரு நில உரிமை மாற்று நிகழ்வின் போதும், உரிமம் தொடர்பாக ஆராய்வது, கொள்விலை பற்றிய ஆய்வுக்கணிப்பு, ஈட்டுப் பத்திரங்களைத் தயார் செய்தல் மற்றும் தவணைக்காலம் முடிவுறும் நாள் வரை, உரிய ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருந்தல் போன்ற தேவைகளுக்காக சட்ட வல்லுணர்களின் சேவை பெறப்படும். அதற்காக அறவிடப்படுவதே இக்கட்டணம். இது, சொத்து விலையின் அடிப்படையில் மாறுவதாக இருக்கும். நீங்கள் விரும்பினால், உங்கள் நிதி வழங்குனரிடம் ஒரு வழக்கறிஞரை சிபாரிசு செய்யச் சொல்லிக் கேட்கலாம். ஆயினும் அவருக்கான கட்டணங்களை நீங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.

ஈட்டுக்கடன் காப்புறுதி

தவணைக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

கொள்விலையின் 25 சதவீதத்துக்கும் குறைவான முறக்கொடுப்பணவை நீங்கள் செய்திருந்தாலோ, அதிக வட்டிவீதத்திலான கடனைப் பெற்றிருந்தாலோ ஈட்டுக்கடன் காப்புறுதி ஒன்றைச் செய்வது கட்டாயமாகும். இதற்கான விண்ணப்பக் கட்டணம், செல்லுபடியாகும் மதிப்பீடு இருந்தால் 75 டொலர்களும், அது இல்லாத பட்சத்தில் 235 டொலர் வரையிலும் அறவிடப்படும். காப்புறுதிக்கான முதல் தவணைக் கட்டணம் கொள்விலையின் 0.5 சதவீதம் முதல் 3.75 சதவீதம் வரையாக இருக்கும். மிகுதிக் கட்டணம், ஈட்டுக் கடனுடன் சேர்க்கப்படும்.

ஈட்டுத் தரகர் கூலி:

உங்களுக்காக ஒரு நிதி வழங்குனரைத் தேடித்தரும் ஈட்டுத் தரகர்களில் சிலர், மொத்த

ஈட்டுப் பெறுமதியின் 2 சதவீதத்தைத் தனக்கான கட்டணமாக அறவிடுவார். ஆயினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்கள் மூலம் நிதி வழங்குனர் வருவாய் பெறுவதால், இவர்களுக்கான கட்டணத்தை நிதி வழங்குனரே செலுத்துவார். நல்லதொரு முதலைக் கடனாகப் பெறுபவர்கள், இவர்களுக்கான கட்டணத்தைச் செலவிடவேண்டி வராது.

இடமாற்றுச் செலவு:

வீட்டுபயோகப் பொருட்களை நீங்கள் தற்போது வசிக்கும் இடத்திலிருந்து புதிய வீட்டிற்கு மாற்றுவதற்குத் தேவைப்படும் தொகை. இதை உங்கள் சொந்த முயற்சியில் செய்து கொண்டாலும் பொருட்களை மாற்றித்தரும் ஒரு 'சேவை நிறுவனத்தின் மூலம்' செய்து கொண்டாலும், இதற்காக ஒரு செலவைச் செய்ய வேண்டியும்.

எஸ்டோப்பல்ஸ் உறுதிப்பத்திரம்:

நீங்கள் கொண்டோமினியம் ஒன்றுக்கு குடிபுகப் போகிறீர்கள் என்றால், (உயரமான கட்டிடங்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை) இந்த உறுதிப்பத்திரம், உங்கள் கொண்டோமினியத்தின் உரிமையாளர்களின் பொருளாதார மற்றும் சட்ட அந்தஸ்தை உறுதிப்படுத்தும். இதற்காக 50 டொலர்கள் வரை செலவாகும்.

கொண்டோமினியம் கட்டணம்:

இந்த மாதாந்தக் கட்டணம் கட்டடத்துக்குக் கட்டடம் வித்தியாசப்படும். தரைப்பகுதியைப் பேணுவது, கம்பளங்களைச் சுத்தப்படுத்துவது, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான கட்டணம், உடற்பயிற்சி மையத்தைப் பேணுவது போன்றவற்றுக்காக அறவிடப்படும். கட்டட அமைப்பின் அடிப்படையில் சில நூறு டொலர்களையே இதற்காகச் செலவிடவேண்டி வரும்.

வீட்டுப் பரிசோதனைக்

கட்டணம்:

உங்கள் வீட்டின் விஸ்தீரணத்தின் அடிப்படையில், உங்கள் வீடு கட்டப்பட்டுள்ள விதம் மற்றும் அவற்றின் தன்மை பற்றிய பூரண அறிக்கையைப் பெற்றுக்கொள்ள ஏற்குறைய 300 டொலர்களைச் செலவிடவேண்டி வரும். இதுபோன்ற ஆய்வுகளை, நற்பெயர் கொண்ட ஒரு நிறுவனம் மூலம் செய்துகொள்வது சிறப்பு.

திருத்தச் செலவு மற்றும்

புதுப்பித்தல் செலவு:

மேற்படி உங்கள் வீட்டுக்கான பரிசோதனை அறிக்கை, சில சிறிய அல்லது பாரிய திருத்த வேலைகளைச் செய்யும்படி அறிவுறுத்தும். அந்தத் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென்ற ஒரு தொகையை ஒதுக்கி வைப்புகள். நீங்கள் வாங்குவது பழைய வீடெனின் இது கட்டாயமாகச் செய்யப்படவேண்டும்.

மீள் அலங்கரித்தல் செலவு:

நீங்கள் வாங்கும் வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்த விரும்புவீர்கள். அவற்றின் உடனடியாகச் செய்ய விரும்பும் மாற்றங்களைப் பட்டியலிட்டு, அவற்றைச் செய்வதற்காக ஒரு தொகையை ஒதுக்கி வைப்புகள்.

தண்ணீர் தரச் சான்றிதழ்:

நீங்கள் கிணற்றுடன் கூடிய ஒரு வீட்டை வாங்கவிருக்கிறீர்கள் என்றால், அந்தக் கிணற்று நீரின் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற ஏறத்தாள 50 முதல் 100 டொலர் வரை செலவிடவேண்டி வரலாம்.

ஈட்டுக்கடனைப் பெற்றுக்கொள்ளுதல்

விண்ணப்பித்தல்:

ஒரு ஈட்டுக்கடனைப் பெறவேண்டி விண்ணப்பிக்கும்போது, உங்கள் தொழில், வருமானம் மற்றும் சொத்துக்கள், கடன்கள் பற்றிய முழு விபரங்களையும் உங்கள் நிதி வழங்குனருக்குப் பூரணமாக வழங்குங்கள். உங்கள் சொந்த நிதி நிலவரம் பற்றியே அவர்கள் கவனம் செலுத்துவார்கள். மொத்த கடன் சேவை வீதத்தைக் கணிப்பதற்காக, உங்கள் மொத்த ஆண்டு வருமானத்தையும் அதிலிருந்து அறவிடக்கூடிய ஈட்டுத் தவணையையும் சொத்து வரியையும் அவர்கள் கணக்கிடுவார்கள். பெரும்பாலும் உங்கள் மொத்த வருமானத்தின் 30 முதல் 35 வீதத்திற்கு மட்டுப்படுத்தப்படும். இத்தோடு, உங்களது ஏனைய கடன் தொகைகளையும் சேர்த்து, மொத்த கடன் சேவை வீதத்தைக் கணிப்பார்கள். இது உங்களது வருடாந்த மொத்த வருமானத்தின் 40 வீதத்தை மீறாததாக இருக்கும்.

நிதி வழங்குனர்களின் எதிர்பார்ப்பு:

உங்கள் நிதி வழங்குனர்கள், இரண்டு கோணத்தில் இருந்து ஆராய்ந்து, தமது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வர். முதலாவது, குறிக்கப்பட்ட மாதாந்தரக் கொடுப்பணவை உங்களால் செலுத்த முடியுமா என்பது, இரண்டாவது, நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறும் பட்சத்தில், உங்கள் வீட்டை விற்பதன் மூலம், கடன் தொகையை மீளப் பெற முடியுமா என்பது.

அனுமதிக்கான படிமுறை:

உங்களது மொத்த சொத்துக்களின் பெறுமதியையும், உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையையும் பெறுமதியையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அதன்போது உங்கள் வங்கி இருப்பு, முதலீடுகள், ஏனைய அசையாச் சொத்துக்கள், வாகனங்கள், படகுகள், மற்றைய கடன்கள், கடனட்டைக் கொடுப்பணவுகள் போன்ற பல விடயங்களைச் சீர்தூக்கி ஆராய்வார்கள். ஆகையால், எவ்வளவு சொத்துக்களை உங்களால் காட்ட முடியுமோ, அவ்வளவையும் அவர்கள் முன் வையுங்கள்.

உங்கள் முன்னைய கடன் பெறுமதிகள் மற்றும் அவற்றின் அடைப்பணவுகளின் விவரங்கள் - அதாவது, பழைய கொடுப்பணவுகளை நீங்கள் முறையாகச் செய்திருக்கிறீர்களா அல்லது கடனை அடைக்க முடியாது மஞ்சள் பத்திரிக்கை கொடுத்திருக்கிறீர்களா? என்பன - நீங்கள் பெறப்போகும் ஈட்டுக்கடனுக்கான அளவிடாக உங்கள் நிதி வழங்குனரால் கணிக்கப்படும். அத்தோடு உங்கள் தொழில்தருநர், கடன்தருநர் மற்

வள்ளிக்கண்ணன்

மருதப்பன்

- வீடு விற்பனைப் பிரதிநிதி -



றும் உங்கள் கடன் செலுத்தும் சக்தியை அளவிடும் நிறுவனங்களிடம் உங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக, ஒரு பத்திரத்தில் கையொப்பமிடச் சொல்லி உங்கள் நிதி வழங்கும் நிறுவனம் கேட்கும்.

ஏலவே உங்களுக்கு ஏதேனும் கடன் கொடுப்பனவுப் பிரச்சினைகள் இருந்தால், அவற்றை முடித்துவிட்டுப் பின் ஈட்டுக் கடனுக்காக விண்ணப்பிப்பது சிறந்தது. உங்கள் கடன்

தொடர் - 06

செலுத்துப் பெறுமானத்தை அளவிட்டுக் கொள்வதற்காக, கடன் தரவுகளைச் சேகரித்து வைத்திருக்கும் கடன் அளவிட்டு நிறுவனத்தை நாடுங்கள். இவ்வகை நிறுவனங்களில் ஒன்றின் விபரத்தை உங்களுக்காகத் தருகிறோம்:

Trans Union
Customer Relations Department,
P.O.Box 338 – LCDI,
Hamilton, Ontario
L8L 7w2

உங்களது தற்போதைய முகவரியுடன், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இரண்டு பிரதிகளையும், கடனட்டை அல்லது ஏதேனும் ஒரு சேவைக்கான கட்டணப் படிவத்தையும் உங்கள் கடன் வரிசைப்படுத்தலுக்கான கோரிக்கைக் கடிதம் ஒன்றுடன் இணைத்து மேற்படி முகவரிக்கு அனுப்பினால் போதும். இரண்டு வாரங்களின் பின், உங்கள் வங்கியாளர்களால் நீங்கள் எவ்விதமாகக் கணிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

ஏதேனும் கடன் நிலுவைகள் காணப்பட்டால், உடனடியே உங்கள் கடன் தாரருடன் தொடர்பு கொண்டு அதை முழுவதுமாகத் தீர்த்துவிடுங்கள். அதே வேளை, ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், அவை பற்றி எழுத்து மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்து அவற்றைச் சரிசெய்து கொள்ளுங்கள்.

கடன் பெறுவதில் ஏதும் சிக்கல்கள் காணப்பட்டாலும் 'என்னால் வீடு வாங்க முடியாதோ' என்று துவண்டுவிடாதீர்கள். உங்கள் பிரச்சினை பற்றி ஒரு ஈட்டுத் தரகருடன் பேசிப் பாருங்கள். உடனடியாக உங்களால் வாங்க முடியாது போனாலும், உங்கள் ஈட்டுத் தரகர் உங்கள் கடன் பெறுமதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் உங்களுக்கு வழிகாட்டுவார். அதன் வழி நடந்தீர்களேயானால், உங்கள் கனவு இல்லம் நிச்சம் உங்கள் கைகளில் சேரும்.

தொடரும்...

vallikkannan@thaiveedu.com



ஆனந்தமான அனுபவம் ! தகவல்களின் சுரங்கம்

இசையும் ஆழ்ந்த அறிவும் தமிழின் பலமே!

கலசம்

www.KALASAM.com

தமிழின் சுவைகூறும் இணையத்தள ஒலிபரப்பு

சமூக நலன் சார்ந்த கொடுப்பனவுகள்:

பாதகமான முடிவும் மீளாய்வும்

கனடிய மத்திய அரசின் சமூக நலன் சார்ந்த கொடுப்பனவுகளும் நன்மைகளும்! பாதகமான முடிவும் மீளாய்வு/மேன்முறையீட்டு முறைமைகளும்:

கனடிய மத்திய அரசின் CPP ஓய்வூதியமும் CPP வலுவளரினர் நன்மைகளும் RDSP வலுவளரினர் சேமிப்புத் திட்டத்தின் விண்ணப்பத்தின் பாதகமான முடிவை எவ்வாறு மீளாய்வு / மேன்முறையீடு செய்யும்படி கேட்கும் முறைமைகளும் (How to ask service canada to reconsider /Appeal their decision on your CPP/ CPP Disability and RDSP Application Decision Internal Reviews/ Appeals Process) இப்போது நீங்கள் உங்களுடைய கனடிய மத்திய அரசின் மேற்கூறிய சமூகநலக் கொடுப்பனவுகளுக்கு உங்களுடைய விண்ணப்பங்களைச் Service Canadaக்கு ஊடாகச் சமர்ப்பிக்கும் போது, நீங்கள் அக் கொடுப்பனவுகளுக்கும், நன்மைகளுக்கும் அவர்களது தகுதி காண் தகைமைகளான both 'Severe' and 'Prolonged' and must prevent you from being able to work any job on a regular basis திருப்திகரமாகப் உங்களது மருத்துவ சான்றிதழ்கள் மூலம் பூர்த்திசெய்யாதவிடத்து, உங்களது விண்ணப்பங்கள் Service Canadaவினால் நியமிக்கப்பட்ட Medical Adjudicatorsகளால் நிராகரிக்கப்பட்டால் அல்லது அவர்கள் உங்களது மேற்கூறிய விண்ணப்பங்களின் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு மேலதிக தகவல்களைச் சமர்ப்பிக்கும் படியான முடிவுகளை எடுத்தால், அவர்களின் அம்முடிவுகளை புதிய மருத்துவத்தகவல்கள் மூலம் உங்களது வலுவளர் தன்மை மற்றும் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களது பாதகமான முடிவுகளை எவ்வாறு மீளாய்வு/மேன்முறையீடு செய்யும் முறையைப் பற்றி இவ்வாக்கத்தில் விபரமாகப் பார்ப்போம்!.

இம்மேன்முறையீடு / மீளாய்வு படிமுறையை மிகச் சுருக்கமாகப் பின்வரும் வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாகப் பார்ப்போம்.

முதலில் உங்களது Canada Pension Plan (CPP) or CPP Disability Benefit விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு Notice of Decision service

canadaஆல் அனுப்பியிருந்தால் அவர்களது அப்பாதகமான முடிவை எவ்வாறு மாற்றுவது.

CPP/ CPP Disability I want my decision changed:

I was turned down what are my Rights?
How do I get my decision changed?
Contract information for Reviews/appeals?
How do I Prepare for my Reviews, Appeals?
Do I have to pay for a review or an appeal?
When will I know the decision?
What happens if I win an appeal?
Can I do any thing else?

மேலே நான் குறிப்பிட்ட ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுருக்கமான பதிலை பின்வரும் பந்திகளில் பார்ப்போம்.

உங்களுடைய CPP Disability விண்ணப்பம் Service Canadaவினால் நியமிக்கப்பட்ட Medical Adjudicatorஆல் நிராகரிக்கப்பட்டால் நான் ஏற்றவே கூறியது போல அவர்களது அப்பாதகமான முடிவோடு நீங்கள் உடன் படாமல் அவர்களை மீளாய்வு செய்யும்படி கேட்பது உங்களது அடிப்படை உரிமையாகும். நான் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டது போல உங்களுடைய விண்ணப்பத்தோடு அவர்களுக்கு அனுப்பிய உங்களது மருத்துவச் சான்றிதழ்களின் பிரதிகளோடு அல்லது புதிய உங்களது வலுவளர் தன்மையை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆவணங்களோடு அவர்கள் தரும் 90 நாட்கள் காலக்கெடுவுக்குள் உங்களது மீளாய்வு /மேன்முறையீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். பின்வரும் மூன்று படிமுறைகளில் நீங்கள் உங்களது மீளாய்வு விண்ணப்பத்தை Service Canada வுக்குச் சமர்ப்பிக்கலாம். There are three opportunities to request a review of your CPP disability benefit application. These must occur in the following order they are:

Step 1: முதற்படியில் நீங்கள் உடனடியாக உங்களது மீளாய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும். Send a written request to service Canada for reconsideration. If you are dissatisfied with their decision நீங்கள் அவர்கள் எடுத்த தீர்மானத்தில் அதாவது

உங்களது மீளாய்வு விண்ணப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தில் திருப்திப்படா விட்டால் இரண்டாவது படி முறைக்குப் போகலாம்.

Step 2: அவர்களது Internal reviewஇலும் நீங்கள் திருப்திப்படாவிட்டால் நீங்கள் உங்களது மேன்முறையீட்டை அவர்களது Commissioner of Review Tribunalsக்கு அனுப்பலாம். Send an appeal to the office of the commissioner of Review Tribunals. If you are dissatisfied with this decision.

Step 3: மூன்றாவது படிநிலையில் Pension appeals boardக்கு உங்களது மேன்முறையீட்டை அனுப்பலாம். Send your appeal to their Pension appeals board இவ்விடத்தில் நீங்கள் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயமென்னவெனில் ஒவ்வொரு படிநிலைகளிலும் நீங்கள் உங்களது மீளாய்வு/மேன்முறையீட்டு விண்ணப்பத்தை எழுத்து மூலம் அவர்களால் தரப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும். At every level, you must make your request in writing within specific time limits. You can request a review of any decision made on your application, including for example.

உங்களது CPP/ CPP Disability Benefit கனடிய ஓய்வூதிய வலுவளர் விண்ணப்பம் முற்றாகவே நிராகரிக்கப்பட்டால், உங்களுக்குத் தரப்படும் CPP ஓய்வூதியத்தின் நன்மைக்கான பணம் குறைக்கப்பட்டால், உங்களுக்குத் தரப்படும் CPP Benefitக்கான திகதி/தொடங்கும் காலம் பிந்தினால் அல்லது தாமதித்தால், அல்லது உங்களது CPP Disability payment முற்றாக இரத்துச் செய்யப்பட்டிருந்தால் நான் மேலே கூறிய மூன்று படிநிலைகளிலும் நீங்கள் அவர்களது முடிவை எதிர்த்து மாற்றியமைக்கும்படி அவர்களால் தரப்படும் காலக்கெடுவுக்குள் மீளாய்வு செய்யும் படி உங்களது மேன்முறையீட்டை எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம்.

Things to keep in mind in your appeal or reconsideration process:

முதலில் Service canada வினால் தரப்படும் 90 நாட்களுக்குள் உங்களது மீளாய்வு/மேன்முறையீட்டை எழுத்துமூலம் அவர்களுக்கு அறிவிக்கவேண்டும்.

உங்களுடைய பெயர் தற்போதைய முகவரி அத்தோடு உங்களுடைய Social Insurance Number (SIN) முக்கியமாக உங்களது மீளாய்வு விண்ணப்பத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.

Please Note: "You are responsible for providing all information required to support your case. you can provide this information when you appeal or after letting know service Canada in writing that you want to appeal"

இது மிக மிக முக்கியமானதாகும். இவ்வாறே எல்லா மீளாய்வு / மேன்முறையீட்டு படிமுறை



ஆ.க. ஆனந்தநாதன்

களிலும் நீங்கள் கட்டாயம் எழுத்து மூலம் உங்களது மீளாய்வு விண்ணப்பத்தை தக்க ஆவணங்களோடு Service canadaவுக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். இது உங்களுடைய முக்கிய பொறுப்பாகும். 90 நாட்கள் காலக்கெடு மிக முக்கியமானதாகும்.

ஒரு மாதத்திற்கு முன்பே உங்களது மேன்முறையீட்டை Service canada விசாரிப்பதற்கு முன்பு அவர்களால் 'Explanation of the Decision' அவர்கள் ஏன் உங்களது மீளாய்வு விண்ணப்பத்தில் பாதகமான முடிவை எடுத்தார்களென்று விளக்கி மேற்கூறிய ஆவணத்தை அல்லது கடிதத்தை உங்களுக்கு அனுப்புவார்கள். இந்த ஆவணம் / கடிதம் மிகத்துல்லியமாக விபரமாகத் தங்களது பாதகமான முடிவை உங்களது விண்ணப்பத்தில் ஏன் எடுத்தார்களென்றும் அடுத்த படியாக நீங்கள் என்னசெய்யவேண்டுமென்பதையும் விளக்குவார்கள். 90 நாட்கள் காலக்கெடு தந்து உங்களது மேன்முறையீட்டை அடுத்தபடிக்கு மீளாய்வு விண்ணப்பிக்கும்படி ஊக்குவார்கள். Service canadaவின் உங்களது மீளாய்வு /மேன்முறையீட்டுக்கு பதிலளிக்கும் காலம் 70% விண்ணப்பங்களில் 120 நாட்கள் அல்லது நான்கு மாதங்களாகும். முக்கியமாக நீங்கள் ஏதாவது மேலதிக மருத்துவத்தகவல்கள் உங்களது மீளாய்வு/மேன்முறையீட்டு விண்ணப்பத்தோடு கொடுத்திருந்தால் /கொடுக்கவேண்டியிருந்தால் அவர்கள் இன்னும் மேலதிக நேரம் எடுப்பார்கள், (Note) If additional information is needed, it may take longer to process your appeal/ internal review application. Service canada வின் எல்லா மேன்முறையீட்டு படிமுறைகளிலும் உங்களது விண்ணப்பத்திற்குப் பாதகமான முடிவையே அவர்கள் எடுத்தால் இறுதியாக நீங்கள் உங்களது மேன்முறையீட்டு மனுவை Federal Courtக்கு கனடிய மத்திய அரசின் நீதிமன்றக்கு எடுத்துச் சென்று சட்டத்தரணிகளைக் கொண்டு உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக்கூறி வாதிட்டு நியாயம் கேட்கலாம். 30 நாட்களுக்குள் கனடிய மத்திய அரசின் நீதிமன்றம் தங்களது நியாயத்தை உங்களது மேன்முறையீட்டு மனுவில் மேற்கொள்ளும்.

இவை பற்றிய மேலதிக தகவல்களையும் விண்ணப்பத்தாரிகள் தத்தமக்கு அண்மையிலுள்ள Service Canada கிளைகள் மூலமோ அல்லது CPP Pension Appeals Board (PAB), Commissioner of Review Tribunals (OCRT) அல்லது Federal court for Judicial Reviewவினிலோ அல்லது Service Canada இன் www.servicecanada.gc.ca என்னும் அவர்களது இணையத்தம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

ananthanathan@thaiveedu.com

அழகான ஆபத்து:

ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஓகஸ்ட் 25, 2011 இரவு இடி மின்னலோடு ஒரு குட்டிப் புயல் அடித்தது. காற்று, மழையின் அளவில் வேண்டுமானால் இது குட்டிப் புயலாக இருக்கலாம். மின்னல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இது ஓர் இராட்சதப் புயல்.

அந்த இரவு சராசரியாக இந்தப் பிரதேசத்தில் இரண்டு நிமிடத்துக்கு 1000 மின்னல்கள் ஏற்பட்டனவென CBC கூறுகின்றது. CN கோபுரத்தில் மின்னல் தாக்கும் படங்களும் பரபரப்பாக வெளியிடப்பட்டிருந்தன. ஆண்டுக்கு 75 தடவைகளுக்குக் குறையாமல் CN கோபுரத்தை மின்னல் தாக்குகின்றது. CN Tower lightning Strike என்று Youtubeஇல் தேடினால் CN கோபுரத்தில் மின்னல் தாக்கும் மிக அழகான வீடியோக்களைக் காணலாம். இத்தனை மின்னல் தாக்கினாலும் கோபுரத்துக்குச் சேதமில்லாதவாறு அந்த மின்சாரம் பூமிக்குப் பாதுகாப்பாகக் கடத்தப்படும் ஏற்பாடுகள் உள்ளன. பயப்படாமல் Youtubeஇல் பார்த்து இரசியுங்கள் மின்னலின் அழகை!





Cammiac Business Services Inc.

MORTGAGE | MUTUAL FUND | TAX | ACCOUNTING | CONSULTING

Krish Tharmarajah
Management Consultant

1200 Markham Road, Unit 428
Scarborough, ON.
M1H 3C3

Tel: 416.431.0202
Fax: 416.431.3943
kananthan2003@hotmail.com

A.K. Ananthanathan, M.A., M.S.W., R.S.W.

Registered Social Worker With OCSWSSW
MVA SOCIAL WORKER/ASSESSOR
CPP and OAS Application Process.

- CPP Disability Pension
- Provincial ODSP & OW
- RDSP Tax Credit Certificate

வலுவளருக்கான உடல், உளநலப்பாதிப்பு மதிப்பீடு
சமூகநலக் கொடுப்பனவுகள்
சகல விண்ணப்பப் படிவங்களும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்.


வாழ்வின் ஓர் அடையாளம் வீடு...



\$449,000

16th Ave / 9 Th Line

3 Bedrooms, 3 Washrooms
Must See To Believe 6 Years Old



\$349,900

Kennedy/Denison

2+1 Bedrooms, 2 Washrooms
Walking Distance To Pacific Mall



\$115,000

Neilson / Sheppard

2+1 Bedrooms, 2 Washrooms
Close To 401, Cent. College

சகல விதமான
படிவங்களும்
நிரப்பிக்
கொடுக்கப்படும்

இரஞ்சன் or
செல்வா
416.816.1220



\$426,000

Birchmount/ Lawrence

3+2 Bedrooms, 3 Washrooms
Main Floor Totally Renovated



\$239,900

Morningside/Sheppard

3 Bedrooms, 2 Washrooms
Close To Shopping Mall



\$169,900

Neilson/Mclevin

2+1 Bedrooms, 2 Washrooms
Minutes To Hospital & Hwy 401



RED CARPET
Royal Realty Ltd., Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED
Office: 416.284.5555

RANJAN FRANCIS XAVIER
Sales Representative
Cell: 416.816.1220

"List your Home with a Professional & Save Money"

| | | | | |
|--|---|---|--|---|
| <p>Sold By Krish</p> <p>Mccowan & Ellesmere 3+2 Bed & 2 Wash \$439,000</p> | <p>OPEN HOUSE Fri 4Pm TO 7 Pm</p> <p>Markham & Denison 3 Bed & 2 Wash \$279,000</p> | <p>Sold By Krish</p> <p>Birchmount & Ellesmere 2+1 Bed & 2 Wash \$329,900</p> | <p>OPEN HOUSE Sun 11Am TO 2 Pm</p> <p>16th Ave & 9th line 4+2 Bed & 4 Wash \$629,900</p> | <p>OPEN HOUSE Sat 11Am TO 2 Pm</p> <p>Morningside & Sheppard 4 Bed & 2 Wash \$279,000</p> |
| <p>OPEN HOUSE Sat 2 TO 4 Pm</p> <p>Meadowvale & Ellesmere 4 Bed & 3 Wash \$579,900</p> | <p>Sold By Krish</p> <p>Markham Rd & Denison 4+2 Bed & 5 Wash \$599,000</p> | <p>OPEN HOUSE Sun 2 TO 4 Pm</p> <p>Sheppard & Morningside 3+1 Bed & 2 Wash & Fin Basement \$229,900</p> | <p>OPEN HOUSE Sun 2 TO 4 Pm</p> <p>Markham & Sheppard 3+2 Bed & 4 Wash \$429,000</p> | <p>SOLD OVER ASKING</p> <p>Mccowan & Finch 3+1 Bed & 2 Wash \$269,000</p> |
| <p>Warden & Lawrence 3+1 Bed & 2 Wash \$379,000</p> | <p>9th Line & Hwy 407 4 Bed & 3 Wash \$499,900</p> | <p>Kennedy & Lawrence 3+1 Bed & 4 Wash \$379,900</p> | <p>Meadowvale & Sheppard 3+1 Bed & 3 Wash \$279,900</p> | <p>Sheppard & Markham 4+1 Bed & 3 Wash \$219,900</p> |
| <p>Markham & 16th Ave 4 Bed & 3 Wash \$549,900</p> | <p>14th & 9th Line 4 Bed & 3 Wash \$658,500</p> | <p>Mccowan & Finch 4+2 Bed & 4 Wash \$599,000</p> | <p>Brimley & Denison 3+1 Bed & 2 Wash \$434,000</p> | |



More Houses Visit
www.krishhome.ca

Krish Sivapatham
Sales Representative
Direct : 416-895-4457
Independently Owned and Operated, REALTOR



New Condos with VIP Price
www.newcondoingta.com

HomeLife/ Future Realty Inc.,
Brokerage
205 - 7 Eastvale Dr, Markham, ON, L3S 4N7
Bus: 905-201-9977 Fax: 905-201-9229

This is not intended to solicit properties currently under contract/ some conditions may apply

மறைந்த தலைவர்...

7ம் பக்கத் தொடர்ச்சி...

மனிதர்களை அவர் அரவணகத்து உரையாடுகின்ற பாங்கும் வெறும் அரசியல் நடப்பாக எனக்குத் தோற்றம் தரவில்லை. மாறாக அது அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கிப் பிரவகிக்கின்ற அன்பின் ஊற்றாகவே பெருக்கெடுத்தோடியது.

அடுத்து அவர் மேடையிலே உரையாற்றுகின்ற போது தமிழின் மிகச்சிறந்த பேச்சாளர்கள் நுனிக்காலிலே நின்று கொண்டு சுழன்று கொண்டு அவையோர் அனைவரையும் வாரியெடுத்து உணர்ச்சி ததும்பப் பேசுகின்றது போன்ற பாவனை அவரிடமும் இருப்பது என் மனக்கண் முன் தோன்றுவது வழக்கம். அத்தகைய கட்டையான கம்பீரம் நிறைந்த 'யாக்' இறுதியாக குரல் தாழ்ந்து, பேச்சின் சக்தி இழந்து, தனது நோயின்

கொடுரத்தால் தலைமைப்பதவியிலிருந்து ஒதுங்குகிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிக் கூறியபோது அவரது ஆதரவாளர்களின் நெஞ்சு அறுபட்டுத் துடித்திருக்கும். ஒரு ஆற்றல் படைத்த அரசியல்வாதியின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாகவே கட்டியம் கூறியது அக்கணங்கள்.

'கியூபெக்' மாகாண வாக்காளர்களை அவர் தான் பேசிய பிரஞ்சு மொழியின் வன்மையினால் வசியம் செய்தார் என்று சொல்லலாம். தொலைக்காட்சியிலே இடம்பெற்ற பிரெஞ்சு மொழியிலான விவாதத்தின்போது பிரெஞ்சு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட 'புளொக் கியூபெக்குவா' கட்சியின் தலைவர் 'டுசெப்பேயை' தனது பிரெஞ்சு மொழிச் சாதாரியத்தினாலும், வாதத்திறனாலும் அவர் மடக்கி வீழ்த்தியபோது 'யாக்' மாஜா ஜாலம் ஏதும் நிகழ்த்துகின்றாரோ என்று எண்ணத்

தோன்றியது. மேலும் 'ஜாக்' தனது துணை வியாரின் தாய் மொழியான 'கன்ரனிஷ்' மொழியையும் சரளமாகப் பேசும் திறன் படைத்தவர்.

'ஜாக் லேற்றனின்' இந்த எழுச்சி 'லிபரலைப்' பலவீனமாக்கிப் பெரும்பான்மை வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதற்கு உதவி புரிகின்றதல்லவா? என்ற வாதத்தையும் தோற்றுவித்திருந்தது தேர்தல் காலகட்டத்தில். தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒருவர் வெற்றி என்ற இலக்கினை ஒட்டியே செயற்பட முடியும். அவரது பார்வையில் 'லிபரலும்' ஒருவகை வலதுசாரிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே உணர்ந்திருந்தார். அதற்காக அவர் முன்வைத்த வாதங்களில் பல உண்மைகளும் இருந்தன.

அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற 'ஜாக்' பன்மைத்துவப் பண்பாட்டின் தோழன். மூன்றாம் உலக நாடுகளினதும், வறிய ஆபிரிக்க நாடுகளினதும் ஏற்றத்தில்

கனடா போன்ற முதலாம் உலகநாடுகள் ஆற்ற வேண்டிய பங்களிப்பின் தீவிரத்தை என்றும் வலியுறுத்திச் சளைக்காது போரிட்ட போராளி. சிறுபான்மை இனங்களை நேசித்த ஒரு கருணை மனிதன்.

சமத்துவம் படைத்த ஒரு நல்ல உலக சமுதாயத்தை உருவாக்கக் கனவு கண்ட அந்தக் கருணை மனிதனால் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட இறுதி கடிதத்தில், ஒரு அற்புதமான நம்பிக்கையுடைய தெளிவொன்று சுட்டிக்காட்டப்படுகிறது. அன்பு என்ற அந்த மகத்தான சொல் ஏற்றத்தாழ்வுகளை வென்று நம்பிக்கை ஒளியை ஊட்டி சமத்துவத்தை நிலவச் செய்து சுரண்டலை ஒழித்து உலகின் எல்லாச் சித்தாந்தங்களையும் விட வல்லமை வாய்ந்ததாகத் தன்னைப் பிரகடனப்படுத்துகிறது என்பதை இக்கடிதத்தை வாசிப்பவர்கள் உள்ளூர்ந்துகொள்ள முடியும்.

muralitharan.n@thaiivedu.com



பற்றி எரியும் லண்ட்...

9ம் பக்கத் தொடர்ச்சி...

ஞர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹான்ஸ்வேர்த் பகுதியிலும் நாட்டிங்ஹம்ஷைர் பகுதியிலும் பொலிஸ் நிலையங்களை இளை

ஸார் தெரிவிக்கின்றனர்.

உள்துறை அமைச்சின் செயலாளர் தெரேசா மே குறிப்பிடும் பொழுது குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று

கைது செய்வோம்.

சிசிடிவி கமெராக்கள் பதிந்து வைத்திருக்கின்ற குற்றவாளிகளை கைதுசெய்து கொண்டிருக்கின்றனர் பொலிஸார். நூற்றுக்கணக்கான மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர்.

144 வருடம் பழமை வாய்ந்த குறைடனில் உள்ள வீட்டு தளபாட கடை எரித்து சாம்ப-

விளைவே என்று பிரித்தானியர்களில் பெரும் பாலானவர்கள் சொல்கிறார்கள். அதோடு இங்கிருக்கும் வன்முறைக் குழுக்களின் ஒருங்கிணைப்போ என்றும் அஞ்சுகிறார்கள். வன்முறைக்குழுக்களை அடக்க எந்த அளவுக்கும் போக இருப்பதாக பிரதமர் கமரூன் சொல்கிறார்.

வன்முறைகளில் கணிசமான தமிழ் வியாபாரிகளும் நட்புடைந்திருக்கின்றனர். எல்லாம் முடிந்து கடைகள் திறந்து வியாபாரம் நடக்கிறது. ஆனால் கடைக்கு வரும் இளைய பெயர்களின் பார்வையில் இன்னும் வன்மம் இருப்பதாக குறைடனில் கடை வைத்திருக்கும் நண்பர் சிவா என்னிடம் சொன்னார்.

பிரித்தானிய மக்கள் மிகவும் நெருக்கடியான பொருளாதார சிக்கலில் இருக்கும் போது இந்த சமையையும் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இந்த வன்முறைகளுக்கு வெறுமனே மார்க் டக்கன் சுட்டுக் கொல்லப்பட்டதையோ அல்லது இன வெறியையோ காரணம் சொல்ல முடியாது.

இது பிரித்தானியாவில் கனன்று கொண்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, அரசின் மீதான மக்களின் வெறுப்பு, மாணவர்களின் கல்விக் கட்டண அதிகரிப்பு, பணக்காரர் மீதான ஏழைகளின் கோபம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து மூட்டப்பட்ட தீ என்றுதான் சொல்ல வேண்டும். நிறு பூத்து இருந்தது. இப்பொழுது பற்றி எரிகிறது.

Haya.abdillah@thaiivedu.com



ஞர்கள் தாக்கி சேதமாக்கிருக்கின்றனர். இந்த வன்முறைகளுக்கு சமூக வலைத் தளங்களும் பாவிக்கப்பட்டிருப்பதாக பொலி



தெரிவித்தார். பிரிட்டனின் மெட்லோ போலிட்டன் பொலிஸ் கொமாண்டர் டிம் கோட்வின் தொலைக்காட்சியில் தோன்றி சொன்னார் (குற்றவாளிகளே!) உங்களை நாங்கள் வந்து லாகி கிடக்கிறது. இந்த கலவரம் வன்முறை கலாச்சாரத்தின்

நாவின் சுவையும்...

13ம் பக்கத் தொடர்ச்சி...

தானே. இவ்வாறாக கர்ப்பினித் தாய்மார்களுக்கு மட்டுமல்ல பொதுவாக ஒவ்வொரு உள்ளூறுப்பும் ஒவ்வொரு சுவையாலும் அதனுடன் தொடர்புடைய உணவுகளாலும் ஊட்ட மடைகின்றன. உடலும் தனக்கு தேவையானதை சுவை உணர்வுகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

நாம் சுவையுணர்வுகளை கவனிக்கத்தவறுகின்றோம். தேவையற்ற இரசாயனச் சுவையூட்டும் உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது அவ்வுணவுடன் தொடர்புடைய குறிப்பிட்ட உறுப்புகள் பலவீனம் அடைவதால் நோய் உண்டாகிறது. அதே போல்

உடலுக்கு அவசியமான சுவையுணர்வை புறக்கணிப்பதாலும் உறுப்புகள் பலவீனம் அடைகின்றன. சுவை உணர்வு மூலமாக உடல் தன் உறுப்புகளின் பலவீனத்தை அறிவிப்பது ஒரு வகை, இன்னொன்று வெளி உறுப்புகள் மூலம் அதிலுண்டாகும் குணங்குறிகள் மூலமும் உடல் தனது மொழியை பேசுகின்றது.

பாரம்பரிய மருத்துவமுறைகளில் உள்ளூறுப்புகளில் ஐந்தினை மட்டுமே முக்கியமாகவும் மற்றவற்றை அதன் துணை உறுப்புகளாகவும் கருதுகின்றன. முக்கிய உறுப்புகளாவன இதயம், நுரையீரல் (சுவாசப்பை) கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம். இனி நான் முன்பு குறிப்பிட்ட சுவைகளுடன் தொடர்பு படுத்திய

உறுப்புகளையும் மீண்டும் கவனித்துப் பாருங்கள்.

ஒருவருக்கு உப்புச் சுவைதான் பிடிக்கும் என்பதால் அந்த சுவையுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டிருந்தால் அவரின் சிறுநீரகமும் அது தொடர்புடைய உறுப்புகளுக்கும் தேவையான உயிர் சக்தி குறைவு படுகிறது என்றும் விரைவில் அவரின் சிறுநீரகத்தில் இயக்கம் பாதிக்கப்படலாம் என்பது தான் அர்த்தம். இந்த வெளிப்பாடு அல்லது உணர்வை உடல் முன்பே நமக்கு தெரியப் படுத்தி நம்மை எச்சரிக்கும். இப்படியான இந்த உடலின் அறிவிப்புகளை புறந்தள்ளி விட்டு நோய் வந்தபின்பு வெளியாகும் உடலின் குணங்குறிகளான வீக்கம், சிறுநீர்கழித்தலில் சிக்கல், இரத்தத்தில் உப்புக்கள் அதிகமாதல், முச்சுவிட்சிரமம் போன்றவை வந்தபின்பு நோய் முற்றிவிட்டது என்பதுதான் வழக்கமாகும்.

நோய்களின் முன்னறிவிப்புகளான சுவையின் உணர்வுகளை நாம் புறக்கணிப்பதே உள்ளூறுப்புகளின் சீர்கேட்டிற்கு ஒரு காரணமாகும்.

நுரையீரலான சுவாசப்பை பிரச்சினைகளுடன் தொடர்புடைய சுவை 'காரம் / உறைப்பு' பொதுவாக மருத்துவ மூலிகைகளில் மிளகு, இஞ்சி, (சுக்கு), திப்பிலி போன்றவை காரமான சுவை கொண்டவை. இவைதான் இருமல் சளி போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. சுவைகள் உணவில் மட்டுமல்ல இயற்கையான மூலிகை மருந்துகளிலும் உள்ளது. இப்படி சுவையும் நோயும் தொடர்பாக இன்னும் பல அதிசயமான விடயங்கள் உள்ளன. அவற்றை இனி வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

paul.joseph@thaiivedu.com



‘தாய்வீடு’ பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கின்றோம்.
விமர்சனங்கள்
எம்மை ஓர் ஆரோக்கியமான பாதையில் இட்டுச்செல்லும்.

E-mail: info@thaiivedu.com
Fax: 416-849-0594. Tel: 416-646-3422.

தமிழ், ஆங்கில தட்டச்சு
தமிழ், ஆங்கில தட்டச்சுத் தேவைகளுக்கு அழையுங்கள்
Tamil / English Typing
Mrs. S.Yaso - 647 859 2181

Nº210

RESIDENCES ON SIMCOE

Invest in this building
only **15% DOWNPAYMENT**
FREE ASSIGNMENT



WHAT'S SO SPECIAL ABOUT THIS LOCATION?

- a. Toronto General Hospital
- b. Princess Margaret Hospital
- c. Mt. Sinai Hospital
- d. Sick Children Hospital
- e. Toronto Rehab

2 Subway Stations
(St. Patrick Station and Osgoode Station)

Toronto Major Coach-Terminal Hub

Ted Rogers School of
Management Building

Ontario College of Arts Building

Toronto City Hall & Nathan Phillips
Square

World famous Shingri La Hotel

Four Seasons Centre for the
Performing Arts

Major Medical Buildings

5 பெரிய மருத்துவ மனை கட்டடங்களுக்கு

University of Toronto directly behind the U.S. Embassy

டொராண்டோ பல்கலைக்கழகம்
U.S.Embassy க்கு பின் பக்கத்தில்

Good Investment!

உங்களது பிள்ளைகள் U of T செல்பவர்களாக
அல்லது DOWNTOWN இல் வேலை செய்பவர்களாக
இருந்தால் ஓர் அரிய வாய்ப்பு

210 Simcoe Street

Located Steps from Queen St. & University Ave.
(Core Downtown Toronto)

To view the model suite
Call Direct. 416 402 1040



SUJAN SHAN

Real Estate Broker 416.402.1040

www.NewReleaseCondo.com





Buying Or Selling

Residential, Commercial, Land & Investment Properties

Mccowan/Eglinton ◀ **\$179,999**

Rooms 6+1, Bedrooms 2+1, Washrooms 2

Queen/Goreway ◀ **\$239,000**

Rooms 6, Bedrooms 2+1, Washrooms 2

Mccowan/Finch ◀ **\$269,000**

Rooms 6+2, Bedrooms 3+1, Washrooms 2

Meadowdale/Sheppard ◀ **\$279,900**

Rooms 6+2, Bedrooms 3+1, Washrooms 3

Markham/Denison ◀ **\$279,900**

Rooms 6, Bedrooms 3, Washrooms 2

Markham/Denison ◀ **\$289,000**

Rooms 6, Bedrooms 2+1, Washrooms 2

Rosland/Westney ◀ **\$299,900**

Rooms 7+2, Bedrooms 3+1, Washrooms 3

Kennedy/Lawrence ◀ **\$379,900**

Rooms 7+1, Bedrooms 3+1, Washrooms 4

Hwy 50/ Ebenezer ◀ **\$394,990**

Rooms 8, Bedrooms 3, Washrooms 3

Mccowan /Denison ◀ **\$469,000**

Rooms 6, Bedrooms 3, Washrooms 3

Bathurst/Bloomington ◀ **\$495,000**

Rooms 9, Bedrooms 4, Washrooms 3

Weston/Rutherford ◀ **\$499,600**

Rooms 8, Bedrooms 3, Washrooms 3

Meadowdale/Ellesmere ◀ **\$579,900**

Rooms 10, Bedrooms 4, Washrooms 3

Mccowan/Finch ◀ **\$599,000**

Rooms 8+3, Bedrooms 4+2, Washrooms 4

Hwy #2 / Rougemount ◀ **\$619,900**

Rooms 10+1, Bedrooms 4, Washrooms 3

16th Avenue/Ninth Line ◀ **\$629,000**

Rooms 9+3, Bedrooms 4+2, Washrooms 4



Sathy Sivasubramaniam Sales Representative



2004/2005 Silver Award

2006/2009 Platinum Club Award

2010 Chairman Club Award
Top 5% Sales Representative in Canada 2010

For Sellers:

- Free Market Evaluation Available
- Competitive commission Packages available
- Will pay for Staging & Consultation
- Will pay for the Professional Photographer

- Virtual Tour
- Color Brochure
- Will do open house until house get sold.
- Will market your home with social medias

For Buyers

- Will find the home in any area within your budget
- Get you the lowest mtg. rate
- 1 Year Home Warranty Available for Limited Time
- Preferred pricing on Furniture, Appliances & Electronics through "The Brick" up to 35% off

HomeLife/Future Realty

205-7 Eastvale Drive, Markham, Ont L3S-4N8

Office: 905-201-9977 / Fax: 905-201-9229 / Direct: 416-624-5044 E-mail: homelifesathy@gmail.com www.homelifesathy.com


AVANI
AT METROGATE

TRIDEL
BUILT FOR LIFE

Coming Soon
to Kennedy & 401

For Your Early
Booking or
Information
Please Call
416.321.6969




HomeLife GTA Realty Inc.,

Brokerage*

5215 Finch Avenue E. # 203, Toronto, ON M1S 0C2

*Independently owned and operated.

கடன் தொல்லை?



- கடன் பிரச்சினையால் நிம்மதியற்ற வாழ்க்கையா?
 - நாளாந்த வாழ்கை கைநழுவிப் போகிறதா?
 - வீடு, கார் பறிமுதலாகிவிடும் என்ற ஏக்கமா?
- Collection Agencyயின் தொலைபேசி மிரட்டலா?
- உங்கள் சம்பளம் கடன் தந்தோரால் பறிமுதலாகும் என்ற கவலையா?

நாங்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழிகாட்டுகிறோம், இனி

- நிம்மதியான தூக்கம்
- மீண்டும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம்
- ஏக்கத்தை விட்டொழிக்கலாம்
- உங்கள் மேலிருக்கும் அந்தச்சமையை அகற்றிவிடலாம்
- உங்களைப் பற்றி பெருமையாயும், ஆனந்தமாயும் உணருங்கள்
- இனி கட்டவேமுடியாத Billகளைப்பற்றி கவலையில்லை.
- நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கும் சிறுமையும் இனி இல்லை

அனைத்து கடன் பிரச்சினைகளுக்கான இலவச ஆலோசனைகளுக்கு

SRI

CREDIT SOLUTION CENTRE

Trustee in bankruptcy இணைந்து ஒரே கூரையின் கீழ்
இயங்கும் ஒரு தமிழர் நிறுவனம்

80 Corporate Drive, Suite 309
Scarborough, ON M1H 3G5

Tel: **416.439.0224**

Fax: 416.439.0226

creditsolutioncentre@gmail.com



குடும்ப வன்முறையும் குழந்தைகளைத் துன்புறுத்துதலும்

குழந்தைகள் துன்புறுத்தப்படுதல் அல்லது குடும்ப வன்முறைகள் என்பன உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் குழந்தைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும் செயல்களாகும். குழந்தைகள் உள்ளம் பூப்போன்று என்பார்கள். ஆதற்கு மேலாக வளர்வார் சொன்ன விருந்தைப் போன்றது ஏசாமல் பேசாமல் பார்வையாலேயே மனத்தை நேகவைக்கமுடியும் என்றார் வள்ளுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

என்பதனால் மனத்தைப் பாதிக்கும் செயல் என்பது பல்வேறு வகையினவாக அமைகின்றன. குழந்தைப் பிள்ளைகளின் மனதில் ஏற்படும் வடு ஒரு போதுமே அழிந்துவிடாத 'சிலைமேல் எழுத்தாகப்' பதிந்துவிடுகின்றது. குழந்தைகளைத் துன்புறுத்தல் என்பது உதாசீனம்செய்தல், மதிக்காதுவிடுதல், சொல்வதைக் கேட்காதுவிடுதல், தட்டிக் கழித்தல், கட்டியணைத்தல், மெய்தீண்டல், பாசுபாடு காட்டுதல் போன்றன அனைத்தும் குழந்தைகளின் மனத்தைப்பாதிக்கும் ஏதுக்களாகும். இத்தகைய நடத்தைகளை மனதில் பதிய விடாது அகற்றுவதற்கு பிள்ளைகளுக்கு தேவையான ஆலோசனைகள், புத்திமதிகள், அன்புகாட்டல், அரவணைத்தல், உற்சாகப்படுத்தல், ஊக்கப்படுத்தல் போன்ற பராமரிப்பு, உபசரிப்பு என்பனவற்றால் நிவாரணம் காண முடியும். வளர்ந்த பிள்ளைகள் நெறி தவறாது போவதற்கு அவர்கள் இளமைக்காலத்தில் பாதிக்கப்படுவதே என்பது ஆய்வுகளின் முடிவாக இருக்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் அபின், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களையும் உணர்ச்சியைத் தூண்டிவிடும் மருந்துகளையும் பாவிப்ப குடும்ப வன்முறைக்கும் குழந்தைகளைத் துன்புறுத்தவும் காரணமாகுகின்றது.

உடலியல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக குட்டுதல், குத்துதல், தள்ளுதல், உதைத்தல், மருந்துகளை கொடுக்காது விடுதல், சக்கரநாற்காலியைத் தராது தடுத்தல், உணவு, நீராகரம் என்பன போன்றனவும், மிரட்டுதல், பயமுறுத்துதல், அசையாது நிற்க வைத்தல், மூலையில் இருத்துதல், சுடுதல், கூரிய ஆயுதத்தல் குத்துதல், அடிப்பதாகப் பயமுறுத்துதல், மிரட்டுதல், ஏமாற்றுதல் என்பன உட்பட பலவழிகளிலும் பிள்ளைகளை பாதிப்பதாக அமையும் செயல்களைக் குறிப்பிடலாம்.


அமெரிக்காவின் 'தேசிய பிள்ளைகளுக்குத் தீங்கினைத்தல் புள்ளிவிபரத்தின்' 2009 அறிக்கையின்படி ஆண்டுக்கு 3.3 மில்லியன் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் அல்லது கவனிக்கப்படாது விடப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை காட்டுகின்றது. ஆனால் 6 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு கணிப்பீடு உள்ளது.

2009ஆம் ஆண்டின் புள்ளிவிபர அறிக்கையின் படி 1995 தொடக்கம் 2007 வரை கவனிப்பின்மை அல்லது துன்புறுத்துதல் என்பன

வற்றால் நாளொன்றிற்கு இறந்துள்ள பிள்ளைகளின் விபரத்தை மேலே உள்ள வரைபடி எடுத்துக்காட்டுகின்றது. 1998ல் 3.13 ஆகக் குறைந்திருந்த துன்புறுத்தலால் இறக்கும் பிள்ளைகளின் தொகை 4.82 ஆக அதிகரித்துள்ளது.

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை அங்கேயே கற்கத் தொடங்குகின்றது என்பது

முடிகின்றது. தாய் மகிழ்வாக இருப்பதனால் பிள்ளையின் உளவளர்ச்சியும் நேர்த்தியானதாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாது வளையல் ஓசை கருவில் உள்ள குழந்தைக்கு இன்பக்கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என்பதும் அறியப்பட்ட உண்மையாகும். எனவே குழந்தை கருவுற்றதிலிருந்தே பேணி வளர்க்க வேண்டியது முக்கியமானதாகும். தாய்மார் தமது வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக



“ தாயின் ஆரோக்கிய வாழ்வு, அவரது பழக்கவழக்கங்கள், மதுப்பழக்கம், புகை பிடித்தல் போன்றன மனவெழுச்சி நிலைகள் கருவிலுள்ள குழந்தைகளின் உடலிலும், உளத்திலும் தாக்கத்தை விளைவிக்கின்றன.

மருத்துவவியலாளர்கள், உளவியலாளர்களின் கணிப்பு. தாயின் ஆரோக்கிய வாழ்வு, அவரது பழக்க வழக்கங்கள், மதுப்பழக்கம், புகை பிடித்தல் போன்றன மனவெழுச்சி நிலைகள் போன்றன குழந்தைகளின் உடலிலும், உளத்திலும் தாக்கம் விளைவிக்கின்றன என்பது நிரூபணமான உண்மையாகும். தாமதமாகக் கல்வி கற்கின்ற பிள்ளைகள் அல்லது மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் எனப்படுவோரில் பலர், தாய்மார் குழந்தைகளை வயிற்றில் வைத்திருக்கும் போது ஏற்படும் மனத்தாக்கங்கள், ஏக்கங்கள், இழப்புக்களால் பாதிக்கப்படுவதினால் இடம்பெறுகின்றன அல்லது அவர்களது மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றனவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கற்பமுற்ற தாய்மாருக்கு 'வளைகாப்பு' விழா எடுத்து அணிந்து அவரை மகிழ வைக்கும் ஒரு வைபவம் தமிழ் மக்களிடையே பண்டைக்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளமைக்கும் குழந்தை உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமையைக் காட்ட

நல்ல உணவுகளை உண்பது மட்டுமல்லாது மன மகிழ்ச்சியும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதோடு அதிர்ச்சியும் செய்திகளையும் அவர்கள் கேட்டுத் துன்பமடையாமலும் இருத்தல் குழந்தையின் உளவிருத்திக்கு மிக மிக முக்கியமானதாகும்.

குழந்தை ஒன்று, தான் பிறந்த உடனேயே யாரும் சொல்லித்தராமலே தானாகவே சுவாசித்து தனது சுவாசப்பையை நிறைத்துக் கொள்கின்றது. அதன் பின்னர் அழுவும் தொடங்குகின்றது. குழந்தையின் அடிப்படை ஆழுமையின் தன்மை அல்லது வடிவம் அதன் ஆரம்ப ஆண்டுகளைப் பொறுத்ததாக அமைகின்றது. அதாவது குழந்தை மற்றவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை அல்லது சந்தேகம், தனது தகைமையைப் பற்றி உணர்வும் மூளையின் தொழிற்பாட்டுத் தரத்தின் கொள்ளு என்பனவற்றைப் பொறுத்ததாகும். சுவாசித்தல், தொட்டு உணர்தல், பார்த்து அறிந்துகொள்ளுதல், உண்ணுதல், சுவைய

- த. சிவபாலு -

றிதல் என்பனவற்றைக் குழந்தை யாரும் சொல்லித்தராமல் தானாகவே கற்றுக்கொள்கின்றது.

“மனித வாழ்வில் மூளை அணுக்களுக்கிடையேயான தொடர்புகளின் மிக நெருங்கிய தொகுதி மிக உச்சக்கட்டமான வளர்வினை பிறந்த முதலாவது மாதத்தில் கொண்டுள்ளது. அதாவது வளர்ந்தவர்களின் சராசரி மூளைத் தொகுதியின் வளர்விலும் பார்க்க மிகக்கூடதான அளவு முதல் இரண்டு ஆண்டுகளிலுமே அதாவது மனித வாழ்வின் காலத்தில் அண்ணளவாக 50 விழுக்காடுகள் வரையான வளர்ச்சியினை அடைகின்றது. அது இரண்டு வயதிற்கும் பதினாறு வயதிற்கும் இடையில் மூளை வளர்ச்சிப்பாங்கு குறைவடைந்து செல்கின்றது. அதன்பின்னர் 72 வயது வரைக்கும் ஒரே சீரானதாக அமைகின்றது” என ஹவாட் காடினர் குறிப்பிட்டமையினை நாம் அவதானிக்க முடியும்.

“சில பெற்றோர், பெற்றோரின் பெற்றோர், குழந்தைப் பராமரிப்பாளர்கள், ஏன் சில விளையாட்டுப் பொம்மை உற்பத்தியாளர்களின் நம்பிக்கைக்கு மாறாக பராமரிப்பாளர் அல்லது பெற்றோரின் தனித்துவ தொடர்புகள் குழந்தைகளின் உள விருத்திக்கு முக்கிய பங்களிக்கின்றது. உணவளித்தல், நீராட்டுதல், உடைமாற்றுதல் போன்ற நேரங்களில் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் குழந்தை கருடன் தொடர்ச்சியான புறத் தூண்டிகளைச் செய்கின்றனர். குழந்தையுடன் கதைத்தல் விளையாடுதல் போன்றவற்றால் பொருட்களுக்கும், மக்களுக்குமிடையேயான தொடர்புகளை தெளிய வைக்கிறார்கள். இவை இயல்பாகவே பிள்ளைகளின் உளத்தினை யாரும் அறியாத வகையில் விருத்தி செய்கின்றது” என்பது உஷ்கிறிஸ் (1984) என்பவரது ஆய்வின் முடிவாகும். மிகத் துரிதமாகவும் இடைவெளியற்றதாகவும் விருத்தியடையும் உளத்திற்குத் தீனிபோட்டு வளர்ச்சியடையச் செய்வது யார்? என்னும் கேள்வி எழுகின்றது. பெரும்பாலும் பெற்றோருடன், அல்லது பராமரிப்பாளருடன் பொழுதைக் கழிக்கும் குழந்தையின் அறிவுப்பசிக்கு தங்களை அறியாமலே உணவளிப்பவர்கள் பெற்றோர்களே. பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் சில வேளைகளில் முதியோர்களான பெற்றோரின் பெற்றோர் பிள்ளைகளைப் பராமரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. அல்லது பராமரிப்பாளர் ஒருவரை நியமித்து அல்லது பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் செல்லுகின்ற நிலைமையையும் காண்கின்றோம். இப்பருவத்தில் உள்ள குழந்தையின் உளவியற் தேவைகள் என்ன என்பதனை அறியாவிட்டாலும் அவற்றை ஈடுசெய்யும் வகையில் பெற்றோர் குழந்தையின் மீது பாசம் சொரிந்து அவளாவி உறவாடவேண்-

தொடர்தல் 54ம் பக்கம்



VEEDU REALTY INC. BROKERAGE
1345 Morningside Ave., Unit #8
Toronto, ON, M1B 5K3
Tel: 416.759.6000
Fax: 416.759.6005

BRAND NEW MATTAMY BUILT 1 BED RM & 1 DEN CONDOS WITH UPGRADES AVAILABLE

- Building permit
- Zoning info.
- Site plan approval
- Rezoning approval

Gop Kalaieswaran
Master in Architecture
Sales Representative
(Residential, Commercial, Institutional)
Dir: 416.723.7467



பார் பார் பல்கலைக்கழகம் பார்!

பல்கலைக் கழகத்திற்குள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைக்கும்போது உங்கள் அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? செப்ரெம்பர் மாதத்தில் அனேகமான உயர்வகுப்பு அதாவது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கலாம். உயர்வகுப்பில் கல்விகற்ற உங்களுக்கு பல்கலைக் கழகம் முற்றிலும் மாறுபட்ட சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தருவதாகவே இருக்கும். ஏனென்றால், வீட்டிலே பாசத்தோடு வீட்டுச் சூழ்நிலையில் வளர்ந்த சிலரால் இலகுவில் திடீரென எதிர்கொள்ளும் அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமலும் போகலாம். புதிய இடத்தில் ஏற்படும் தனிமையான சூழ்நிலை, கற்பிக்கும் முறையில் உள்ள மாற்றங்கள், பாசம் மிக்க குடும்பத்தை, அருமை நண்பர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சில காரணங்களால் சிலர் விரக்தியும் அடையலாம். ஆங்கில மொழி அறிவும் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆங்கில மொழி அறிவு போதாவிட்டால் விரிவுரைகளைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே இத்தகைய எதிர்மறைக் காரணங்களால் முதல் வருடமே பல்கலைக் கழகப் படிப்பை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டிய சந்தர்ப்பமும் சில மாணவர்களுக்கு ஏற்படலாம். உங்கள் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை நீங்கள் எடுத்து வைக்கும் இந்த முதலடிதான் அனேகமாகத் தீர்மானிக்கும். மணப்பெண்ணைப் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும்போது 'மணமகளே மருமகளே வா வா' என்று வரவேற்புப் பாடல் இசைப்பதுபோல உங்களையும் முதல்நாள் வரவேற்க அங்கே ஒரு கூட்டம் தயாராகக் காத்திருக்கும். அவர்கள் வேறுயாருமல்ல அங்கே கல்விகற்கும் 2ம், 3ம், இறுதி ஆண்டு மாணவர்கள் தான் உங்களுக்காக வாசலில் காத்திருப்பார்கள். வேடிக்கையாக முகத்திலே வர்ணம் பூசி, உங்களைச் சுற்றிவந்து பாட்டுப்பாடி உங்களை நடப்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வார்கள். அந்தத் தனிமையான சூழ்நிலையைச் சமாளித்து முதல் வருடத்தைத் தாக்குப் பிடித்து விடுவீர்கள் என்றால், எப்படியாவது ஒருநாள் பட்டதாரியாக வெளிவந்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஏற்பட்டு விடும்.

தை மாதத்தில் இருந்தே நீங்கள் பல்கலைக் கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தொடங்கவேண்டும். முதலில் பல்கலைக்கழக அனுமதிக்கான தகவமைகள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கும் உயர் வகுப்பு பரீட்சையின் சராசரி புள்ளிகளைக் கொண்டே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அனுமதி கொடுக்கும் பல்கலைக் கழகங்கள் நீங்கள் எடுக்கும் புள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். அதேபோல ஏற்கனவே நீங்கள் படிக்கும் பல்கலைக் கழகத்தில் இருந்து வேறு பல்கலைக் கழகத்திற்கு மாறிக் செல்ல விரும்பினாலும் அதற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திட்ட நிகழ்ச்சிக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் காலங்களும் மாறுபடலாம். ஆனால் குறிக்கப்பட்ட காலத்திற்குள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்குமுரிய

இணையத்தளத்திற்கும் சென்றால் எப்படி, எங்கே விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் அங்கே இருக்கும். உங்களிடம் இருந்து விண்ணப்பப் பத்திரங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர்கள் உங்கள் விண்ணப்பப் பத்திரம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவார்கள்.

உயர்வகுப்பு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான உதவிகள் வழங்கத் தயா



ராக இருக்கும் குழுவினரோடு (secondary school guidance counselors) தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். எந்தப் பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்களோ அதைப்பற்றிய அடிப்படைத் தகவல்களை <http://www.electronicinfo.ca/en/> என்ற இணையத்தளத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல ஒன்ராறியோவிற்கான பல்கலைக் கழக அனுமதி பற்றிய மேலதிக விபரங்களை Ontario Universities' Application Centre (OUAC)இல் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்கள் அனுமதி பெற விரும்பும் பல்கலைக் கழகங்களின் தனித்தனி இணையத் தளங்களில் இருந்தும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் காலம் தாழ்த்தாது தேவைக்கேற்ப விரைவாகச் செயற்படுவதன் மூலம் கவனமாகவும், இலக

வாகவும் உங்களுக்கு விருப்பமான பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எவ்வளவு மாணவர்கள் விடுதியில் தங்கலாம், அவர்களுக்கு உரிய செயற் திட்டங்கள் என்ன, முதல் வருடம் விடுதியில் தங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, அங்கே என்னென்ன வசதிகள் கிடைக்கும் போன்ற பல விடையங்களை இணையத்தளம் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு முற்கூட்டியே



குரு அரவிந்தன்

- மக்மாஸ்டர் பல்கலைக்கழகம்,
- நிப்பிசிங் பல்கலைக்கழகம்,
- ஒன்ராறியோ கொலிச் ஒவ் ஆட்டஸ் அன்ட் டிசைன் பல்கலைக்கழகம்,
- ஒன்ராறியோ இன்சிரியூட் ஒவ் ரெக்னோலஜி,
- ஒட்டாவா பல்கலைக்கழகம்,
- குயின்ஸ் பல்கலைக்கழகம்,
- ரைசன் பல்கலைக்கழகம்,
- ரொறன்ரோ பல்கலைக்கழகம்,
- ரென்ட் பல்கலைக்கழகம்,
- வாட்டலூ பல்கலைக்கழகம்,
- வெஸ்ட்ரேன் ஒன்ராறியோ பல்கலைக்கழகம்,
- வில்பிரெட் லோறியர் பல்கலைக்கழகம்,
- வின்சர் பல்கலைக்கழகம்,
- ஜோர்க் பல்கலைக்கழகம்

போன்ற பல பல்கலைக் கழகங்கள் ஒன்ராறியோவில் சிறப்பாகச் செயற்படுவது மட்டுமல்ல, மாணவர்களின் தேவைகளையும் அவர்களின் தேவையறிந்து அவ்வப்போது பூர்த்தி செய்கின்றன.

ஒன்ராறியோ பல்கலைக்கழகங்களில் பொதுவாக இலையுதிர் காலத்திற்கான வகுப்புகள் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும். பனிக்காலத்திற்கான வகுப்புகள் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம்வரை நடைபெறும். இளவேனிற்காலத்திற்கான வகுப்புகள் மே மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். பல்கலைக்கழகத்திற்கு செல்வதானால் அதற்குரிய தகுதிகள் ஒரு மாணவனுக்கு இருந்தாலும் பொருளாதார வசதிகளும் மிகவும் முக்கியமான விடயமாகும். குறிப்பாக பல்கலைக் கழக அனுமதிக்கட்டணம், பாட்டுநெறி கற்பதற்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், வாழ்க்கைச் செலவு, போக்குவரத்துச் செலவு, காப்புறுதி போன்ற செலவுகள் கவனிக்கப்படவேண்டும். இதற்கான பொருளாதார வசதிகள் இல்லாவிட்டால் மாணவர்கள் அரைகுறையாகப் படிப்பை நிறுத்த வேண்டியவரலாம். பல்கலைக்கழக அனுமதி பெற்ற சில மாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதற்குப் போதிய பொருளாதார வசதிகள் இல்லாமற் போகலாம். பெற்றோரின் பொருளாதார உதவியை ஏற்க விரும்பாத மாணவர்களும் இருக்கலாம். அத்தகைய கொள்கையோடு, அல்லது வசதிக் குறைவோடு இருக்கும் மாணவர்கள் ஒன்ராறியோ மாணவர்களுக்கான உதவித் திட்டத்தின் (The Ontario Student Assistance Program (OSAP) மூலம் தங்கள் படிப்பதற்குத் தேவையான தற்காலிக கடன் வசதிகளைப் பெற்றோரின் வருமானத்தைப் பொறுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே மாணவர்களே மனவறுதியோடும், உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லுங்கள். எமது இனம் புலம்பெயர்ந்த மண்ணில் சிறப்பாக வாழவேண்டுமானால் முக்கியமாக நான்கு துறைகளிலாவது மாணவர்கள் உடனடியாகக்கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம். குறிப்பாக வர்த்தகம், சட்டத்துறை, அரசியல், இதழியல் சார்ந்த துறைகளில் உயர்கல்வி கற்பதன் மூலம் எமது இனத்தின் விடிவிற்காக இனவுணர்வு உள்ள மாணவர்களாகவும் ஈடுபட முடியும். இத்துறைகளில் பின்தங்கியவர்களாகவே இன்றும் இருக்கின்றோம் என்பதை நாம் நினைவிற் கொண்டு, அத்துறைகளில் எமது இனத்தின் வளர்ச்சிக்காக முழுமனதோடு செயற்படுவோம்.

kururavindan@thaivedu.com

மேலாடைத் துறவிகள்:

ஓகஸ்ட் 28 குடியிறு மாலை ரொறன்ரோ நகரின் Queen St East/Woodbine Ave பகுதியில் 'ரொறன்ரோ நகரத் தெருக்களில் பெண்கள் மேலாடையின்றி நடமாடக்கூடியிருக்கும்போது நகரப் பூங்காக்களில் ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது?' என்று கேட்டு ஒரு வித்தியாசமான போராட்டம். பல பெண்கள் மேலாடையேதுமின்றியும் இவர்களுக்கு ஆதரவான ஆண்கள், பெண்கள் அணியும் Bra, Bikini போன்றவற்றை அணிந்தும் நடை பயின்றனர். ஆண்கள் மேலாடையின்றி பூங்காக்களில், ஏரிக்கரை யோரத்தில் உலவலாமெனின் பெண்களுக்கு ஏன் தடை? என்று கேட்கப்படுகின்றது. இந்த மேலாடைத் துறவிகள் மறந்தும் வழியில் எந்தவொரு பூங்காவிலும் கால் வைக்கவில்லை. வைத்திருந்தால் உடனடியாகவே பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினரால் தண்டம் விதிக்கப்பட்டிருக்கும். பெண்கள் மேலாடை துறந்து உலவுவதை ஊக்குவிக்கும் அமைப்பொன்றின் ஒரு நிகழ்வுக்கு மாநகராட்சி. அனுமதி மறுத்ததன் விளைவு இது.

ஒன்ராறியோவில் பல்கலைக்கழக அனுமதி பெறவிரும்புவவர்கள், ஒன்ராறியோவில் உள்ள கமார் இருபது சிறந்த பல்கலைக் கழகங்களில் இருந்து தங்கள் தெரிவை மேற்கொள்ள முடியும்.

- புறாக் பல்கலைக்கழகம்,
- காலர்ன் பல்கலைக்கழகம்,
- கல்வ் பல்கலைக்கழகம்,
- லேக்கெட் பல்கலைக்கழகம்,
- லோறினரன் பல்கலைக்கழகம்,



சக்தி என்றால் காப்புறுதி



காப்புறுதி துறையில்
“28” வருட முழுநேர
உன்னதமான, நெறியான சேவை

“சகல காப்புறுதி நிறுவன பிரதிநிதி”

- இதுவரை 11,000 இற்கு மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்கள்.
- 190 துரித காப்புறுதி இழப்பீடுகள்.
- ஏறத்தாழ 46 நிரந்தர, பகுதி ஊன இழப்பீடுகள்.
- பாரபட்சமின்றி எந்த நிறுவனத் திட்டமாக இருப்பினும் தெளிவான, துல்லியமான, இலகுவில் கிரகிக்கும் வண்ணம், பொறுமையான விளக்கம்.
- பல்வேறு நிறுவனங்கள் மூலம் சிறப்பு விருதுகள் பெற்ற பெருமை.
- எவ்வித வருத்தங்கள் இருப்பினும் அதற்கேற்ப தகுந்த காப்புறுதி திட்டங்கள் அளிக்கும் திறமை.
- உங்கள் காப்புறுதி மனுப்பத்திரம் ஏதாவது நிறுவனம் மூலம் நிராகரிக்கப் பட்டாலும் தகுந்த காப்புறுதி திட்டம், நிறுவனங்களின் நிபந்தனைக்கு அமைய நிச்சயமாக, உறுதியாகக் கொடுக்கப்படும்.
- உடனே அமுலுக்கு கொண்டுவரும் மருத்துவ ரீதியின்றி ஆயுள்காப்புறுதி.

- சக்திவேல் -

416.706.3530, 905.763.8912

Fax: 905 428 9307 Email: george14@sympatico.ca

மன்னிக்கவும்!

வாகனக் காப்புறுதி (Car Insurance), தீ காப்புறுதி (Fire Insurance) செய்வதில்லை!

மருத்துவ ரீதியின்றி ஆயுள் காப்புறுதி

- 85 வயதிற்குட்பட்ட எவரும் \$375,000 வரை மனுச்செய்யலாம்.
- சலரோகம், சலரோக தடுப்பூசி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE), கொழுப்பு சத்து கூடியுள்ளவர்கள் (HIGH CHOLESTEROL).
- பகுதி ஊனம், நிரந்தர ஊனம் உள்ளோர்.
- மற்ற காப்புறுதி நிறுவனங்களினால் நிராகரிக்கப்பட்டோர்.
- நிறை கூடியுள்ளோர் (OVER WEIGHT)
- அதிகூடியதான கை கால் வலி, மூட்டு வலியுள்ளோர்.

உங்கள் வருத்தங்களை பொறுத்து, நிலவரத்தை பொறுத்து தகுந்த காப்புறுதி திட்டத்தை நிச்சயமாக அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஒருவரும் நிராகரிக்கப்படமாட்டார்கள்.

சக்திவேல்: 416 706 3530

வார்த்தக நிறுவனங்கள் வாங்க, விற்க

Home Life

GTA Realty Inc., brokerage

206-1711 McCowan Road, Scarborough, ON. M1S 3Y5

Bus: 416-321-6969 Fax: 416-321-6963



Baskaran Sinnadurai

Commercial & Residential Sales Representative

416-880-8585



SENIOR HOME WITH 7 ROOMS
WITH ZONING 5,50000.00



Plaza in Toronto 1.5 million



BUILD YOUR DREAM RESTAURANT
WITH THE BUILDING PERMIT
\$699 900



DONUT SHOP IN MARKHAM
\$249,000

பொருத்தமான வகுப்பும் மாணவர்களும்

சிறப்புத்தேவையுள்ள மாணவர்களை இனங்காணல், பொருத்தமான வகுப்பில் அனுமதித்தல், மற்றும் மீள்பார்வை குழு (Identification, Placement and Review Committee - IPRC):

கடந்த இதழில் தனியாள் கல்வித் திட்டம் பற்றி நோக்கினோம். இத் தனியாள் கல்வித் திட்டத்தினுள் பிள்ளையை திடீரென அனுமதிப்பதில்லை. இவ்வாறு அனுமதிப்பதற்கு முன்பாக பல செயல்முறைகள் உள்ளன. இச்செயல்முறையை மேற்கொள்ளும் குழு 'சிறப்புத்தேவையுள்ள மாணவர்களை இனங்காணல், பொருத்தமான வகுப்பில் அனுமதித்தல், மற்றும் மீள்பார்வை குழு' (Identification, Placement and Review Committee - IPRC) என அழைக்கப்படும். கல்விச் சட்டத்தினுள் அண்மைக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே இவை. பிள்ளைகளை சிறப்புத்தேவையுள்ள வகுப்புகளில் விடும்போது இவற்றைப் பற்றி பெற்றோர் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

IPRC என்றால் என்ன?

'அசாதாரண' மாணவர்கட்காக பாடசாலைகள் சிறப்பு கல்வி திட்டங்களையும் சேவைகளையும் வழங்க வேண்டும் அல்லது இன்னொரு பாடசாலை சபையிலிருந்து (School board) இத்தகைய சேவைகளை அப்பாடசாலைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அசாதாரண மாணவர் எனும் போது, 'நடத்தை, தொடர்பாடல், அறிவுசார், உடலியல் அல்லது பல்அசாதாரணத்தன்மை' என்பன எல்லாம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி திட்டத்தினுள் இடப்பட வேண்டியவையாக கருதப்படுகின்றன.

IPRC இன் பங்கு:

- உங்கள் பிள்ளை, 'சிறப்புத்தேவையுள்ள பிள்ளை' என இனங்காணப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதா இல்லையா என்பது.
- உங்கள் பிள்ளை எந்த வகையில் அசாதாரணமானதாக உள்ளது என்பதை அறிவது.

தொடர் - 17

- உங்கள் பிள்ளையை எத்தகைய வகுப்பில் அமர்த்தினால் பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானிப்பது.



படம்: ரஞ்சித்

- ஒவ்வொரு பாடசாலை வருடத்திலும் குறைந்தது ஒரு தடவையாவது இனங்காணல், பிள்ளைக்கு பொருத்தமான வகுப்பை மீள்பார்வை செய்தல்.

ஓர் IPRC ஆரம்பிப்பதற்கு நீங்கள் உங்கள் பிள்ளையின் பாடசாலை அதிபரை எழுத்து மூலமாக தொடர்பு கொண்டு, IPRC இற்காக உங்கள் பிள்ளையை கவனத்தில் எடுக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும். உங்கள் பிள்ளையின் பாடசாலை அதிபரும் தனது சொந்த கருத்தின் பேரில் உங்கள் பிள்ளையை தெரிவு செய்யலாம். இவ்வாறு தெரிவு செய்த 15 நாட்களுக்குள் பாடசாலை அதிபர் உங்களுக்கு IPRC கூட்டத்தின் திகதி மற்றும் IPRC பற்றிய தகவல் அடங்கிய பெற்றோர்-

ருக்கான கையேட்டுடன் எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும். கல்வி சார்ந்த மதிப்பீடு (Educational assessment) மேற்கொள்ளப்படுமானால் பெற்றோரின் அனுமதி இதற்கு தேவையில்லை.

ஜீவா திசைராஜா



கொண்டு வேறு ஒரு திகதியைக் கேளுங்கள் அல்லது நீங்கள் பங்குபற்ற மாட்டீர்கள் என்பதை அறியத் தாருங்கள். நீங்கள் பங்கு பற்றாவிடின் IPRC இன் எழுத்து மூலமான தீர்மானம் உங்களுக்கு அறியத் தரப்படும். நீங்கள் அல்லது உங்கள் பிள்ளையின் பாடசாலை அதிபர், IPRC இல் பங்குபற்றுமாறு கேட்கப்படலாம். அதேபோல், உங்களுக்கு பதிலாக கதைக்கக்கூடிய ஓர் பிரதிநிதியை யோ அல்லது ஆதரவாளரையோ (advocate) கொண்டிருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

இக் கூட்டத்தில் நடப்பது என்ன?

தெரிவு மேற்கொள்ளப்பட்ட பின்னர் உங்கள் பிள்ளையைப் பற்றிய எல்லா கிடைக்கக்கூடிய தகவல்களையும் IPRC மீள்பார்வை செய்யும். இவர்கள் கல்விசார் மதிப்பீடுகளையும், ஆரோக்கிய அல்லது உளவியல் மதிப்பீடுகளையும் கவனத்திலெடுப்பர். இவையெல்லாம் பயனுள்ளவை என இவர்கள் கண்டால் இவர்கள் உங்கள் பிள்ளையையும் நேர்முகம் காணலாம் (பிள்ளை 16 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் உங்கள் அனுமதியுடன்) காணலாம். உங்கள் பிள்ளையைப் பற்றி சமர்ப்பிக்கும் தகவல் எதனையும் அல்லது பிள்ளை 16 அல்லது 16 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் அவர்கள் வழங்கும் தகவல்களையும் கவனத்திற் கொள்வர். இந்தக் கூட்டத்தில் கேள்வி கேட்கவும் எந்தவித கலந்துரையாடலிலும் பங்குபற்றவும் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள்.

இந்தத் தகவல்கள் எல்லாம் வழங்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதும் இக் குழுவானது அதன் தீர்மானத்தை எடுக்கும். இந்தத் தீர்மானத்தினுள்:

- பிள்ளை அசாதாரணமானதா அல்லவா
- அசாதாரணமானதெனின் எந்த வகைக்குள் அடங்கும், மற்றும் அந்த அசாதாரணத்தன்மையின் வரைவிலக்கணம்.
- பிள்ளையின் பலங்களும் (Strengths) தேவைகளும் (needs)
- பிள்ளைக்கான பொருத்தமான வகுப்பை தீர்மானித்தல்
- பிள்ளையை சிறப்பு கல்வி சேவைகள் (Special education service) உள்ள சாதாரணமான வகுப்பினுள் விடும்படி IPRC கூறலாம். இவ்வாறு இடப்படுவதன் மூலம் இத்தகைய இடம் பிள்ளையின் தேவைகளையும் பெற்றோரின் விருப்பங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு இருந்தால் IPRC இத்தகைய தெரிவை முன்வைக்கும். IPRC பெற்றோரின் விருப்பங்களை (முன்னுரிமை) கவனத்திற் கொள்ளும்போது, இந்த விருப்பங்களுக்கு எத்தகைய முன்னுரிமை கொடுத்து பிள்ளையை எத்தகைய வகுப்பில் அமர்த்துவது என்ற இறுதியான தீர்மானம் IPRC இற்கு உரித்தானதாகும்.
- ஓர் சிறப்பு கல்வி திட்டம் மற்றும் சேவைகள் தொடர்பான IPRC இன் விதந்துரைகளும்
- பொருத்தமானவிடத்து, உங்கள் பிள்ளையை ஓர் சிறப்பு கல்வி வகுப்பில் இருவதற்கான காரணங்களும்.

அடுத்ததாக என்ன நடக்கும்?

IPRC இன் தீர்மானத்தின் ஓர் எழுத்து மூலமான கூற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இந்தக் கூட்டத்தில் நீங்கள் பங்குபற்றாவிட்டால், இது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். IPRC இன் தீர்மானங்கள் விதந்துரைகளுடன் நீங்கள் உடனடிக்கிரீர்கள்

SAM, SANDRA & சாம்ந்தி



"Hun! What's Happenin! கப்பில கொஞ்சம் Salad ஐ வைச்சிட்டு, குளிக்கிற கிண்ணத்தில் Salad Dressing ஐ நிரப்பிக் குடிக்கிறீர்"

"Darlin! Doctor தான் diet ஐ இருக்கச் சொல்லி Salad மட்டும் சாப்பிடச் சொன்னவர்."

SELLING-BUYING-INVESTING

| | | | | | |
|---|--|---|---|---|--|
| Mccowan & Steeles  Scarborough \$ 239,000 2+1 Bedrooms + 2 Washrooms | Birchmount & Finch  Scarborough \$ 214,900 3 Bedrooms + 2 Washrooms | Mccowan & Eglinton  Scarborough \$ 179,999 2+1 Bedrooms + 2 Washrooms | Mccowan & Eglinton  Scarborough \$ 199,900 3+1 Bedrooms + 2 Washrooms | Brimley & Ellesmere  Scarborough \$ 252,900 1+1 Bedrooms + 1 Washrooms | Birchmount & Ellesmere  Scarborough \$ 289,900 2+1 Bedrooms + 2 Washrooms |
| Markham & Denison  Markham \$ 429,900 3 Bedrooms + 3 Washrooms | Brimley & Denison  Markham \$ 434,000 3+1 Bedrooms + 2 Washrooms | Brimley & Denison  Markham \$ 459,900 3+2 Bedrooms + 3 Washrooms | Danforth & Eglinton  Scarborough \$ 369,000 3+2 Bedrooms + 2 Washrooms | Bellamy & Ellesmere  Scarborough \$ 415,000 3+1 Bedrooms + 2 Washrooms | Markham & Bur Oak  Ajax \$ 314,000 3 Bedrooms + 3 Washrooms |
| Westney & Williamson  Ajax \$ 329,800 3 Bedrooms + 3 Washrooms | Taunton & Thickson  Whitby \$ 342,000 3 Bedrooms + 3 Washrooms | Taunton & Burns  Whitby \$ 350,000 4 Bedrooms + 3 Washrooms | Salem & Taunton  Ajax \$ 369,000 3 Bedrooms + 3 Washrooms | Thickson & 401  Whitby \$ 367,000 3 Bedrooms + 3 Washrooms | Salem & Taunton  Ajax \$ 429,900 4 Bedrooms + 3 Washrooms |
| Torbram & Bovaird  Brampton \$ 419,900 3 Bedrooms + 3 Washrooms | Hwy50 & Clarkway  Brampton \$ 439,900 3 Bedrooms + 3 Washrooms | Torbram & Countryside  Brampton \$ 439,900 3 Bedrooms + 3 Washrooms | Markham & Steeles  Markham \$ 474,900 3+1 Bedrooms + 4 Washrooms | Markham & Denison  Markham \$ 639,900 4 Bedrooms + 4 Washrooms | Hwy 7 & 9th line.  Markham \$ 434,880 3 Bedrooms + 3 Washrooms |
| Mccowan & Bur Oak  Markham \$ 575,800 4+1 Bedrooms + 4 Washrooms | 9th Line & 16th Ave.  Markham \$ 629,900 4+2 Bedrooms + 4 Washrooms | Williamsplewy & Hwy 410  Brampton \$ 410,000 4 Bedrooms + 3 Washrooms | Airport Rd. & Castlemore  Brampton \$ 459,000 4 Bedrooms + 3 Washrooms | Maclaughlin & Wanless  Markham \$ 519,900 3 Bedrooms + 3 Washrooms | 9th Line & 14th Ave.  Markham \$ 705,000 4 Bedrooms + 4 Washrooms |
| Westney & Williamson  Ajax \$ 499,900 4 Bedrooms + 4 Washrooms | Markham & Steeles  Scarborough \$ 649,900 4+1 Bedrooms + 4 Washrooms | Taunton & Salem  Ajax \$ 479,900 4 Bedrooms + 3 Washrooms | | | |

No intended to solicit Currently Listed Properties or Buyers Under Contract.

*Independently Owned and Operated



Mugunthan Nadarajah
Sales Representative
Direct: 416-276-8025




Thamil Suberamaniam
Sales Representative
Direct: 416-358-6200



HomeLife/Future Realty Inc. Brokerage*

205-7 Eastvale Dr. Markham ON. L3S 4N8
Bus: 905-201-9977 Fax: 905-201-9229



www.realhouse.ca

SELL YOUR HOME FASTER AND MORE MONEY

நாணயமான மனிதர்

மரணச்சடங்கில் குத்துவிளக்கு ஏத்தி வைக்கிற தலைமாத்டையும், பேர்ப்பிள்ளைகள் தீப்பந்தம் பிடிச்சுக்கொண்டு நிக்கிற இடத்தையும் இலங்கையிலை இப்ப Laptop (மடிக் கணினி) கைப்பற்றி வருகிறது. எத்தனையோ கண்டங்கள், கஷ்டங்களைத் தாண்டி மடி மேலும் தோள்மேலும் சுமந்து வளர்த்த தமது தாயாரின் அபரக்கிரியைகளில் பங்கு பற்றப்போகாத பிள்ளைகள் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் இருந்துகொண்டே அன்னை யின் மரணச்சடங்கை மடிமேல் (Laptop - மடிக்கணினி) வைத்து Skypeல் நேரடியாகப் பார்த்துத் துக்கத்தில் பங்கு கொள்ளுகிறார்கள்.

நீதிபதி: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மந்திரியை அதுவும் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த உனது செயலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. முப்படையினருக்கும், பொலிசாருக்கும் உனது செயலை ஒரு சாவாலாகவே நான் கருதுகிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி கொலையாளி நீதான் என்று நிரூபணமானபடியால் சாகும் வரை தூக்கில் இடவேண்டும் என்று மரணதண்டனையை விதிக்கிறேன்.

இறுதியாக நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?

கொலைகாரன்: ஐயா! உங்கள் பாராட்டுக்கு நன்றி. பாராட்டுக்கும், புகழ்ச்சிக்கும் விருதுக்கும் நான் எதையும் செய்வதில்லை. ஆனால் ஒருவர் வாழும் போதே அவரைப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கைக்கும், நல்ல நோக்கத்திற்கும் நான் தலைசாய்க்கிறேன்.

கனகர்: எங்கடை தம்பரும், தங்கமும் கனடாவில் எப்படி இருக்கினம்.

செல்லர்: இஞ்சை இரண்டுபேரும் ஒரு

நாணயத்தின் இரண்டு பக்கம் மாதிரி.

கனகர்: நாணயமான மனிசன் தம்பர், தங்கமும் அப்படி ஊரிலை உதாரணமான தம்பதிகளாக இருந்தவை அல்லே.

செல்லர்: இஞ்சையும் அப்படித்தான் இரண்டு பேரும் நேருக்குநேர் முகங்கொடுத்துப் பார்க்கிறதும் இல்லை பேசிறதும் இல்லை ஆனால் நாணயம் போல ஒன்றாய் இருக்கினம்.

பெண்ணின் தந்தை: கந்தோருக்குப் போற உடுப்போடை மகளின்ரை படத்தை மாப்பிள்ளை கேட்கிறார் எண்டு வாங்கிக் கொண்டுபோனார். மாப்பிள்ளை என்ன சொன்னவர்?

தரகர்: சேலை கட்டிக் கொண்டு மகள் எடுத்த படம் ஒண்டை மாப்பிள்ளை வங்கிக் கொண்டு வரச்சொன்னவர்.

மகள்: பொறுங்கோ அப்பா! அவருடைய Coat Suit போட்ட படத்தைத் திருப்பிக் கொடுங்கோ, 'வேட்டி சால்வை நாஷனல் உடன் அவர் எடுத்தபடம் ஒண்டை நான் கேட்கிறேன்' எண்டு தரகரிட்டை சொல்லி விடுங்கோ (எங்கடை பொடியளுக்கு Coat Suit தங்கடை தேசிய உடை எண்ட எண்ணம்)

உஷா: கலியாணம் கட்டின புதிசில், நான் வேலையாலை வீட்டுக்கு வந்தவுடன என்ற கணவன் எனது Hand bagகை வாங்கி அறையிலை வைச்சிட்டு, முகம் கழுவ Towel கொண்டு வந்து தருவர். எங்கடை நாய்க் குட்டி என்னை சுற்றிச் சுற்றி குலைச்சுக் கொண்டு நிற்கும்.

வனிதா: "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்" கலியாணம் ஆகி இப்ப ஐஞ்சு வருசம் ஆச்சு. முந்தின மாதிரி ஒண்டும்

நடக்கிறதில்லை எண்டு சொல்லப்போறாய்.

உஷா: நீ நினக்கிற மாதிரி இல்லை. அதே மாதிரி எல்லாம் நடக்குது. ஆனால் இரண்டும் மாறிச் செய்யுதுகள்.

பாலா: எனக்கு இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்கு, இரத்தத்தில் சீனி (Blood Sugar) இருக்கு, இரத்தத்தில் கொழுப்பு (Blood Cholesterol) இருக்கு, உமக்கு என்ன மாதிரி?



குமார்: நீர்சொன்ன மூண்டு எனக்கும் இருக்கு.

பாலா: நான் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மருந்து பாவிக்கிறேன். நீர் எத்தனை மருந்து எடுக்கிறீர்.

குமார்: நான் மூன்றிற்கும் மருந்து ஒன்றும் எடுப்பதில்லை.

பாலா: மருந்து பாவிக்காவிட்டால் எப்படி குறையும்?

குமார்: உயிர் வாழ்வதற்கு இரத்த அழுத்

- கதிர் துரைசிங்கம் -

தம், இரத்தத்தில் சீனி, இரத்தத்தில் கொழுப்பு ஆகியன எல்லோருக்கும் இருக்கவேண்டும். தேவையான அளவுக்கு அதிகம் இருந்தால் தேவையான அளவுக்குக் குறைப்பதற்கு மருந்துகள் பாவிக்க நேரிடும். உமக்கு இருப்பது உயர் இரத்த அழுத்தம் (High blood pressure), இரத்தத்தில் அதிக சீனி அளவு (High blood Sugar), இரத்தத்தில் அதிக கொழுப்பின் அளவு (High blood cholesterol). இனிமேல் சொல்லேக்கை Blood Pressure High, Blood Sugar High Blood Cholesterol High எண்டு சொல்லும்.

அதுதான் சரி.

செல்லர்: கந்தையா அண்ணை! உங்களைக் 'கார் குடும்பம்' எண்டு ஊரிலை சொல்லுறவை. இஞ்சை வந்தும் இவ்வளவு காலமும் கார் வைச்சிருந்திட்டு இப்ப வித்துப் போட்டு ஏன் பஸ்ஸிலை அலையிறீர்.

கந்தையர்: அங்கை கார் வாங்க வசதி இருந்தால் வாங்கிப்போட்டு லைசான்ஸ் எடுத்துப் பெற்றோலை ஊத்தி ஓடவேண்டியது தான். இஞ்சை வந்தால், பிறந்த நாளுக்கு வருசாவருசம் காசு குடுத்து முத்திரை வாங்கி 'நம்பர் பிளேட்டிலை' ஓட்டவேணும், இரண்டு வருசத்துக்கு ஒருக்கா காரைச் சோதனை ஒண்டுக்கு அனுப்பி பாஸ் பண்ணப் பண்ணவேணும் அதுக்கும் காசு. வீதி வரி எண்டு காருக்கு வருசாவருசம் கட்டவேணும். இந்த வருசம் தொடக்கம் விழாக்களுக்குப் போறதுக்கு காருக்கும் காசு கொடுத்துக் ரிக்கற் எடுக்க வேணும். அதுதான் காரை வித்துப்போட்டன்.

kathir.thuraisingam@thaiveedu.com

Great Investment Opportunity!



Affiliate Realty Inc. Brokerage
Off: 416.290.1200
பகீரதன் சகாதேவன்
 முழுநேர விற்பனை முகவர்



416.908.6003 **www.pakeer.com**

\$10,000
Funeral Expense

| Age | Medical | | | Non Medical | | |
|-----|---------|---------|-------------|-------------|----------|-------------|
| | Female | Male | Male Smoker | Female | Male | Male Smoker |
| 60 | \$23.69 | \$27.85 | \$40.89 | \$36.00 | \$44.13 | \$61.00 |
| 65 | \$30.58 | \$36.67 | \$52.04 | \$47.00 | \$60.04 | \$71.00 |
| 70 | \$40.64 | \$50.25 | \$66.53 | \$62.00 | \$82.92 | \$89.00 |
| 75 | \$57.85 | \$73.64 | \$87.55 | \$83.00 | \$116.25 | \$117.00 |

Some conditions may apply



Life Insurance is Death Insurance, Critical Illness Insurance is Life Insurance

Say Goodbye to the Contract!



Alarm Monitoring
\$17.99/ per month
 One time programming & Activation \$99.99

Existing Alarm Monitoring
\$11.99/ per month
 One time programming & Activation \$49.99

Line Cut Technology GSM Cellular Backup
\$7.99/ Additional per month
 One time programming & Activation \$179.99



Video Door Phone with installation
\$689.99

Don't be a victim of crime!

Let us protect you & your loved ones - Call us now!



4 Day & Night Sony CCD Color Camera
4 Channel Stand Alone DVR
 with 500GB HDD 19" LCD Monitor,
 Standard Installation

\$1499.99



NOBLE REIGN INC
SECURITY & COMMUNICATIONS

1.877.294.9669 | 416.826.5831

www.noblereign.com

ஆபத்தான சாரதியா நீங்கள்?

நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆபத்தான சாரதியாக இருந்திருப்போம். எங்கள் கவனத்தை திசைதிருப்ப சில சமயங்களில் C.D. மாற்றுவதற்கு, வாகனத்தில் இருந்து குழந்தை அழுவது, அவசரம் இப்படி பல காரணங்கள் இடம் கொடுப்பதுடன் இன்றைய நவீன மயப்படுத்தப்பட்ட வாகனங்களும் பாதைகளும் கூட காரணமாகின்றன. முன் எப்போதுமில்லாமல் வேகமாக வாகனத்தை செலுத்துவதால் இப்படி எல்லாம் நடக்கிறது.

கனடாவில் ஒவ்வொரு நாளும் ஏழுபோருக்கும் அதிகமானவர்கள் வாகனவிபத்துகளில் உயிர் இழக்கிறார்கள். இது வன்முறையால் ஏற்படும் மரணங்களிலும் ஐந்து மடங்கு அதிகமாகும். ஆனால் கொலைகள் தாம் பத்திரிகை தலையங்கங்களில் காணப்படுகின்றன. ஆபத்தான விதத்தில் வாகன விபத்துகள் ஏற்படும் வேளைகளில் அவை முதல்பக்க செய்தியாக வருவதில்லை. இதில் வேதனைக்குரிய விடயம் என்ன வென்றால் இந்த மரணத்தை ஏற்படுத்திய சாரதியோ அல்லது மரணித்தவரோ விரும்பவில்லை என்பதுடன் இது தவிர்க்கப்படக் கூடிய ஒன்று.

எவ்வளவு பிரசங்கம் செய்தாலும் இதை மக்கள் உணருவதாகத் தெரியவில்லை.

வேகத்தைக் குறைத்து வேதனையை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அண்மையில் பிரிட்ஜ் கொலம்பியா காப்புறுதி அமைப்பு (அரசாங்கம் நடத்துவது) இளைஞர்கள் சம்பந்தப்பட்ட மரண விபத்துகளில் 60 விழுக்காடு வேக மிகுதியால் ஏற்பட்டது என கணித்துள்ளார்கள்.

வாழ வேண்டிய இளைஞர்கள் இப்படி மரணிக்க வேண்டுமா?, சில விபத்துகள் 60 கி.மீட்டர் வேகத்தில் செலுத்தவேண்டிய பாதையில் 150 கி.மீட்டர் வேகத்தில் செலுத்தி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார்கள். இது தேவதானா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பொலீஸ் டிக்கட்டிற்கு பயந்து மெதுவாக ஓட்டுவதிலும் ஒரு முட்டாளின் பிணமாக மாறாதிருப்பதற்கு சற்று வேகத்தை குறைத்து செலுத்தலாமல்லவா.

யமன் வந்த செல்போன்

ரிசசட் ஸ்கூலி என்பவர் சாதாரணமாக எல்லா கனடாக்காரர்களும் செய்வதைத்தான் செய்தார். அவரும் அவர் இரண்டுவயது மகனும் சில வருடங்களுக்கு முன் புகை வண்டியில்

அடிபட்டு இறந்தார்கள்.

ஸ்கூலி செல்போனில் கதைத்தவண்ணம் புகைவண்டி கடவையை நோக்கி பிக்கரிங்கில் செலுத்திக்கொண்டிருந்தார். அங்கு சிவப்பு விளக்கு எரிவதையோ, மணி அடிப்பதையோ அவர் கவனிக்கவில்லை. அவர் அவதானம் முழுவதும் சம்பாஷணையில் இருந்தது. மெதுவாக வந்துகொண்டிருந்த CP ரெயில் 'சூட்ஸ் வண்டி' அவர் வாகனத்தை இடித்து பலநூறு அடிக்கு அப்பால் கொண்டு செலுத்தி நின்றது. மரணப் பரிசோதனை வைத்தியர் ஒண்டாரியோ மாநில அரசாங்கத்திற்கு வாகனம் செலுத்துகையில் செல்போன் பாவிப்பதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருமாறு சிபாரிசு செய்தார். அந்த அதிகாரி



செல்போன்கள், வானொலிகேட்பது அல்லது சக பயணியுடன் கதைப்பதிலும் கூடிய கவனக்குறைவை ஏற்படுத்தும் என்று அவதானித்துள்ளார்.

பலர் செல்போன் கதைப்பதும் அருகில் உள்ளவருடன் கதைப்பதும் ஒரே அளவு கவனக்குறைவை ஏற்படுத்துகிறது என்று வாதிடுகிறார்கள். ஆனால் வைத்திய அதிகாரி குறிப்பிடுகையில் பல சந்தர்ப்பங்களில் சகபயணி கவனத்தை சற்று திருப்பினாலும் பல சந்தர்ப்பங்களில் ஆபத்துக்களை சுட்டிக் காட்டி விபத்துகளை தவிர்த்துக்கொள்ள உதவியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்ட மாற்றத்தின் பின், பொலிசாரின் கடுமையான நடவடிக்கைகளின் மத்தியில் இன்று கனடாவில் செல்போனில் கதைத்தபடி வாகனம் செலுத்துவது ஓரளவு குறைந்திருந்தாலும்

முற்றாக நிறுத்தப்படவில்லை.

சில வருடங்களுக்கு முன் அலாஸ்காவில் விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு கொலை வழக்கு பதியப்பட்டது. DVDஇல் படம் பார்த்துக்கொண்டு செலுத்தியுள்ளார்.

தற்போது மினிவான்கள், போன்றவற்றில் தொழிற்சாலையில் செய்யப்படும் வேளையில் DVD படச் சாதனமும் வீடியோ விளையாட்டுகளும் பூட்டப்படுகிறது. இவை பயண சலிப்படைந்த பின்ளைகளும், பரா மரித்து களைத்துப்போன பெற்றோருக்கும் பெரும் வரவேற்கப்படுவதொன்றாகியது. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் பின்னால் இருந்த DVDகள்



முன்னால் தாவிவிடுவதே.

வாகனத்தைச் செலுத்துவது ஒரு பெறுப்பான வேலை. செலுத்துவதில் முழு அவதானமாயிருப்பதவசியம். பல வேலைகள் செய்ய முற்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாரதிகளிடம் செய்த கணிப்புப்படி 80 வீதமானவர்கள் வேறு வேலைகள் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதேவேளை 90% மானவர்கள் மற்றவர்கள் வாசிப்பதை சாப்பிடுவதை, செல்போனில் விவாதிப்பதை அவதானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் 84% விகிதமானவர்கள் தாம் அவசரப்பட்டு (aggressive drive) வாகனத்தை செலுத்தியுள்ளதாயும் அதற்கு காரணமாக 74% விகிதமானவர்கள் இயலாமையையும் சலிப்பையும் தெரிவித்துள்ளார்கள். பலர் மேக்கப் போடுவது, சேவ் எடுப்பது, இப்படியே பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்!.



செந்தூரன் புனிதவேல்
- காப்புறுதி முகவர் -

2002ம் ஆண்டு ஒரு அமெரிக்க காப்புறுதி அமைப்பு வாகனங்களில் உண்ணப்படும் உணவுகளினாலும் விபத்தேற்பட்ட பட்டியலை பிரசுரித்திருந்தது. இதில் காப்பி முதலிடத்தையும் அடுத்து உஷ்ணமான சூப்பும் இடம் பெற்றுள்ளது. நல்ல காலம் அவர்கள் டொரண்டோவை கேட்கவில்லை அல்லா-விட்டால் சிக்கல் புரியாணியும் கூட வந்திருக்கும்! எங்களில் எத்தனை பேர் வேலைக்கு போகும் வழியில் Tim Hortonsஇல் கோப்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஒரு கணிப்பின்படி 57% சாரதிகள் உண்பதாகவும் அதில் 20% சாரதிகள் சந்தர்ப்பத்தில் காலால் Steeringஇணைப் பிடித்துள்ளதாயும் தெரிவித்துள்ளனர்.

வாகனம் செலுத்த தகுதி?

எட்மன்டனில் ஒரு சுவையான விபத்து. ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்தவரை அடித்துவிட்டு ஓடிவிட்டார். துரத்திப் பிடித்த போது அவர் சிரித்துக்கொண்டு பாடினாராம். தான் நாயுடன் கதைப்பதாக கூறியுள்ளார். அவரை வீடியோ டேப்பில் எடுத்து வழக்கு மன்றத்தில் காட்டியபோது அவர் தான் இறைவனுடன் தொலைபேசி கதைத்ததாக கூறியுள்ளார். பொலிஸ் அதிகாரி இங்கு உம்மை ஏன் கொண்டு வந்துள்ளோம் தெரியுமா? என்று கேட்டதற்கு "நான் ஒரு கதைக்கும் நாய் அது உங்களுக்கு பகிடியாயுள்ளது" என்றார்.

நீதிபதி தண்டனை வழங்குகையில் அவர் அன்றைய தினம் போதைவஸ்து பாவிக்கா விட்டாலும் அவர் போதை வஸ்துவின் தாக்கத்தில் இருந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாதைகளில் பல மூளை பாதிக்கப்பட்டவர்கள் வாகனம் செலுத்துகிறார்கள். நீங்கள் தான் கவனமாக வாகனத்தை செலுத்தவேண்டும். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் மிக்க அவசியம்.

(தமிழாக்கம்: குமார் புனிதவேல்)
senthuran.punithavel@thaiweedu.com



பொருத்தமான...

44ம் பக்கத் தொடர்ச்சி...

என்பதைக் காட்டுவதற்கு இந்த ஆவணத்தில் கையெழுத்திடப்படும்படி கேட்கப்படுவீர்கள். இந்த கையெழுத்திட்ட ஆவணத்தை திருப்பியனுப்ப 3 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆவணம் கையெழுத்திடப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதும், சிறப்பு கல்வித்திட்டங்கள் வழங்கப்படுவதற்காக பாடசாலையின் அதிபருக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.

இந்த பாடசாலை அதிபர் உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட கல்வித்திட்டத்தை (Individual education plan) விருத்தி செய்யும் செயல்முறையை ஆரம்பிப்பார்.

இத் தீர்மானத்துடன் நான் உடன்படாவிட்டால் என்ன நடக்கும்?

IPRCஇன் தீர்மானத்துடன் நீங்கள் உடன்படாவிட்டால் IPRCஇன் இரண்டாவது கூட்டத்தை கூடும்படி கேட்பதற்கு உங்களுக்கு 15 நாட்கள் உள்ளன. இரண்டாவது கூட்டத்தின் பின்னரும் திருப்தியடையாது விட்டால் மேன்முறையீடு செய்வதற்கு 15 நாட்கள் இருக்கும். மேன்முறையீட்டிற்கான உங்களது கோரிக்கை பாடசாலை சபையின் செயலா-

ளருக்கு எழுத்து மூலமாக செய்யப்படல் வேண்டும். (இந்த நபரின் பெயரும் விலாசமும் உங்கள் பிள்ளையின் பாடசாலை அதிபரிடமிருந்து பெறப்படலாம்). ஆரம்ப தீர்மானத்துடன் உடன்படாதபோதிலும், இரண்டாவது கூட்டத்தை கூட்டும்படி நீங்கள் கோராவிட்டால் அல்லது ஓர் மேன்முறையீட்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்காவிட்டால் 30 நாட்களுக்குப் பின் IPRCஇன் தீர்மணம் தானாகவே அமுல்படுத்தப்படுத்தப்படும்.

மேன்முறையீட்டு செயல்முறையில் என்ன நடக்கும்?

பாடசாலை சபையானது மேன்முறையீட்டை கேட்பதற்கு ஒரு சிறப்பு கல்வி மேன்முறையீட்டு சபையை நியமிக்கும். மேன்முறையீட்டு சபையில் மூவர் அங்கம் வகிப்பர். இவர்களுள் ஒருவர் இந்த விடயத்தை பற்றி முன் ஒருபோதும் அறியாதவராகவும் பெற்றோரால் தெரிவு செய்யப்படுவதாகவும் இருப்பார். மேன்முறையீட்டு சபையின் தலைவர் நடக்க வேண்டிய கூட்டத்திற்காக நேரத்தையும் இடத்தையும் 30 நாட்களுக்குள் ஒழுங்குபடுத்துவார் மேன்முறையீட்டு சபைக்கு IPRC ஆல் முன்வைக்கப்படும் எல்லா விடயங்களும் மீள்பார்வை செய்யப்படும்.

பெற்றோரும் (மாணவர்களும், 16 வயதும்

அதற்கு மேற்பட்டதும்) மேன்முறையீட்டு சபையால் நடாத்தப்படும் எல்லாக் கலந்துரையாலிலும் பங்குபற்றுவதற்கு உரித்துடையவர்களாவர்.

மேன்முறையீட்டு சபையானது கூட்டம் நடந்து 3 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை எடுக்க வேண்டும். இவர்கள் IPRC உடன் ஒன்றில் உடன்பட்டு IPRCஇன் தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை விதந்துரைக்க வேண்டும் அல்லது உடன்பட்டு மாணவரை எவ்வாறு இனங்காணல், அவரை அமர்த்த வேண்டிய இடம் பற்றிய வேறுபட்ட விதந்துரையை செய்ய வேண்டும் மேன்முறையீட்டு சபையின் இந்த தெரிவுக்கான (Accommodations) விதந்துரைப்புகளும் காரணங்களும் பற்றிய எழுத்து மூலமான கூற்றை பாடசாலை சபை உங்களுக்கு வழங்கும். மேன்முறையீட்டு சபையின் எழுத்து மூலமான அறிக்கை கிடைத்த 30 நாட்களுக்குள் பாடசாலை சபையானது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்க வேண்டும். மேன்முறையீட்டு சபையின் விதந்துரைப்புகளை பாடசாலை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடசாலை சபையின் தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீங்கள் ஓர் சிறப்பு கல்வி மன்றக்கு (Special Education Tribunal) மேன்முறையீட்டு செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்த தகவல்கள் மேன்முறையீட்டு சபையின் தீர்மானத்துடன் உள்ளடக்கப்படும்.

வருடாந்த மீள்பார்வை:

ஒவ்வொரு வருடமும் IPRC கூட்டத்தின் மீள்பார்வை நடைபெறும். இந்த காலகட்டத்தில் உங்கள் பிள்ளையின் முன்னேற்றமானது மீள்பார்வை செய்யப்பட்டு கல்வித்திட்டம் மீளமைக்கப்படும். இந்த மீள்பார்வையானது உங்கள் எழுத்து மூலமான அனுமதியுடன் மட்டுமே விலக்கப்படும். எனினும் இந்த மீள்பார்வையை விலக்காமல் இருப்பது நல்லது. வருடாந்த IPRC ஆனது உங்கள் பிள்ளை மிக பொருத்தமான சூழலில் கல்வியை ஆரம்பிப்பதையும் பொருத்தமான வகுப்பில் அமர்த்தப்படுவதையும் உறுதி செய்கின்றது.

உங்கள் பிள்ளை சிறப்பு கல்வித் திட்டத்தில் 3 மாதம் கற்றபின் IPRC மீள்பார்வை செய்யும்படி எந்த நேரத்திலும் நீங்கள் கேட்கலாம். பொருத்தமான வகுப்பில் அமர்த்தும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட கல்வித் திட்டத்தை உருவாக்குவது அடுத்த படி முறையாகும். தனிப்பட்ட கல்வித் திட்டம் பற்றி இதற்கு முந்திய இதழில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

உசாத்துணை:
• <http://www.edu.gov.on.ca/eng/general/elemsec/speed/iep/iep.html>
• <http://kidshealth.org/parent/growth/learning/iep.html>

jeevathisairajah@thaiweedu.com





Keep Moving Forward.™

VIA REALTY INC.™
Brokerage

100% Commission*

**Attention New or Experienced Realtors!!!
Join our team, We can Help...**

வாங்க, பேசலாமே!!!

*Not Intended to Solicit Realtors already under contract

*Certain conditions & fees may apply

<http://www.viarealty.ca/jointeam.php>

416.321.9400 905.502.6667



301A-5200 Finch Ave E. Toronto, ON. M1S 4Z5

சுவை-தரம்-புத்துணர்வு



Hattan Tips Tea

416-548-8020

Quality & taste....

அனைத்து வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்

அமெரிக்கக் கடனின் தரவிறக்கம்

கடனாளியின் தராதரம் பற்றி, அடைமானக் கடனோ அல்லது காருக்கு கடனோ அல்லது கடன் அட்டைக்கான கடனோ எடுக்க ஒரு வங்கியின் வாசலை மிதித்த எவருக்கும் தெரியாமல் இருந்து விட முடியாது. கடந்த மாதம் வந்த முக்கிய செய்திகளில் ஒன்று அமெரிக்க அரசு கடனை Standard and Poor நிறுவனம் தரமிறக்கியது என்பதாகும். இது சரித்திரத்தில் முதன்முறையாக நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தனிமனிதர்கள் குடும்பங்கள் போல அரசாங்கமும் கடன் வாங்குவது உண்டு அந்தக் கடனுக்கும் ஒரு தராதரம் இருக்கிறது. அதிலும் 'ஆனாஸ்பட்ட' அமெரிக்கா கடன் பட்டு இருக்கிறது. அதற்கு தராதரம் சொல்ல அங்கேயே ஒரு நிறுவனமும் இருக்கிறது.

இன்னும் இரு நிறுவனங்கள் இருக்கின்றன. Moody, Fitch எனப்படும் அவை அமெரிக்க கடன் தராதரத்தில் மாற்றத்தைச் செய்யவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த முடிவு Standard Poor நிறுவனத்தால் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. Aug 5 காலையில் நாடுகளின் கடன்களின் தராதரங்களின் மதிப்பிடும் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அமெரிக்க திறைசேரி பிரதிநிதிகளுடன் ஆராய்ந்த பின்



மாலையில் வெளியில் அறிவிக்கப்பட்டது. பல காலமாக இப்படி ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்ற அனுமானங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த அறிவிப்பு பல மட்டங்களிலும் அதிர்ச்சியைத் தந்தது.

சாதாரண நிலையில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் நாட்டின் கடன் நிலவரத்தையும் நாட்டு மக்களின் நிலவரத்தையும் பாதிக்கும். அவர்கள் கடன்கள் மீதான வட்டி வீதங்கள் அதிகரித்து, கட்டும் வட்டியின் அளவு அதிகரிக்கும். ஆனால் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சந்தையில் நடந்த குழப்பத்தில்

முதலீட்டாளர்கள் முண்டியடித்துக் கொண்டு மேலும் அமெரிக்க முறிகளிலேயே நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் முதலீட்டார்கள். அமெரிக்காவின் கடன் சந்தை மிகவும் பெரிதாகவும் இலகுவில் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடியதாகவும் இருப்பதுடன் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் இதற்கு காரணமாகும்.

இந்த தரக்குறைவின் காரணம் அமெரிக்க கடனின் தரத்தை விட அரசியல்தான் காரணமாகும். தற்போது மொத்த அமெரிக்க கடனின் அளவு 100 வீத மொத்த தேசிய உற்பத்தியை அண்மித்து வருகையில் அதை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை விட்டு அமெரிக்க அரசியல் வாதிகள் ஒரு இழுபறி நிலையில் இருப்பதுதான் காரணம் என்பதாக Standard and Poor தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் கடனை கட்டுக்குள் கொண்டுவர வரவு செலவுத் திட்டங்களில் செலவீனங்களைக் குறைப்பதும் வரியுயர்வு செய்வதும் தான் வழியாகும். ஆனால் சனாதிபதி ஓபாமாவின் சனநாயகக்கட்சியினர் பல புதிய செலவு மிகுந்த திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். ஏதிர்கட்சியான குடியரசுக்கட்சியோ முன்னைய சனாதிபதி Bushஇன் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட வரிவிலக்குகளை காலாவதியாக்காமல் நீடித்து வருகிறார்கள். வெள்ளைமாளிகையில் சனநாயகக்கட்சியும் கீழ்ச்சபையில் குடியரசுக்கட்சியும் அதிகாரத்தில் இருப்பதால் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் இருக்கிறது.

ஆத்துடன் அமெரிக்காவில் பணம் படைத்தவர்களுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி அதிகமாக இருப்பதும் இதற்கு காரணமாகும். அமெரிக்க சனத்தொகையில் 3 வீதமானவர்கள் 50 வீதமான வரியைக் கட்டுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வரி விலக்



குக்ள் தேவை என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம். அத்துடன் வரிவிலக்குகள் முதலீடுகளில் முதலீடும் சந்தர்ப்பத்தைக் கூட்டி வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதும் அவர்களின் கருத்தாகும். அத்துடன் புதிதாக தெரிவு செய்யப்பட்ட Tea party அங்கத்தவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது சிக்கலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு ஒரு முடிவு அல்ல. யப்பான் இத்தாலி போன்ற நாடுகளின் கடன் நிலவரம் மிகவும் பாதுகாப்பானது. இது இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு ஆபத்து அறிவிப்பு மணியே. அமெரிக்காவின் பொருளாதாரமும் வளங்களும் ஒப்பீட்டளவில் மிகவும் ஆரோக்கிய நிலையிலேயே இருக்கிறது. அமெரிக்க மாநிலங்கள் ஓய்வு பெற்றவர்களின் துண்டு விழும் ஓய்வு ஊதிய திட்டங்கள் என பல சிக்கலான நிலை அமெரிக்கவில் உண்டு.

கனடிய தரம் 1980களில் குறைக்கப்பட்டு 10 ஆண்டுகளுள் மீண்டும் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் இருந்து மீண்டு வர, சரியான பாதையில் அமெரிக்காவை இட்டுச் செல்ல, அரசியல்வாதிகளுக்கு இது விழிப்பு ஏற்படுத்த Standard and Poor எடுத்த முடிவு ஒரு துணிச்சலான முடிவு என்பது சில முத்த நிபுணர்களது கருத்தாகும்.

maran.chelliah@thaiveedu.com

இந்த Standard and Poor நிறுவனத்தை விட



Kuga Raveendrarajah
Broker
Direct: **416-843-8585**

OPEN HOUSE
SAT & SUN 1:00PM - 4:00PM



\$728,000
(Markham & Steeles / Denison)

- 4 + Bedroom + Library Room - 3 Full Washroom - 4 Parking
- Excellent Location - Walkout Basement - Close to School
- Walk distance TTC & YRT - Close to Shopping Complex
- No Side Walk



Mathan Selvendarakumar
Sales Representative
Direct: **416-625-2870**



\$125,400
SOLD
Don Mills / Eglinton



\$459,900
Steeles / Staines



\$249,000
Morningside/Finch



HomeLife Today Realty Ltd., Brokerage*
31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6
Bus: **416-298-3200**

*Independently Owned and Operated, Realtor

HomeLife/Future Realty Inc., Brokerage*

Scarborough



• 2 Bed Rooms
• 2 Wash Rooms
\$239,900

Scarborough



• 3 Bed Rooms
• 1 Wash Room
\$219,000

Mississauga



• 2+1 Bed Rooms
• 2 Wash Rooms
\$179,000

SCARBOROUGH



CALL NOW
For
VIP Price

MISSISSAUGA



CALL NOW
For
VIP Price

DOWNTOWN



CALL NOW
For
VIP Price

MARKHAM



CALL NOW
For
VIP Price

Full Time Real Estate Agent!



RAJ (NAGENDRARAJAH) NADARAJAH

Sales Representative

Direct: 416-333-6115

E-mail: nanohomes@gmail.com

Office: (905)-201-9977
FAX: (905)-201-9229

7 Eastvale Dr., Unit 205, Markham, ON, L3S 4N8
*Independently Owned and Operated, REALTOR®



Buying/Selling
Your Home ?

Call Now!
Lets Talk!

NEW

**MARKHAM , DOWNTOWN & SCARBOROUGH
CONDOS**

With VIP Pricing

**CALL NOW !
FOR
MORE INFO**



கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

மற்றைய நிறுவனங்களால்
காப்புறுதி நிராகரிக்கப்பட்டால்
எங்களிடம் கேளுங்கள்.

85 வயது வரை மருத்துவ பரிசோதனையற்ற காப்புறுதி

cancer, heart attack, bypass surgery,
kidney problems இவற்றில் ஏதாவது வியாதி
இரு வருடங்களுக்கு முன்னர் வந்திருப்பின்
உங்களுக்கு காப்புறுதி
100% கிடைக்கும்



இன்றே அழையுங்கள் - Nancy or Abdul 416-800-0881

சுகாதாரத்தைப் பாதிக்கும் Insulation

உங்கள் சுகாதாரத்தைப் பாதிக்கும் Insulation (Vermiculite Insulation)

வீட்டின் மின்சக்தி விரயத்தைக் குறைப்பதற்காகவும் சுகமான வாழ்வு வாழ்வதற்காகவும் வீடுகளுக்கு Insulation செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளீர்கள். ஆனால் பலவகையான Insulation முறைகளில் Vermiculite Insulation உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களில் சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அதைப்பற்றி ஓரளவு விளக்கம் தருவதற்காகவே இம்முறை இக்கட்டுரையை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.


Vermiculite Insulationஇல் சிலவகைகள் உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய Amphibole asbestosஐக் கொண்டிருக்கலாம். வீட்டின் திருத்த வேலைகள், வீடுகள் இடித்து உடைக்கப்படுதல் போன்ற வேலைகளில் இவை குழப்பப்படும் பொழுது உங்கள் சுகாதாரம் பாதிக்கப்படக் கூடிய நிலை உருவாகின்றது. இருந்தாலும், இவை சுவர்களுக்குள்ளோ, கூரைகளுக்குள்ளோ வைக்கப்பட்டிருக்கும் வேலைகளில் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

Vermiculite என்பது நிலத்தின் கீழ் அகழ்ந்து எடுக்கின்ற 'Mica'லைப் போன்ற ஒரு பொருளாகும். இது நெருப்பினால் அழிபடாதது சிறந்த வெப்பத்தைத் திறனும் கொண்டதாயினால் உலகளாவிய ரீதியில் பலவகையான வர்த்தக நுகர் பொருட்களில் பாவிக்கப்பட்டது. 1920ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரையில் Montanaவில் libby mine இல் அகழ்ந்து எடுக்கப்பட்டு Zonolite என்னும் குறியீட்டுப் பெயரில் Canadaவில் விற்பனையாகியது. அத்துடன் உலகளாவிய ரீதியிலும் விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த Vermiculite இல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் Amphibole asbestos இருந்திருந்தது. இதனால் 1980இன் நடுப்பகுதில் இருந்து பெரியளவில் இது பாவிக்கப்படாததோடு 1990இல் கனடாவில் அதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.

1990ம் ஆண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட எல்லா Vermiculiteஉம் Amphibole asbestos

ஐக் கொண்டிருக்காதிருக்கலாம். இருப்பினும் தகுந்த சான்றுகள் இல்லாதனால் பாதுகாப்பாக இருப்பதற்காகப் பழையகாலக் கட்டிடங்களில் Vermiculite Insulation செய்யப்பட்டிருந்தால் அவற்றில் Ambibole asbestos உள்ளது என்றே கணிப்பிட்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது.

Amphibole asbestos உடம்



உடல் நலப் பாதிப்பும்:

கட்டப்பட்ட நிலையில் உள்ள Vermiculite இல் இருக்கும் Amphibole Asbestos ஐ விட சிந்தப்பட்ட நிலையில் உள்ள Vermiculite இல் மிகக் கூடியளவு Amphibole asbestos காணப்படுகிறது. இந்த asbestos fibres ஐச் சுவாசிக்கும் பொழுதே உடல்நலத் தாக்கம் ஏற்படும். Asbestos fibres இறுக்கமாகக் கட்டப்பட்டுச் சுவரின் பின்னாலோ அல்லது நிலத்திற்குக் கீழோ வைத்து கட்டப்பட்டிருந்தால் உடல் நலப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

உடல் நலப்பாதிப்பின் அளவு தங்கியிருக்கும் காரணிகள்:

- வளியில் சிந்தியிருக்கும் asbestos fibres

இன் செறிவின் அளவு

- Asbestos fibres உடன் தொடர்பாயிருக்கும் நேரத்தின் அளவு
- எத்தனை தடவைகள் தொடர்பு கொள்ளுகிறோம் என்ற அளவு
- சுவாசத்தின் போது உள் எடுக்கும் fibres இன் அளவு
- Asbestos fibres உடன் தொடர்பு கொண்ட

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரைக் குமான காலஎல்லை.

அதிகளவான asbestosஐச் சுவாசிக்கும் போது asbestosis என்னும் நுரையீரலைப் பாதிக்கும் நோய் உருவாகின்றது. இந்நோயின் போது நுரையீரலில் கறுப்பு அடையாளங்கள் விழுவதோடு சுவாசிப்பதற்கும் கடினப்படுவார். Mesothelioma என்னும் இன்னொரு வகை நோயானது நுரையீரல் புற்றுநோய் ஆகும். ஆனால் asbestos இனால்தான் இந்த நோய் உருவாகின்றது என்பது இன்னும் வெளிப்படையாக நிரூபிக்கப்படவில்லை.

ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்தல்:

இதற்குரிய சிறந்த முறை Vermiculite Insulationஇல் உள்ள Amphibole asbestosஐக் குறைத்துச் சிதறவைக்காதிருப்பதேயாகும். இந்த Insulation வீட்டின் உட்புறத்தோடு தொடர்பு இல்லாதவிடத்து மிகக் குறைந்தளவு அபாயமே ஏற்படும். உங்கள் வீடுகளில் இந்த வகையான Insulation செய்யப்பட்டிருக்கலாம் என நீங்கள் சந்தேகப்பட்டால் அதற்குரிய மேலதிக விபரங்களை Health Canada இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கூறிய வகை Insulation செய்யப்பட்டிருந்தால் பின்பற்ற வேண்டியவை:

உறுதியாக உங்கள் வீட்டில் மேற்கூறிய வகை Insulation தான் செய்யப்பட்டிருக்கிறது என உங்களுக்குத் தெரிந்தால் கீழ்க் கண்ட நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்ற

பிரபா சின்னா



வேண்டும்.

- Insulation வெளியே தெரியப்பட்ட நிலையில் இருக்கும் கூரைகளின் கீழ் குழந்தைகளை விளையாட விடுதல் கூடாது.
- கூரை திருத்த வேலைகளுக்கு யாரையாவது அழைக்கும் போது அவர்களுக்கு இதுபற்றி முன் அறிவித்தல் கொடுக்க வேண்டும்.
- Atticஐ, சாமான்களின் சேமிப்பு இடமாகப் பாவிக்கக் கூடாது, ஏனெனில் அப்பொருட்கள் Insulationஐ சிதைத்து சிதறவிடக்கூடும்.
- நீங்கள் Attic இனுள் புகவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது பொருத்தமான சுவாச முகமூடியை அணிந்து செல்ல வேண்டும். சாதாரண சுவாச முகமூடி சிறந்ததல்ல.
- இந்த Insulation ஐ அகற்ற வேண்டுமாகில் இதற்கென பயிற்றப்பட்ட தேர்ச்சியாளர் ஒருவர் மூலமே செய்விக்க வேண்டும் நீங்களாகச் செய்வது கண்டிப்பாக கூடாது.
- Atticஇனுள் அதிகளவு நேரத்தைச் செலவழிக்கக் கூடாது.
- கூரையில் உள்ள வெடிப்புகளை அடைத்து விடல் வேண்டும்.
- சுவரில் இந்த வகை Insulation செய்யப்பட்டிருக்கும் வேலைகளில் யன்னல்களைச் சுற்றியும், கதவுகளின் frameகளிலும் மின் வெளி இணைப்புக்களிலும், சுவர் வெடிப்புக்களிலும் Caulking செய்து அடைத்தல் வேண்டும்.

அதிகளவு நேரம் asbestos உடன் நீங்கள் தொடர்பு கொண்டிருந்தால்:

- மேலதிகமாக asbestos உடன் தொடர்பு கொள்வதை நிறுத்த வேண்டும்.
- உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- முக்கியமாகப் புகைத்தல் கூடாது. ஏனெனில் புகைப்பது நுரையீரலைத் தாக்குவதோடு, asbestosஇனால் ஏற்படும் தாக்கத்தின் அளவை அதிகரிக்கவும் கூடும். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் கூட்டப்படும்.

மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் கீழ் குறிப்பிடும் இணையத் தளங்களில் சென்று பார்வையிடலாம்.

<http://www.vermiculite.net/>
www.healthcanada.gc.ca/iyh
<http://www.atticare.com/?pg=vermiculite>

prabha.sinna@thaiivedu.com



கொள்கைகள் மாறுமா?

உக்ரேயினில் பல்கலைக்கழக மாணவர்கள் - பெரும்பாலும் மாணவிகளால் FEMEN என்ற அமைப்பு 2008இல் தொடங்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து அரச அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வது 300 பேருக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் தலையாய பணி.

ஆர்ப்பாட்டத்தின் முக்கியமான அம்சம் - பெண்கள் தங்கள் மேலாடைகளை முழுவதுமாக அகற்றுவது.

அரசாங்கத்தின் கொள்கைகள் மாறப்போவதேயில்லை.




உங்கள் அனைத்து நிகழ்வுகளையும் பார்ப்பதற்கும் பதிவதற்கும்

www.inayam.net



WELL INSULATED ATTIC WILL

- ☛ REDUCE HEAT LOSS
- ☛ SAVE ON HEATING & COOLING COSTS
- ☛ PREVENT MOLD & ROT



வீட்டின் நன்கு உள்ளீடு செய்யப்பட்ட பரண் (Attic)

- ◆ பரண் (Attic) ஊடான வெப்ப இழப்பைக் குறைக்கும்
- ◆ வெப்பமாக்கும் அல்லது குளிராக்கும் செலவீனத்தைக் குறைக்கும்
- ◆ கூரை உக்குதலிலிருந்தும் பூஞ்சணம் பிடிப்பதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளும்



சுப. இரவீந்திரன்

SuPa. Raventhiran

Cell: (416) 939-9353



ENERecon Insulation



T: (416) 847-7171 F: (416) 847-7181 E: info@enerecon.com

Stay Warm in Winter - Be Cool in Summer

வரிவிலக்கு உள்ள சேமிப்பு கணக்குகள்

**இந்தவகை கணக்குகளில்
உங்கள் பணம் பெருகப்
பெருக அதன் வரிவிலக்கு
கூடிக்கொண்டே போகும்:**

அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு வரிவிலக்கு சம்பந்தமான அறிக்கையை அறிவிக்கும். அந்த சமயத்தில் அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி மிகுந்த பலன்பெறுவது அறிவு பூர்வமான விஷயம். 2009ல் Ottawa வரி விலக்கு சேமிப்பு கணக்குத் திட்டத்தை (TFSA) அறிவித்தது. சமீபகாலத்தில் அதன் விதிமுறைகள் சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தபோதிலும், இந்த வகை சேமிப்பு கணக்குகளில் நிறைய பணத்தை போட்டு வைப்பது புத்திசாலித்தனமான காரியம்தான். இதைப்பற்றி நீங்கள் சில முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

**இந்த திட்டம் எப்படிப்
பலனளிக்கிறது?**

2009 Januaryல் தொடங்கப்பட்ட இந்த TFSA திட்டத்தினால் நமக்கு என்ன பயன் என்பதை நாம் இங்கு பாப்போம். Registered Retirement Savings Plan (RRSP) போன்ற பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய சேமிப்பு கணக்கு திட்டத்தைப் போல அல்லாமல், வரி கட்டிய பின் பணத்தை இந்த சேமிப்பு கணக்கில்

போட்டு வைத்தால் போதும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். RRSP கணக்கை பொறுத்தவரையில் அதில் நீங்கள் பணத்தை போடும் போது வரி ஏதும் கட்டவேண்டியதில்லை. ஆனால் பின்னர் நீங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது அதற்கு வரிக்கட்டவேண்டியது வரும். எனவே TFSA திட்டம்தான், RRSP திட்டத்தைவிட சிறந்த பாதுகாப்பு அளிக்கும் புகலிடமாக (haven) விளங்குகிறது.

**நிலையான
வரி விலக்கை பெறலாம்:**

உங்கள் TFSA கணக்கில் உள்ள பணத்திற்கு நீங்கள் வரி செலுத்தவேண்டியதில்லை. ஆகையால் நீங்கள் வட்டி கிடைக்கும் bond funds, GICs, மற்றும் Common stocks போன்ற வைகளில் பணத்தை முதலீடு செய்து, அதை மூலதனமாக TFSA சேமிப்பு கணக்குடன் சேர்க்கமுடியும். இந்த சேமிப்பு கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கும் போது அதற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும். இதனுடைய பலன்கள் கவர்ச்சிகரமானது. இதிலிருந்து எடுக்கும் பணத்தை, இதன் வேறு சலுகை திட்டங்களில் சேர்ந்து நிறைய லாபமும் பெறமுடியும்.

உள்ளே உள்ள வேறு

பலன்கள்:

பொதுவாக TSA திட்டத்தில் போடப்படும் முதலீடுகள், GICs முதல் mortgages வரையிலான திட்டங்களில் போடப்படுவதை போன்றதான், சிறந்த லாபகரணமாகும். அத்துடன் நீங்கள் ஒரு TFSA கணக்கில் போட்டு வைத்துள்ள shares மற்றும் mutual fundsகளை வேறு ஒருவருக்கு மாற்றிதர முடியும். இந்த கைமாற்றை ஒரு நிதிநிறுவனம் மூலம் நீங்கள் செய்யவேண்டும். ஆனால் உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் நேரடியாக பணத்தை எடுக்கவேண்டும்.

வைப்பிலிடும் அதிக தொகை:

நீங்கள் ஒரு வருடத்திற்கு உங்கள் கணக்கில் 5000 டாலர் வரைபோட அனுமதி உண்டு. அதற்கு மேல் போடப்படும் தொகை அடுத்த வருடத்திற்கு பயன்படும். இந்த விடயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். பல எண்ணிக்கையிலான கனடியர்கள் இது சம்பந்தமான விதிமுறைகளை நன்கு தெரியாமல், அபராதத் தொகைகளை கட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்கள் TFSA கணக்கிலிருந்து Januaryல் பணத்தை எடுத்து விட்டு பின்னர் அந்த தொகையை Juneல் கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் மீண்டும் வைப்பிலிட்ட இந்த தொகை ஒரு double payment ஆக கருதப்படும். மேலும் அதற்கு ஒரு அதிக அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

கொஞ்சம் பணத்தை

கூடுதலாக சேமிப்புகள்:

உங்கள் செலவிற்கு பணம்தேவை என்றால் பணத்தை எடுங்கள். நீங்கள் எடுத்த அதே பணத்தை அடுத்தவருடம் போடலாம். உதாரணமாக உங்கள் விடுமுறைக்காலத்தை கழிக்க 3000 டாலர் எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் அதே தொகையை, உங்களுக்கு அனுமதியுள்ள அதிகப்பட்ச தொகை 5000 டாலருடன் சேர்த்து அடுத்த வருடம் உங்கள் கணக்கில் போடலாம். ஆனால் நீங்கள் பணத்தை எடுத்த அதே வருடத்தில் திரும்ப போடாதீர்கள்.

நீங்கள் வருடந்தோறும் உங்கள் சேமிப்பு கணக்கில் போடும் 5000 டாலர் தொகைகளில் நீங்கள் எடுக்காத பணத்தை உங்கள் வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் இளம் வயதிலேயே உங்கள் கணக்கை தொடங்கி இருந்தாலும், (நீங்கள் 18 வயதுக்கு மேல் இருந்தால் தான் முடியும்) உங்களுக்கு வருமானம் ஏதும் இல்லாமல் இருந்தாலும் கூட, உங்கள் கணக்கில் வருடாந்திர அதிகப்பட்ச தொகையை, சேமிக்க உங்களுக்கு அனுமதி உண்டு. TFSA கணக்கில் வருடங்கள் கடந்த பின்னர் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். RRSP கணக்கை பொறுத்த வரையில் உங்களுடைய 71வது வயதில், நீங்கள் பணத்தை சேமிக்கும் தகுதி முடிந்து விடும்.



**சுரேன்
சொர்ணலிங்கம்**

**ஒரு TSFA சேமிப்பு கணக்கை
ஒரு சிறந்த பரிசாக நீங்கள்
வழங்க முடியும்:**

நீங்கள் யாருக்காவது ஒரு TSFA சேமிப்பு கணக்கை ஒரு அன்பான பரிசாக அளிக்க முடியும். இது உங்களுக்கு எந்த வரி விலக்கை அளிக்காமல் இருந்தாலும், நீங்கள் உங்கள் அதிகப்பட்ச தொகையை கணக்கில் போட எந்த தடையும் இருக்காது. மலர்கள் நீண்டகாலம் பூத்துக்குலுங்குவது போல உங்கள் சேமிப்பு கணக்கும் பெருகிக் கொண்டே இருக்கும். உங்கள் மரணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை துணை இதன் பலன்கள் முழுவதையும் பெறமுடியும்.

கூட்டுப் பலன்கள்:

உங்கள் வாழ்நாள் முழுவதும், மாதந்தோறும், ஒருசில டாலர்களை உங்கள் கணக்கில் சிறுக, சிறுக சேமித்து வையுங்கள். கூட்டு வட்டி மூலம் அது மிக பெருகி உங்களுக்கு கணிசமான அளவில் பெருந்தொகையாக திரும்ப கிடைக்கும். உங்கள் நண்பர்கள் வேண்டுமானால் அதற்கு இதற்கு என்று பணத்தை செலவழிக்கட்டும். நீங்கள் கட்டுப் பாட்டுடன் நடந்து பணத்தை சேமித்து சிறந்த பயனைப் பெறுங்கள்.

**கனடியர்கள் மட்டுமே ஒரு
TFSA கணக்கை**

ஆரம்பிக்கமுடியும்:

மற்ற நாட்டவர்களுக்கு அந்த தகுதி கிடையாது. நீங்கள் ஒரு கணக்கை ஆரம்பித்து விட்டு கனடாவை விட்டு வெளியே சென்றாலும், உங்கள் TFSA கணக்கு உங்கள் பெயரிலேயே இருக்கும். ஆனால் கனடாவில் நீங்கள் வசிக்காத காலத்தில் உங்கள் கணக்கில் எந்த பணத்தையும் நீங்கள் போட முடியாது.

**அபாயம் இல்லாத சிறப்புத்
திட்டம்:**

உங்கள் TFSA முதலீடுகள் நஷ்டமடைய நேரிட்டால் உங்கள் TFSA கணக்கில் அதிக லாபங்கள் உள்ள dividend பங்குகள் கொண்ட blue chip equitiesகளை சேமிப்பாக போடுங்கள். Exchange traded fundsகள் போன்ற முதலீடுகளை நீங்கள் போடுவதின் மூலம் stock marketல் நீங்கள் மிகுந்த லாபத்தை பெறமுடியும்.

surendran.soralisingam@thaiiveedu.com

மன்னவனும் நீயோ:

தென்னாபிரிக்காவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறு நாடு சுவாசிலாந்து. பரப்பளவு 17,360 சதுர கி.மீ. மக்கள் தொகை 1,185,000 (2009 கணிப்பு) 26% வயது வந்தோருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று, எய்ட்ஸ் உள்ளதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் C.I.A Factbook கூறுகின்றது. இவர்களுக்கான மருந்துகளை அரசு மருத்துவ மனைகள் வழங்குகின்றன. வாழ்வைக் கொஞ்சம் நீடிக்கக்கூடிய இம்மருந்துகளை வெறுவயிற்றில் உள்எடுக்கக்கூடாது. சாப்பிடவும் எதுவுமில்லை இவர்களிடம். வேறு வழியில்லாமல் மாட்டுச் சாணியை நீருடன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வயிற்றை நிரப்பிவிட்டு மருந்தை உட்கொள்கின்றனர்.

மறுபுறத்தில், \$200 மில்லியனுக்கு மேற்பட்ட சொத்தைக் கொண்ட 42 வயதான சுவாசிலாந்து அரசன் மூன்றாம் Mswatியின் 13 மனைவியருக்கும் ஆளுக்கொரு அரசம்மனை அரச செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாம்.

(BBC இணையத்தளம்)



சொர்க்கமே என்றாலும் அது சொந்த வீடு போல வருமா...

Uthayan Alex Sivasambu B.Sc. (Hons), M.B.A

Broker

Ottawa: 613.276.SALE (7253)

Toronto: 416.659.SELL (7355)

alex-sivasambu@coldwellbanker.ca, www.sivasamburealty.com

**COLDWELL
BANKER**



FOR ALL YOUR REAL ESTATE NEEDS



EXPERIENCE THAT WILL MOVE YOU
RAJEEF KONESWARAN
BROKER



digi Media

416.568.1078



RE/MAX[®]

Re/Max Vision Realty Brokerage

2210 Markham Road, Toronto, Ontario M1B 5V6,
Tel: 416 321-2228



First step to receiving government rebates of up to \$ 5,000 is an ENERGY AUDIT

Prabha Sinna 416.655.9464

ENERGY AUDIT செய்தபின் உங்கள் வீட்டை Energy Efficient ஆக்குவதனால் அரசாங்கத்தின் Rebate பெறுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மாதாந்தக்கட்டணத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.
Energy Audit செய்வதன் மூலம் மட்டுமே இச்சலுகையைப் பெறமுடியும்.

| Eligible Improvements/Retrofits | Federal |
|--|---------------|
| Doors/Windows/Skylights(rough opening) | each \$ 40 |
| Heating System | \$790 |
| Cooling System | \$250 |
| Ventilation System | \$375 |
| Tankless Water Heater | \$375 |
| Attic Insulation | upto \$750 |
| Exterior Wall Insulation | upto \$ 1,875 |
| Basement Insulation | upto \$ 1,250 |
| Toilet Replacement | each \$ 65 |

Do the pre-audit > Do the retrofit > Do the post-audit > Get the cheque in the mail
Receive \$150 rebate from the Ontario government after the completion of the pre-audit

Tel: 416.655.9464

www.energyan.com

Prabha@energyan.com



Attic Insulation க்கான Energy Audit Rebate

சக்திவலு கட்டணங்களில் 40% வரை மிச்சப்படுத்துங்கள்

ஒரு வீட்டில் அதிகளவான வெப்ப இழப்பு அட்டிக் ஊடாகவே இடம்பெறுகின்றது. வெப்பக் காற்று எப்போதும் குளிரான இடத்திற்கு வர முயற்சிக்கும். அதனால் அட்டிக்கில் அடைபட்டுள்ள உள்ள வெப்பக் காற்று வீட்டினுள்ளே வர முயற்சிக்கும். இதனால் உங்கள் வீடு வெப்பமடைவதுடன் குளிர்நட்டியையும்(A/C) அதிக நேரம் இயங்க வைக்கின்றது. இந்த நீடித்த பாவனையினால் உங்களின் மின்கட்டணம் அதிகரிக்கின்றது.

We can arrange energy audit to get you the rebate from the Government



atticare.com

Attic Insulation

416.556.6115

1.800.556.6006

உடனே அழையுங்கள் உங்கள் சக்திவலு செலவை கட்டுப்படுத்துவதற்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் வீடு சக்தி சிக்கனம் நக்கதாக இருப்பதற்கு அட்டிக் இன்சூலேஷனை சிறந்தது

RE/MAX

CALL YATHAVANN TO SELL YOUR HOME FAST AND MAX \$\$\$



Markham & Eglinton




3 Bedrooms, 3 Washrooms
\$ 379,000

16th & Cornell Rouge



4 Bedrooms, 3 Washrooms
\$ 499,900

McCowan & Denison



3+1 Bedrooms, 3 Washrooms
\$ 449,800

Richvale & Sadalwood



3+1 Bedrooms, 3 Washrooms
\$ 349,900

Kennedy & Steeles



3+1 Bedrooms, 4 Washrooms
\$ 497,900

Jane & Tretheway



3 Bedrooms, 3 Washrooms
\$ 445,000

Kennedy & 16th Ave



2+1 Bedrooms, 4 Washrooms
\$ 428,000

Markham & Lawrence



4 Bedrooms, 2 Washrooms
\$ 400,000

RE/MAX

Crossroads Realty Inc. Brokerage

Independently Owned and Operated

Not intended to solicit buyers/ sellers under representation agreement

* some conditions apply

Yathavann Selvarajah

Sales Representative

Dir : 416-992-4474

Office : 416-491-4002



VIP SALES...

Bellaria



Jane & Rutherford

The Madison



Yonge & Eglinton

Tridel's Avanai



Kennedy & 401



Yathavann Selvarajah

Sales Representative

Dir : 416-992-4474

Office : 416-491-4002

* some conditions apply

RE/MAX

Crossroads Realty Inc. Brokerage

Independently Owned and Operated

Not intended to solicit buyers/ sellers under representation agreement

www.buzzmetoronto.com

AROUND THE WORLD WITH SERANDIB



Flight To Sri Lanka

| | |
|---------------------|--------------|
| Gulf Airways | 825 + Taxes |
| Etihad Airways | 845 + Taxes |
| Qatar Air Ways | 830 + Taxes |
| Emirates | 1499 + Taxes |
| Kuwait Airways | 935 + Taxes |
| Sri Lankan Airlines | 1060 + Taxes |
| Jet Airways | 775 + Taxes |

Flights To India

| | |
|---------------------|--------------|
| Gulf Airways | 825 + Taxes |
| Etihad AirWays | 635 + Taxes |
| Qatar AirWays | 825 + Taxes |
| Emirates | 1335 + Taxes |
| Kuwait Airways | 935 + Taxes |
| Sri Lankan Airlines | 1060 + Taxes |
| Jet Airways | 749 + Taxes |



2075 LAWRENCE AVE E, SUITE 202 TORONTO, ON M1R 2Z4
Tel: 416-750-0009 / Fax: 416-750-9880 Canada Toll Free: 1-800-207-0902
 7 EAST VALE DRIVE #207, (MARKHAM & STEELS) MARKHAM, ONT 905-201-6660
 Montreal : 514-448-1389, Calgary: 403-770-9647, Ottawa: 613-482-6590
 Vancouver: 604-625-0495, Mississauga: 905-564-7564
 Email: serandibtravel1@bellnet.ca Web: www.serandibtravel.com

Above fares are seat sale fares. Certain conditions and restrictions apply. Prices are subject to availability of the seats. Taxes from \$65 to 470.



குளிர் காலமும் செல்லப் பிராணியும்

குளிர்காலம் நெருங்கிவிட்டது. அடுத்தவருட சித்திரை மாதம் வரை குளிரை வெல்ல நாம் எவ்வளவோ முன்னேற்பாடுகளை மேற்கொள்கிறோம். உதாரணமாக, வீட்டை குளிர்காலத்தில் பக்குவமாக வைத்திருத்தல், வாகனங்களுக்கு குளிர்காலத்திடையே பார்க்கவேண்டிய திருத்த வேலைகள் என்ற பலவிதமான கருமங்களையும் முன்னெச்சரிக்கையுடனே கருத்தில் கொண்டு அவற்றைச் செய்தும் முடிக்கின்றோம். நம் மனதில் முக்கியமாக பதியவேண்டிய இன்னொரு ஜீவன் யார் எனில் அது நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்! அவர்தான் இன்றைய நாய்கள்.

நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் மனதில் என்ன இக்கிறது என்பதை நம்மால் முழுதாக அறிந்து கொள்வதென்பது இயலாத காரியம்.

சில நாய்களுக்கு வெண்பனி என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால், சில நாய்களுக்கோ இம்மாதிரி கடுங்குளிர் காலங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கப் பிடிக்கும். அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் நம் வீட்டுப் செல்லப் பிராணிகளைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் போனுவது நம் கடமையாகும்.

உங்கள் இனிய நண்பனை, உடன்பிறப்பை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில குளிர்கால கவனிப்புக் குறிப்புகள் சிறப்பாக உதவலாம் என நம்புகிறேன்.

முதலில் சீதோஷணத்தின் அளவைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒரு மனிதனை எந்த ஆடைகளும் இன்றி, காற்று மணித்தியாலத்துக்கு 20km வீசும் கடுங்குளிர் நேரத்தில் வெளியே போய் நிற்கச் சொன்னால் எப்படி இருக்கும்? அதே நிலைதான் கூடுதலான நாய்களுக்கும் இருக்கும். எல்லாஇன நாய்களுக்கும் அடர்ந்த ரோமம் இருப்பதில்லை. இவ்வளவு ஏன்? சில நாய்களுக்கு உரோமம் என்பதே கிடையாது. இம்மாதிரி நாய்களுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குளிர் மேல் அங்கிகள் வீட்டுப் பிராணிகளுக்காகவே இயங்கி வரும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வைத்து, நாய்களை வெளியே நாம் அழைத்துப்போகும் தறுவாயில் அவற்றை நிச்சயம் பயன்படுத்தவேண்டும். ஒரு குளிர் கால நாளில், நாம் வாசற் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு குளிக்கிறது என உணர்ந்தால் அதே உணர்வைத்தான் நாய்களும் அனுபவிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது - நாயின் பாதப் பகுதிகளாகும். நாய்கள் வெறுங் கால்களுடனே உறைபனி, உப்பு, தண்ணீர், பனி உருகும்போது ஏற்படுகின்ற திண்மத் திரவ நிலை போன்றவற்றில் நடக்கின்றன. இதன்மூலம் ஒரு நாய் வருடத்தில் ஒரு முறையாவது தன் பாதங்களைக் காயப்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. நாம் உறைபனி கரைவதற்காகத் தூவும் உப்பில் இரசாயனப் பொருட்கள் மிதமாக உள்ளன. இவை நாயின் பாதங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடியவை. இந்த நாய்களின் பாதத்திற்கென்றே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கால் உறைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை



நாய்களின் கால்களில் அணிந்துகொண்டால், பார்க்க கொஞ்சம் விநோதமாகத் தான் இருக்கும். ஆனால், காயங்கள், குளிர்ந்தும் அவஸ்தைகள் போன்றவற்றிலிருந்து பாதங்களை நன்றாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனாலும் ஒரு கடினம் என்னவெனில் நாய்கள் தாங்களாகவே இந்த கால் உறைகளைக் கழற்றிப் போட்டு விடலாம். அல்லது இவ்வுறைகள் தாமாகவே கால்களை விட்டு நழுவிவிடுவதும் உண்டு. இதற்கு ஒரு உத்தி உள்ளது. அதாவது சிறு குழந்தைகள் பாவிக்கும் கையுறைகள் தொலைந்துவிடாமல் ஜோடியாக வைத்திருக்க, கடைகளில் ஒரு நாடா இரண்டு பக்கங்களிலும் பிடிக்கொக்கிட்டுடன் கூடியதாக விற்கப்படுகின்றது. அதை வாங்கி இருபுறமும் கையுறைகளை ஆளுக்கொன்றாக கொழுவிவிட்டால் தொலைந்து போகாது. நாயின் பின்புறக் கால்களில் இருபாத உறைகளை மாட்டிவிட்டு, பின் வெளிப்புறக் கால்களிலுள்ள காலுறைப் பகுதி

களில் பக்கத்துக்கு ஒன்றாக இம்மாதிரி நாடாக்களைப் பயன்படுத்தி, முதுகின் இடையின் மேலாகக் கொண்டுவந்து பொருத்திவிட்டால் உறைகள் நழுவிவிழ வாய்ப்பில்லை. இவை இழுபடக் கூடிய நாடாக்கள் என்பதால், நாய்கள் இதில் அசௌகரியத்தை அனுபவிப்பதில்லை. அழகிய, பூப் போட்ட விதவித வடிவங்களில் உள்ள காலுறைகளைத் தேர்ந்தெடுக்காமல் மிகவும் எளிமையும் சாதாரண அமைப்பும் கொண்ட கால் உறைகளையே உங்கள் நாய்க்குத் தெரிவு செய்யுங்கள்.

ஒவ்வோர் முறையும் உங்கள் நாய் வீட்டுக்குள் நுழையும்பொழுதும், அதன் பாதங்க

ளைத் தண்ணீரால் நன்றாகக் கழுவி, நாய்களுக்கென்று தனிப்பட வைத்திருக்கும் துவாலையால் பாதங்களை நன்றாக நீர்போகத் துடையுங்கள். பாத இடுக்குகளை ஆராய்ந்து கவனமாகக் கழுவிவிட வேண்டும். நாய்களின் பாதக் குளம்புகள் வெடிக்காமலிருக்க இரண்டு நாட்களுக்கொரு முறை இவற்றிற்கென்ற பிரத்தியேகமாக விற்கப்படும் விசேடமான களிகளை வாங்கி தடவிவரவேண்டும். குளம்புகள் குளிரின் உக்கிரம் தாளாமல் வெடித்துவிடும் வாய்ப்புகள் உண்டு. இவை தாளாத வேதனையை நாய்களின் கால்களுக்குத் தருவதோடு, அதில் இருந்து வடியும் இரத்தம் நம் வீட்டையே பாழாக்கிவிடும் அபாயமும் உள்ளது. உங்கள் நாய் உங்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தில் அதிகமாக புழங்கும் இடங்களில், கூடுமானவரை உப்பு போன்றவற்றை உபயோகிப்பதை அறவே தவிர்க்கப் பாருங்கள். அல்லது அம்மாதிரி இடங்களில் அவை அடிக்கடி போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், உப்பைத் தூவாமல் இருந்தால் நீங்கள் விழுந்து கை, கால்களை முறித்துக்கொண்டு விடுவீர்கள். இரண்டையும் கருத்தில்கொண்டு சமயோசிதமாக செயல்படுங்கள்.

உறைபனி கடுமையாகக் கொட்டிக் கிடக்கும் நாட்களில் பனியானது நாலைந்து அடி உயரத்திற்கு மேலே நிற்கும். இதில் அபாயங்கள் உண்டு. பக்கத்து வீடுகளில் வேலிகள், சிறு மதில்கள் ஓரமாக மண்டிக்கிடக்கும் உறைபனியை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். ஏனெனில், நாய்களுக்கு வேலிதாண்டித் தொலைந்து போக நேரமாகாது. இந்த உறைபனி அகற்றப்படாமலே இருந்தால் இதில் இன்னொரு அபாயமும்

மஞ்சளா
ராஜலிங்கம்



உண்டு. பனி கொட்டியிருந்தாலும் மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்குள் ஏறுவதற்கு முயன்று, எதிர்பாராமல் நாய்கள் உள்ளே விழுந்து புதைந்து போகும் அபாயமும் உண்டு. எனவே, நாய்களை எப்பொழுது வெளியே விட்டாலும் அவற்றின் மேல் தீர்க்கமாக ஒரு கண்ணும் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், உங்களையும் வெளியே வரக்கூடிய மாதிரி தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்கு ஏதும் ஒன்று நிகழ்ந்து விட்டால், அவற்றைக் காப்பாற்ற நீங்கள் ஓடி வர வேண்டாமா? அதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு.

உறைபனி தரும் இன்னொரு அபாயம் என்ன தெரியுமா? உறைபனியானது கொட்டும் காலங்களில் வீட்டின் மேற்கூரைகளில் கெட்டியாகத் தங்கிவிடும். இவை இளவெயில் மெதுவாக எட்டிப் பார்க்கும் வேளைகளில் தன்னிச்சையாக கரையத் தொடங்கும். எதிர்பாரா ஒரு வேளையில் முழு உறை பனியும் திண்மமாகவே தரைநோக்கி விழும் அபாயங்கள் நிறையவே உண்டு. இது வெளியில் நடமாடும் எந்த ஒரு உயிரினத்தின் மேலும் விழுந்து விபத்தை ஏற்படுத்த வல்லது. இதையும் மனதில் நாம் கொண்டு எப்படி நம் வீட்டு செல்லப் பிராணிகளைப் பாதுகாக்கலாம் என்பதை நாம் ஆராய்தல் நலம். நாய்கள் பதுங்கக்கூடிய இடங்களிலும் கூட பனி வெகுவாக இருப்பின், அவற்றை அகற்றிவிடப் பாருங்கள். ஆனால், அது இயலாதபட்சத்தில், பிராணிகளை அப்பகுதிகளில் நடமாடாதவாறு பார்த்துக்கொள்ளல் மிக அவசியம். அல்லது ஏதாவது தடுப்புக்களை அமைத்து, நாய்கள் அம்மாதிரி இடங்களை அண்டாதவாறு பார்த்துக்கொள்ளலாம். தடுப்புக்களை குளிர்காலம் ஓயும் வரை அப்படியே அகற்றாமல் வைத்திருப்பது நல்லது.

நம் வீட்டு வாகனம் நிறுத்தும் சிறிய வெளி அறையில் (கராஜ்) நாம் வண்ணப் பூச்சு நிறைந்த வானிகள், நம் வாகனப் பராமரிப்புக்கான எண்ணெய் வகைகள், மற்றும் வேறு இரசாயனக் கலவைகள் போன்றவற்றை வைப்பதுண்டு. இம்மாதிரிக் குடுவைகளின் பக்கம் நாய்களைச் செல்ல விடாதீர்கள். ஒரு துளிபோல இவற்றை நாய்கள் சுவைத்தாலும் ஆபத்தை அவை தழுவிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அவைகளை பிராணிகளின் வாய்க்கும், மூக்குக்கும் எட்டாத வகையில் அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்தல் மிக அவசியம்.

குளிர்காலங்களில், நாய்கள் கூடுமானவரை குறைந்த அளவு உணவை உண்ணுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குண்டாக இருக்கும் நாய்களுக்கு குளிர்காலங்களில் நெஞ்சில் அழுக்கம் ஏற்படுவதுண்டு. இவ்வளவு கவனத்தையும் உங்கள் நாயின் மேல் பிரயோகித்தாலே போதும்; குளிரை எளிதாக வெல்லலாம்!

manju@thaiveedu.com

மலிவு விலையில் iphone:

iphone 4 எதிர்பார்ப்புகளையும் முறியடித்து எக்கச்சக்கமாக விற்றுத் தீர்வதில் வருமானமும் ஆனந்தமும் பெருக, மறுபுறத்தில் ஆசிய சந்தையில் Googleஇன் Android இயக்குதளத்தைப் பயன்படுத்தும் Smartphoneகள் காலான்றியிருப்பதால் ஆனந்தத்தை அள்ளிப்பருக முடியாதுள்ளது அப்பின் நிறுவனம். போட்டியைச் சமாளிக்க 8GB சேமிப்போடு iphone 4ஐ அறிமுகப்படுத்தவுள்ளது நிறுவனம். \$200 விலையிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தொலை பேசிகள் சிலவாரங்களில் சந்தைக்கு வருமாம். அதனைத் தொடர்ந்து iphone 5.

அப்பின் பங்கு, வெட்டிவைத்தால் கறுத்துப்போகும்... வாங்கிவைத்தால் வருமானம் அள்ளிக்கொட்டும்.



For more details please contact
mobile : +91 - 78450 06977
e-mail : info@image-i.com
website : www.image-i.com
skype : imagei1

5th year
image
Celebrations

real estate websites

starts from...

\$199*

*conditions apply

கற்பிட்டி

‘புத்தளத்தின் கடல்வாசல்’ எனக் கற்பிட்டியை அழைப்பார். இவ்வூர், புத்தளத்துக்கு தெற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள பாலாவியில் இருந்து மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. போகும் வழியில் தமிழ் பெயர்களையுடைய ஊர்களான ஏத்தாலை, நுரைச்சோலை, மாம்புரி போன்ற குக்கிராமங்கள் உண்டு. ஒரு காலத்தில் குதிரைமலையுடன் இணைந்து கற்பிட்டி ஒரே தரைப்பாகமாக இருந்தது. பின்னர் கடல்கோள்களினால் அத்தரைப் பிரதேசத்தின் உயர்ந்த பகுதிகள் தீவுகளாகவும், குடாப் பிரதேசமாகவும் எஞ்சி நின்றது. அந்த உயர்ந்த பகுதிகளில் ஒன்றே கற்பிட்டியாக இருந்திருக்கலாம், அதனால் அவ்விடத்துக்கு அப்பெயர் வந்தது. புட்டி என்பது உயர்ந்த பகுதியைக் குறிக்கும். முருகைக் கற்கள் நிறைந்த உயர்ந்த பகுதியாகையால் கற்பிட்டி எனப் பெயர் வந்திருக்கலாம். கடற்பெருக்கால் இன்றுள்ள வில்பத்து காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் கூட அள்ளிண்டு அக்காலத்தில் வந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ ‘யானை வாசல்’ என்று அவ்வூரின் ஒரு பகுதியை அழைப்பதைக் காண்கிறோம்.

சொலமன் என்ற பேரரசரின் காலத்தில் பண்டைய பிளீசிய வணிகர்கள் கற்பிட்டியைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். 1826ம் ஆண்டு கற்பிட்டியில் முதலியாராகவிருந்த மனுவேல் டி ரொசெய்ரோப்பின்னையின் வீடு அமைந்துள்ள காணியைத் துப்பரவு செய்தபோது புராதான இந்து மதச் சிலைகளும் தங்க, செப்பு நாணயங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

அக்காலத்தில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள சேதுக்கரையிலிருந்து மதமாற்றத்திற்குப் பயந்து அதிகமான குடும்பங்கள் கற்பிட்டியை வந்தடைந்தன. தமது மரபுப் படி மாரியம்மனுக்கும் வைரவருக்கும் கோயில் அமைத்து வழிபட்டனர். கற்பிட்டியில் அவர்கள் குறுகிய காலம் வாழ்ந்த பின்னர் உட்ப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். அவர்கள் புலம் பெயர்ந்ததற்கு வாந்தி பேதி நோய்களும் மதமாற்றமுமே காரணமாக இருக்கலாம். கற்பிட்டியிலிருந்து பெரிய கருப்ப அடப்பனார் தலைமையில், கதிரன் சம்மாட்டிபுரம், சின்னாண்டிபுரம், சிட்டன்புரம் போன்ற இடங்களுக்கு மேலும் சில குடும்பங்கள் உட்ப்பூருக்கு புலம் பெயர்ந்தன. அடப்பனார் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும்.

1544ம் ஆண்டு போர்த்துக்கேய மன்னரின் பெயரால் ஜெஸுயிட்ஸ் பாதிரிமாருக்கு இப்பகுதி நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவர்கள் இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் கத்தோலிக்க ஆலயங்கள் அமைத்து மக்களை மதமாற்றம் செய்தனர். 1644ம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் போது ஜெஸுயிட்சுகள் கற்பிட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கற்பிட்டி குடா முழுவதையும் ‘கார்திவ் தீவு’ (Island of Cardiva) எனவும் அதன் முக்கிய துறைமுகத்தை கல்பென்டைன் எனவும் ஒல்லாந்தர்

அழைத்தனர். கற்பிட்டி, அரசடி எனவும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது. பெரிய அரச மரம் இருந்த பிரதேசத்தை அரசடி என முற்காலத்தில் அழைத்ததற்கு வரலாறுண்டு. கடல்பெருக்கினால் மேற்குப்பகுதி கடலில் மூழ்கி அரச மரம் இருந்த பகுதி குறுகிய நிலப்பகுதியாய் எஞ்சி நின்றது. அதனால் தோன்றிய சிறு தீவுகளில் கீரி முந்தல் (Dutch Bay) முக்கியமான தீவாகும். பல கப்பற் துறைகளை தம் ஆதிக்கத்தின் கீழ் ஒல்லாந்தர் வைத்திருந்து பண்டமாற்றுச் செய்த போதும் புத்தளத்தில் உள்ள கப்பற் துறையை கண்டியரசர்கள் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர். ஒல்லாந்தர் கற்பிட்டியில் கோட்டை ஒன்றைக் கட்டி அங்கே ஆயுதப் படையொன்றை வைத்து தம் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். இக்கோட்டை 1667ல் கட்டப்பட்டது. கோட்டைக்குள் இருந்து வெளியேறுவதற்கு பிரதான வாசலைத்தவிர வேறு இரகசிய சுரங்க வழிகளும் இருந்தன. கோட்டையின் புல் நிறைந்த மேற்பரப்பில் நாலாதிசைக

“

15ம், 16ம் நூற்றாண்டுகளில்,

கற்பிட்டியிலிருந்து

தமிழகத்துக்கும் ஏனைய இடங்களுக்கும்

கொப்பறா, தேங்காய், தேங்காய் எண்ணெய்,

தும்புக் கயிறு, தேன், தேன் மெழுகு, கருவாடு,

நெய், மீன் எண்ணெய் போன்றவை

ஏற்றுமதி செய்யப்பட்டன.

எனினும் காவுரகோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோட்டையின் கிழக்குப் புறத்திலிருந்து நோக்குமபோது இந்து சமுத்திரத்தின் குடாக்கடலையும் புத்தளம் கடல் வாவி யையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

15ம், 16ம் நூற்றாண்டுகளில், கற்பிட்டியிலிருந்து தமிழகத்துக்கும் ஏனைய இடங்களுக்கும் கொப்பறா, தேங்காய், தேங்காய் எண்ணெய், தும்புக் கயிறு, தேன், தேன் மெழுகு, கருவாடு, நெய், மீன் எண்ணெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

பிரஞ்சு புரட்சியின் பின்னர் ஐரோப்பாவில் ஒல்லாந்தரின் வலிமை குன்றியது. அதனால் இந்து சமுத்திரத்தில் அவர்கள் ஆதிக்கம் பிரிட்டிஷாரால் ஒதுக்கப்பட்டது. 1795ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டு நாகபட்டணத்திலிருந்து பிரிட்டிஷாபடையின் 57வது பிரிவு டச்சேபெயை வந்தடைந்தது. ஒல்லாந்தரின் தேசாதிபதியான Van Angelbeck என்பவர் பிரிட்டிஷாபடையுடன் போராடி வெற்றி பெறுவது கடினம் என அறிந்து கோட்டை

யில் உள்ள டச்சு வீரர்களை கொழும்புக்குத் திருப்பி அழைத்தார். அதிகாரம் சைமன் டி ரொசெய்ரே என்பவரால் கோட்டையின் சாவிகள் பிரிட்டிஷா துணை தளபதி Sir John Bowser என்பவருக்கு கை மாறியது.

கற்பிட்டியில் உள்ள பழைய வீடுகள் ஒல்லாந்தரின் கட்டிடக் கலை அமைப்புப்படி கட்டப்பட்ட வீடுகளாகும். அவற்றில் சில இப்போதும் எஞ்சியுள்ளது. அதிகாரம் ரொசெய்ரோ அவர்களின் வீடும் அக்கட்டிடக் கலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. அவரின் வீட்டில் டச்சு காலத்தில் பாவிக்கப்பட்ட பொருட்கள் தளபாடங்கள், VoC என்று டச்சு சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை காணலாம். அவற்றில் பல பண்டைய பொருட்களைச் சேகரிப்பவர்களால் திருடப்பட்டிருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. கற்பிட்டியில் உள்ள சென். பீட்டர்ஸ் தேவாலயம் அங்கு வாழ்ந்த

- பொன் குலேந்திரன் -

றினார்கள். உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக ஒரு காலத்தில் கற்பிட்டி மலேயர் சமூகத்தைச் சேர்ந்த M.T Akbar என்பவர் கடைமையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள அரசர்கள் புத்தளத் துறைமுகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் கற்பிட்டி துறைமுகத்துக்கு கொடுக்கவில்லை. அதன் காரணம் புத்தளத்திலிருந்து குருணாகல் ஊடாக கண்டிக்கு பெரும் பாதை வியாபாரம் செய்ய அக்காலத்தில் இருந்ததே காரணமாக இருக்கலாம். அக்காரணத்தால் அக்காலத்தில் சிங்களவர்களின் தொடர்பும் புத்தமதத்தின் செல்வாக்கும் கற்பிட்டியில் குறைவாகவிருந்தது. சிங்களவர் எனக் கூறிக் கொண்டு சமீப காலத்தில் பல சிங்களவர்கள் நீர்கொழும்பு பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக வந்து குடியேறியுள்ளனர். சமீப காலம் வரை கற்பிட்டியில் வணிகம் முஸ்லீம்களினதும் மலையாளிகளினதும் கையிலிருந்தது. இந்தியாவிலிருந்து இங்கு தொழில் வாய்ப்பு கருதி நெய்தல் நில மக்கள் பலரும் குடியேறியதாக வரலாறு கூறுகிறது.


கற்பிட்டிக்குப் பக்கத்தில் தில்லையடி என்ற கிராமத்தில் உப்பு செய்கை பண்ணப்படுகிறது. அதன் வருமானத்தை கணக்குப் பிளையொருவர் சேகரிப்பார். அவர் வீடும் அங்கேயே இருந்தது. அதனால் அவ்விடம் ‘கணக்கன் களி’ என பெயர்பெற்றது.

கற்பிட்டிக்கு பக்கத்தில் உள்ள வெல்லங்கரை என்ற இடத்தில் அமைந்துள்ள நச்சியம்மன் கங்கைப் பகுதியில் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சிதைவுகள் காணப்படும். இதைச்சுற்றி பல மண்மேடுகள் உண்டு. அதுவே அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்ததற்கு ஆதாரமாகும். அக்காலத்தில் குதிரைமலையில் இருந்து ஆட்சி செய்த அல்லி ராணியை அடிக்கடி வந்து சந்தித்த தமிழ் இராசகுமாரரின் மாளிகை அவ்விடத்தில் இருந்ததெனக் கூறுவர். நச்சியம்மன் கங்கை என்ற வாவி ஒரு காலத்தில் நன்னீர்வாவியாக இருந்த காரணத்தைக் கொண்டு, வெல்லம் போன்ற இனிப்புடைய காரணத்தால் வெல்லங்கரை என்ற கிராமப் பெயர் வந்ததாக தெரிவிப்பார். இக்கங்கைக் கரையில் ஒரு காலத்தில் நாச்சியம்மன் ஆலயம் இருந்தது.

புத்தளத்துக்கு உப்பு எப்படியோ அது போன்றே கற்பிட்டி என்றவுடன் முதலில் மனதில் நிற்பது கருவாடு. கற்பிட்டியை சுற்றியுள்ள சிறுதீவுகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. பெரும் பணம் கொடுத்து அத்தீவுகளை வாங்கி ஹோட்டல்கள் அமைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

pon.kulendiran@thaivedu.com

■ ■ ■



- மரண அறிவித்தல்கள்
- வீட்டிலிருந்து படியே விரும்பிய ஊடகங்கள்
- ஊடக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள்
- செயல்பாடுகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பு ஆலங்காரங்கள், மாலைகள், புப்பந்தல்களின் தெரிவுக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழைகளை பெற்றுக்கொள்ளவும்)
- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்குகளை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Pre-plan funeral arrangements

MARANAM.COM

HEAVEN CARES

ONE STOP PEACEFUL FINAL ARRANGEMENTS

416-431-3600

Fax: 416-292-5139

www.maranam.com, E-Mail: info@maranam.com



உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு
இன்று உங்கள் கையில்

**GUARANTEED LOW PRICES FOR
Non-Medical // Whole Life // Term Insurance**

RB **ROYAL BROKERS**
CORPORATION

Siva Kandiah
CEO & Managing General Agent
416.315.8100

TEL: 416.298.4722 FAX: 416.298.4664



உலக மொழிகளின் எழுத்து வடிவங்கள் தோன்றிய வரலாறு

உலக மொழிகள் ஒவ்வொன்றையும் கேட்கும்போதும் அதன் வரிவடிவத்தை நோக்கும் போதும் ஒவ்வொரு மொழிகளின் படைப்புக்கள் அற்புதமானவையாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் அமைந்திருப்பதுடன் அவற்றிடையே ஏதோ விதமான ஒற்றுமைகள் இருப்பதென்பது ஆச்சரியமாகவுள்ளது. உலகப் படைப்பினிலே மனிதப் படைப்பானது அற்புதமானதும் பிரமிப்பூட்டுவதாகவும் உள்ளது. அதேபோலவே அவனது பேச்சுமொழியும் அதே மனிதனினால் படைக்கப்பட்டு இன்று மனித குலத்தின் பெரும் பயன்பாட்டின் மனித நாகரிக வழிகாட்டியான கல்வி, இலக்கியம், நாடகம், இவை சார்ந்த அத்தனைக்கும் தொடர்பாடலை உண்டாக்கும் கருவியாக விளங்குவது மொழியே. மொழியென்பதனை எழுந்தமானத்தே பார்க்கும்போது மிகச் சாதாரண ஒன்றாகவே தோன்றும் ஆனால் அதனை ஆழ்ந்து அதன் நுண்பொருட்களை அறியும்போது வியப்பானதே.

உலக முதன் மொழி:

தமிழே உலகமொழிகளில் மூத்த மொழியாக இருக்கலாம் என்று உலகினுக்கு முதன்முதலில் கூறியவர் டாக்டர் றொபேட் கால்டுவெல் ஆவர். அவரைத் தொடர்ந்து மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்வழியே தொடர் ஆய்வுகளைச் செய்து ஞாலமுதல் மொழி தமிழ்தான் என்று நிறுவ விழைந்தவராவார். இதுவரைகாலமும் தமிழ் இலக்கியத்தினை அழகுற ஆய்ந்த அறிஞர்கள் பலர் தமிழின் தொன்மையினைத் தேடவும் அதன் வரலாற்றினை ஆராயவும் தலைப்பட்டனர். இதன் பின்பே தமிழ் வரலாற்று ஆய்வும் தமிழ் வரி வடிவத் தேடலும் ஆரம்பமாகியது. இதன் விரிவே குமரிக்கண்டத் தேடல், சிந்துவெளி ஆய்வுத் தேடல், தமிழ்நாட்டு அகழ்வாராச்சியும், குகைக் கல்வெட்டுக் கண்டுபிடிப்புக்களும் பிறமொழிகள் பற்றிய ஆய்வுகளும் பலவாறான வழித்தடங்களைத் திறந்துவிட்டன.

வெளிநாட்டுப் பயணத்தின்போது உலகமொழிகள் எதிலும் எழுதப் பெற்றுள்ள விளம்பர பலகைகளையோ அன்றி புதினப் பத்திரிகைகளையோ எதனைக் கண்டாலும் அதன் மொழி வரிவடிவத்தினை உற்று நோக்கிப் படிக்கும் பழக்கம் ஒன்று என்னிடம் உண்டு அதனை என்மொழியின் கண்ணாடி கொண்டு நோக்கும்போது அதில் உள்ள சில வரிவடிவங்களில் தமிழ் மொழியின் சாயல்கள் பல இருப்பதனையும் சில வேற்று மொழிச் சாயல்களும் இருப்பதனைக் காணமுடிகிறது. இது எனது மொழியில் தீராத காதலால் ஏற்பட்டதா என்பது என்னுள் உள்ள கேள்வியாகும். இவ்வாறாக அண்மையில் அபுதாபி விமானநிலையத்தில் உள்ள விளம்பரப் பலகை, அங்கிருந்த பத்திரிகைகளில் காணப்பட்ட வரிவடிவங்கள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. அவ்வெழுத்துக்கள் பல தமிழ்

பகுதி - 08

எழுத்துக்கள் போல் எழுத்தில்மேல் புள்ளி பெற்று வந்திருப்பது மிக வியாப்பாக இருந்தது அத்தோடு சில வரிவடிவங்கள் தமிழ் எழுத்-

இதற்குரிய எழுத்துக்களைப் படம் 2, 3, 4, 5, 6, 7 வரை பார்க்கலாம்.

இவ்வாறாகவே திராவிட மொழிகளுக்கு அவுஸ்திரேலிய பழங்குடி மக்களில் மொழி

| சிந்துவெளி | சுமேரியம் | சீனம் | ஈலண்ட் | எகிப்தியம் | தென்கிழக்கு ஐரோப்பிய |
|------------|-----------|-------|--------|------------|----------------------|
| 𑀕 | 𑀩 | 𑀦 | | ♀ | |
| 𑀖 | 𑀪 | | | ☉ | |
| 𑀗 | . | 𑀧 | | | |
| 𑀘 | 𑀫 | | 𑀯 | 𑀲 | 𑀳 |
| 𑀙 | 𑀬 | | 𑀰 | 𑀴 | 𑀵 |
| 𑀚 | 𑀭 | 𑀨 | | | |
| 𑀛 | 𑀮 | 𑀩 | 𑀱 | 𑀶 | |
| 𑀜 | 𑀯 | 𑀪 | | 𑀷 | 𑀸 |
| 𑀝 | 𑀰 | 𑀫 | | 𑀸 | |
| 𑀞 | 𑀱 | 𑀬 | 𑀲 | 𑀹 | |
| 𑀟 | 𑀲 | 𑀭 | | | |
| 𑀠 | 𑀳 | 𑀮 | 𑀳 | 𑀺 | 𑀻 |
| 𑀡 | 𑀴 | | | | |
| 𑀢 | 𑀵 | 𑀯 | 𑀴 | 𑀻 | 𑀼 |
| 𑀣 | 𑀶 | 𑀰 | | 𑀼 | 𑀽 |
| 𑀤 | 𑀷 | 𑀱 | 𑀵 | 𑀽 | |
| 𑀥 | 𑀸 | 𑀲 | 𑀶 | 𑀾 | 𑀿 |
| 𑀦 | 𑀹 | 𑀳 | 𑀷 | 𑀿 | 𑀾 |
| 𑀧 | 𑀺 | 𑀴 | 𑀸 | 𑀿 | 𑀾 |
| 𑀨 | 𑀻 | 𑀵 | 𑀹 | 𑀿 | 𑀾 |
| 𑀩 | 𑀼 | 𑀶 | 𑀺 | 𑀿 | 𑀾 |
| 𑀪 | 𑀽 | 𑀷 | 𑀻 | 𑀿 | 𑀾 |
| 𑀫 | 𑀾 | 𑀸 | 𑀼 | 𑀿 | 𑀾 |
| 𑀬 | 𑀿 | 𑀹 | 𑀽 | 𑀿 | 𑀾 |
| 𑀭 | 𑀾 | 𑀺 | 𑀾 | 𑀿 | 𑀾 |
| 𑀮 | 𑀿 | 𑀻 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀯 | 𑀾 | 𑀼 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀰 | 𑀿 | 𑀽 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀱 | 𑀾 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀲 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀳 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀴 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀵 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀶 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀷 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀸 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀹 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀺 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀻 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀼 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀽 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |
| 𑀿 | 𑀾 | 𑀿 | 𑀿 | 𑀿 | 𑀾 |

துக்கள் போன்றும் சில தமிழ் எழுத்துக்களின் மறுபக்கமாக பார்ப்பது போன்றும் இருப்பதனைக் காண்டேன். ஆச்சரியம் மேலிட்டது.

களுக்குமிடையேயான ஒப்புமையினை ஆராந்த மேலைநாட்டு அறிஞர் கொலின்.



முருகேசு
பாக்கியநாதன்

பி. முசிகா (1999) குறிப்பிடும்போது "It May be a connection of a very ancient common substratum in south Asia pre-Dravidian going back even to the original peopling of the world". அவரது கூற்று உலகின் முதன் மாந்தர் திராவிடர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதுகிறார்.

குமரிக்கண்டம் இருந்த இடமே மனிதன் தோன்றிய அச்சாக இருந்திருக்க வேண்டும். அங்குதான் தமிழ்மொழி பேசிய இனம் வாழ்ந்தது என்றும் அவனை உலகின் ஆதிக்குடி என்றும் அவன் பேசிய மொழியே உலக முதன் மொழியென்றும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் குறிப்பிடுகின்றார். குமரிக்கண்டம் இயற்கையின் சீற்றத்தால் அழிந்தபோது இங்கிருந்தே வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து அங்கு வாழ்ந்த இனம் உலகம் முழுவதும் பரவி அங்கு பாவனையில் இருந்த மொழி பல இடங்களிலும் அந்த மக்களால் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகவே இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களே பிலோனியாவிலும், சுமேரியாவிலும், ஸ்பானியாவிலும், பீனிசியாவிலும், வடமேற்கு அவுஸ்திரேலியாவிலும் இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களுடன் அவர்கள் பாவித்த மொழியும் சென்றது. தமிழர்கள் ஆதிக்காலத்திருந்தே உலகளாவிய வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது சங்க இலக்கியங்களில் இருந்து அறியமுடிகிறது. பீனிசியா என்ற சொல் வணிகம் என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாக பாவாணர் அவர்களும் அரசேந்திரன் அவர்களும் குறிப்பிடுவர். தமிழர்கள் அங்கு சென்று வணிகம் செய்து அங்கு தங்கியதனால் வணிகர் என்பது பீனிசியர் ஆக மாறியது.

மெசப்பத்தேமியாவிலும் சுமேரியாவிலும் பல இடங்களுக்கு தமிழ் பெயர்களும் இறைவனுக்கு தமிழ் பெயரும் சில பாவாணைச் சொற்களுக்குத் தமிழ் சொற்களும் வழங்கி வந்தது இதற்கு ஆதாரம் சேர்க்கின்றது. சுமேரியர்கள் நிலம் (Land) என்பதனைக் களம் என்று அழைத்தனர். தமிழில் களம் என்பது நிலத்தையே குறிக்கும். இறைவன் என்பதனைத் தமிழை அடியொற்றியே அப்பிரதேசத்தைச் சார்ந்த பல மொழிகள் பாவிக்கத் தலைப்பட்டன. இறு என்பது சங்க காலத்திலும் அதற்கு முன்பும் இறைவனுக்குப் பாவிக்கப்பட்ட ஒரு சொற்பதமாகும்.

66ம் பக்கம் பார்க்க...

www.noolaham.org

noolahamfoundation@gmail.com

நூலகம்

CTR **தகவல் வகை**

FINCH & MORNINGSIDE

2 bdrm basement
Abraham: 647 427 8855

MCNICOLL & FINCH

2 bdrm basement /walkout
Prasanna: 416 491 1593

MARKHAM & 14TH

2 bdrm basement
Kannan : 905 201 6673/647 308 6673

MIDLAND & LAWRENCE

Need 3 bdrm house with basement
Anantharaja:- 647 778 1333/416 269 4092

MIDLAND & DENISON

1 bdrm basement
Kumar: 416 908 1250

BRIMLEY & EGLINTON

1 BDRM HOUSE FOR RENT
Sobi: 416 269 6970

MCCOWAN & FINCH

1 bdrm for rent in a condo
Mrs Rajaratnam: 647 701 6403

FINCH & PHARMACY

2 bdrm/Walkout basement
Sutha: 416 491 1593

NEILSON & MCLEVIN

1 bdrm for rent
Kala: 416 754 8947

MCNICOLL & PHARMACY

2 bdrm basement for rent
Vethanayaki: 416 491 1593/647 885 3476

BRIMLEY & LAWRENCE

3 bdrm house for rent
2 parking
Ravi 416 988 0965

BRIMLEY & ELLESMERE

2 bdrm basement
2 car parking
Raja: 416 430 0035/647 456 3144

MISSISSAUGA

4 bdrm basement for rent/sale
Ratna: 416 452 3590

KENNEDY & LAWRENCE

2 bdrm basement
Amalan: 647 718 8050

BATHURST & FINCH

Condo/1 bdrm basement
Mathy: 416 826 8811

AJAX

New house for sale
4 bdrm basement
Sethupapa: 416 686 4859/416 609 3135

MARKHAM & PASSMORE

Van service cleaning and painting
2 bdrm basement for rent
Kumaar: 416 430 0999/647 287 0731

KENNEDY & FINCH

1 bdrm basement
Vanaja: 416 291 9305/647 208 9305

KENNEDY & 401

2 bdrm condo for rent
\$1400 /parking/September 1st
Thayalan: 416 844 4899

GTA SQUARE

2 office space
\$500 rent
Gunesh: 647 896 2634

JENE & FINCH

Condo bdrm for rent
Thinoothini: 416 514 1661

MIDDLEFIELD & ELSAN

2 bdrm basement
Kamala: 647 505 7951

JOBS AVAILABLE

Mississauga/Gino's pizza
Cook/Driver
Santhy: 647 700 8919/905 855 2640

JOBS AVAILABLE

Restaurantற்கு ஆட்கள் தேவை
Sun: 647 856 9303

TUITION

Grade 6 - Grade12
Jeyarah: 647 854 4866

1997 TOYOTA TERCEL

Lingam: 416 287 0731

2006 HONDA CIVIC

Yoga: 416 265 6884

CTR
கனடியத் தமிழ் வானொலி
416 264 8798

2001 TOYOTA COROLLA

4 /Grey
Thurai: 416 917 1500

2006 TOYOTA COROLLA

4 door auto/138 km
Raj: 416 917 1500

2001 TOYOTA COROLLA LE

Shan: 905 471 9945

1992 TOYOTA CAMRY

Smi: 416 917 5325

1996 TOYOTA COROLLA

Theepa: 647 203 4053/647 933 2257

2001 TOYOTA CAMRY

Sun: 905 917 9945

2000 SIENNA VAN

Moorththi: 416 400 2222

2006 TOYOTA COROLLA

Theva: 905 640 2287

1999 TOYOTA CAMRY

Pirem: 416 829 9929

2004 INFINITI

4 door, A/C/New tires
Pulenth: 647 308 1362

இன்சூரன்ஸ்

\$1 Million
Life Insurance

10 year Term Insurance புறக் பிடிக்காத 30 வயது மலர்ந்தது
Elite Non-Smoker Rate
புறக் பிடிக்காத 30 வயது குறைந்தது \$41.40

Only **\$27** Monthly

IA **INDUSTRIAL ALLIANCE**
INSURANCE AND FINANCIAL SERVICES INC.

A Assumption Life

U Unity Life of Canada

CANADA PROTECTION PLAN



KEN KIRUPA
Life Insurance Broker
759 Warden Ave.,
www.familyprotection.ca

CELL 416-830-8191
OFFICE 416759-5453

இலத்தின் மொழியில் Era என்னும் சொல்லுக்கு இறைவி, மனைவி என்று பொருள் கொள்ளப்படும். Erus, Era ஆகிய சொற்களும் இதே கருத்தையே உணர்த்தும். இறு என்ற தங்குதல் என்னும் பொருள் தந்த தமிழ்ப் பதம் இல், இல்லத்தில் தங்குபவன் மனைவியாகும். இதே பொருளையே லத்தினும் உணர்த்தியது. ஆகவே தமிழ்தான் மேற்கே சென்று மனைவியையும் இறைவியையும் சுட்டுகின்றது. Era என்பதற்கு லத்தின் அகராதியின் பிரகாரம் கிரேக்க பெண் தெய்வம் என்பதாகும். எங்கும் நிறைந்தது என்பதே அதன் பொருளாகும் (Omni Present)

உலகின் முதன் மொழி வரிவடிவம்:

கிமு 7000 ஆண்டளவில் தோற்றம் பெற்ற உலகின் முதன் நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று கூறும் பாவாணர் போன்றே ஹேராஸ் பாதிரியார் அவர்களும் சிந்துவெளி நாகரிகமே தமிழின் நாகரிகம் என்றும் இதுவே உலகின் முதல் நாகரிகம் என்றும் குறிப்பிவர். இது தெற்கிலிருந்து வடக்கே போன நாகரிகமேயன்றி வேறு எந்த உலகத்தின் பகுதியிலும் இருந்து வந்த நாகரிகம் அல்ல என்றும் இதுவே நடு ஆசிய நாகரிகமாகவும் பரிணமித்தது என்றும் கூறியுள்ளார். தனது மொழியாகிய ஸ்பானிய மொழியும் திரவிடத்தினை அடிப்படையாகக் கொண்ட மொழியென்றும் அதன் காரணமாக தானும் ஒரு ஸ்பானியத் திராவிடன் என்றும் அறிவித்தார். இங்கேயே முதன் எழுத்து வரிவடிவம் தோற்றம் பெற்று, இவ்வரிவடிவத்தினைப் பின்பற்றியே ஏனைய உலக மொழிகளின் வரிவடிவங்களுக்கு தோற்றுவாயாக அமைந்த சித்திர வடிவங்கள் தோற்றம் பெற்றதைப் படம் 1இனைப் பார்க்கவும்.

சுமேரியர்கள் தாம் வாழும் இடத்தினை ஊர் என்றே அழைத்தனர். ஊர் என்ற பதம் சுத்த தமிழ் சொல்லாகும். தமிழினின் முதாதையரின் இடப்பெயர்வே இப்படியாக பெயர்கள் வழங்கி வந்தன என்பதற்கான ஆதாரமாகும். எல்லா என்னும் விளிச்சொல் Hello என போனதைப் பாவாணர் சுட்டியதை நோக்கும் போது இன்னும் ஒன்று நினைவிற்கு வருகின்றது. தமிழில் தெய்வத் தன்மை கொண்ட ஊர்களை திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவாதவூர், திருச்செந்தூர், திருவாலவாய், திருவரங்கம் என்றவாறாக பல பெயர்கள் உண்டு. மேலை நாட்டில் இப்படியான புனித இடங்களை Heracelea என்று அழைப்பர். ஜேர்மனியில் Hern என்பது ஒருவரின் பெயருக்கு முன் திரு என்று போடுவது போன்ற

தாகும். இந்த இரண்டு சொற்களும் திரு என்ற தமிழ் அடியில் இருந்து பிறந்தது என்பது வியப்பானதாகும்.

ஊர் என்ற அடைமொழி சேர்த்த ஊர்கள் இந்தியாவில் பல வடஇந்தியப் பிரதேசங்களிலும் இன்னும் உண்டு. இவ்வாதாரத்தினால் இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றாகும். வடஇந்தியாவில் கான்பூர், ஜெய்ப்பூர், ஜம்செட்பூர், நக்பூர், பாகிஸ்தானில் உடைப்பூர், கன்னடத்தில் பெங்களூர், மங்களூர், ஆந்திராவில் அனந்தப்பூர், சக்கூர், மலேசியாவில் கோலம்பூர், தாய்லாந்தில் பெஜூரி மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றோடு தமிழ்நாட்டில் திருவாதவூர், திருச்செந்தூர், குன்றூர், கோயம்புத்தூர், புத்தூர். வில்லிபுத்தூர், பெரம்பலூர், ஸ்ரீபெரம்புத்தூர் ஆகிய இன்னும் பல பெயர்கள் ஊர் என்ற அடையோடு சேர்ந்து வழங்கிய ஊர்ப் பெயர்களாகும்.

மோசப்பத்தேமியாவில் அப்போது வழங்கிய சில ஊர்ப் பெயர்கள் தற்போதும் தமிழ் பெயர்களாக இருப்பது அதிசயமானதாகும். அவ்கும் ஊர், ஊர்க், நிப்பூர், அகூர், எரிடூர், சிப்பூர், சிப்பார், ஈழம், உம்மா ஆகிய ஊர்ப் பெயர்களும் துருக்கியில் சிவாஸ், யால்டா ஆகிய ஊர்ப்பெயர்கள் தமிழ் பெயர்கள் சார்ந்து உள்ளன. தமிழர்களால் போற்றப்படும் பெண் தெய்வ வழிபாடு அங்கும் இருந்து வந்துள்ளது. அம்மன் என்ற சொல்லில் இருந்தே அம்மான் என்ற இடப்பெயரும் அப்பா என்ற சொல்லில் இருந்து ABBA என்ற இடப்பெயரும் தோன்றியிருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அம்மா என்பதனை உம்மா என்றே அழைப்பர். உம்மா என்ற ஊர்ப் பெயரையும் மேலே காண்க. இவ்வாறாகவே அடிப்படையான அன்ற இடப்பெயரும் தோன்றியிருக்க வேண்டும்.

எழுத்திற்கான பொது வரிவடிவம்:

சில அறிஞர்கள் தமிழ் எழுத்து வரிவடிவம் பீனிசியர்களிடம் இருந்து பெறப்பட்டது என்பர் ஆனால் அக்கருத்துத் தவறானதாகும். பீனிசியர்களின் காலத்திற்கு முன்பே சிந்துவெளி நாகரிக சித்திர வரிவடிவம் தோன்றி விட்டது. அத்தோடு வணிகர் என்ற தமிழ் சொல்லே பீனிசியர்களாக மாறியதென்பர் பாவாணர் நிறுவினார். ஆகவே இந்த இரண்டு கருத்துக்களாலும் தமிழில் வழங்கிவந்த சொற்களும் அதனைத் தொடர்ந்து வந்த வரிவடிவங்களுக்கும் தமிழே வழிகாட்டியாகவிருந்துள்ளது. இங்கு காட்டப்படும் அரபி எழுத்துக்களினை

மறுபடியும் வாகைகள்!

வெற்றியின் சின்னம் வாகை மலர். செந்நெருப்புநிற வாகைப் பூக்களின் போர்வை சூடி நின்று அந்த வாகை மரம். அறுபதாண்டு முதிய அந்தத் தெருவோர வாகை நிழலில் பலர் களைப்பாறுவர். பலர் படுத்து உங்குவர். பலர் கூடி உண்டு மகிழ்வர். பலர் வித்தைகள் பயில்வர். அந்தத் தீக்கொழுந்துப் பூங்கொத்துகளில் தேன் குடித்த வண்டுகளும், தேன்சீட்டுகளும் அந்த வாகை மரம் தனது இனம்பெருக்கி ஒரு காலம் இந்த நாட்டையே ஆளும் என்று முன் மொழிவு பாடின. கிளைகளில் குருவி, காக்கங்கள் கூடுகட்டி வாழ்ந்தன. வெய்யில் சூட்டுக் களைப்பாற அந்த மரநிழலில் வந்து சேரும் அயற் கமக்காரர்கள் அந்த வாகையை உற்பத்தியாக்கியவர்கள் தமது முதாதைகளை என்று பெருமை பேசுவர். மிதி வண்டிகளில் கூட்டமாகச் செல்லும் விஞ்ஞான பீட மாணவர்கள் வாகை வெண் நெற்று விதைகள் 'காற்று பரம்பல்' மூலம் கடத்தப்பட்டு, எங்கும் பயிராவதாகப் பேசிச் செல்வர். அந்த வாகை மரத்தை அண்டிய தெரு வோரம், வெகுதூரம் வரை, வயது வேறுபாடு கொண்ட வாகைக் கன்றுகள் ஏராளம் காணப்பட்டமை அந்தக் கூற்றை மெய்ப்பித்தது.



ச.வே. பஞ்சாட்சரம்

களும் வேறு வழியின்றித் 'தப்பினோம்! பிழைத்தோம்!' என்று பறந்தோடின. வாகையின் வேரடி மண் மழையில் கரைந்து மண்ணோடு மண்ணானது. வண்டிகளில் வந்திறங்கிய சீருடையினர் வாகையின் பூக்களைக் கசங்க மிதித்தனர். கிளைகளை வெட்டி, அடிமரத்தை, வேர்களைத் துண்டாடி,



வீதியோரம் குவித்து, மண்ணெய், றப்பர்ச் சில்லுகள் சகிதம் தீ மூட்டி எரித்தனர். எரிகின்ற சடசடப்பு ஒலிகள் மூலம், வாகை மரம், "விதைகளாய், முளைகளாய், கன்றுகளாய், இளமரங்களாய் இன்னும் எத்தனையோ ஆயிரம் வாகை வாரிசுகள் இருக்கவே இருக்கின்றன. நிச்சயம் நாளையும் வாகை விருட்சங்கள் வான்நோக்கி நிமிரும். மீண்டும் ஆட்சி புரியும்" என்று முழங்கிக் கொண்டே எரிந்தது.

Panchacharam@thaiveedu.com



باد 2: نواب جنوب السودان يؤدون اليمين ورئيس البرلمان يدعو للتعاون
முதல் வரியில் ப், ம, பா ப் மறுபக்கமாக ட், மறுபக்கமாக ம் தொடர்ந்து பார்க்கும்போது ய, ப, ம, ப, ம் ஆகிய வரிவடிவங்கள் தெரிவதைக் காண்க. மேலும் தமிழில் பாவிக்கு புள்ளிகள் தாராளமாகப் பாவிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரியில் ப், ம, ய மறுபக்கமாக வ, வ புள்ளியெற்று, ப் ப, யா என்பன அறிக

باد 3: الخرطوم تخلي سبيل شحنة نفط قادمة من الجنوب
இதில் ய, மு, வ, ப, ம, மு, ம் ஆகிய வரிவடிவம் தோன்றுவதை உற்று நோக்குக

باد 4: في حضرة الغياب يتصدر جدل السير الذاتية
வ, ம் வ் ய, பிராமியின் ப, ப, ய, வ் ம், மு ஆகிய வரிவடிவத்தினைக் காணமுடிகிறது.

باد 5: ب ت ث ج ح خ د ذ ر
போன்ற வரிவடிவம் காணப்படுகின்றது.

باد 6: ز س ش ص ض ط ظ ع غ ف
இதில் ய, ம், ம, மு ஆகிய வரிவடிவங்களைக் காணமுடிகிறது.

باد 7: ق ك ل م ن ه و ي ء
இதில் பி, ப், த, பிராமி ப, மறுபுறமாக ட், தலைகீழாக என்னும் ஒற்றைக் கொம்பு உள்ளதைக் காண்க.

வழமைபோல அந்த ஆண்டும் துவங்கிய மாரிமழை விடாப்படியாகத் தொடர்ந்து ஒரு வாரம் அடைமழை கட்டிப் பொழியலாயிற்று. கடைசியில் ஒருநாள், பெரும்புயற்காற்று எழுந்தோங்கி வீசியது. வாழைத் தோட்டங்கள் அழிந்தன. வீட்டுக் கூரைத் தகடுகள் பறக்கும் தட்டுகளாயின. உயிரினங்கள் புயற்காற்றின் திசையில் அள்ளிண்டு அல்லற்பட்டன. அந்த வாகைப் பெருமரமும் வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி, வீதிக்குக் குறுக்கே, வீசப்பட்டது. கிளைகளில், கூடுகளில் குடியிருந்த காகங்களும், குருவி

நோக்குமிடத்து அதன் வரிவடிவப் பிறப்பிற்கு தமிழே வழிகாட்டியென்ற முடிவுக்கு வரமுடியும். தமிழ் மெய்யெழுத்துக்கள் அத்தனையும் புள்ளி பெற்றே வரும். இவ்வாறாகவே அரபு எழுத்துக்கள் பல புள்ளி பெற்றே வருகின்றன. அரபு எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதுவதாகும் ஆனால் அரபு எண்கள் இடமிருந்து வலமாக எழுதுவதாகும். இப்படி வலம் இருந்து இடமாக எழுதப்படுவதனால் அரபு எழுத்து வடிவங்கள் தமிழ் எழுத்து வடிவங்களை மறுபுறமாக நோக்கும் போது உள்ள தோற்றப்பாட்டினைக் காணலாம்.

எழுத்துக்களின் வரிவடிவங்கள் தோன்றுவதற்கு முன்பு அவைகளுக்கு முன்னோடியான சில சித்திரவரிவடிவங்களின் ஒப்புமைகளை இங்கு நோக்க முடியும். சிந்துவெளியின் காலம் கிமு7000 ஆண்டுகளென்படும். இதன் பின்பே ஏனைய நாகரிகங்கள் தோற்றம் பெற்றன என்பது பற்றி முந்தைய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஆகவே உலகின் முதன்மை எழுத்து வரிவடிவங்களுக்கு வழிகாட்டியாகவும் அவைகளுக்கு முன்னோடி எழுத்துக்களாகவும் அமைந்தது திராவிடர்களின் சிந்து வெளி நாகரிக சித்திர வரிவடிவங்களாகும்.

பீனிசிய எழுத்துக்களில் இருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட அரபு எழுத்துக்களில் தமிழ் வரிவடிவச் சாயல் எவ்வாறாக அமைந்தது என்று நோக்கின் தமிழ் வரிவடிவத்தினை உள்வாங்கிக் கொண்ட பீனிசிய எழுத்துக்கள்தான் அரபு மொழிக்கு தமிழ் வரிவடிவத்தினைக் கொடுத்தது என்றால் அதில் மிகையிலலை. அரபு எழுத்துக்களைப் பாவிக்கும் கீழ்வரும் மொழிகளின் எழுத்துகளும் இதே விதமாக தமிழின் செல்வாக்கினாற்றான் வரிவடிவத்தினைப் பெற்றதென்பதாகும். அரபு மொழியென்பது செமெட்டிக் மொழிக் குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இதனை உலகில்

221 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். இதனை பின்வரும் மொழிகள் தமது எழுத்து வரிவடிவமாகப் பாவிக்கின்றார்கள். அரபிக், அசெரி, பலுச்சி, பொஸ்னியன், டாரி, கௌசா, காபையில, கொங்காணி, காஸ்மீரி, காசாகா, குர்டிஸ், கைராயிஸ், மலே, மன்டெகன், மெரிஸ்கோ, பாஸ்ரொ, பேர்சியன் அல்லது பார்சி, பஞ்சாபி, ராஜஸ்தானி, ஸயாக்கி, சிந்தி, சிராய்கி, ராட்டார், ரொசுக், தருக்கி, உருது, உயசூர் ஆகிய மொழிகளாகும். இதில் பல இந்திய மொழிகள் உள்ளன. ஆகவே தமிழ் மொழியும் எழுத்து வரிவடிவமும் தோன்றி வளர்ந்த, தமிழரின் வாழ்க்கை இந்தியா முழுவதும் வியாபித்திருந்த காலத்திலிருந்தே சென்றிருக்க வேண்டும். அரபு மொழியின் பெரும்பாலான உச்சரிப்பு மூக்கொலிப்பினால் உச்சரிக்கப்படுகின்றது. தமிழில் ங, ஞ ஆகிய இரண்டுமே மூக்கொலிப்பாலுண்டாகும் எழுத்தாகும். ஆனால் இங்கு ஆய்வு செய்யப்படுவது வரிவடிவம் மட்டுமே. மேலே காட்டப்பட்ட அரபு வரிவடிவத்திற்கு ஒப்பான தமிழ் வரிவடிவம் தமிழ் போல அதே உச்சரிப்பில் வழங்குவதில்லை. அவர்கள் தங்கள் மொழிக்கேற்ப உச்சரிப்புக்களை அமைத்துக் கொண்டனர் என்பதாகும். ஆகவே உலக மொழிகள் பல்வற்றிற்கு சொற்களையும் வரிவடிவத்தினையும் கொடுத்தது என்பது தமிழ்தான் என்பது ஐயம் திரிபற விளங்குகின்றது.

உசாத்துணை:
பாவாணர் தமிழ் களஞ்சியம் தொகுதிகள்
தமிழ் கப்பல் - கு.அரசேந்திரன்
என்மொழியின் கதை - வீ.துருவசங்கரி
மொழிவரலாறு - மு.வரதராசன்
Omniplot web site- Arabic Alphabet
packiyathanan.m@thaiveedu.com


























வீடு, வியாபார நிலையம் வாங்க, விற்க
வாடகைக்கு பெற அல்லது கொடுக்க















Thinking of selling? Think SOLD!

"Put our experience to work for you, and see the difference!"

| | | | | | |
|---|---|--|--|---|---|
|  \$ 144,900 Nice Condominium 2 Bedrooms Close To Subway |  \$ 514,900 Detached 4 Bedrooms Finished Basement |  \$ 749,900 Custom Built 4 Bedrooms Updated |  \$ 156,000 Spacious Condo 2 Bedrooms Corner Unit |  \$264,600 Detached 3 Bedrooms Power Of Sale |  \$389,900 Great Investment Good Return. Anchored Tenants |
|  Sasi Chelvaratnam Sales Representative 416.725.1125 |  \$360,000 Detached 4 Bedrooms 4 Washrooms |  \$239,000 Beautiful Condo, 2 Bedrooms 2 Washrooms |  \$ 1.98 Million Custom Built Home 5 Bedrooms Upgraded Home |  \$ 329,900 Semi Detached 3 Bedrooms 3 Washrooms |  Ravi Raveendran Real Estate Broker 416.817.8479 |

| | | | | | |
|--|---|---|--|---|--|
|  \$ 399,000 Freehold Town House 3 Bedrooms 2 Washrooms |  \$ 189,900 Condominium 2 Bedrooms Well kept Unit |  \$619,900 Detached 4 Bedrooms 5 Washrooms |  \$ 499,900 Detached 4 Bedrooms Brand New House |  \$279,900 Condo Town House 4 Bedrooms Prime Location |  \$437,000 Luxury Condo 2 Bedrooms Yonge & Sheppard. |
|  Ketees Seevaratnam Sales Representative 416.275.5788 |  \$379,900 Detached 4 Bedrooms Few years Old |  \$ 429,900 New Luxury Condo Walk To Subway Close to all Amenities |  \$ 214,900 Luxury Condominium 2 Bedrooms 1 Washroom |  \$484,900 4+2 Bedrooms 4 Washrooms Finished Basement |  Justin William Real Estate Broker 416.803.7344 |

| | | | | | |
|--|--|---|--|---|---|
|  \$272,900 Brand New Condo 1+1 Bedroom 1 Washroom |  \$389,900 Condo T/House 3 Bedrooms 3 Washrooms |  \$429,900 Semi Detached 3 Bedrooms 3 Washrooms |  \$299,900 Semi Detached 4+2 Bedrooms 4 Washrooms |  \$549,900 Detached 4 Bedrooms 3 Washrooms |  \$418,000 Freehold Town House 3+1 Bedrooms 4 Washrooms |
|  Wilton Gnanapragasam Sales Representative 416.554.4747 |  \$494,900 Detached House 4 Bedrooms 3 Washrooms |  \$218,800 Condominium 2 Bedroom Luxury Building |  \$154,900 Family Business Good Sales Lotto Commission |  \$269,900 Condo Town House 3 Bedrooms End Unit |  Balan Kanesapillai Sales Representative 416.844.5401 |



HOMELIFE/GTA Realty Inc., Brokerage*

5215 Finch Ave, East, Toronto, ON. Tel: 416-321-6969 & 145 Traders Blvd. E, Mississauga, ON Tel: 905-712-2666

*Each office Independently owned and operated

வழுக்கையாறு

“வழுக்கையாற்றின் பயணம் நீண்டு நெளிந்தது. வழிநெடுகிலும் ஊர்மனைகள். கோயில்கள் குளங்கள் சுற்றிலும் வயல்வெளிகள். மாரிச் செழிப்பின் வனப்பு நினைவு அகலாத நிகழ்ச்சிகள். போய்த்தான் பார்ப்போமே”.

“ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்” என்ற நம் முன்னோர் வாக்கில் உண்மைகள் உண்டு தானே! இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்குடா நாட்டில் ஆற்றுப்பெருக்கு இல்லா விடினும். மாரிகாலத்தில் ஒரு ஆறு பெருக்கெடுத்து ஓடுவது உண்மை தான். அதுதான் வழுக்கை ஆறு. பிரபல நாவல் ஆசிரியரும் இலங்கையின் அரசு உயர் அதிகாரியுமாய் இருந்த செங்கைஆழியன் அவர்கள் தன் நாவல் ஒன்றில் வழுக்கையாற்றுப் படுக்கையில் எழுதுகள் கூட்டமாய் மேய்ந்து நின்ற செய்தியைச் சொல்லியிருந்தார். அவரிலும் பார்க்க இந்த வழுக்கையாற்றுப்பற்றி யாரும் இதுவரையில் எழுதவில்லையே என்று எண்ணிய நிலையில் தெரிந்த அளவில், அறிந்து அனுபவித்த வகையில் இந்த விபரக்கட்டுரை எழுதப்படுகிறது.

உற்பத்தி:

முதலில் இந்த வழுக்கையாறு எங்கே உற்பத்தியாகிறது என்று பார்ப்போம்.

இலங்கையின் வடபால் யாழ்குடா நாட்டில் அமைந்துள்ள கீரிமலை நீர் ஊற்றையும் அங்கே கோயில் கொண்டு உள்ள நகுலேசுவரத்தலத்தையும் பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நன்னீர் ஊற்றும் அயலே உள்ள சிவத்தலமும் சரித்திர காலம் தொட்டுப் புகழ் பெற்று விளங்குகிறது.

கீரிமலை என்ற சொல்லிற்கேற்ப அந்த இடம் முழுமையும் சிறு மலைப்பாங்காய் அமைந்துள்ளது. நகுலேசுவரத் தலத்தின் சுற்றுச் சூழல் காணிகளில் கற்பாறைகள் நிறைந்து இருந்ததாலும் மலைகளில் கிடைக்கும் அபூர்வ மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். அயல் கிராமங்களின் உள்ள ஆயுர்வேத வைத்தியர்களின் மூலிகை மருந்துத் தேவைகளுக்கு இந்த சுற்றுச்சூழல் தான் பெரிதும் உதவிவருகிறது.

இங்கே இருந்துதான் மேற்சொன்ன வழுக்கை ஆறு உற்பத்தியாகிறது. இதைப் படிப்போருக்கு இது விந்தையான செய்தியாய்த் தோன்றலாம். கீரிமலை நன்னீர் ஊற்று வடக்கு நோக்கிக் கடலில் பாய்ந்தாலும், மாரிகாலத்தில் அந்தச் சுற்றுச்சூழலில் பொழியும் மழைவெள்ளம் தெற்கு நோக்கி ஓடிவருகிறது. “உற்றாகி உள்ளே ஒழித்தாய் போற்றி” என்ற நல்வாக்கிற்கமையக் கோடைகாலத்தில் பூமிக்கடியில் தங்கி நிலத்தடி நீராக ஊறிப் பயன் படுவதைக் காண்கிறோம். இந்த வழுக்கையாற்றுப் பாதையான பல ஊர்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதில்லை. எங்கும் பசுமையான விவசாயத் தோட்டங்களும், பனை, தென்னை, மா, பலா போன்ற கனிதரும் சோலைகளும் காணலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த ஊர்களில் பூமிக்கடியில் விரைந்தோடும் நீர்ச்சுனைகள் தான்.

ஊடுருவும் மனைகள்:

கீரிமலைக்கு அடுத்தடுத்த ஊர்களான, சேந்தான் குளம், கருகம்பனை, பன்னாலை, கொல்லங்கலட்டி, தெல்லிப்பனை போன்ற ஊர்களில் சேரும் மாரிமழை வெள்ளம் ஒன்று திரண்டு அளவையுறின் வடக்கெல்லையான அம்பனை வெளியை அடையும். இந்த அம்பனை வெளி என்பது ஒரு தாழ்வான பெருவயல் வெளி. அளவையுறின் வடமேற்கு எல்லைக்கிராமங்களான விளான், பண்டத்தரிப்பு முதலான இடங்களின் மழை வெள்ளமும் திரண்டு ஓடிவந்து இந்த அம்பனை வெளியை அடையும். இந்த வேளையில் அங்கே நின்று பார்த்தால் திறந்தவெளி வெள்ளக்காடாய் முட்டி மோதும் நிலை தெரியும். ஈற்றில் இப்படிப் புரளும் வெள்ளம் அம்பனை வெளியின் தெற்கெல்லையில் தெருவின் கிழக்குப் பக்கமாய் அமைந்துள்ள பெருவாய்க்கால் மூலம் ஓடிச்சென்று அளவையுறின் கிழக்கில் பெருவயல் வெளிகளுக்கு நடுவில் உள்ள ‘பிளாக்கை’ ஏரியை அடையும்.

வழி நெடுகிலும் கோயில்கள்:

இன்னும் இந்த வழுக்கை ஆற்றுக்கு ஒரு தெய்வீகச் சிறப்புண்டு. அப்பனுக்குப்பாடம் சொன்ன சுப்பிரமணியசாமிக்கு, மாவிட்டபுரத்தில் கோயில் அமைத்தான் சோழப்பேரரசி



மாருதப்பு ரவீகவல்லி நல்லாள். அந்த நல்லாளின் ஆணைப்படி மாவிட்டபுரக் கோயிலுக்குத் தெற்கே உள்ள அயல்கிராமங்களில் ஆறுவிநாயகர் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இந்தச் சிற்றருவியான வழுக்கையாற்று நீரோடு, முதலாவதாக அமைந்துள்ள கொல்லங்கலட்டி முத்து விநாயகர் ஆலயச் சூழலில் சேரும் மழை வெள்ளம் ஓடிவந்து அம்பனை வெள்ளத்துடன் சங்கமிக்கிறது. இப்படிப் பாயும் வெள்ளம் மேற்சொன்ன அளவையின் வடக்கில் அமைந்துள்ள வெள்ள வாய்கால வழி செல்கிறது. இங்கே வெள்ள வாய்காலம் தெருவும் சமாந்தரமாய் உள்ளது. இந்த வெள்ளநீருடன் அளவெட்டி வடகிழக்கில் வயல் நடுவே உள்ள குளத்து நீரும் இந்த வாய்க்கால அடைகிறது. இந்த வழித் தடத்தில் தான் இரண்டாவது ஆலயமாக அழகொல்லை விநாயகர் ஆலயம் உள்ளது. மேலும் இந்த அருவியின் பாதையில் கேணிக்கரை வைரவர் கோவிலைத்தாண்டி முன்றாவதாக அளவையூர் மத்தியில் கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயம் இந்த அருவிக்கு தெய்வீக வலுச்சேர்க்கிறது. தொடர்ந்து செல்லும் திரண்டவெள்ள அருவி, சங்கானை / வல்லை நெடுந்தெருவும் அம்பனைப்

பாதையும் சந்திக்கும் ‘அலுக்கை’ சந்தியில் அமைந்துள்ள பெருவெள்ள வாய்க்கால் மதகு மூலம் குதித்துப் பாய்கிறது. இந்தத் தெருக்களின் சந்தி உயரமானதாயும் வெள்ளம் பாய்ந்தோடும் வழி மிகவும் தாழ்வான தாயும் இருப்பதால், திரண்ட வெள்ளம் குதித்தோடும் காட்சி பார்ப்போரை திகிலூறவைக்கும். இங்கேயும் இந்த முச்சந்தியின் அருகே சூசையப்பர் கோவிலும் உண்டு. இந்த வழுக்கையாற்று அருவி நங்கைக்குப் பெரும் பலம் சேர்ந்து குதித்தோடி வயல்களின் நடுவே உள்ள பிளாக்கை ஏரியை நிரப்புகிறது.

பிளாக்கைக்கருவறை:

இந்தப் பிளாக்கை ஏரி தான் வழுக்கையாற்றின் கருவறை. இங்கேயிருந்து தான் உண்மையான வழுக்கை ஆறு என்ற பரிணாமத்தை அடைகிறான், கீரிமலையில் உருப்பெற்ற வழுக்கையாற்றுச் சிற்றருவி. இந்தப் பிளாக்கை ஏரியின் மேற்குப்புறத்தில் பெருவயல்களைக் கடந்த உயர்நிலப்பரப்பில் தாமரைத் தடாகத்துடன் கிழக்கு நோக்கிய தெய்வத்தலமாகவும் நான்காவதான விநாயக ஆலமாகவும் அமைகின்றது பெருமாக்கடவைப் பிள்ளையார். யாழ் குடாநாட்டில் விஸ்தீரண ரத்தில் கூடியதான இந்தப் பிளாக்கை ஏரிக்கும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான

கான பரப்பளவு கொண்ட வயல்வெளிகளுக்கும், இந்த விநாயகர் ஆலயத்திற்கும் ஒரு நீண்ட காலத் தொடர்பை அளவையூர் மக்கள் அறிந்து அனுபவித்து வருகிறார்கள்.

இந்த ஏரியின் நீளம் சுமார் இரண்டு மைல்களைக் கடக்கும். அதன் அகலம் ஒற்றரை மைல்கள் இருக்கும். இந்த ஏரியின் வடமேற்குப்பக்கத்திலும் தென்மேற்குப் பக்கத்திலும் யானையின் சுளகுக் காதுகள் போல் இரு கேணிகள் போன்ற குளங்கள் உண்டு. அளவெட்டியின் தென்மேற்குக் கிராமங்களான சண்டிலிப்பாயினதும் மாகியப்பிட்டியினதும் ஒரு பகுதி மழைவெள்ளம் ஓடிவந்து சங்கானை மல்லாகம் பெருந்தெருவில் அமைந்துள்ள பெரிய மதகு மூலம் ஏரியின் வலதுபுறம் உள்ளகேணியில் சேரும். இதே போல் அளவெட்டி வடகிழக்கிலும், மல்லாகத்தின் ஒரு பகுதி மழைநீரும் சேர்ந்து அளவெட்டி மல்லாகம் பெருந்தெருவில் கட்டப்பட்டிருக்கும் வெள்ள வாய்க்கால் மதகுவழியே பாய்ந்து ஏரியின் இடது புறக்கேணியை நிரப்பும். இப்படி இரு கேணிகளிலும் நிரம்பிய மேலதிக நீர் ஏரியின் நீர் அளவை உயர்த்தும்.

பன்னதெருமடம்:

மேலே குறிப்பிட்ட ‘பன்னதெருமடம்’ என்ற தெரு ஒரு பெருவெளியான பிரதேசம், இங்கே நின்று தெற்கு நோக்கிப் பார்ப்போமானால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான வயல்வெளிகள் தெரியும். இந்தத் தெருவுக்குச் சமாந்தரமாகத் கிழக்கு மேற்காகச் செல்லும் மாகியப்பிட்டி சுண்ணாகம் தெரு இந்த வயல்வெளிகளுக்கு இடையே எல்லை போல் தெரியும். இன்னும் தெற்கு நோக்கிப் பார்த்தால் சண்டிலிப்பாய் - மானிப்பாய்த் தெருச்சந்தியில் அமைந்துள்ள ஆறு கண்மதவுகள் தெரியும். இப்படியான பசுந்தரைக் காட்சி கோடையிலுக் சரி மாரியிலும் சரி வளமாய்க்காட்சி தருவது, இந்த வழுக்கையாற்றின் நீர்வளம் தான். இந்த ஏரியும் அதன் அருகில் உள்ள கேணிகளும், இங்கே பரந்து

பூர்வீகன்



கிடக்கும் வயலின் பயிர்ச்செய்கைகளுக்கு ஆன நீர்பாய்ச்சனைத்தை வருடம் முழுவதும் உதவுகிறது. இப்படியான நீர்நிலைகளை ஆங்காங்கே அமைத்து எங்கள் ஊரை வளம்படுத்திய நம் முன்னோரின் தொலைநோக்குச் செயற்பாடுகளுக்கு நாம் பெரிதும் தலைவணங்குகிறோம். நாங்களும் இப்படியான ஆக்கங்களைக் காலத்திற்கேற்றவாறு செய்ப்பெறுவோம்.

கிழுவனைக்குளம்:

இந்த பிளாக்கை ஏரியின் நீர்வளத்தை மேலும் பெருக்கி முகமாக அளவையுறின் தென்கிழக்கெல்லையில் கேல்வத்தை என்ற குடியிருப்புக் குறிச்சியின் எல்லையில் கிழுவனை என்று ஒரு குளம் உள்ளது. ஊரின் தென்மேற்குப் பகுதியில் சேர்ந்து வரும் மழை வெள்ளம் இந்தக் குளத்தை நிரப்பும். இக்குளத்தில் நீர்நிரம்பியவுடன் மேலதிக நீர் பிளாக்கை ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வாய்க்கால்

தொடர்பு உள்ளது. அளவையூர் ஒரு நீர்வளம் நிலவளம் வாய்ந்த கிராமம். விவசாயம்தான் அதன் உயிர்நாடி. இந்த விவசாயத்திற்கு உறுதுணையாய் உள்ளது மாடு ஆடுவளர்ப்பு. மேழிச்செல்வம் கோழைபடாது என்ற பொன்மொழிக்கேற்ப அந்த மேழித் தொழிலுக்கு அச்சாணியாய் இருப்பது எருதுகளும் பசுக்களும் ஆட்டுமந்தைகளும் தான். இங்கே இந்த எருதுக்களுக்குப் பசுக்களுக்கும் சுகாதாரம் பேணும் ஊற்றாய் இருப்பது இந்தக் கிழுவனைகுளம். மாரிகாலத்திலும் கோடையில் சில மாதங்கள் வரை நீர் வற்றாது இருக்கும். இந்தக் குளம் தான் ஊரில் உள்ள எருதுகளுக்கும் பசுக்களுக்கும் நீராட்டும் இடம். நம் ஊரவர்கள் மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ தங்கள் எருதுகளையும் பசுக்களையும் ஓட்டி வந்து குளிப்பாட்டுவார்கள். மாரி மழைநீர், ஓடிவரும் தடங்களில் உள்ள மரங்களின் இலை மற்றும் வேர் களையும் பல மூலிகைச் செடிகளையும் கழவி வருவதால், இக்குளங்களின் நீரில் நோய்தீர்க்கும் தன்மைகள் உண்டென்று நம் முன்னோர்கள் கண்டறிந்த அனுபவ உண்மைகள், ஓட்டுண்ணிகளினால் மந்தைகளுக்கு ஏற்படும் அவஸ்தைகளைத் தீர்க்க இக் குளங்களில் நீராட்டுவதால் நிவாரணம் கிடைக்கிறது. இப்படியாக எங்கள் கிராமங்களில் ஆங்காங்கே உள்ள குளங்களின் பயன்பாடுகள் நீண்டு செல்லும்.

தொடர்ந்து செல்லும் இந்த வழுக்கையாற்றுப் பயணத்தில் பல பாங்களிலும் சேர்ந்து ஓடி வரும் அருவி ஈற்றில் பிளாக்கையில் சேரும் போது தான் வழுக்கையாறு என்ற பரிணாமத்தைப் பெறுகிறது. இந்த ஏரியில் நிரம்பிய நீர், ஏரியின் தென்கரைப் பகுதியில், ஒரு தொப்புள்கொடி போன்று நீண்டு செல்லும் பெருவாய்க்கால் வழியில் சென்று தன் பயணத்தை வழுக்கையாறு நாமத்தோடு தொடர்கிறது.

poorveekan@thaiveedu.com

3D தெரியும் அதென்ன 4D ...?

முப்பரிமாண (3D) திரைப்படங்களை ஒரு சிறப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்து மகிழலாம், பயப்படலாம். அண்மையில் வெளியான Spy Kids: All the Time in the World எனும் ஹொலிவுட் திரைப்படம் 4D யில் வெளியாகியுள்ளது. காட்சியமைப்புக்கேற்ப இருக்கைகளும் ஆடி அதிர்ந்து குலுங்குவது ஒருவகை நான்காம் பரிமாணம். Spy Kids படத்தில் மணம்தான் நான்காம் பரிமாணம். மணம் ஒரு பரிமாணமல்ல எனினும் வணிக உத்தி அதையும் பரிமாணமாக்கி Aromascope என்று சொல்கின்றது. நுழைவுச்சீட்டு வாங்கும்போதே இலக்கங்கள் கொண்ட சிறு அட்டையொன்றும் தரப்படும். படத்தில் திரையின் ஓரத்தில் அவ்வப்போது தோன்றும் இலக்கத்தை உங்களிடமுள்ள அட்டையில் சுரண்டினால் காட்சியோடு தொடர்பான மணம் பரவும். கதாநாயகி Scent அடித்தால்... சரி, நாமும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.

சாக்கடையில் விழுந்தால்....?



கடந்த
மாதத்தில்...

நினைவில் நிற்கும் நிகழ்வுகள் சில...



ஓகஸ்ட் 13 - Milne Parkஇல் மட்டக்களப்பு பெரியகல்லாறு மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் - படம்: குகன் கணா



ஓகஸ்ட் 12 - மார்க்கம் Vedic Cultural Centre இல் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ரொறன்ரோ கிளையின் ஆண்டு விழாவும் பட்டமளிப்பும்



இங்கிலாந்து - கிழக்கு லண்டனில் நடைபெற்ற கவிஞர் எம்.என்.எம். அனஸின் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளின் வெளியீட்டு நிகழ்வு



ஓகஸ்ட் 20 - Rowantree Mill Parkஇல் மீன்பாடும் தேனாட்டாரின் ஒன்றுகூடல் - பாடும் மீன்களின் பொழுது - 2011 - படம்: குகன் கணா



ஓகஸ்ட் 27 - மொன்றியல் தமிழ் ராகம் வானொலியின் நட்சத்திர விழா - படம்: கொளரி



ஓகஸ்ட் 13, 14ம் திகதிகளில் Markham Fair Ground இல் அனைத்துலகத் தமிழ் வானொலியின் (GTR) நட்சத்திர விழா. - படம்: கணா ஆறுமுகம்



ஓகஸ்ட் 20 - 2761, மார்க்கம் வீதி - Suncity Plazaவில் ஸ்காபரோ - ரூஜ் ரிவர் தொகுதிக்கான ஒன்றாறியோ சட்ட மன்ற NDP வேட்பாளர் நீதன் ஷானின் பரப்புரை அலுவலகத் திறப்பு விழா - படம்: துவதி (www.imaginedigitally.com)



ஓகஸ்ட் 06, 2011 - மிசிசாகா Living Arts Centre இல் செல்வி. தக்ஷிகா ஸ்ரீதரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் - படம்: கணா ஆறுமுகம்



ஓகஸ்ட் 06 - Downsview Parkஇல் உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகத்தின் கோடைகால ஒன்றுகூடல்



ஓகஸ்ட் 13 - Sir John A MacDonald Collegiate Institute இல் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன், மகளிர் கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் வானவில் 2011 படம்: Visionfotos கோபி



ஓகஸ்ட் 13, 2011 - மோனிங்சைட் பூங்காவில் நடைபெற்ற கரவெட்டி ஒன்றியத்தினரின் கோடை கால ஒன்றுகூடல். - படம்: அம்பி



மகாஜனா பழைய மாணவர் சங்கம் கனடா நடத்திய ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டி

ஓகஸ்ட் 16, Milliken Park இல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடல்



ஓகஸ்ட் 6, 7 - GTA Square Mall இன் 4ஆவது வருடாந்த 'கோடையில் ஓர் வசந்தம்'

உங்கள் விழாக்களின் படங்களும் இங்கு இடம்பெறவேண்டுமாயின், விழா பற்றிய விபரங்கள், புகைப்படம் எடுத்தவரின் பெயர் மற்றும் உங்கள் தொடர்பிலக்கங்களுடன் events@thaivedu.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைப்புகள்.

சர்வதேச மன்னிப்புச் சபை

அரசு சார்பற்ற உலகளாவிய ரீதியிலான Amnesty International என அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்புச் சபையானது பிரித்தானிய சட்டத்தரணியான Peter Benenson என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டது. 1961ம் ஆண்டு சுதந்திரம் வேண்டி குரலெழுப்பிய போர்த்துக்கேய மாணவ சிறைக்கைதிகள் இருவரின் சிறைத்தண்டனைக்கு எதிரான குரல் கொடுப்பினைத் தொடர்ந்து Peter Benenson உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சாரத்தினை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பானது உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இயங்கி வருகின்றது.

நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 3 மில்லியன் உரிமை, சுதந்திரம் போன்றவற்றில் மிகமுகம் மக்கள் அங்கத்தவர்களாகவும் ஆதரவாளர் கியமாக கவனம் செலுத்தி வந்த இந்த மன்

கப்படும் கொடுமைகள், சுகாதாரம் என்பவற்றையும் தனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.



மனித உரிமை, சுதந்திரம் போன்றவற்றில் கவனம் செலுத்திவந்த மன்னிப்புச் சபை தற்போது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், சுகாதாரம் என்பவற்றையும் தனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டுள்ளது.

அரசியல் கொலைகள், தனி மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசினை 1977ம் ஆண்டு சர்வதேச மன்னிப்புச் சபை பெற்றுக்கொண்டது. உலக சமாதானத்தினையும் தனி மனித சுதந்திரம் சுய நிர்ணய உரிமை போன்றவற்றிற்காக குரல் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த அமைப்பானது இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பிற்காகவும் தனது வலுவான குரலினைக் கொடுத்து வந்திருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பாக இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் தொடர்ந்து வரும் ஆட்கடத்தல் போன்ற விடயங்கள் தொடர்ந்து வருவதையும் குற்றம் சாட்டி வருகின்றது.

மன்னிப்புச் சபையின் பணி இந்த ஐம்பது ஆண்டு காலங்களையும் கடந்து வளர்ந்து உலகம் முழுவதும் அமைதியும் சாந்தியும் நிலவ வழி செய்ய வேண்டும்.

sivagini.bala@thaiveedu.com

சர்வதேச மன்னிப்புச் சபையானது தனது அங்கத்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள மக்களின் உரிமைகள் ஒழுங்காகப் பாதுகாக்கப்படுகின்றனவா என அறிந்து கொள்ளும். இவர்கள் சிறைக் கைதிகள், சமூகப் பிரமுகர்கள், சட்டவல்லுனர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமயப் பெரியார்கள் போன்றவர்கள் மூலம் செய்திகளைத் திரட்டிக் கொள்கின்றனர். மேலும் திரட்டப்பட்ட செய்திகள் சரியானவையா என பல வல்லுனர்கள் மூலம் அலசி ஆராய்ந்த பின்னர் தான் பத்திரிகையாளர்களுக்கோ அல்லது இணையத்தளத்திற்கோ அனுப்பப்படும். இவ்வாறு மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த அமைப்பில் 150க்கு மேற்பட்ட

களாகவும் இருக்கின்றனர். தனி மனித மன்னிப்புச் சபை தற்போது பெண்களுக்கு இழைக்க



ஓகஸ்ட் 20 - தமிழீழ உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய Cheetahs Soccer Club வீரர்கள்



வேலாயுதம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடத்திய ஒன்றுகூடல்,

ஓகஸ்ட் 19 - Arermenian Youth Centre இல் நடைபெற்ற "சிலப்பதிகாரம்" நாட்டிய நாடகம்



ஓகஸ்ட் 28 - மிசிஸ்ஸாகா Burnhamthorpe Library Theatreஇல் CMRTVஇன் Star Search - 2011 - படம்: ராகவன்

**AMNESTY
INTERNATIONAL**



உலகெங்கும் மனித உரிமைகளுக்காய்
குரல் கொடுக்க நிற்குங்கள்
சர்வதேச மன்னிப்புச் சபை

இவ் ஜனப்பெருமும் பணியிற் பங்கேற்க

நீதி சேர் நடை 5k Walk - A - Thon



மனித உரிமைகளைக் காத்திடத் தமிழ்க் கனடியர் நடை
Tamil Canadian Walk For Human Rights

**Sunday, September 18, 2011
Thomson Memorial Park
Scarborough**

**Registration: 8:30 AM
Walk Starts: 9:30 AM**



Amnesty's charitable registration number is 11878 5914 RR0001.
All donations of \$10 or more are issued tax receipts.

மேலதிக விபரங்களுக்கும் நிதி சேர் படிவங்களுக்கும்:
For more information and pledge forms:

416 240 0078

www.amnesty.ca/walkforrights



**Canadian Tamil Congress
கனடியத் தமிழர் பேரவை
Congrès Tamoul Canadien
"Voice of Tamil Canadians"**

சர்வதேசமெங்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களைக் காத்திடக் கைகொர்ப்போம்!

The Cageஜ முன்வைத்து

ஈழப் போர்

எனது வாசிப்புகளுடான ஒரு பார்வை

2

The Tiger Revolt என்கிற நாலாவது அத்தியாயத்தில் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகால நிலைகள் பற்றிய சிறு குறிப்புகளுடன் புலிகளின் ராணுவ ரீதியான வளர்ச்சிகள், அவர்கள் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்புகள், அரசியல் படுகொலைகள் போன்றன குறிப்பிடப்படுகின்றன. தீவிரமான விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் எதிர்க்கப்படுவதற்கு இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது, அவர்கள் செய்த அரசியல் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், மக்களைக் கேடயமாகப் பாவித்தமை போன்றவை இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்றுவரை தீவிர புலி ஆதரவாளர்கள் பலரால் நிராகரிக்கப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வருகின்ற கருத்துக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளுக்குப் பின்னைய தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதில் பரவலாக எதிர்கொள்ளப்படும் சிக்கலே இதுவாகத்தான் இருக்கின்றது. இதற்கு நல்லதொரு உதாரணமாக, போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நவநீதம் பிள்ளை இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறாமல் தடுத்து வைத்துள்ளனர், ஆட்களை கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகின்றனர் என்று குறிப்பிட்டபோது இவ்வாறு நவநீதம்பிள்ளை கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாற்று என்று கூறி அந்த அறிக்கையைக் கண்டிக்குமாறு கேட்டு தொடர்ச்சியாக மொய்த்த மின்னஞ்சல்களையும், தற்போது சனல் 4 வெளியிட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஒளித்தொகுப்பில் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சுமத்திய பகுதிகளை நீக்கிவிட்டே தமிழர்கள் மற்றவர்களுடன் பரிமாறவேண்டும் என்று பரவிய மின்னஞ்சல்களையும் கூறலாம். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றபோது நண்பர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்னதுபோல, “தீவிர ஆதரவாளர்கள் புலிகள் மீதான விமர்சனம் = புலி எதிர்ப்பு = போராட்டத்துக்கான எதிர்ப்பு = துரோகிகள் என்கிற ரீதியில் அணுகுவதும், மாற்றுக்கருத்து = புலி எதிர்ப்பு மட்டும் என்று பார்ப்பதும்” இன்னும் இன்னும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என்பதையும் பார்க்கவேண்டும். நாம் மிகப் பெரிய வீழ்ச்சி ஒன்றை அடைந்திருக்கின்றோம் என்பதை ஏற்றுக் கொண்டு, அடுத்து என்ன செய்வது, எதில் இருந்து தொடங்குவது என்று சிந்திக்கவேண்டும். அதற்கு, இதுவரை செய்தவற்றில் எதைத் தொடர்வது, எதைத் தவிர்ப்பது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம், இன்றை உலக

ஒழுக்கில் எமக்கு வை சாதகமாக அல்லது பாதகமாக இருக்கின்றன என்பவற்றை ஆராய வேண்டும். இதற்காகத்தான் சுயவிமர்சனப் பார்வை அவசியம் என்பது உறுதியான நம்பிக்கை. ஆனால் சுயவிமர்சனம் என்பது ஒரு தரப்பினர் மீது காழ்ப்பை உமிழ்வது அல்ல, இலங்கையில் இத்தனை போர்க்குற்றங்களும், இனப்படுகொலையும் நடைபெற்றிருக்கையில் அது பற்றி எந்த விமர்சனமும் இன்றி மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி கூறி விழாக்களை தொடக்குவது, நடத்துவது அல்ல. தாம் சார்ந்திருந்த இயக்கங்கள் / தாம் போராடிகளாக இருந்த காலங்களில் செய்த போர்க்குற்றங்கள், வன்முறைகள் பற்றி எந்த விமர்

பிளவை அதிகரிக்கும் என்று சொல்வது தான் புலி ஆதரவாளர்களின் வழமையாக இருக்கின்றது.

இன்று விடுதலைப் புலிகள் மீது மாற்று இயக்கத்தினர் குழந்தைகளைப் போரில் சேர்த்தல், கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தல், அரசியல் படுகொலைகள் போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைக்கின்ற போது இதே தவறுகளில் இருந்து அவர்கள் தமக்கு வழங்குகின்ற பழி விலக்கங்களையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக கீழ்வரும் அறிக்கையில் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்,



election in January 2010, children were reportedly recruited to assist these groups with tasks including guarding their offices and distributing campaign material.

Questions to the Government of Sri Lanka

What measures have been taken by the Government of Sri Lanka to ensure that EPDP and PLOTE do not recruit and use children and that any children associated with them are released and provided with all necessary support for their rehabilitation and reintegration? - Coalition Report to CRC on OPAC Implementation in Sri Lanka - April 2010 pg 8.”

இலங்கை அரசு போர்க்காலத்தில் ஊடகத்துறையை எப்படி மிரட்டிக் கட்டுப்படுத்தியது, அதன் மீது எப்படி வன்முறையை ஏவியது என்பதையும் கேட்க வேண்டும். 2009 ஜூன் 1ம் திகதி ஊடகத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பற்றி மகிந்த ராஜபக்சே ஊடகத்துறை பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெயந்த பொடல என்கிற ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டார் (பக்கம் 154). ஜெயந்த பொடல மாத்திரமன்றி லசந்த விக்ரமசிங்க கொலை, பிரகீத் எக்னலிய கொட, வெற்றிவேல் ஜசிகரன், நாமல் பெரரா போன்றவர்கள் மீது அரசு வன்முறையைப் பாவித்த விதமும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. (இது பற்றி மேலதிகமாக வாசிக்க <http://goo.gl/UEjct> என்ற ஆவணத்தைப் பார்க்கலாம்.)

இலங்கை அரசு தனக்குச் சார்பான பிரச்சாரங்களை எப்படி முன்னெடுத்தது என்பது கூர்ந்த அவதானத்துடன் குறிப்பிடப்படுகின்றது. போர்க்காலங்களில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைத்

தொடர்தல் 76ம் பக்கம்

“

இன்று இலங்கை அரசுக்குத்

தேவைப்படுவதெல்லாம்

இலங்கையில் போர் நிறைவிற்கு

கொண்டுவரப்பட்டதுடன்

அங்கே அமைதி நிலைநாட்டப்பட்டுவிட்டது

என்பதாக

உலகிற்குக் காட்டவேண்டும் என்பதே.

”

சனத்தையும் வைக்காமல், எல்லாத் தரப்பும் பிழைவிட்டவைதான் என்று ஒரே தாவலாகத் தாவி அதற்கு பின்னர் வரிக்கு வரிக்கு பாசிசப் புலிகள், பாசிசப் புலிகள் என்று பல்லவி பாடுவது அல்ல. விடுதலைப் புலிகள் பெண் விடுதலையை முன்வைக்கவில்லை, தலித் விடுதலையை முன்வைக்கவில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சுமத்திவிட்டு யாராவது குறுக்கிட்டு இல்லை புலிகள் இவற்றைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்று சுட்டிக்காட்டினால், அவர்கள் அப்படி செய்தபோதும் அவர்களால் சாதீயத்தை அடக்கமுடியவில்லையே, பெண் விடுதலையை நிலை நாட்ட முடியவில்லையே என்று விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று புளகாங்கிப்பது இல்லை. இதே தவறைத்தான் புலி ஆதரவாளர்களும் செய்கின்றனர் என்பதையும் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டி இருக்கின்றது. சுயவிமர்சனம் தேவை என்று சொல்வதையே, இல்லை அது

“Several other armed groups have been responsible for the recruitment and use of children in Sri Lanka. There were reports in the past of the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Tamil Eelam Liberation Organisation (TELO) and the Eelam People’s Democratic Party (EPDP) recruiting and using children, although not in large numbers. These groups were originally set up in the 1980s in opposition to the government. However, since 1990 they have worked in cooperation with the government against the LTTE.

Current information indicates that EPDP and PLOTE are continuing to recruit and use children for task-specific purposes. For example, in the lead up to the presidential



ஓகஸ்ட் 14 - Ajax, greenwood Park இல் நடைபெற்ற கனடா வாழ் - வவுனியா வளாக பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்.

All Your Insurance Needs.....

UNIVERSAL LIFE INSURANCE

ஆயுட்காலம் வரை நீடிக்கும் நிரந்தர ஆயுட்காப்புறுதி.
10, 15 அல்லது 20 வருடங்களில் செலுத்தி முடிக்கலாம்

MORTGAGE INSURANCE

அடமானக் கடனுக்கான காப்புறுதி வங்கியில் பெற்றுக்கொள்வதை விட ஆயுட்காப்புறுதி நிறுவனத்தில் பெற்றுக் கொள்வது சிறந்தது.

CRITICAL ILLNESS INSURANCE

25 விதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் 2 மில்லியன் வரை பெறக்கூடிய காப்புறுதித் திட்டம் நோய் ஏற்படாவிடில் கட்டியபணம் முழுவதும் மீள்பெறமுடியும்

RESP

குழந்தைகளின் உயர்கல்விக்கான சேமிப்புத் திட்டம் 20 - 40 விதமான அரசு மானியத்துடன் 15 வித போனஸ்

வயோதிகர்களுக்கான காப்புறுதி

- மருத்துவ பரிசோதனை வேண்டியதில்லை.
- உடனடியாக காப்புறுதித்திட்டம் அமுலாகும்.
- வேறு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், நிதிநிலை நோயால் இன்கலின் பாதிப்பவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
- ஆயுட்காலம்வரை மாதாந்த கட்டணத்தில் மாற்றமில்லை.



Protect your family with an affordable life insurance policy....

Vasanth Vinayagamoorthy

Insurance Adviser

Cell: 647-885-3012

Office: 416-494-4777

Fax: 416-613-2739

www.vvinsurance.ca




"Excellent Rates with Quality Services"

Build The Life You've Always Dreamed Of...
You Can Start By Choosing the Right BROKER

LOW Interest Rates Starting at 2.20%

- Bad/Good Credit
- Self Employed
- Unemployed

Win Up To
\$100,000*
When you minimize your mortgage



Lokan Sundaram
Mortgage Broker



Refinances | Debt Consolidation | Home Renovations
Purchases | Renewals | Self-Employed | New Immigrants

* win the value of your mortgage up to \$100,000* See complete contest rules for details at www.rightmortgage.ca/minimizeyourmortgage
Corporate Office: Suite 200, 2005 Sheppard Ave. E., Toronto ON M2J 5B4
Toll Free: 1-877-366-3487 License #10530

Lic #: M08000182

416-450-3984

lsundaram@trebnet.com

Lic #: M08009958

416-230-6462

kkathir@trebnet.com



Kathir Kandiah
Mortgage Broker

தளங்களிலும், சர்வதேச நாடுகளில் புலம் பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடாத்தியபோது அந்தப் போராட்டங்கள் பற்றி ஊடகங்களில் பின்னூட்டங்களிடும்போது தொடர்ச்சியாக தமிழர் தரப்பு நியாயங்களை நிராகரித்து பல பின்னூட்டங்கள் வந்ததை நாம் கவனித்திருப்போம். அண்மையில் டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்புகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ராஜ பக்சேவின் பெயர் நீக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அது போல, இலங்கை அரசால் நியமிக்கப்பட்டவர்களே கூட இப்படியான பின்னூட்டங்களை வெளியிட்டிருக்கவும் கூடும். அதே நேரம், புலம் பெயர் நாடுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்ற போதும் தன்னிச்சையாகவேனும் எமது போராட்டத்தின் நியாயங்களை நாம் பதியத் தவறினோம் என்பதே உண்மை. அதே நேரம் இலங்கை அரசு தனது ஊடகப் பிரசாரத்தை முழுவேகத்தில் செயற்படுத்தியது. இந்த இடத்தில் கோடன் வைஸ் சொல்வதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்,

“Apart from its hold on the national media, the government controlled numerous official and unofficial websites located within Srilanka and in countries such as Sweden, Singapore and Canada. Roving self-styled Srilankan ‘terrorism experts’ eloquently explained the workings of the Tamil Tigers in international TV studios, and backed up Srilanka’s diplomat abroad. Carefully manufactured information converged to support the government’s narrative of events. – Page 176 and 177 ”

இலங்கை அரசு தனது போரினை ராணுவ ரீதியாக மாத்திரமல்லாமல் பல்தரப்புகளிலும் தொடர்ந்து கொண்டுவந்திருப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இது. இன்று இலங்கை அரசுக்கு தேவைப்படுவதெல்லாம் இலங்கையில் போரினை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அங்கே அமைதி நிலை நாட்டப் பட்டுவிட்டது என்பதாக உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதே. போர் நிறைவடைந்தவுடனேயே தொடர்ச்சியாக நடைபெற்ற கலை

விழாக்கள், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, காலி கலாசார விழா போன்றவை இலங்கை அரசின் மேற்குறித்த நோக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலின் படி அமைந்ததாகவே அல்லது சுயேச்சையாக நடத்தப்பட்டபோதும் அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு வலுச் சேர்ப்பதாகவோதான் இருக்கின்றன.



தமிழர்கள் தொடர்ச்சியாக நம்பி வந்த

வாசுதேவா நாணயக்கார போன்றவர்கள் கூட

இன்று

முழுக்க முழுக்க இலங்கை அரசைக் காப்பாற்றும்,

இயன்றவரை அதை நியாயப்படுத்தும்

வேலைகளைத்தான் செய்கின்றார்கள்.

மறு வாழ்வு, புனரமைப்பு என்ற பெயரில் இன்று அரசு விரும்புவதெல்லாம் வரலாற்றைத் - தன்னைக் காப்பாற்று பண்ணி மீள எழுதுவதைத் தான். இன்று யாழ் நூலகத்தைப் பற்றி அரச இணையத் தளங்களில் வெளியிடப்படும் செய்திகளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதையும் (பார்க்க <http://www.cimicjaffna.com/HistoricalPlaceBody.php>) அதே நேரம், தலதா மாளிகை மீதான விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல் மற்றும் சேதமுற்ற தலதா மாளிகையின் படங்கள் தலதா மாளிகையுடன் இருக்கின்ற அருங்காட்சியக சுவர்களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இவ்வாறான மிகத் தெளிவான திட்டமிடலுடன் இயங்குகின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுடன் சேர்த்தே போருக்குப் பின்னைய சூழல் பற்றியும் ஆராயவேண்டி இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசு சீனாவையும், இந்தியாவை

யும் வைத்து மிகச் சாணக்கியமாக தனது நகர்த்தல்களை செய்து வந்துள்ளது. அது மாத்திரமல்லாமல் லிபியா, வெனிசுவா, ஈரான், கியூபா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தின. இந்த நாடுகளில்

பல இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை முன்வைத்து மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையையும் இதே கண்ணோட்டத்தோடே இலங்கையில் இருக்கின்ற இடதுசாரிக் கட்சிகள் அணுகின என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவிரும்புகின்றேன். தமிழர்கள் தொடர்ச்சியாக நம்பி வந்த வாசுதேவா நாணயக்கார போன்றவர்கள் கூட இன்று முழுக்க முழுக்க இலங்கை அரசைக் காப்பாற்றும், இயன்றவரை அதை நியாயப்படுத்தும் வேலைகளைத்தான் செய்கின்றார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, இடது சாரித் தலைவர்களை தமிழர்கள் நம்பவில்லை என்ற குற்றச் சாற்று மிகப் பலகீனமானதாகவே தோன்றுகின்றது.

கோடன் வைஸின் புத்தகம் சில சில குறை

களை அல்லது எனது பார்வையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற போதும் அண்மைக்காலங்களில் ஈழத்தில் நடைபெற்ற போர் மற்றும் பேரழிவுகள் தொடர்பாக வெளிவந்த ஆவணங்களில் முக்கியமானதென்றே கூறமுடியும். இயன்றவரை இந்தப் புத்தகத்தை வாசித்தலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியமென்றே தோன்றுகின்றது. The Cage தவிர ஈழம், இலங்கையின் இனப் பிரச்சினைகள் பற்றிய முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், அறிக்கைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வாசிப்பதும் நிச்சயமாக தெளிவை ஏற்படுத்தும். மகாவம்சம் (<http://noolaham.net/project/47/4622/4622.pdf>), இலங்கையாப்பு (<http://www.priu.gov.lk/Cons/1978Constitution/CONTENTS.html>) போன்றவற்றை வாசிப்பது கூட முக்கியம். முறிந்த பனை இன்னுமொரு முக்கிய ஆவணம் (<http://noolaham.net/project/11/1001/1001.pdf>). தொடர்ச்சியாக முறிந்த பனை புலி எதிர்ப்பு நூல் என்ற பார்க்கப்பட்டிருக்கின்றது. முறிந்த பனையை மீள வாசிக்கின்ற போது அதில் புலிகளின் அரசியல் குறைபாடுகள் பற்றிய கறாரான விமர்சனத்துடன் பிற போராட்ட இயக்கங்கள் மீதான கடுமையான விமர்சனங்களையும் அவதானிக்கமுடியும்.

இந்தக் கட்டுரையை The Cage பற்றிய முழுமையான விமர்சனமாக நான் எழுதவில்லை. அதே நேரம் இந்தக் கட்டுரை ஊடாக பிறரை என்னால் இயன்றவரை The Cage இனை வாசிக்கவைத்துவிடவேண்டும் என்றே தலைப்பட்டேன். அண்மைக்காலமாக ஈழம் தொடர்பான வாசிப்பே பிரதானமாக இருந்து வருகின்றபோது, என் அண்மைக்கால வாசிப்பு, கடந்த கால அனுபவங்கள், முடிவுகள், The Cage போன்றவை எல்லாம் செய்த ஊடாட்டத்தின் விளைவே இந்தக் கட்டுரை. இதில் உடன்படவும் முரண்படவும் வேண்டிய புள்ளிகள் எல்லாருக்கும் இருக்கும். அவை பற்றித் தொடர்ந்து பேசவும், எழுதவும் என்றும் விரும்புகிறேன்.

arunmozhiarman@thaiveedu.com





Please call for

EXPERIENCED & TRUSTED SERVICES
to Buy, Sell or Rent Real Estate Properties
Homes, Condos or Businesses

Free Market Evaluation

வீடு வாங்க, விற்க அல்லது வாடகைக்கு,
நம்பிக்கையான சேவைகளுக்கு அழையுங்கள்
தமயந்தி சுரேந்திரன்

Tammy Surendran (Broker)

tammy.surendran@gmail.com

Direct Line

416-410-9301



Home Life GTA Realty Inc.,
Brokerage
208 - 1711 McCowan Road
Toronto, On. M1S 3Y3

Bus: 416-321-6969
Fax: 416-321-6963

ROGERS™ இன் முக்கிய அறிவித்தல்

கேபிள் (Cable) இல்லாது அன்ரேனா (Antenna) மூலம் மட்டும்
தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு
ஓர் முக்கிய அறிவித்தல்

**அன்ரேனா மூலமான (CHANNELS) அலைவரிசைகள் சீல நாட்களில்
நீரந்தரமாக நிறுத்தப்படவுள்ளது**



ROGERS™ தரும் அரிய சந்தர்ப்பம்

ஆகக் குறைந்த விலையில் DIGITAL BOX உடன் BASIC CABLE
ஒரு வருடத்துக்கு பெற்றுக் கொள்ளலாம்



- ஆகக் குறைந்த விலையுடன் BASIC CABLE ஐ எடுப்பதன் மூலம்
- 12 மாதத்திற்குப் பின்னர் DIGITAL BOX உங்களுக்கு உரிமையாகிறது

[இச்சலுகையை பெறத் தகுதியுள்ளவர் யார் ?]

- அன்ரேனா மூலம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள்
- தொலைக்காட்சி CABLE இல்லாதவர்கள்
- ROGERS Internet/Telephone மட்டும் வைத்திருப்பவர்கள்

மேலதிக கட்டணத்துடன் தமிழ் (Channels) அலைவரிசைகளையும்
வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம்

தமிழில் தொடர்புகளுக்கு அழையுங்கள்:

Your ROGERS Advisor

டானியல் ரவீந்திரன் - Daniel Ravindran

daniel.ravindran@rci.rogers.com


416-817-7977
1-866-360-7977



\$451⁰⁰ Per Month*
Markham/Kingston
 Condo Apt, 1 Bedroom,
 1 Washroom, Tridel Builder!! Prime Bluffs
 Area! Convenient Area For Ttc, Shopping,
 Schools And Commute To Downtown



\$470⁰⁰ Per Month*
Neilson / Mclewin
 Condo Apt, 1 Bedroom,
 1 Washroom, Excellent Location! Immacu-
 late! Mayfair Luxury Condo! Ideal For First
 Time Buyers. Beautiful Panoramic West Ex-
 posure




\$570⁰⁰ Per Month*
Midland/Eglinton
 Condo Apt, 3 Bedroom,
 2 Washroom, Move In Condition! Very Spa-
 cious Condo With 3 Large Bedrooms! 2 Full
 Washrooms! Lots Of Living Space & Storage
 Space




\$619⁰⁰ Per Month*
Warden / Finch
 Condo Apt, 2+1 Bedroom,
 2 Washroom, spacious unit, Close to shop-
 ping and transit



\$674⁰⁰ Per Month*
Don Mills / Eglinton
 Condo Apt, 2 Bedroom,
 1 Washroom, 2-Bedroom Spacious Unit.
 Warm, Bright, Friendly And Improved. Walk-
 Out To Sunny Balcony. Show With Confid-
 ence.



\$698⁰⁰ Per Month*
Keele / Finch
 Condo Townhouse 2-Storey, 3+1 Bedroom,
 3 Washroom, deally Located, Walking Dis-
 tance To Soon To Be Built New Sub Way Sta-
 tion, Ideal For Investment As This Property
 Is Very Close To York University



\$769⁰⁰ Per Month*
Dvp / Eglinton
 Condo Apt, 3 Bedroom,
 2 Washroom, Spacious End Unit! Overlook-
 ing Golf Course With Sunny West Exposure!
 Easy Access To Main Floor, No Need For Ele-
 vator! Easy Access To Downtown



\$1032⁰⁰ Per Month*
Birchmount / Ellesmere
 Condo Apt Multi-Level, 2+1 Bedroom,
 2 Washroom, Luxurious Tridel Built Condo
 With Amazing Panoramic View.. Tons Of
 Natural Lights, Excellent Building Facilities
 Including Gym, Indoor Swimming Pool



\$1068⁰⁰ Per Month*
Mckay/Williams Park Way
 Detached 2-Storey, 3+1 Bedroom,
 3 Washroom, Close To Middle School, High
 School, Parks, Recreation Centre, Swiming-
 pool, 10 Minutes Drive To Bremlea City Cen-
 tre, 5 Minutes Drive To Brampton Civic
 Hospital



\$1175⁰⁰ Per Month*
Mccowan/Ellesmere
 Condo Apt, 3 Bedroom,
 2 Washroom, New Monarch Luxury Condo!
 Unobstructed View! Granite Kitchen Top!
 Steps To Scarborough Town Centre, Rt To
 Subway And Public Transit!

Kunasegar Nagalingam

Sales Representative

Direct: **416-402-4545**

0% Downpayment available***

HomeLife Today Realty Ltd., Brokerage**

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6,

Bus: 416-298-3200, Fax: 416-298-3440

E-mail: sujatha.homelife@gmail.com

**Independently Owned and Operated.

* Monthly mortgage calculated at 2.1% interest and
 30 year amortization

*** 0% Down payment with 5% cashback mortgage.



Sujatha Kunasegar

Sales Representative

Direct: **647-401-9644**



We do not intent to solicit currently listed properties.

S.P. IMPORTERS FURNITURE INC.

Importers & Distributers of High Quality Furniture & Mattresses

மலிவு விற்பனை

| | | | |
|--|--|--|--|
| <p>CASH & CARRY</p> <p>\$149 Reg. \$249</p> <p>Futon Frame and Mattress</p> | <p>3 pc Leather Sofa Set</p> <p>\$1079 Reg. \$1499</p> | <p>5 pc Glass Top Dining Set</p> <p>\$199 CASH & CARRY</p> | <p>3 pc Leather Sofa Set</p> <p>\$1899 Reg. \$1999</p> |
| <p>8 pc Queen Bedroom Set</p> <p>\$1899 Reg. \$2499</p> | <p>9 pc Dining Room Set</p> <p>\$1799 Reg. \$2299</p> | <p>Single / Double Bedroom Set</p> <p>\$1899 Reg. \$2499</p> | <p>3 pc Sofa Set with 5 Recliners</p> <p>\$1299 Reg. \$1699</p> <p>Black or Chocolate Leather</p> |

Over 15,000 sq. ft Showroom MORE than 2,000 items to choose...

| | | | | | | | | | | | |
|--|---|---|---|--|-----------|--|---------------|--|---------------|---------|----------------|
| <p>Wooden Bunkbed with Mattress</p> <p>\$449 Reg. \$599</p> <p>CASH & CARRY</p> | <p>Sectional Sofa with ottaman</p> <p>\$899 Reg. \$1199</p> <p>Micro fabric / PU</p> | <p>9 pc High Pub Set</p> <p>\$599 Reg. \$999</p> <p>CASH & CARRY</p> | <table border="1"> <tr> <td></td> <td>Hwy. 401.</td> </tr> <tr> <td></td> <td>Ellesmere Rd.</td> </tr> <tr> <td></td> <td>Lawrence Ave.</td> </tr> <tr> <td>Midland</td> <td>★ We Are Here!</td> </tr> </table> | | Hwy. 401. | | Ellesmere Rd. | | Lawrence Ave. | Midland | ★ We Are Here! |
| | Hwy. 401. | | | | | | | | | | |
| | Ellesmere Rd. | | | | | | | | | | |
| | Lawrence Ave. | | | | | | | | | | |
| Midland | ★ We Are Here! | | | | | | | | | | |

Authorized Sealy & Ashley Dealer

We sell ALL kinds & sizes of
 mattresses, including Orthopedic,
 Sealy Posturepedic and Memory Foam!



2861 Lawrence Ave. East
@ Brimely, Scarborough
416-266-3077

HONDA DAILY NEWS *Quality Comes First*

**Great Inventory
& Great Value**



HONDA FIT: "Highest Ranked Sub-Compact Car in Initial Quality in the U.S."

HONDA CIVIC: "Highest Ranked Compact Car in Initial Quality in a Tie in the U.S."

HONDA INSIGHT: "Highest Ranked Compact Car in Initial Quality in a Tie in the U.S."

HONDA ACCORD: "Highest Ranked Midsize Car in Initial Quality in the U.S."

HONDA ACCORD CROSSTOUR: "Highest Ranked Midsize Crossover/SUV in Initial Quality in the U.S."

HONDA RIDGELINE: "Highest Ranked Midsize Pickup in Initial Quality in the U.S."

Honda has received more 2011 J.D. Power and Associates U.S. Initial Quality Awards than any other brand!

2012 CIVIC LX SEDAN

LEASE FOR **\$250 @ 3.99%** APR

PER MONTH FOR 48 MONTHS*

Power windows & heated power side mirrors • AC with air-filtration system • Keyless entry • Bluetooth® wireless mobile phone interface • And much more!

\$0 DOWN PAYMENT, /OAC
SECURITY DEPOSIT

2011 CR-V LX

LEASE FOR **\$347 @ 0.9%** APR

PER MONTH FOR 48 MONTHS*

THE NEXT GENERATION CIVIC



MODEL FR24CX

OR
FINANCE A
2011 CR-V
STARTING FROM

0.9% APR
FOR
60
MONTHS**



MODEL RE3H3EY

HondaOntario.com
Ontario Honda Dealers

ATHEESAN (SHAN) SARVANANTHAN

416.720.1184

உங்களுக்கான வாகனத்தை தேர்வு செய்ய...

FORMULA HONDA



2240 MARKHAM ROAD, SCARBOROUGH,
ONTARIO M1B 2W4.
TEL: 416-754-4555 EXT.2705, FAX: 416-754-9465

Connect with Quality and Integrity for Your Real Estate Needs



வீடு வாங்க வீற்க
இன்றே நாடுங்கள்...



SUTHA
BALASUBRAMANIAM B.Sc.
sales representative

www.suthahomes.ca

HomeLife Future Realty Inc. Brokerage
7 Eastvale Drive, Suite: 205
Markham, Ontario L3S 4N8

Direct: 416-271-5420
Office: 905-201-9977
Fax: 905-201-9229

கனடியத் தமிழ் முதியோரின் நல்வாழ்வு - 2

சமூக உளவியல் விடயங்கள்

(இது சென்றமாத இதழில் இடம்பெற்ற ஆய்வு முடிவுகளின் தொடர்ச்சியாகும். சென்றமாதம் இலங்கைத்தமிழ் முதியோர்களின் குடிபெயர்வுப் பின்னணி பற்றிப் பார்த்தோம். ஏனைய விடயங்கள் பற்றி இவ்விதழில் பார்ப்போம்).

II

கனேடியத் தமிழ் முதியோர்களின் கரிசனைக்குரிய நல்வாழ்வு விடயங்கள்: தமிழ் முதியோர்கள் நல்வாழ்வு என்பதை மிகத் தெளிவாக உடல், உள, குடும்ப, சமூக ஆரோக்கிய விடயங்களாகவும் அதனோடு கூடிய திருப்தி, மற்றும் மகிழ்ச்சியாகவும் இனங்காண்கின்றனர்.

“எங்களுக்கு வயதாகிவிட்டது. முன்னரைப் போல எதனையும் இலகுவில் செய்ய முடிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறைந்து நோய் பற்றிக் கொண்டுள்ளது. அதனால் மனதுக்குக் கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது. மறதி, இயலாமை, நோய் நிலமை போன்றன எங்களுடைய தனிப்பட்ட நாளாந்த காரியங்களைச் செய்வதற்குத் தடையாக உள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பாரமாகிவிட்டேனே என்று கவலையாகவுள்ளது. (தகப்பன் 07) என உடல், உள, நல்வாழ்வு விடயங்கள், தேவைகள் பற்றியும் அவை நிறைசெய்ய முடியாத நிலமையில் ஏற்படுகின்ற அசௌகரியங்கள், மகிழ்ச்சியின்மை பற்றியும் ஒரு முதியவர் இங்கு குறிப்பிடுகின்றார்.

இவ்வகையில் ஆரோக்கியமான உணவு, மருத்துவ வசதிகளும் சேவைகளும், களைப் பாறல் / புத்துணர்ச்சிச் செயற்பாடுகளுக்கான வசதிகளும் வாய்ப்புக்களும், காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உடைகள், வாழிட-வசதிகள், சுகாதாரமான சுற்றாடல் போக்கு வரத்து, நடமாட்ட வசதிகள், பொருத்தமான தொடர்பாடலுக்கான வசதிகள் போன்றவற்றை உடல் உள நல்வாழ்வுத் தேவைகளாக அவர்கள் இனங்காண்கின்றனர். எனிலும் பெரும்பாலான முதியவர்கள் குடும்பங்களுடனும், குழந்தைகளுடனும் இணைந்து வாழ்வதற்காகவே கனடாவுக்கு வந்ததாகவும், குடும்பத்தினரின் கஷ்டங்கள், தேவைகள், பிரச்சினைகளும் தமது உடல், உள ஆரோக்கிய நிலமைகளைப் பெரிதும் பாதிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். குடும்ப சூழல் என்பது அவர்களது ஆரோக்கியத்திற்கான பிரதான முன் நிபந்தனையாக உள்ளது. முதியோர்கள் நலமாக வாழ்வதைப் பாதிக்கின்ற குடும்ப சூழல் விடயங்கள் பற்றி பின்னர் பார்ப்போம்.

பொதுவாக குடும்ப, சமூக விடயங்களில் பங்கேற்பதானது தனிப்பட்ட உடல், உள ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் ஒரு விடயமாகக் கொள்ளப்படுகின்றது. கனடிய சூழலில் பலவேளைகளில் இது அவர்களது ஆரோக்கியத்தினைப் பாதிப்பதாக அவர்கள் உணருகின்றனர். பிள்ளைகளின் மிகையான எதிர் பார்ப்பும் கனடிய சூழலில் தங்களது பெறுமானம் புறக்கணிக்கப்படுவதும் இதற்குரிய காரணமாக முன்வைக்கின்றனர். பெரும்பாலும் இவை அவர்களது உடல், உள ஆரோக்கியம், சுயவிம்பம், சுயகௌரவம் போன்றவற்றை

பாதிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“என்னைப் பொறுத்தவரை சமூக செயற்பாடுகளில் பங்குபற்றுவதில் மனத்தாக்கத்தினையும், தளர்வினையுமே கொண்டு வருகின்றது. சமூகச் செயற்பாடு என்பதை நான் எங்கள் குடும்பங்களில் இடம் பெறுகின்ற குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், திருமணவிழாக்கள், கோயில் உற்சவங்கள், தமிழ் சமூகப் போராட்டங்கள் என்றளவிலேயே பார்க்கின்றேன். இவற்றில் நாங்கள் கலந்து கொள்கின்றபோதும், இறுதியில் அவை மகிழ்ச்சியான நிலமையை எங்களுக்குத் தருவதில்லை. எங்களை யாரும் பொருட்டாக மதிப்பதில்லை, எங்களுக்கு எங்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளினது விருப்புக்கள், கலாச்சரம் மாற்றத்திற்கு இயையவும் முடியவில்லை அவர்கள் எங்களை, ‘நாங்களாக இருப்பதை’ ஏற்றுக் கொள்வதுமில்லை. பெரும்பாலான வேலைகளில், இவ்விழாக்களில் நாங்கள் இலகுவாக புறக்

போன்றவற்றை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கின்றது. இரண்டு முறை இருதய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றேன். சில வேளை நாம் அங்கிருந்து செத்திருக்கலாம். என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது. நான் நாட்டிலிருந்து வந்து 16 வருடங்களாகியும் இதுவரை நான் அங்கு செல்ல முடியவில்லை. உயிர் அங்கு தான் அலைகின்றது. உடல் இங்கு வாழ்கின்றது.” என்று குறிப்பிடுகின்றார்.

தனிப்பட்ட உடல் உள ஆரோக்கியம் குடும்ப, சமூக ஆரோக்கிய நிலமைகளுடன் பெரிதும் பிணைப்பு பிணைந்திருப்பதை இக்கூற்றுக்கள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மேலும் ஒரு முதியவர் (04) தங்களது நிலமைக்கும் கனடாவிலுள்ள தங்களது அடுத்த சந்ததிக்குமிடையில் இவ்விடயத்தில் வித்தியாயம் காணப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

“இங்கு பிறந்த அல்லது சிறுவயதில் வந்த



நானும் கணவரும் ஒரே வீட்டில் வாழ்வதில்லை.

அவர் மகனுடனும் நான் மகளுடனும் வாழ்கின்றோம்.

பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நாங்கள்

பிரிக்கப்பட்டிருக்கின்றோம்.

எங்களின் கடைசிக் காலங்களில்

துன்பத்தையும் சந்தோஷத்தையும்

ஒன்றாக அனுபவிக்க முடியவில்லை.

கணிக்கப்பட்டு விடுகின்றோம் இறுதியில் துக்கமும் களைப்பும் எங்களுக்கு மிகுசுகின்றது. இவற்றைப் பார்த்தால் கலந்து கொள்வதைவிட ஒதுங்கி வீட்டில் இருந்திருக்கலாம் என்று பலவேளை நினைக்கத் தோன்றுகின்றது. கலந்து கொண்டிட்டுக் கவலைப்படுவதைவிட விலகியிருப்பது மகிழ்ச்சி தராத போதும் நல்லதாகவே எனக்குப்படுகின்றது என ஒரு முதியவர் (ஆண்.08) குறிப்பிடுகின்றார்.

மேலும், தாய் நாட்டில் குடும்ப அங்கத்தவர்களையும் சுற்றங்களையும் விட்டு விட்டு ஒரு மகனுடன் இணைந்து கனடாவில் வாழ்கின்ற தாய் ஒருவர் (03) தாய் நாட்டில் இன்றுள்ள சமூக பொருளாதார, அரசியல் சூழ்நிலைமை தனது ஆரோக்கியத்தினை பெருமளவு பாதிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

“2008 ஆண்டிலிருந்து இதுவரை எனக்குச் சரியான தூக்கமில்லை. ஒவ்வொரு வேளையும் உணவு உண்ணும் போதும், வெளியில் சென்று நல்லவிடயங்களைக் காணும்போதும், எனக்கு சரியாக சாப்பிட முடிவதில்லை. அந்த விடயங்களுடன் ஒன்றிக்க முடிவதில்லை. எனது மற்றைய குழந்தைகள், உறவினர்கள் பற்றியே நினைவு வருகின்றது. போரில் உயிர், உடமை இழப்புக்கள், உயிருடன் இருப்பவர்கள் வாழ்கின்ற கஷ்டமான நிலமைகள்

வர்களுக்கு உற்றார், உறவினர், ஊர் சூழல் பற்றிய தொடர்பு இல்லை. அவர்களது சமூகச்சூழல் இங்குதான் உள்ளது. ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. எங்கள் வாழ்நாளில் முக்கியமான காலப்பகுதியில் அங்குள்ள சூழலுடன் தான் இணைக்கப்பட்டிருந்தோம். அதனால் அங்கு இடம்பெறும் விடயங்கள் எங்களை மிகவும் பாதிக்கின்றது” இந்த வகையில் தாய்நாடு புலம்பெயர் சமூக நிலமைகளும் அவர்களது நல்வாழ்வுக்கான சமூக முன்நிபந்தனையாக இருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

III.

முதியோர் நலத்தைப்பாதிக்கின்ற குடியமர்வுச்சூழல் சவால்கள்:

சிதைவடைகின்ற குடும்பப்பிணைப்பும் (Family Bonding) கூட்டுணர்வும். (Sense of Collectivity)

குடும்பப்பிணைப்பு என்பது மனிதர்கள், உறவுகள், பற்றுக்கள் (உணர்வு), பற்றுதல், நெருக்கம் (Intemacy), உடமை உள்வகு (Sense of belonging), கட்டுக்கோப்பும் கட்டுப்பாட்டுணர்வும் (Sense of Control), குடும்பப்பிணைப்புக்கான விம்பங்கள் (Images of family bonding) போன்றவற்றினால் கட்டமைக்கப்படுகின்ற ஒரு சமூக - உளவியல் ஸ்தாபனம் (Psycho - Social Institution)/எனக் கொள்ள



சல்பிகா இஸ்மாயில்

லாம். கூட்டுணர்வு என்பது தனிப்பட்ட மனிதர்கள் / குழுக்களுக்கிடையில் உருவாகின்ற நம்பிக்கை, நெருக்கம் (Sense intemacy in group / Community), பொறுப்போற்றல், பொறுப்புக்கூறும் தன்மை, புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை போன்ற அம்சங்களால் கட்டமைக்கப்படுகின்ற அடிப்படையில் உணர்வுரீதியான குழு அம்சமாகும். குடும்ப அலகு நிலையில் இவ்விடயங்கள், சிதைவடைந்து செல்வதையும் அதன் காரணமாக முதியோர் நலமாக வாழ்தல் கணிசமான அளவு பாதிப்படைவதையும் பல முதியோர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். குடும்பப் பிணைப்புக்கான விம்பங்களை குடும்ப பிணைப்பின் சுட்டிகளாக நாம் இனங்காணலாம்.

ஒரே வீட்டில் சேர்ந்து/இணைந்து வாழ்தல், இணங்கியும் இசைந்தும் வாழ்தல், சேர்ந்து உணவுண்ணுதல், ஒருவருக்கு பிடித்தமான உணவை மற்றவர் ஏற்றுக் கொண்டு உண்ணுதல், மற்றவர் நலத்திற்காக ஒரு காரியத்தைச் செய்தல், சேர்ந்து தெலைக்காட்சி பார்த்தல் / மகிழ்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் பொது விருப்புக்களுக்கு கூடிய மதிப்பளித்தல், அருதாபம் கொள்ளுதல், கரிசனை காட்டுதல், மகிழ்ச்சிகரமான தொடர்பாடல் போன்றன விடயங்கள் இவ்வகையில் சுட்டிகளாகக் கொள்ளப்படலாம்.

பல முதியோர்கள் குடும்ப அங்கத்தவர்களிடையே தனிமனித நோக்கும் அதன்பாற்பட்ட சுயநல செயற்பாடுகளும் மேலோங்குவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். “இப்போதெல்லாம் ஒவ்வொருக்கும் வேறுவேறு உணவுகளே சமைக்கப்படுகின்றன (ஒரே வீட்டில்). ஒருவரின் விருப்புக்குரிய உணவை மற்றவர்கள் அருவருப்பாகவும், விருப்பற்றும் நோக்குகின்றனர். குழந்தைகள் அறைகளில் தனித்து இருக்கவே விரும்புகின்றனர். பல நாட்களில் ஓரிரு வார்த்தைகளுடன் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பாடலை நிறுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியாகவே உணவுக்கொள்ளுகின்றனர் அரிதாகவே ஒரு நேரத்தில் உட்கொள்ளக் கிடைத்தாலும் ஓரிடத்தில் அமர்ந்து, பகிர்ந்து, மகிழ்ந்து சாப்பிடுவது கிடையாது” இவ்வாறான நிலமை குடும்ப அங்கத்தவர்களிடையே நெருக்கமானது குறைவடைந்து செல்வதையும் பற்றுதல், கட்டுக்கோப்பு விடுபட்டுச் செல்லுவதையும் காட்டுகின்றது.

தெற்காசிய சமூக அமைப்பின் விழுமியங்களின் படி குடும்பப்பிணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் குடும்ப ஆரோக்கியம், தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாழ்ந்த, வாழ விரும்பும் முதியோர்களுக்கு இந்நிலமை உடல், உளரீதியாக பெரும் சவாலாகவுள்ளது.

மேலும் இந்நிலமை ஒரு தொடர்பாடலில்

தொடர்தல் 88ம் பக்கம்

உங்கள் நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும் பதிவதற்கும்

www.inayam.net

வாகன விபத்தில் காயமடைந்துவிட்டீர்களா?



அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்றபின்
உங்கள் முடிவை எடுங்கள்!

FIREMAN STEINMETZ PERSONAL INJURY LAWYERS

CERTIFIED AS A SPECIALIST IN CIVIL LITIGATION

SPECIALIZING IN SERIOUS PERSONAL TRAUMATIC INJURIES AS RESULT OF A

MOTOR VEHICLE ACCIDENT

FRACTURES - SPINAL CORD INJURY - BRAIN OR HEAD INJURY
SCARRING OR DISFIGUREMENT - INTERNAL INJURIES OR DEATH



Jack J. Fireman Q.C. LL.M.

Jack J. Fireman Q.C. has been voted to the "Most Frequently Recommended Lawyer" category in L'Expert since 1997 as voted by the his peers from Ontario



Harry F. Steinmetz

Mr. Steinmetz is a member of the Advocates Society, the Canadian Bar Association, the Metropolitan Toronto Lawyers Association and the Medico-Legal society.

உங்களுக்குத் தெரியுமா?

- நடந்த விபத்து உங்கள் தவறில்லாவிடின் உங்களால் பணமாக வலி, வகுத்தம், வாழ்வில் இறந்த மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக பணமாக \$330,000.00 வரையும், சம்பள இழப்பீடுகள் அத்துடன் \$86,000.00 வரை இழப்பாகவும் மற்றும் பல்வகையான இழப்புகளுக்கு நஷ்டஈடுகள் பெறமுடியும்.
- நடந்த விபத்து உங்கள் தவறாக இருப்பின் உங்களால் \$86,000.00 வரையும் வருமான இழப்பீடாக வாரத்திற்கு \$400 வரையும் இன்னும் பலவகை இழப்பீடுகளையும் பெறமுடியும்.

If the impairment catastrophic your claim can be:

- Medical and Rehabilitation expenses up to \$1,000,000.00
- Personal care expenses up to \$1,000,000.00

OVER 50 YEARS COMBINED EXPERIENCE
even if you are:

unemployed - employed - passenger - pedestrian
cyclist - traveling in public transit - student - housewife

You may be eligible for benefits to THOUSANDS of dollars

*if you have optional insurance you can claim up to \$1,000.00 (R\$5-per week)
வரை இழப்பதற்கு அனுமதியுங்கள்!

இலவச ஆலோசனைகளுக்கு இன்றே அழையுங்கள்

தீபன்

Thiparanjan Sivarajalingam

Accident Benefit Specialist

Licensed Paralegal

(Member of The Law Society of upper Canada)

www.thipaninjuryclaim.com

thiparanjan@gmail.com

24 Hours Direct Line

(416) 505 - 9804

(416) 624 - 4751



அனுபவம் இல்லாதவர்களின் ஆலோசனையின் கீழ் விழுந்திடாதீர்கள்

TORONTO

SCARBOROUGH

MISSISSAUGA

JRS College

"Committed to provide Quality Training"

Scarborough Campus

P
S
W



Diploma



Food
Service
Worker

PERSONAL SUPPORT WORKER

Starts on Oct. 17th, 2011 @ 5.00pm (Evening)



FOOD HANDLER TRAINING

On Sept. 10th, 2011 @ 10.00am-4.00pm (Saturday)



CASHIER TRAINING

On Sept. 24th, 2011 @ 9.00am-12.00pm (Saturday)



FOOD SERVICE WORKER

Starts on Sept. 24th, 2011 (Saturday)



Second Career

If you choose:-

Accounting and Payroll Administration Diploma

You may be eligible to receive:

- Tuition Fee
- Books Fee
- living expenses (for 9 Months)
- Transportation Fee (for 9 Months)
- Day Care Fee (for 9 Months)

Health Office Administrator Diploma

You may be eligible to receive:

- Tuition Fee
- Books Fee
- living expenses (for 8 Months)
- Transportation Fee (for 8 Months)
- Day Care Fee (for 8 Months)

(Registered and Approved as a Private Career College under the Private Career Colleges Act 2005.)
Some Courses are not available in Etobicoke Campus

SCARBOROUGH CAMPUS

ETOBICOKE CAMPUS

(Midland & Finch)
330-4168 Finch Ave East
Scarborough, ON M1S 5H6
416-292-2455

(Kipling & Dundas)
300-5359 Dundas St West
Etobicoke, ON M9B 1B1
416-207-9975

வேவுத்தகவல்களின்படி நாங்கள் நால்வரும் எங்களுக்கென கொடுக்கப்பட்ட இடங்களில் மறைந்து நிலை எடுத்து கொண்டோம். இது இராணுவம் ரோந்து வரும் நேரம். ரோந்துக்கு வரும் இராணுவத்தினரில் ஒருவரிடம் தொலைத்தொடர்பு சாதனமும் மற்றவர்களிடம் இலகு ரக துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால் அவர்களிடம் எத்தனை பேருக்கு எங்களைப் போல் துணிச்சல் இருந்தது என்று தெரியவில்லை. எங்களுடைய இலக்கு ரோந்து வரும் இராணுவமோ அல்லது அவர்களது ஆயுதங்களோ இல்லை. அவற்றை விடவும் பெரியதாக இருந்தது. தப்பித்தவறி எங்களது நடமாட்டம் தெரிந்து ஏதும் நடந்து விட்டால் அது பெரிய விபரீதம் ஆகிவிடும். போதாக்குறைக்கு ஜோசப் பாடசாலை ராணுவ முகாம் கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. அங்கிருந்து மேலதிக இராணுவம் உதவிக்கு வந்துவிடக் கூடும்.

இவை எல்லாமே வேவு பார்த்ததில் தெரிந்தது. இவற்றை விட வேறு பல விடயங்களும் எமக்கு சிக்கலாக இருந்தன. அவ்விடத்தில் மூன்று கடைகள் இருந்தன. அந்தக் கடைகளுக்கு யார் யார் எந்த நேரத்தில் வந்து போவர்கள் என்று அறியமுடியாமல் இருந்தது. அக்கடைகள் மூன்றும் வெவ்வேறு நேரங்களில் திறந்து பூட்டப்படும். அதில் ஒன்று சாப்பாட்டுக் கடை. சில நாய்கள் அந்தக் கடைக்கு பின்னால் படுத்திருந்தன. அவைகளும் எங்கள் நடமாட்டத்தில் ஒரு கண் வைத்திருந்தன. இரண்டு மூன்று வயோதிபர்கள் பின் வீட்டில் குடியிருந்தனர். வயோதிபம் அவர்களது நித்திரையை இரவில் குழப்பி எமக்கெதிராக சதிசெய்தது. அவர்களும் இரவுகளில் முழித்தே இருந்தனர். இவற்றை விட இயற்கை வேறு நிலவை எங்களுக்கு எதிராக திசை திருப்பி விட்டிருந்தது. நிலவுக்கு பயந்து கொஞ்சம் தாம தித்தாலும் நாங்கள் நித்திரையாகி அடுத்த நாள் விடிந்துதான் எழுந்து, கடந்து போன ராத்திரியை பற்றி யோசிப்பம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த முறை மிகமிகக் கவனமாக களத்தில் இறங்கி விட்டோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை தாஸ் அண்ணா தந்தார்.

இந்த ஏற்பாடுகளெல்லாம் பெரிய தாக்குதலொன்றுக்கு என்று நீங்கள் நினைத்திருந்தால் அது எனது தவறல்ல. எங்கள் இலக்கெல்லாம் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே ஒரு பப்பாளி மரம் நின்று. எங்கள் நேர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக பென்னம்பெரிதாக, அழகழகாக அது காய்த்திருந்தது. அன்று அதில் ஒரு காயை பிடுங்கி எங்கள் அறைக்குக் கொண்டு சென்றுவிடுவதே எமது திட்டம்.

பப்பாளிப் பழம் எண்டால் யாருக்குத்தான் வாய் ஊறாது. இளசு தொடக்கம் பழசு வரை விரும்பி உண்ணும் பழம் அது. பற்களுக்கு நோவல்லாமல் சாப்பிடுகிற பழங்களில் அதுவும் ஒன்று.

முன்னரெல்லாம் எங்கள் 'அக்கம்மா' வீட்டுக்குப் போனால் அவர் தோல் சீவி மிளகளவு கொட்டையை சுரண்டி, கட்ச் கட பிட்டோடு பிசைந்து சாப்பிடத்தருவா. அதெல்லாம் இந்த

மரத்துக்கு கீழே நின்று நினைக்க வாய்ப்புறுகிறது.

எங்கட வீட்டில் பப்பா மரங்கள் இருந்தன. ஆனால் அவற்றை ஆரும் கவனிப்பதேயில்லை.

ஒரு ருசியே தெரிவதில்லை. என்னமோ நாலைந்து பேர் சேர்ந்து ஒருவருக்கும் தெரியாமல் பிடுங்கி மறைத்து வைத்து புகை போட்டு சாப்பிட ஒரு ஆசை முளைத்திருந்தது.



பெருமனி சூழ்ச்சி

அது காய்த்து பழுத்து அணில் கொந்திக் கொண்டு போய்விடும். அப்படியே அணிலுக்கு காவல் இருந்து பிடுங்கி சாப்பிட்டாலும் அதில்

புகையடிச்சு சாப்பிடுவது என்பதும் எனக்கு பாடசாலை நாட்கள் நினைவுக்கு வருகிறது.

- சேகர் தம்பிராஜா -

ஒரு நாள் சிரமதானத்திற்காக விடுதிப் பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்த பொழுது நண்பன் ஒருவன் புதையல் கிடைத்த பரவசம் கொண்டு கத்தினான். சென்று பார்த்த பொழுது ஒரு உரப் பையில் கட்டிய படி புதையல் இருந்தது. இந்தக் காலமென்றால் அதற்குள் காணாமல் போன யாராவது எலும்புக் கூடு இருந்திருக்கும். திறந்து பார்த்த பொழுது அதனுள் அழகிப் போன வாழைத்தார் ஒன்று இருந்தது. விடுதியில் இருந்த நண்பர்கள் வாழைக்குலை ஒன்றை கிடங்கு வெட்டி புகை போட்டு விட்டு மறந்து போய் விட்ட வாழைத்தார் அது.

பழம் என்றால் அது மரத்தில் இருந்த படியே கனிந்து வர வேண்டும். அப்படி கனிய விட்டால் அணிலோ அல்லது வெளவாலோ அல்லது கிளிகளோ கொத்தி தின்று விடும் என்பதற்காக அதனை காயாகவே வெட்டி புகைப் போட்டு அல்லது வைக்கோலுக்குள் மறைத்து வைத்து கனியாக்கி சாப்பிடும் பழக்கம் எங்களிடம் இருந்து வந்தது.

நாங்கள் புடுங்கப் போற பப்பாக் காயும் அப்பிடித்தான் ஆகப் போகிறது. எங்களுக்கு புகைப் போடும் வசதி இல்லை. வைக்கோலுக்க கொண்டு போய் ஒழிக்கவும் வைக்கல் கத்தையுமில்லை. எங்களிட்ட புத்தகம் கொப்பியள் வைக்கிற பெட்டி ஒண்டு கிடக்குது. அதுக்குள்ளை கொண்டு போய் வைக்கப் போறம். வைக்கலுக்கை வைச்சா என்ன வைக்கல்ல இருந்து செய்யிற புத்தகங்களுக்கை வைச்சா என்ன. எங்களுக்குப் பழுத்தா சரி.

“வேளையோடையே நாங்கள் கொண்டு போய் பப்பா மரத்தில் சாத்தி வச்ச சைக்கிள் தூறல்ல நனைஞ்சபடி விரதம் கிடக்குது”

சாத்தின சைக்கிள் பாரில் ஏறி நான் குந்தி இருக்க என் தோள் மேல சின்ன முரளி ஏறி நிண்டு கொண்டு காயை புடுங்க வேணும் எண்டது தான் எங்கட பிளான். புடுங்க மேல ஏறிய சின்ன முரளி வலு வேகமாக புடுங்கிக் கொண்டு கீழ வந்து வெறுங்கையைக் காட்டினான். அங்கு நாங்கள் கண் வச்ச அந்த பப்பாசிக் காயைக் காணேல்லை. யாரோ எங்களுக்கு முன்னமே புடுங்கிப் போட்டினம்

அந்தப் பப்பாப் பழுத்தை புடுங்கித் தின்ன வேணும் எண்டு எத்தினை நாள் கண் வச்சிருந்திருப்பம். அணில் ஒருபக்கத்தால, கிளி ஒரு பக்கத்தால, வீட்டுக்கார அன்றி ஒருபக்கத்தால, சாப்பாடுக் கடையில் வேலை செய்யிற ஆக்கள் ஒரு பக்கத்தால இப்பிடி எல்லாப் பக்கத்தாலையும் கண் வச்சு கடை சியா யாரோ எங்களுக்கு முன்னுக்கு வந்து பசியாறி விட்டார்கள்.

கொஞ்சம் காய் எண்டாலும் பரவாயில்லை புகை போட்டிருக்கலாம். இப்ப எங்கள் நாலு பேருடைய வாயில் இருந்து புகை இல்லை கொட்டாவி வருகிறது.

sekar.thambyrajah@thaiivedu.com



வாணிவிழா-2011

பிளமிங்டன் தமிழ்க்கல்வி நிலையம்

செப்ரெம்பர் 10ம் - சனிக்கிழமை, பிற்பகல் 5மணி

சென்கிளேயர்வீதியும் ஓக்கோணர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சென் கொலம்பியா தேவாலய மண்டபத்தில்

416-669-8129

vaany_acca@hotmail.com



உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, சிங்கப்பூர், ஒக்டோபர், 28-30, 2011

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த வேண்டுமென்பது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நீண்டகாலக் கனவாக இருந்தது. ஆழ்ந்த விவாதங்களுக்கும் திட்டமிடுதலுக்கும் பிறகு சிங்கப்பூர் தகவல், தொடர்பு, கலை அமைச்சின் கீழுள்ள தேசியக் கலை மன்றத்தின் (National Arts Council) துணையுடன் உலகத் தமிழ் எழுத்தாளர் விழா 2011 அக்டோபரில் நடைபெறும். சிங்கப்பூரில் இடம் பெறும் உலக எழுத்தாளர் விழாவின் (Singapore Writers Festival) ஒரு அங்கமாக உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம் பெறுகிறது. இந்த மாநாடு இதுவரை அதிகம் பேசப்படாத ஒன்றை மையக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. அது: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் (Tamil Diaspora Literature) என்பதாகும். தமிழ் இலக்கியம் குறித்துப் பல்வேறு மாநாடுகள் நடைபெற்ற போதிலும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிக் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களின் விருப்பங்களும் கவலைகளும் அவர்களின் அனுபவங்களும் கருத்துகளும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் உள்ள "தாயக" எழுத்தாளர்களிடம் இருந்து பெரிதும் மாறுபட்டவை. ஆகவே, இந்த மாநாடு உலகம் முழுவதும் பரந்த அளவிலும் ஆழமான வேர்களுடனும் பரவியிருக்கும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை ஆராயவும் மதிப்பீடு செய்யவும் முயல்வதாக அமையும். தாயகம் கடந்த தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தும் நீண்ட பயணத்தில் இது முதல் முயற்சியே. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

பதிவு விவரங்களுக்கு:

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்:

தலைவர்: நா. ஆண்டியப்பன்- தொலைபேசி: 065-97849105
மின்னஞ்சல்: aavanna.wtwc@gmail.com

செயலர்: சுபா அருணாசலம்- தொலைபேசி: 065-93221138
மின்னஞ்சல்: suba.wtwc@gmail.com

நிகழ்ச்சி நிரல்

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்
ரிப்பளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி, சிங்கப்பூர்

தேதி : 28 அக்டோபர் 2011, வெள்ளி

6.00 - 6.30 மாலை தேநீர் விருந்தோம்பல்
6.30 - 8.00 மாலை தொடக்க விழா
8.00 - 9.00 மாலை பல்லின பண்பாட்டு நிகழ்ச்சி

தேதி : 29 அக்டோபர் 2011, சனி

9.00 - 10.30 காலை அமர்வு 1: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் 1
பேச்சாளர்கள்:
முனைவர் சேரன் (கனடா)
திரு ந சசீந்திரன் (ஜெர்மனி)
குமாரி யசோதா பத்மநாதன் (ஆஸ்திரேலியா)

10.30 - 11.00 காலை

தேநீர் இடைவேளை

11.00 - 12.30 மதியம்

அமர்வு 2: தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் 2

பேச்சாளர்கள்:
முனைவர் வே சபாபதி (மலேசியா)
முனைவர் சுப திண்ணப்பன்/முனைவர் சித்ரா சங்கரன் (சிங்கப்பூர்)
முனைவர் நா கண்ணன் (தென் கொரியா)

12.30 - 1.30 மதியம்

மதிய உணவு

1.30 - 3.00 மாலை

அமர்வு 3: மின்தமிழ்: புதிய பரிமாணங்கள், புதிய வார்ப்புகள்

பேச்சாளர்கள்:
திரு முத்து நெடுமாறன் (மலேசியா)
திருவாட்டி லக்ஷ்மி சிவா (பிரான்ஸ்)
திரு ஷசீவன் கணேசுநாதன் (இலங்கை)
திரு கோபால் ராஜாராம் (அமெரிக்கா)

3.00 - 3.15 மாலை

இடைவேளை

3.15 - 4.45 மாலை

அமர்வு 4: தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம்

பேச்சாளர்கள்:
முனைவர் எம். ஏ. நுஃமான் (இலங்கை)
திரு நாகார்ஜுனன் (இங்கிலாந்து)
முனைவர் கிருஷ்ணன் மணியம் (மலேசியா)
முனைவர் கிரீப்பால் சிங் (சிங்கப்பூர்)

4.45 - 5.15 மாலை

தேநீர் இடைவேளை

5.15 - 6.45 மாலை

அமர்வு 5: மொழிபெயர்ப்பு இலக்கியம்: தருதலும் பெறுதலும்

பேச்சாளர்கள்:
முனைவர் மூன் லுக் செவியார்ட் (பிரான்ஸ்)
முனைவர் செல்வா கனகநாயகம் (கனடா)
திரு உதய சங்கர் எஸ் பி (மலேசியா)

6.45 - 7.00 மாலை

இடைவேளை

7.00 - 9.00 மாலை

பொது அரங்கு (சிறப்புரைகள்)

தேதி : 30 அக்டோபர் 2011, ஞாயிறு

9.00 - 10.30 காலை

அமர்வு 6: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் 2

பேச்சாளர்கள்:
திரு மாலன் (இந்தியா)
முனைவர் சாஷா எபெலிங் (அமெரிக்கா)
திரு யுவராஜன் சுப்ரமணியம் (மலேசியா)

10.30 - 11.00 காலை

தேநீர் இடைவேளை

11.00 - 12.30 மதியம்

அமர்வு 7: தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள் 3

பேச்சாளர்கள்:
முனைவர் ரெ கார்த்திகேசு (மலேசியா)
திரு தமிழவன் (இந்தியா)
திருவாட்டி கவிதா கரும்பாயிரம் (சிங்கப்பூர்)

12.30 - 1.30 மதியம்

மதிய உணவு

1.30 - 2.30 மதியம்

பொது அரங்கு (வெளிநாட்டுப் போராளர்கள்)

2.30 - 3.30 மாலை

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி சிங்கப்பூர் இலக்கியவாதிகள்

3.30 - 4.30 மாலை

முழுமைக் குழு விவாதம்

4.30 - 5.00 மாலை

தேநீர் இடைவேளை

5.00 - 6.30 மாலை

நிறைவு விழா

7.00 - 9.00 மாலை

மாநாட்டு விருந்து

உலகம் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை என்ற ஆதங்கம் எங்கள் எல்லோருக்குமே உள்ளதுதான். அதேசமயம் எங்கள் ஆதங்கங்களை உலகிற்குச் சொல்லவேண்டியதும் எங்கள் கடமையாக இருக்கிறது.

மொழி, இனம், கலாச்சாரம் எல்லாவற்றையும் கடந்து உலகை உன்னிப்பாய் கவனிக்கவைக்க பெரிதும் உதவுவது கலை வடிவமே. இன்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையால் எவரும் கையாளக் கூடியதாகவும், எவரையும் சென்றடையக்கூடியதுமாக இருக்கும் சினிமாத் கலையே எமது ஆதங்கங்களை உலகிற்குச் சொல்ல எமக்கு இலகுவான வழியாக இருக்கிறது. ஆயினும், அதைநோக்கிய எமது முயற்சிகள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களாகிய எம்மிடம் பல கதைகள் இருக்கின்றன. பல அனுபவங்கள் இருக்கின்றன. பல நியாயப்படுத்தல்கள் இருக்கின்றன. எம்மிடம் இருக்கும் ஊக்கமின்மையும், ஒருங்கிணைப்பின்மையும், நிதியின்மையுமே எமக்கு பெருந் தடைகளாக இருக்கின்றன.

இவற்றை நீக்குவது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார் என்று காத்திராமல் நாங்களே மணி கட்டினால் என்ன என்ற முயற்சிதான் “ஓவம் அமைப்பு” / Our Visual Art Media. எங்கள் ஆதங்கங்களை, கருத்துகளை, ஆக்கங்களை எங்கள் திரை மொழியில் குறும்படங்களாக ஆக்கி பாராமுகமுள்ள உலகின் மனசாட்சியைத் தொடும் முயற்சியை இதன் வழியே நாங்கள் தொடங்குகிறோம்.

‘ஓவம்’ (Our Visual Art Media) அமைப்பு நடத்தும் திரைக்கதைப் போட்டி

(இது குறும்படங்களுக்கான கதை தேடும் போட்டி)

திரைப்படம் என்பது கூரிய அறிவாயுதம்! அதை நோக்கியதொரு முயற்சி இது!!

- ஒன்று முதல் இருபது நிமிடங்களுக்கு உட்பட்ட குறும்படங்களுக்கான கதைகளை அனுப்புங்கள்.
 - ஒருவர் எத்தனை கதைகளையும் அனுப்பலாம்.
 - நீங்கள் சொந்தமாக எழுதிய கதையாக இருக்கவேண்டும்.
 - திரைக்கதை வடிவில் அனுப்பினால் வரவேற்கத்தக்கது.
 - முன்பே படமாக்கப்பட்ட கதைகளை அனுப்பவேண்டாம்.
- திரைப்படமாக்கும் வசதியும், உதவியும் ஏற்படுத்தித் தருகிறோம்.
 - பரிசுகள் உண்டு.

கதைகள் வந்து சேரவேண்டிய இறுதித் தேதி 30-09-2011

| | |
|-----------------------|--------------|
| முதலாம் பரிசுத் தொகை- | 200 டொலர்கள் |
| இரண்டாம் பரிசு | 150 டொலர்கள் |
| மூன்றாம் பரிசு | 100 டொலர்கள் |

முக்கிய குறிப்பு: அனுப்பும் உங்கள் பிரதியில் திரைக்கதை என எழுதிடுங்கள்.

சொல்லப்படாத எங்கள் கதைகள் எம் ஒவ்வொருவரிடமும் ஆயிரம் இருக்கும். அவற்றை உலகிற்குச் சொல்வோம் இவற்றைத் திரைமொழியில் சொல்ல நாங்கள் வழிசெய்து தருகிறோம்.

அனுப்பவேண்டிய முகவரி

Thaiveedu
Our Visual Art Media
P.O. Box 63581, Woodside Square,
1571 Sandhurst Circle,
Toronto, ON
M1V 1V0

அதன் பெயர் குறாசோ. எனது அப்பு எப்போ அதனைக் கொண்டு வந்தார். என்பதோ, எங்கிருந்து கொண்டு வந்தார் என்பதோ எனக்குத் தெரியாது. எனக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். அதன் இனமைக் காலம் எனக்கு அத்தனை தெரியாது. அந்தக் காலத்தில் ஒரேயொரு வகை நாய்தான் வீடுகளில் இருந்தது. பறை நாய் என்பார்கள். நம்மது கொஞ்சம் உயர்ந்த இரகம் போலும். கொஞ்சம் அடர்த்தியான நீண்ட மயிருடன் ஒரு வகை சிலரிடம் இருந்தது. அதனைச் சடை நாயென அழைத்தனர். எனது மனத்திரையில் நிற்கின்ற குறாசோவின் உருவம் காம்பீரமானது. நாலு அடி நீளமான உடல் இரண்டடி உயரம் கறுப்பு நிறத் தோலாயிருந்த போதிலும் முகத்தில் மூக்கினைச் சுற்றியும் கால்களின் முனைகளிலேயும் வெள்ளை நிறமாயிருக்கும். தலையின் இருபுறமும் மடிந்து தொங்குகின்ற காதுகள். பிற்புறத்து வால் மேல் நோக்கி வளையவில்லை. நுனியில் சிறிது வெள்ளை.

தலைவாசலின் முன்புறம் தான் அதன் வதிவிடம். நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடக்கும். நாய்கள் பொதுவாகவே நீண்ட நேரம் படுத்துக் கிடக்கும். அப்போது அவை உறங்குகின்றனவா இல்லையா என்பது தெரிந்து கொள்வது கஷ்டம். ஏனென்றால் கண் இமைகள் மூடாமலேயே அவை உறங்குவதுண்டு. மனிதர்களைப் போல இரண்டு வகை உறக்கம் நாய்களுக்கும் உண்டு. விரைவு கண் அசைவு (REM- Rapid Eye Movement). மற்றையது மந்த அலை உறக்கம் (Slow wave sleep). பொதுவாகவே அதன் உறக்கமும் அயர்வாகத் (Nap) தான் இருக்கும். எனவே மொத்தமாக தினசரி 12 மணித்தியாலங்களுக்கு மேலாக நாய்கள் உறங்குவது உண்டு.

மழை பெய்தால் மாத்திரம் தலைவாசலின் உள்ளே வந்து விடும். ஆகவே வீட்டுக்கு வருவோர் அத்தனை பேர்களையும் அது ஒரு பார்வை பார்த்தபின் முகர்ந்து பார்த்த பின்னேயே அவர்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்கும். புதிதாக வருகிறவர்கள் சற்று மலைக்கவே செய்வார்கள். அப்புவுக்குத் தனது நாய் பற்றி மிகவும் உயர்ந்த அபிப்பிராயம். அது நல்ல இனம் மற்றப் நாய்களைப் போல இல்லை என நண்பர்களுக்குப் புழுசுவார் அப்பு.

நாயினது மோப்ப சக்தி பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை. எமது நாசி மேலணியில் 5,000,000 மணநுகர்ச்சி வாங்கிகள் (Olfactory receptors) உள்ளன ஆனால் ஒரு நாயின் நாசி மேலணியில் எத்தனை உள்ளன தெரியுமா? 220,000,000. அதாவது 44 மடங்கு அதிகம். இது தவிர நாயின் வாய்க்குழியினுக்கு மேலே ஜாக்கொப்சன் அங்கமென் (Jacobson's Organ Or Vomeronasal Organ) ஓர் உறுப்பு உள்ளது. அதன் மேலணியும் மணநுகர்ச்சி வாங்கிகளைக் கொண்டுள்ளது. மனிதர்களையும் ஏனைய விலங்குகளையும் இனம் காண்பதற்கு இவையே (pheromones) உதவுகின்றன.

நாயினது மூஞ்சி, தன்னிலும் செயல்திறன் மிக்கது எனத் தெரிந்தமையாலே தான் மனிதன் தன்னால் முடியாததை நாயினைக் கொண்டு சாதிக்கப் பார்க்கிறான். சுங்கத்துறையினது வேலையையும் பொலிசின் வேலையையும் நாய் எத்தனை சுலபமாக்கி விட்டது.

எனக்கு ஒரு நல்ல அனுபவம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசீலாந்தில் உள்ள எனது பழைய மாணவர்கள் அங்கே வருமாறு அழைத்தனர். அழைப்பினைக் கண்டவுடனே யே எனது மகள்மார் துள்ளிக் குதித்தனர். ஒரு மாதம் தங்கிவிட்டு வாருங்கள் என அன்பாகச் சொன்னார்கள். உங்களை விட்டு நான் எப்படி இருப்பேன் என்றேன். அதற்காகத் தானே உங்களைப் போகச் செல்கிறோம் என்றார்கள் எப்படியோ மூன்று வாரம் அங்கே தங்கிய பின்னர் வருவதாகத் தீர்மானம் எடுத்தோம். இதனை அறிந்த மருமகள் மெல் போர்னும் போவீர்களா என்றார். என் பழைய மாணவர்களைப் பற்றி என்ன யோசிக்கிறீர். அங்கே போகாமல் வருவேனா என்றேன். ஒரு சின்னப் பார்சல் தருவேன் கொண்டு போவீர்களா என்றார். அவரது சகோதரி அங்கே உள்ளார். தாராளமாக என்றேன். பிரயாணத்துக்கு முதல் நாள் அவர் ஒரு

பார்சலுடன் வந்தார். மாமா பிள்ளைகளுக்கு உடும்பும் அக்காவுக்கு 'தொதல்' பார்சல் ஒன்றும் உள்ளது என்றார். எனது பிள்ளைகள் பிரயாண பொதியினை அடுக்குகின்ற போது அப்பா பிரச்சினை வரலாம் என்றார்கள். என்ன ஆளைக் கொண்டு விடுவானா, நடுவில் வையுங்கள் என்றேன். பெரிய பொதி. சின்னி விமான கூடத்தில் இறங்கி பொதியையும் எடுத்துக் கொண்டு சென்றேன்.

உள்ளே போகும் பாதையெல்லாம் மாடு சம்பந்தமான பொருட்கள் எல்லாவற்றுக்கும் குப்பைக் கூடைதான் செல்லிடம். "இங்கே போட்டு விடுங்கள்" என்ற வரவேற்பு வாசகங்கள்.

சுங்கத்துறைப் பரிசோதனைக்குச் சென்றேன். அங்கே பத்திரம் ஒன்றினை நிரப்பதற்குத் தந்தார்கள். அதிலும் மாடு சம்பந்தமான உண்

பசுவின் பாலிலிருந்து செய்ததல்லவா? இதனை ஏன் பத்திரத்தில் நீ குறிக்கவில்லை என்றார். எனது வழமையான அசட்டு முகம் இன்னும் அசடு காட்டிது. அதில் பசுப்பால் பகுதி உள் எதா என்பது எனக்குச் சந்தேகமாயிருந்தது என்றேன். அவரும் ஓர் அசட்டுச் சிரிப்புடன், சரி போய்த் தொலை என்றார். அசட்டு முகத்துக்கும் ஒரு யோகம் இருக்கச் செய்யும் என்பதை உணர்ந்து மகிழ்வுடன் மீண்டும் பொதியினை நிரப்பி வெளியேறினேன்.

குறாசோவும் அப்புவுக்கு மிகவும் விசுவாசம் காட்டும். தோட்டத்துக்காகட்டும், சந்தைக் காகட்டும் அல்லது வண்டிலில் எங்காவது அப்பு போகட்டும் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்று அப்பு வீட்டுக்குப் போ எனக் கூறும்படி பின்னே செல்லும். அப்பு வீட்டுக்கு வந்ததும் அது நாக்கினை வெளியே

ஆனால் கதிர் துரைசிங்கம் 'அங்கும் இங்கும்' என எழுதுவாரானால். அங்கே வெளியே, இங்கே உள்ளே, அங்கே அது, இங்கே இவர், அங்கே காவல், இங்கே கட்டி அணைக்க என்பார்.

ரொறன்ரோவில் 164 வகை நாய்கள் உள் எதாகக் கணிக்கப்படுகின்றது. அகக் கலப்பு (inbreeding) மூலம் தூயவழியான நாய்களை (Pure line) உருவாக்கலாம். அதே சமயத்தில் தமக்கு விரும்பிய வகையினை தேர்வு இனங்கலத்தலால் (Selective breeding) உற்பத்தி செய்ய முடியும். இதன் விளைவாகவே நாய்களில் இத்தனை வகைகள் தோன்றியுள்ளன.

தனது அபிமான நாயினைப் பற்றி அப்புவின் கணிப்பு ஓரளவு நிசமானது என்றே தோன்று



பொ. கனகசபாபதி

பொது அபிப்பிராயம்...

டிகள் ஏதாயினும் உள்ளனவா என்ற வினா இருந்தது. நான் அதற்கு விடை பகராதா விட்டு ஏனையவற்றினுக்கு ஏற்றவாறு விடை பகர்ந்தேன். சுங்கத்துறை ஊழியர் ஒருவருடன் அங்குமிங்கும் உலாவந்த நாய் எனது பொதியருகே வந்ததும் ஏதோ காணாததைக் கண்டது போல அசைய மறுத்தது. மாட்டிக் கொண்டேன் என்பது தெரிந்தது. வீட்டில் பேசிய வீராப்பு இப்போ வியர்வையாக வெளியேறியது. ஓர் ஊழியர் வந்தார். இந்தியர். 'பொதியினைத் திற' என்றார். அப்போது தான் தொதல் பெட்டியை அடியில் வைத்த முட்டாள் தனத்தினை மெச்சினேன். ஏறக்குறைய எல்லா துணிமணிகளும் வெளியில் வந்தன. பெட்டியைத் திறந்து பார்த்தவர் இது என்ன தெரியுமா என்றார். 'தொதல்' என்றேன். இது

நீட்டியபடி அனுங்கிக் கொண்டு வாலினை ஆட்டுகின்ற ஆட்டத்தில் அதன் சந்தோசம் தத்ருமமாகத் தெரியும்.

எமது நாட்டிலே வீட்டுக்கு ஒரு நாயாவது இருக்கும் ஆகவே தொகையினைப் பார்க்கும் பொழுது ரொறன்ரோவிலோ இங்கிலாந்திலோ நாய்கள் தொகை அதிகம் என்று சொல்வதற்கில்லை. ரொறன்ரோவின் அண்மையான குடித் தொகைக் கணிப்பின் படி மனித சனத் தொகை 2,712,900 என்கிறார்கள். நாய்களின் எண்ணிக்கை 250,000 ஏறக்குறைய 10 பேர்களுக்கு ஒரு நாயாக இருக்கும். அப்படியானால் எமது நாட்டின் நாய்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையிலே கனடாவிலும் அதிகம் என்றே கூறலாம்.

கிறது. நாய்களுக்கு இனச் சேர்க்கைக்கு என ஒரு காலம் உள்ளது. ஊரிலே பார்த்தோமென்றால் ஒரு பெட்டை நாய் பின்னர் பல கடுவன் நாய்கள் ஓடிச் செல்வதைக் காணலாம். ஆனால் குறாசோவின் நடத்தை வித்தியாசமானது. அது பெட்டை நாய்களின் பின்னே தேடிச் செல்வதை நான் காணவில்லை. அதற்காக அது முற்றும் துறந்தது என்ற அர்த்தமில்லை. அதனைத் தேடி ஒன்றோ இரண்டோ வரவே செய்தது ஆச்சரியமானதே. இதன் விளைவு? குறாசோ இரண்டு மூன்று நாட்கள் தனது வீட்டுப்பணியிலிருந்து காரணம் காட்டாத விடுப்பில் போய்விடும். இரண்டு மூன்று நாட்கள் சென்றதும் சற்றுச்

தொடர்தல் 88ம் பக்கம்

Buy...sell...Invest...



\$1,498,900
Toronto
Excellent Investment Property
Four Commercial Units
Five Apartment Units



\$199,000
Markham
Totally Finished -
900Sq Ft Office Space
2 Offices; 1 Washroom




\$259,000
Toronto
Brand New Commercial Retail
Unit 700 Sq Ft
High Traffic Intersection



\$99,000
RETAIL & COMMERCIAL CON
FOR SALE (38,000 Sq. Ft)
Toronto
Very good neighborhood
Open Any Business
Lots of parking



\$679,900
Toronto
Detached 2 Storey Family Hom
Close To Uoft Campus
5+3 Bedrooms, 2 Washrooms



\$679,000
East Gwillimbury
Acre Treed Lot With Pond & Deck.
Approx 2250 Sq Ft Bungalow
3+1 Bedrooms, 2 Washrooms



\$159,800
Toronto
Spacious Corner Suite
2 Bedrooms, 1 Washroom



\$289,000
Toronto
Great Opportunity
spacious and clean
2+1 Bedrooms, 2 Washrooms



\$439,900
Available For Rent
Toronto
Luxury 3-Level Townhome
With Patio
3+1 Bedrooms, 3 Washrooms



1+Den - \$1200
2+Den - \$1450
Rent
Toronto
Brand New Luxury Condo
With All Amenities At
401/Kennedy
For Immediate Occupancy



\$489,900
Markham
Beautiful Detached Home
High Ceiling
4 Bedrooms, 3 Washrooms



\$494,000
Markham
All Brick 4 Bedroom Home
Link 2 Storey
4+2 Bedrooms, 4 Washrooms



\$509,000
Markham
Beautiful Home In High
Demand Area
4 Bedrooms, 3 Washrooms



\$685,888
Vaughan
Gorgeous Rosehaven Build,
Open Concept
4 Bedrooms, 3 Washrooms



\$329,900
Brampton
Semi In A Great Location
Finished Basement
3 Bedrooms, 3 Washrooms

**Great Investment
Opportunity
Or
Owner
Occupancy**



DON MILLS & YORK MILLS
TRIDEL PROJECT
-FREE PARKING
-CASH INCENTIVE
-AND MORE

**VIP Pricing
Early Bird Specials
Contact us
For More
Details**



Uthayn Aiyadurai-Broker
Cell:416-999-3555
aiya14@gmail.com
www.sivahomes.com



Jayanthi Sritharan-Broker
Cell:416-918-5872
jayanthi.sritharan@gmail.com
www.jrealhomes.com
www.sellgtahomes.ca



Seelan Siva Aiyadurai-Broker
Cell:416-451-0271
seelansiva@gmail.com
www.sivahomes.com

HomeLife GTA Realty Inc., Brokerage* 1711 McCowan Road, Scarborough, ON. 416-321-6969
This is not intended to solicit buyers or sellers currently under contract with a broker. *Each office independently owned and operated

We Work As A Team To Serve You Better



(கிரஹம் கிறீன் 1904-1991 ஆங்கில நாவலாசிரியர், நாடகாசிரியர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர். மரணம், பயம், நம்பிக்கை, மனித உறவுகள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தவர். குழந்தைகளின் உலகத்தைப் போலவே அவர்களின் பயங்களையும் பெரியவர்கள் புரிந்து கொள்வ தில்லை என்பதைத் தன் வாழ்வின் ஊடாகவே அறிந்தவர். அவர் bi-polar disorder இருமனக் குழப்ப நோயால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்.)

பீற்றர் மோட்டன் சடுதியாக திடுக்கிட்டு எழுந்தபோது, முதல் வெளிச்சத்தைக் கண்டான். தெரிந்தது. மழை கண்ணா டியை தட்டிக் கொண்டிருந்தது. அது ஜனவரி மாதம் ஐந்தாம் நாள்.

அவன் எதிரே இருந்த மேசையைப் பார்த்தான். மேசையிலிருந்த இரவு விளக்கிலிருந்து சொட்டுச் சொட்டாக மெழுகு ஒழுகி, அடுத்த கட்டிலின் பக்கத்தை நீர்க் குளமாகி இருந்தது. 'பிரான்சிஸ் மோட்டன் இன்னும் துயின்று கொண்டிருந்தான். பீற்றர் தன் சகோதரனைப் பார்த்துக் கொண்டு திரும்பவும் படுத்தான். அவன் தன்னையே தான் பார்த்துக் கொண்டிருப்பது போலக் கற்பனை செய்து கொண்டான். அவனுடையதைப் போன்ற தலைமயிர், கண்கள், இதழ்கள், தாடைக் கோடுகள். அந்த எண்ணம் சிறிது நேரத்தில் சுவை குன்றிப் போக, அவனுடைய மனம் அந்த நாள் ஏன் முக்கியமானது என்ற உண்மைக்குத் திரும்பியது. அது ஜனவரி மாதம் ஐந்தாம் நாள். திருமதி ஹென் - 'பல்கன் கடைசியாகக் குழந்தைகளுக்கான கொண்டாட்டத்தைக் கொண்டாடி ஓராண்டு முடிந்து விட்டது என்பதை அவனால் நம்ப முடியாமல் இருந்தது.

'பிரான்சிஸ் சடுதியாக அண்ணாந்து படுத்தான். அவனுடைய ஒரு கை வாயை குறுக்காக மூடியிருந்தது. பீற்றரின் இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. மகிழ்ச்சியுடன் அல்ல, ஆறுதலற்ற முறையில். எழும்பி இருந்து கொண்டு, மேசைக்கு அப்பால் சகோதரனைப் பார்த்து, 'எழும்பு' என்று சொன்னான். 'பிரான்சிஸின் தோள்கள் ஆடின. இறுக்கி மூடியிருந்த தன் கையை காற்றில் ஆட்டினான். ஆனால் அவன் கண்கள் இன்னும் மூடியபடியே இருந்தன. பீற்றர் மோட்டனுக்கோ முழு அறையுமே இருட்டாகுவது போல இருந்தது. ஒரு பெரிய பறவை ஒன்று கீழ்நோக்கி வந்து இறாஞ்சுவது போன்ற தோற்றத்தை அளித்தது. அவன் திரும்பவும், 'எழும்பு' என்று கத்தினான். இன்னொரு தரம் ஜன்னலில் வெண்ணிற வெளிச்சமும் ஒரு சிறு சொட்டு மழையும் காணப்படுவது போலத் தெரிந்தது.

'பிரான்சிஸ் கண்களைக் கசக்கினான். 'நீ என்னைக் கூப்பிட்டாயா?' என்று கேட்டான்.

'நீ ஒரு கெட்ட கனவொன்றைக் கண்டு கொண்டிருந்தாய்,' என்றான் பீற்றர். ஏற்கெனவே அவனுக்கிருந்த அனுபவம் அவர்கள் இருவருடைய மனமும் ஒன்றை ஒன்று எப்படி எதிரொலிக்கிறது என்பதை அவனுக்குக் காட்டியிருந்தது. அவன் தான் இருவரில் மூத்தவன். ஒரு சில நிமிடங்களால் மூத்தவன். அந்தச் சிறிய கூடுதலான ஒளி இடைவெளி, தம்பி வலியாலும் இருட்டாலும் தன்னுள்ளே போராடிக் கொண்டிருப்பதை அறியும் தன்மையை அவனுக்குக் கொடுத்திருந்தது. அத்துடன், தன்னம்பிக்கையையும் அவனுக்குக் கொடுத்திருந்தது. அதனால் பலவற்றையும் பார்த்துப் பயப்படும் தன் தம்பியைப் பாதுகாக்க வேண்டும் என்ற இயல்புணர்ச்சியை அவனுக்குக் கொடுத்திருந்தது.

'நான் இறந்து போய் விட்டேன் என்று கனவு கண்டேன்,' என்றான் 'பிரான்சிஸ்.

'அது எப்படி இருந்தது?' என்று பீற்றர் கேட்டான்.

'எனக்கு ஞாபகமில்லை,' என்றான் 'பிரான்சிஸ்.

'நீ ஒரு பெரிய பறவையைப் பற்றிக் கனவு கண்டாயா?'

'கண்டேனா?'

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கட்டிலில் கிடந்தார்கள். இருவருக்கும் பச்சை நிறக் கண்கள். இருவருக்கும் மூக்கு நுனி ஒருக்கணித்துச் சாய்ந்திருந்தது. இறுக்கமான

இதழ்கள். ஓரளவு முதிரா உருவ ஒற்றுமையுள்ள தாடைகள். ஜனவரி ஐந்தாம் நாள் என்று பீற்றர் திரும்பவும் நினைத்துக் கொண்டான். அவன் மனம் கேக்குகள் பற்றியும் பின்னர் கிடைக்கக் கூடிய பரிசுகள் பற்றியும் நினைத்துக் கொண்டது. முட்டையும் கரண்டி ஓட்டப் போட்டி, தொட்டித் தண்ணீரில் மிதக்கும் அப்பிள்களை குத்தும் போட்டி. கண்ணைக்

கீழ்க்கண்களால் அவனைக் கவனிப்பதே அவனை அவமானப்படுத்தியது. கடந்த ஆண்டு... கன்னங்கள் சிவக்க, பீற்றரிடமிருந்து தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

'என்ன விசயம்?' பீற்றர் கேட்டான்.


'ஓ, ஒன்றுமில்லை. எனக்குச் சுகமில்லை என்று நினைக்கிறேன். எனக்குத் தடுமல். கொண்டாட்டத்திற்குப் போகக் கூடாது என்று நினைக்கிறேன்.'

பீற்றருக்குக் குழப்பமாக இருந்தது. 'பிரான்சிஸ், உனக்கு தடுமல் அதிகமாக இருக்கிறதா?'

'கொண்டாட்டத்திற்குப் போனால் தடுமல்

சடுதியாக அவன் தோளின் மேல் போட்ட போது அவன் எப்படி அலறினான் என்பதை நினைத்தான். அந்த அவமானகரமான நினைவு அவன் கன்னங்களில் இன்னும் ஓட்டி இருப்பது போல நினைத்துக் கொண்டான். அவள் வந்தது அவனுக்குக் கேட்கவில்லை. சிறுமி களே அப்படித்தான். அவர்களின் சப்பாத்துக்கள் கீச்சொலி செய்வதில்லை. அவர்களின் காலடிகளின் கீழுள்ள பலகைகள் முன்குவதில்லை. பூனைகள் தங்கள் மெத்தை போன்ற கால்களில் நடந்து வருவது போல பதுங்கிப் பதுங்கிப் வருவார்கள்.

செவிலி சுடு தண்ணீருடன் வந்தபோது, பீற்றரிடமே எல்லாப் பொறுப்பையும் கொடுத்து விட்டு, 'பிரான்சிஸ் அமைதியாகப் படுத்திருந்



வெள்ளப்பயிர்
முடி

- கிரஹம் கிறீன் -

ஆங்கிலம் வழி தமிழில் என்.கே.மகாலிங்கம்

கட்டி விளையாடும் போட்டி.

'எனக்கு அங்கே போக விருப்பமில்லை,' 'பிரான்சிஸ் சொன்னான். 'ஜொய்ஸ் அங்கிருப்பாள்... அவளுடன் மாபெல் வரன்.' அந்த இருவருடனும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை அவன் வெறுத்தான். அவர்கள் அவனிலும் வயது கூடியவர்கள். ஜொய்ஸுக்கு வயது பதினொன்று. மாபெல் வரனுக்கு பதின்மூன்று. அவர்களின் நீண்ட பின்னல்கள் ஆண்களின் தாவுதலுக்கு அகம்பாவத்துடன் ஆடும். அவர்கள் பெண் என்பதே அவனை அவமானப்படுத்தியது. அவன் முட்டையுடன் தடுமாறும்போது அவர்கள் குனிந்து தங்கள்

அதிகமாகி விடும். சிலவேளை நான் செத்தும் போகலாம்.'

'அப்படியானால் நீ போகக் கூடாது,' என்று பீற்றர் சொன்னான். எல்லாச் சிக்கல்களுக்கும் ஒரு சாதாரண வசனத்திலேயே தீர்வைக் காண்பது போல. பீற்றரிடமே அனைத்தையும் விடத் தயாராகி, 'பிரான்சிஸ் அமைதி அடைந்தான். 'பிரான்சிஸ் தன் முகத்தை தமையன் பக்கம் திருப்பாமல் இருந்ததற்கு தனக்குத் தானே நன்றியும் சொல்லியும் கொண்டான். போன வருடம் ஒளித்து விளையாடும் விளையாட்டு விளையாடியபோது இருட்டு வீட்டிற்குள் மாபெல் வரன் கைகளைச்

தான். 'செவிலியே, 'பிரான்சிஸுக்குத் தடுமல்,' என்றான் பீற்றர்.

'வெளுத்த துணிகள் நாளைவரை வராது. நீ தான் உன்னுடைய துணிமணிகளை அவனுக்குக் கடனாகக் கொடுக்க வேணும்,' என்றான், அவள். கைத் துணியை பேசினில் குறுக்காக வைத்து விட்டுச் சென்றாள், அந்த நெடிய விறைப்பான செவிலி.

'ஆனால் அவன் படுக்கையிலே இருப்பது நல்லது, இல்லையா செவிலி?'

'காலையில் அவனை நல்லதொரு நடைப்

கொண்டே திருமதி ஹென்-பல்கனை அண்மித்து, 'நான் விளையாடுவதில் பிரயோசனமில்லை. என்னுடைய செவிலி வந்து மிகக் கெதியில் என்னைக் கூப்பிடுவார்,' என்றான், .பிரான்சிஸ் மோட்டன்.

அகன்ற படிகளால் மேல் தளத்திற்கு ஏற்கெனவே அங்குமிங்கும் செல்லத் தயாராகும் சில குழந்தைகளை தன் பக்கம் வரச்சொல்லி கைகளைத் தட்டிக் கூப்பிட்டுக் கொண்டே, 'ஓ, உன்னுடைய செவிலி இருக்கட்டும், .பிரான்சிஸ், உன் தாய் நீ பிந்திப் போவதைப் பற்றிக் கவலைப் பட மாட்டாள்,' என்றாள் திருமதி ஹென்-பல்கன்.

அவனுடைய அந்தத் தந்திரமும் அத்துடன் முடிந்து விட்டது. அவன் நன்றாகத் திட்டம் தீட்டிய அந்தத் தந்திரமும் தோல்வியுற்றதை அவனால் நம்பவே முடியவில்லை. 'நான் விளையாடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்,' என்று மட்டுமே, மற்றக் குழந்தைகளுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தும் தெளிவான தொனியில் சொன்னான். அதை மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. ஆடாமல் அசையாமல் நின்றான். பயந்திருந்த போதும், அவன் தோற்றத்தில் எதையும் அவன் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவனுடைய பயங்கரம் பற்றிய அறிதல் அல்லது பயங்கரத்தின் எதிரொலி அவனுடைய சகோதரனின் மூளையைச் சென்றடைந்தது. அந்தத் தருணத்தில், பிரகாசமான வெளிச்சம் மறைவதைப் பற்றிய பயத்தினாலும், அவன் மட்டும் இருட்டுத் தீவில் தனியாக விடப்பட்டிருப்பதினாலும், மெதுவாக வந்து கொண்டு வரும் அந்நியமான காலடிகளைக் கேட்டும், அந்தப் பயத்தினாலேயே பீற்றர் மோட்டன் பெரிதாகக் பீறிட்டுக் கத்தியிருப்பான். பின்பு அந்தப் பயம் தன்னுடையது அல்ல என்பதை நினைத்துக் கொண்டான். அது அவனுடைய சகோதரனுடையது. 'தயவு செய்யுங்கள். .பிரான்சிஸ் விளையாடுவது சரியில்லை. இருள் அவனைப் பயப்படுத்தும்' என்று திருமதி ஹென்-பல்கனிடம் சடுதியான மனத் தூண்டுதல் ஒன்றால் சொன்னான், பீற்றர். அவை பிழையான வார்த்தைகள். ஆறு குழந்தைகள் பாட ஆரம்பித்தன. 'கோழை, கோழை, கோழை.' அகன்ற சூரிய காந்திப் பூக்களின் வெறுமையான, சித்திரவதைப் படுத்துத் தங்கள் முகங்களை .பிரான்சிஸ் மோட்டன் பக்கம் திருப்பிப் பாடினார்கள்.

தன் சகோதரனின் பக்கம் திரும்பாமல் .பிரான்சிஸ் சொன்னான், 'நான் விளையாடுவேன். நான் பயப்படவில்லை. நான் நினைத்தேன்...' அந்த மனிதக் குழந்தைகளின் சித்திரவதைகளால் அவன் சொல்ல நினைத்ததை மறந்து விட்டான். குழந்தைகள் திருமதி ஹென்-பல்கனைச் சுற்றி தள்ளுமுள்ளுப் பட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கீச்சிட்ட குரல்களாலும் கேள்விகளாலும் ஆலோசனைகளாலும் அவனை நோண்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஓம். வீட்டில் எந்த இடத்திற்கும் செல்லலாம். ஓம், வெளிச்சத்தை நிறுத்தி விடுவோம். ஓம், அலுமாரிக் குள்ளும் ஒளிந்து கொள்ளலாம். முடிந்த மட்டும் நீங்கள் ஒளிந்திருக்க வேணும். வீட்டுக்குப் போக முடியாது.'

ஏடாகூடாமான முறையில் தன் சகோதரனைக் காப்பாற்ற முனைந்து, அவமானப்பட்டு, பீற்றர் தனியாக நின்றான். .பிரான்சிஸைக் காப்பாற்ற அவன் செய்த முயற்சியை .பிரான்சிஸ் வெறுப்பான் என்ற உணர்வு பீற்றரின் மூளைக்குள் ஏறுவதை அவன் உணர்ந்தான். பல குழந்தைகள் மேல் மாடிக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த வெளிச்சம் அணைக்கப் பட்டது. வெளவாலின் சிறகுகள் படர்ந்து

வந்து தளத்தில் இருந்து கொள்வது போல தோற்றியது. கொத்து விளக்கின் வெளிச்ச ஒளியில் எல்லோரும் கூட்டமாகக் கூட, மற்றவர்கள் மண்டபத்தின் ஓரங்களிலிருந்து விளக்குகளை அணைக்க ஆரம்பித்தார்கள்.



.பிரான்சிஸ்
ஒளிந்திருந்த இடத்திற்கு
மெதுவாக கால் விரல்
நுனியில் அடிமேல்
அடி வைத்துச்
சென்றான்.
இடைக்கிடை பலகை
சத்தமிட்டது.
பிடிப்பவர் ஒருவர்
மெதுவாக,
இருட்டில் தன்னைப்
பிடித்துவிடுவார் என்ற
பயத்தில் குனிந்து,
தன் சப்பாத்து
நூல்களைக்
கழற்றினார்.

வெளவால்களும் தங்கள் சிறகுகளின் மொட்டாக்குகளுடன் வட்டமாக இருந்தன. அவைகளும் வெளிச்சம் அணையும்வரை காத்திருந்தன.

'நீயும் .பிரான்சிஸும் ஒளிப்பவர்கள் பக்கம்,' என்று உயரமான ஒரு சிறுமி சொன்னாள். அதன் பிறகு வெளிச்சம் போய் விட்டது. குளிர்ந்த காற்று மூலைகளுக்குள் பதுங்கிக் கொள்வதுபோல, ஸ் என்ற காலடிகளின் ஒலியுடன், அவனின் காலடிக் கீழ் இருந்த கம்பளம் அசைய ஆரம்பித்தது.

'...பிரான்சிஸ் எங்கே? அவனுடன் சேர்ந்து நின்றால் இந்தச் சத்தங்களுக்கு அவன் பயப்படுவது கொஞ்சம் குறையும். இந்தச் சத்தங்கள்' என்று பீற்றர் நினைத்தான். அந்தச் சத்தங்கள் என்றால் மௌனத்தின் மேலுறை. ஆடும் பலகை கீச்சிட்டன. அலுமாரிகளின் கதவுகள் மெல்லக் கவனமாக மூடப்படும் சத்தம் கேட்டது. வழவழப்பான பலகையில் விரல்கள் உரசும் சத்தமும் கேட்டது.

தன் தம்பி எங்கே நிற்பான் என்று நினைத்துக் கொண்டு, கைவிடப்பட்ட இருட்டுத் தளத்தின் மத்தியில் நின்றான், பீற்றர். ஆனால் .பிரான்சிஸ், கண்களை வீணாக மூடிக் கொண்டும், எந்தப் பதிவுகளும் விழாமல் மனம் விறைத்திருக்க, விரல்களால் காதுகளை மூடிக்

கொண்டு, கூனிக் குறுகிக் கொண்டிருந்தான். இருட்டின் முடுக்குகள் மட்டுமே பேதலித்த மனத்தில் தட்டுப்பட்டன. 'வருகிறேன்' என்று ஒரு குரல் கேட்டது. சகோதரனின் தன்னூரம் அவன் போட்ட சடுதியான கூக்குரலால் நொருங்கி விட்டது. பீற்றர் மோட்டன் பயத்தினால் துள்ளினான். அது அவனுடைய பயமல்ல. அவனுடைய சகோதரனில் சுடர் விட்டொடியும் பயம். சகோதரனைக் காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ண உணர்ச்சியால் ஏற்பட்ட பயம். அது இவனுடைய தர்க்க அறிவைப் பாதிக்கவில்லை. 'நான் .பிரான்சிஸ்ஸாக இருந்தால் எங்கே ஒளிப்பேன்?' பிரான்சிஸாக இவன் இல்லாத போதிலும், இவனுக்கு அவன் கண்ணாடி போன்றவன் என்றபடியால், பதில் உடனடியாக வந்தது. 'புத்தகத் தட்டு அலுமாரிக் குள்ளும் படிப்பறை கதவுக்கு இடையிலுள்ள தோல் செற்றிக் கு இடையிலும்.' இரட்டைச் சகோதரர்கள் இரு வருக்குமிடையே தொலைதூரப் புலக்காட்சி அறிவுப் பதங்கள் எதுவும் இருக்கவில்லை. தாயின் கருவில் இருவரும் பிரிக்க முடியாமல் இருந்தவர்கள்.


பீற்றர் மோட்டன் .பிரான்சிஸ் ஒளிந்திருந்த இடத்திற்கு மெதுவாக கால் விரல் நுனியில் அடிமேல் அடி வைத்துச் சென்றான். இடைக்கிடை பலகை சத்தமிட்டது. பிடிப்பவர் ஒருவர் மெதுவாக, இருட்டில் தன்னைப் பிடித்து விடுவார் என்ற பயத்தில் குனிந்து, தன் சப்பாத்து நூல்களைக் கழற்றினான். பிடிப்பவன் ஒரு உலோகத் தரையைத் தட்டிய தால் அவனுடைய பக்கத்தை நோக்கிப் பல காலடிகள் வர ஆரம்பித்தன. அவன் தன் நீண்ட காலுறைகளில் நின்று மறைந்து, தன்னைத் தேடும் அவர்களை எண்ணித் தனக்குள் சிரித்திருப்பான். ஆனால் அந்த நேரம் அவன் கைவிட்ட சப்பாத்துக்களில் ஒருவன் தடுக்கி விழுந்ததால் அந்தச் சத்தம் கேட்டு, அவன் நெஞ்சம் ஒருமுறை திடுக்கற்றது. அதன் பிறகு பீற்றர் மோட்டன் நடப்பதை தளப் பலகை கூட சத்தமிட்டு அறிவில்லை.

நீண்ட காலுறையுடன் அவன் மெல்லமாக தவறி விடாமல் தான் நினைத்த இடத்திற்கு நடந்தான். சுவருக்குப் பக்கம் .பிரான்சிஸ் நிற்கிறான் என்பதை பீற்றரின் இயல்புணர்ச்சி சொல்லியது. கையை நீட்டி விரல்களால் .பிரான்சிஸின் முகத்தைத் தடவினான்.

.பிரான்சிஸ் சத்தமிடவில்லை. ஆனால் .பிரான்சிஸின் பயத்தின் விகிதம் கூடுவதை தன் இதயப் துடிப்பிலிருந்தே அறிந்து கொண்டான், பீற்றர். குந்தி இருந்த உருவத்தை, வியர்வையில் தோய்ந்திருந்தவனின் கைகளைக் கண்டுபிடிக்கும்வரை அவன் தடவினான். கண்டுபிடித்தவுடன், 'எல்லாம் சரியாகி விடும்.' என்று மெதுவாகச் சொன்னான். 'நான் தான். நான் உன்னுடன் இருப்பேன்,' என்றான் பீற்றர். .பிரான்சிஸை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அப்பொழுது அவன் சொன்ன வற்றை அவனால் திரும்பவும் கேட்க முடிந்தது. பீற்றரின் கைகளுக்கு அருகாமையிலுள்ள புத்தக அலுமாரியை ஒரு கை தொட்டது. அவன் அங்கு இருந்தும் கூட, .பிரான்சிஸின் பயம் தொடர்வதை அவனால் உணர முடிந்தது. இப்பொழுது அந்தப் பயம் குறையும் என்றும், சிறிது தாங்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பினான். இருந்தும் அந்தப் பயம் இருந்து கொண்டே இருந்தது. அது தன் சகோதரனின் பயம் என்பது அவனுக்குத் தெரியும். தான் அனுபவித்தது தன்னுடையது இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். அவனுக்கு இருட்டு என்பது, வெளிச்சம் இல்லை என்பதே. இருட்டில் தடவும் கை தனக்குப் பழக்கமான ஒரு குழந்தையின் கை. அவனைக் கண்டு பிடிக்கும்வரை அவன் பொறுமையாக இருந்தான்.

அவன் திரும்பவும் பேசவில்லை. .பிரான்சிஸ்ஸுக்கும் அவனுக்கும் இடையே மிக அந்நியமாயான ஆன்மீகத் தொடர்பு இருந்ததால் அவன் திரும்பவும் பேசவில்லை. வாயினால் சொற்களை உருவாக்குவதிலும் எளிதாக, இணையும் கரங்களால் பரிமாறும் எண்ண அலைகள் வேகமாக மற்றவரிடம் செல்லும். சகோதரனில் ஏற்பட்ட உணர்ச்சிகளின் முன்னேற்றத்தை அவனால் அனுபவிக்க முடிந்தது. எதிர்பார்க்காத வேளையில் ஏற்பட்ட தொடுவுணர்வால் விளைந்த பீதியின் உச்சத்திலிருந்து படிப்படியாக இறங்கி ஒழுங்கான சமனிலையில் துடிக்கும் பயம் வரை அப்போது வந்துள்ளது. பீற்றர் மோட்டன் கடுமையாகச் சிந்தித்தான். 'நான் இங்கே இருக்கிறேன். நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. கெதியில் வெளிச்சம் திரும்பி வரும். அந்தச் சலசலப்புக்கும், அந்த அசைவுக்கும் பயப்படத் தேவையில்லை. அது ஜெய்ஸும் மாபெல் வரன்னும் தான்.' துவழ்ந்து கொண்டிருக்கும் அந்த உருவத்திற்கு பாதுகாப்பாக எப்படி இருப்பது என்பது பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தான். அந்த உருவத்தில் பயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். 'அவர்கள் குசுகுசுத்துக் கொண்டிருக்கிறார்கள். பார். அவர்களுக்குத் எங்களைத் தேடி அலுப்புத் தட்டி விட்டது. கெதியில் மின்சாரம் வந்து விடும். நாங்கள் வென்று விடுவோம். பயப்பட வேண்டாம். யாரோ மேல் மாடிப் படிகளில் ஏறுகிறார்கள். அது திருமதி ஹென்-பல்கன் என்று நினைக்கிறேன். கேள். அவர்கள் மின்சாரப் போடுவதற்கு அழுத்தியைத் தேடுகிறார்கள்.' கால்கள் கம்பளிகளில் அசையும் சத்தம் கேட்கின்றன. கைகள் சுவர்களில் உரசுகின்றன. ஒரு திரை விலக்கப்படுகிறது. அலுமாரியிலிருந்த கைப்பிடி திருக்கப்படுகிறது. அதன் கிளிக் சத்தம் கேட்கிறது. அவர்கள் இருந்த புத்தக அலுமாரியில் யாரோ கை வைத்ததால் தனித்திருந்த புத்தகம் ஒன்று அசைகிறது. 'அது ஜெய்ஸ். அது மாபெல் - வரன். அது திருமதி ஹென்-பல்கன்.' அவன் சொல்லிக் கொண்டே இருந்தான். அவனைத் தேற்றுவதற்கு அவன் உச்ச நிலையில் சொல்லிக் கொண்டே இருந்தான். அப்பொழுது கொத்து விளக்கில், பழு மரம் ஒன்றில் பழங்கள் பூத்துக் குலுங்குவது போல வெளிச்சம் பரவியது.

அந்த ஒளியில் குழந்தைகளின் குரல்கள் கீச்சிட்டு உயர்ந்து கேட்டன. 'பீற்றர் எங்கே?' 'மேல் மாடியில் பார்த்தீர்களா?' .பிரான்சிஸ் எங்கே? அவர்களின் குரல்கள் திரும்பவும் திருமதி ஹென்-பல்கன் கத்தியதால் அமைதியாக்கப்பட்டன. சகோதரனின் கை பட்டவுடன், பிரான்சிஸ் மோட்டன் மயங்கிப் போய் ஆடாமல் அசையாமல் கிடந்ததை முதலில் கண்டது அவளல்ல. வரண்ட, குழப்பம் நிறைந்த கவலையுடன் பீற்றர், தன் தம்பியின் மடித்திருந்த விரல்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் தம்பி இறந்து விட்டான் என்பது அவனுக்குத் தெரியாது. முழுப் புதிர்களையும் புரியாத இளவயதுள்ள அவனுடைய மூளை, ஒருவகை அறிய முடியாத சுய இரக்கத்துடன், சிந்தித்துக் கொண்டது. இன்னும் ஏன் தம்பியின் நாடி வேகமாகத் துடித்துக் கொண்டது என்பது அவனுக்குப் புரியவில்லை. அப்பொழுது பீதியோ, இருளோ அற்ற இடம் ஒன்றிருக்கிறது என்பதும், எப்பொழுதும் சொல்லப்பட்ட அந்த இடத்திற்குப் .பிரான்சிஸ் போய் விட்டான் என்பதும் அவனுக்குத் தெரியாது.



mahalingam.k@thaivedu.com

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO)
துயர் துடைக்க விரும்புவோருக்கான பங்களிக்கும் முறைகள்:

1. தபால் மூல முகவரி: (காசோலையாக) "IMHO Canada", 5637 Finch Avenue East, Unit #7, Scarborough, ON M1B 2T9
2. இணைய த்தள மூலம் : www.imhocanada.org → Paypal
3. வங்கிக் கிரமக்கழிவு: இணையத்தளத்திலிருந்து அதற்கான படிவத்தை தரவிறக்கி நிரப்பி அனுப்பலாம் (Monthly contribution)

Law Office

T. JEGATHEESAN

(Barrister, Solicitor and Notary Public (on))



உங்கள் சட்டப் பிரச்சினை எதுவாகிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆலோசனைகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

தி. ஜெகதீசன்

(Barrister, Solicitor and Notary Public (on))

Off: **416 • 266 • 6154**

Fax: 416 • 266 • 4677

2620 Eglinton Ave., East # 201

Scarborough, ON

M1K 2S3

N.K.S

Drapery & Blinds Fabric LTD

திறமையான**சேவையால் பல****விருதுகளை பெற்ற****நிறுவனம்**

உங்கள் வீட்டுக்குனுத் தேவையான சகலவித யன்னல் திரை வகைகளையும், கேட்டின் துணி வகைகளையும் மிகவும் மலிவான விலையில் பெற்றுக் கொள்ள அழையுங்கள்.

கேதா நடராஜா**416.321.6420****Ketha Nadarajah**

(President)

Tel: 416.321.6420, 905.944.0218

Fax: 416.321.2217

www.nksdrapery.ca

Drapery & Blinds Fabric Ltd., 210 Silver Star Blvd., Unit #825, Scarborough, ON M1V 5J9

தீர்க்க சுமங்கலி

சக்தியவான் சாவித்திரி

(புராண இசைநாடகம்)

**Sat, Sept 17 6PM**Cardinal Newman Catholic Highschool
100 Brimley Rd S., Toronto, ON

அரங்கத் தலைமை: பேராசிரியா: இ. பாலசுந்தரம் தயாரிப்பு நெறியாளிகை: மரபுக்கலை வேந்தன் பொன். அருந்தவநாதன்
அரங்க அமைப்பு உடை, ஒப்பனை: ஒப்பனைக்கலைவேந்தன் எஸ். ஜே. வி. ஆனந்தன்
இசை: இசைஞானவித்தகன் குமர். சிவகுமாரன் லயஞான வாசுதி ரவி. செல்லையா, நாடகமணி. சதா. தர்மசபையீசன்

சிமோன் டி போஷுவா'வின் The Blood of Others

இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதிபினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போஷுவாவின் 'அடுத்தவர் குருதி' (The Blood of Others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில் தான் வாசித்தேன். சிமோன் டி போஷுவாவின் The Second



Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல் கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில் கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை.

'அடுத்தவர் குருதி'யின் வாசிப்பு தற்செயலானதுதான். வழக்கம்போல் டவுன்ரவுணில் எனக்குத் தெரிந்த ஒரு பழைய நூல் விற்பனைக் கடைக்குள் நேரத்தை மறந்திருந்த வேளையில் என் பார்வையில் அகப்பட்டது சிமோன் டி போஷுவாவின் அந்த நூல்.

வாசிப்பை மெதுவாகவே செலுத்த முடிந்திருந்தது. அத்தனைக்கு நாவலின் வசீகரத்தையும் மீறி அதன் நடையும், அது தாங்கி வந்திருந்த சிந்தனைப் போக்குகளும் அடர்த்தியானவையாக இருந்தன.

மடித்துவைத்து வாசிக்கையில் முதலில் அட்டைகளும், பின்னர் பின்பக்கங்களும் கழரத் தொடங்கிவிட்டன. சிலபோது புத்தகப் பூச்சிகளின் மெல்லிய ஊர்வையும் முகத்தில் உணர நேர்ந்தது. இத்தனையையும் தாண்டியே அந்நாவலின் பயணிப்பு மிகமிக இனிமையானதாக இருந்ததென்பது முக்கியமான விஷயம். ஒரு நாவல் வாசிப்பில் நானடைந்த முக்கியமான அனுபவத்தின் கதையே இது.

எந்த ஒரு படைப்பினதும் வாசிப்பு அனுபவங்கள் தம்மை எழுத்தாக்க, பகிர்ந்துகொள்ள தம் வாசகனை பெரும்பாலும் நிர்ப்பந்திப்பதில்லை. மிக்க பாதிப்பினை ஏற்படுத்திய படைப்புகளும் கூடத்தான். ஆனால் சில படைப்புகள் தாம் சார்ந்த கருத்துநிலைகளாலும், உணர்வுநிலைகளாலும், கட்டுமானத்தாலும் வாசக அனுபவங்களோடு ஒன்றிணையும்போது அவைபற்றி எழுதாமல் இருந்துவிடவும் முடிவதில்லை. அத்தகைய நாவல்தான் இது. நடந்து முடிந்த ஈழப் போரின் அவலம், அதில் சிந்தப்பட்ட குருதி அனைத்துமே எந்த ஒரு படைப்பின் மூலகர்த்தாவையும் உலுப்பிப் போடக்கூடியன. என்னால் ஏனோ இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கதைக்களம் விரித்து, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முடிவடையும் இந்த நாவலை அந்த அவலங்களோடும், குருதியாற்றோடும் ஒப்புமை காண முடிந்திருந்தது.

மனித இனத்தின் மிகப்பெரும் வரம் இறப்பு. இறப்புதான் வாழ்வையே அர்த்தமாக்குகின்றது. ஆனால் போர்கள் மனிதனைக் கொலைப்படுத்துகின்றன. கொலைகள் மனித இனத்தின்

சாபமெனில், போர்கள் மனிதன்மேல் சாபத்தைக் கொட்டுகின்றன.

உலகத்தின் முதல் கொலை நடந்ததை விவிலிய நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது. சகோதரப் பொறாமை விழைந்த பெண், பொன் ஆசைகளால் காயின் கொலைப்படுகிறான் தன் சகோதரனால். அன்றிலிருந்து இன்றுவரை கொலைப்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. போர்கள் ஆயிரங்களாக கொலைப்பாடுகளை நிகழ்த்துகையில் மனங்கள் அசைகின்றன. அதிர்கின்றன. எதிர்வினையாற்ற உந்துகின்றன. சாதாரண மனிதனின் சாதாரண எதிர்வினை எதுவாக இருக்கிறது? அதை விபரிக்கிறது 'அடுத்தவர் குருதி'.

240 பக்க இந்த நாவலின் மையம் இதுவெனில், இதிலிருந்து கிளைத்தெழும் சுழிகள் பல. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலிலக்கியம் ஜேன் ஓஸ்டென், லூயிசு கரோல், சார்ள்ஸ் டிக்கின்ஸ், மேரி செல்லியென் விக்டோரியன் காலத்தை உள்வாங்கிப் பயணம் செய்து கொண்டிருக்கையில், நாவலிலக்கியத்தில் பிரான்ஸ் எடுத்த பாய்ச்சலின் அளவீடாக வருவதுதான் சிமோன் டி போஷுவாவின் 'அடுத்தவர் குருதி'. அது ஒரு புதிய தளத்தினை அடையாளம் காட்டியது மொழி நடை சார்ந்தும், அர்த்தம் சார்ந்தும். சார்த்தரின் தத்துவார்த்த வெளிப்பாடுகளின் முனைகளைக்

“ போர்கள் ஆயிரங்களாக கொலைப்பாடுகளை நிகழ்த்துகையில் மனங்கள் அசைகின்றன. அதிர்கின்றன. எதிர்வினையாற்ற உந்துகின்றன. சாதாரண மனிதனின் சாதாரண எதிர்வினை எதுவாக இருக்கிறது? அதை விபரிக்கிறது 'அடுத்தவர் குருதி'.

கூட இந்த நாவலில் ஒருவர் தரிசிக்க முடியும்.

சிமோன் டி போஷுவா பாரிஸில் தங்கியிருந்தபோது, புளோர் காபி கடை ஒன்றிலிருந்துகொண்டு 1941-43 காலப் பகுதியில் இது எழுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1945இல் இது வெளிவந்தது. இதன் ஆங்கிலப் பதிப்பு இவ்வான் மொய்செ, றோஜேர்ஸ் சென்ஹவுஸ் ஆகியோரின் மொழியாக்கத்தில் 1948இல் வெளிவந்தது.

இதற்கு முன்னரே சிமோன் சில நாவல்களை, குறிப்பாக பிரான்சின் மிக்க கவுரவமான இலக்கியப் பரிசான கொள்கோர் விருதினைப் பெற்ற 'தி மாண்டரின்' போன்றவற்றையும், நாடகங்கள் சிலவற்றையும், வேறு படைப்பாக்கங்களையும் செய்திருந்தாலும், சிமோனே ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின் தன் அதிருப்தியான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த இந்த நாவல், இதில் நானடைந்த அனுபவங்கள் காரணமாய் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரு யுத்த காலத்தில் தனிமனிதன் ஒருவனின் சார்பு எதுவாக இருக்க முடியும் என்பதை மையக் கருத்தாய் விபரித்தது நாவல். ஆனால், அதன் குரல் முழுக்க முழுக்க கதையுள் அழுந்தியிருந்தது. கருத்தின் புடைப்புக்களாக எதையுமே நாவலில் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

வார்க்கப்பட்டிருந்த பாத்திரங்கள் எதார்த்தமானவை. பிரதியில் கொண்டுவரப்பட்ட காலமும் சமச்சீர் குலைந்த ஒரு பெருயுத்தத்

துக்கு முன்னான சமூகத்தை அச்சொட்டாய்ப் பிரதிபலிப்பதாய் இருந்தது. யுத்தத்துக்கு முன்பாக வெறும் காதல் நவீனமாகத் தொடங்கும் நாவல், யுத்தம் ஆரம்பித்து ஜேர்மனி பிரான்ஸ் பிரவேசித்து பாரிஸ் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கையில் காதல் உள்ள மனிதர்களின் தேசாபிமானமும் மனிதாபிமானமும் மிக்க கதையாக நகரத் தொடங்கிவிடுகிறது.

ஆயினும் வாழ்வின் ஆதார உணர்வுகளைச் சுற்றியே நாவல் நகர்ந்து, கதாநாயகி ஹெலனின் மரணத்தோடு முடிவடைகிறது. ஜேர்மன் படையின் ஆக்கிரமிப்புக்கெதிரான தேசபக்த புரட்சியாளரின் இரகசிய குழுவில் தன் காதலனின் தலைமையிலேயே ஒரு எதிர்ப்பில் கலந்துகொண்ட ஹெலன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தானே அவளது அந்த நிலைமைக்குக் காரணமென எண்ணி வருந்தும் அவளது காதலனான ழீன் புளொமார், அவள் படும் உத்தரீப்புக்களைத் தாங்க முடியாது அவளது மரணத்தை ஒவ்வொரு விநாடியும் இச்சித்தபடி மறுகும் இடம் எவர் மனத்தையும் உலுப்பக்கூடியது. இருந்தும் இது ரொமாண்டிசவகையான நாவலாக அமையவில்லை என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

ஹெலன் பாத்திரத்தின் வார்ப்பு அபாரமானது. பதினம் வயதில் தன்னிடம் தோன்றும் காதலை,



ஞானோதயம் பெறுவது நாவலில் மைய இடம். இதுவே தன்னையும் பிறரையும், அகத்தையும் புறத்தையும், தன்னலத்தையும் தார்மீக நியாயங்களையும் அவளுக்குக் கற்பித்து விடுகிறது. வாசக சிந்தனை அலைபொங்கும் இடமாகிறது.

இத்தகைய உள்ளோட்டமான விஷயங்களை விட, இதன் மொழி சார்ந்தும் கூற நிறைய உண்டு. மாதிரிக்காக ஒன்று.

இன்றைய தமிழ் உரைநடை பயணித்துக் கொண்டிருக்கும் பாதை, தொல்காப்பியமோ நன்னூலோ இன்னும் பின்னேயுள்ள இலக்கண நூல்களோ சொன்ன எழுத்து, சொல் அதிகாரங்களின் வரம்பினை மீறியதென்பதை ஒரு கல்விப்புல வாசகன் அறிந்தே இருக்கிறான். நீண்ட வாக்கியங்களில், எழுவாய் பயனிலை செயப்படுபொருள்கள் இலக்கண விதிமுறைக்குள் அடங்கியதாய் தமிழ் உரைநடை மரபு அண்மைக் காலம்வரை இருந்து வந்திருக்கிறது. அந்த மரபினை, அடித்து நொருக்கி ஒரு புதிய உணர்வோட்டமான, பேச்சின் இயல்பு தாங்கி சிறிய சிறிய வாக்கியங்களில் அமைந்து வருகிறது இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கிய மொழி.

இதை ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சுமொழி செய்துவிட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் விஷயம் தான். ஆம், அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது 'அடுத்தவர் குருதி'.

பிரெஞ்சு இலக்கியத்திலும், பெண்ணியக் கருதுகோள்களை வகுத்த முன்னோடிப் பெண்களுள் ஒருவர் என்ற வகையிலும் மிக முக்கியமான இப் பெண்படைப்பாளியைச் சுற்றி ஒரு இருளான இரகசியம் எப்போதும் உறைந்தே வந்துள்ளது. தத்துவார்த்தத் துறையில் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் சார்த்தரின் பூதவுடல் அடக்கம்செய்யப்பட்டிருந்த அதே மயானத்தில், அவரது கல்லறைக்கு அருகிலேயே சிமோன் டி போஷுவாவின் உடலும் அடக்கம்செய்யப்பட்டது என்பது மட்டும் அந்த இரகசியத்தை விடுவிக்கப் போதுமான சம்பவமில்லை.

பெரும்பாலான படைப்பாளிகள், அவர் மேற்கிலிருந்தோ கிழக்கிலிருந்தோ எந்தத் திசையில் தோன்றியிருப்பினும், தம்மைச் சூழ ஒரு இருளான இரகசிய மண்டலத்தை இறக்கி வைத்துவிட்டே இறந்துபோயிருக்கிறார்கள் என்று சொல்லலாம்போலக் கிடக்கிறது.

இந்தநேரத்தில் தரும சிவராமுபற்றி யோசனை வருகிறது. ஆத்மாநாம் இன்னொரு புதிர். மரணத்தையே புதிராக்கிய இன்னொரு ஆளுமை சிவரமணி.

இவர்களை இவர்களது படைப்புகளாலன்றி அறிந்துகொள்ள எந்த மார்க்கமும் இல்லை. சிமோன் டி போஷுவாவையும் அவர் படைப்புகளால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். என்னளவில் அதற்கான தேர்ந்த படைப்பு 'அடுத்தவர் குருதி'யாகவே தோன்றுகிறது.

devakanthan@thaivedu.com





**Life insurance · Critical Illness · Disability · Travel Insurance
Mortgage Insurance · Investments · RESP · RRSP**

**85 வயது வரைக்கும், எந்த வறுத்தம் இருந்த போதிலும் மிகக் குறைந்த மாதாந்த கட்டணத்தில்
Non-Medical & Funeral insurance, மற்றும் Medical Insurance**



**குடும்ப அல்லது தனி ஆள் ஒருவரின் வருமானத்திற்கேற்ற காப்புறுதி வேண்டுமா?
20க்கும் மேற்பட்ட முன்னணிக் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து உங்களுக்கேற்ற
காப்புறுதியைத் தெரிவு செய்ய எம்மை நாடுங்கள்.**

416 · 844 · 7390

Free quote! House calls also available.

Varna Kanapathippillai, B.Sc.(Eng).

President / Insurance Advisor

416 · 844 · 7390

insurance@brightvisionfn.com
www.brightvisionfn.com

Bus 416-623-4937

Fax 416-321-0413

80 Nashdene Road Unit B28
Scarborough, ON M1V 5E4

NOW HIRING!

Full time / Part time

Insurance Agents / RESP Rep's / Staff Employees

*Free Classes for Agents**



Miss Tamil Toronto



Queen of Angels 2011

PRESENTED BY

Arajen
BEAUTY CENTRE

நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள்
October 01 வரை விண்ணப்பிக்கலாம்

To participate & for more info
416 509 7978

துள்ளிவைப் பாடல்களும்
கண்ணைக் கவரும் நடனங்களும்
இடம் பெறுகின்றன

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றும் தமிழ் இளம் பெண்கள் தமிழ் கலாச்சார உடையிலேயே
மேடையில் தோன்றுவார்கள். தமிழ் பேசும் ஆற்றல், உடைணியும் நேர்த்தி,
மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் உள்ள ஈடுபாடுகளின் தன்மைக்கேற்ற
அழகுராணி தேர்ந்தெடுக்கப்படுவர்.

OCTOBER

30

SUNDAY

2011

AT 5.00 PM


டிக்கட்டுகளுக்கு - 416 509 7978, 416 414 0027

J&J SWAGAT CONVENTION CENTRE

415 HOOD ROAD, MARKHAM, ON L3R 3W2 (WARDEN & DENISON)

from the firm foundations of creative photos

l a p h o t o g r a p h i e e s t u n a r t



Karuna Photography

digimedia Creations Photography

- Wedding Photography
- Complete Online Workflow
- Online Slideshows
- DVD Slideshows
- Custom Designed Digital Albums
- Parent Albums/ iPhone Galleries
- Online Digital Proofs and Online albums Proofs
- E-Com Site
- Canvas and Metal Printing

facebook

www.facebook.com/digimediaphoto

elegant memorable real

www.digimediaphoto.com

416.467.4952

சகல ரோக நிவாரணி பிராண ஜீவ



மூலாயிரமாண்டுகளுக்கு
மேலான
ஆயுர்வேத
பாராம்பரியத்தில்
நவீன முறையில்
தயாரிக்கப்பட்ட
ஆயுர்வேத மூலிகை
ஊட்டச்சத்து ஓளடதம்

எமது
புதிய
அறிமுகம்!!

- 200 ற்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது
- உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
 - உடலின் நச்சுத்தன்மையை நீக்கி புத்துணர்வை ஊட்டுகிறது
- அமெரிக்க FDA (Food and Drug Administration) இனால் அங்கீகரிக்கப்பட்டது

பேரழிவினைக் கொண்டுவரும்
நீரழிவு நோயினை
இரண்டே இரண்டு மாதங்களில் முற்றும்
முழுதாக கட்டுப்படுத்த முடியும்!



டயபீனா தினமும் அருந்தக்கூடிய மூலிகை ஆரோக்கிய பானம். இது உடலில் மிகுதியான குழுக்கோசினை குறைக்கக்கூடியதும், இரத்தத்திலுள்ள அழிவு குழுக்கோசினைல் ஏற்படக்கூடிய நோய்களை ஒழுங்கு முறையாக தடுக்கவும் உதவுகிறது. விரைப்புத்தன்மை, பாதங்களில் களுக்கு, அலட்சியத் தன்மை மற்றும் மீண்டும் மீண்டும் வியாதிகளை படிப்படியாக நீக்கிவிடக் கூடியது. டயபீனா கண்டிப்பாக நீரிழிவு நோயினால் வருந்துபவர்கள் மட்டுமே பாவிக்கவேண்டியது.

ஊமைச் சதை பெருகுவதை
தடுக்கிறது!
வாத வலியை நீக்குகிறது! உடலுக்கு
புதுத்தென்பைக் கொடுக்கிறது!



க்லூட்டியலா பானமானது மிகுதியான உடல் கொழுப்பை குறைக்கக் கூடியதும், குறிப்பாக உடலின் இடுப்பு, தொடை, தோற்பட்டை, கைகள் போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய ஊமைச் சதை பெருகுவதை தடுக்கவும், கொழுப்பினால் விளையக் கூடிய கெடுதியினை கட்டுப்படுத்தவும், உடல் வலியை நீக்கவும், அத்துடன் வாதத்தினால் ஏற்படக்கூடிய வலியினை குறைக்கவும் உதவுகிறது. க்லூட்டியலா உடலுக்கு புதுத்தென்பைக் கொடுப்பதோடு நன்றாக கமாள வாழ்விற்கும் வழிவகுக்கிறது.

The EVERMATIN HAIR LOTION™



உங்கள் முடியுதிர்வை தடுக்கவும்
மீண்டும் தலைமுடி வளரவும்
எவமாட்மின் மூலிகை ஓளடதம்!
உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கானவரின்
பாராட்டுதலைப் பெற்ற
மூலிகைத் தயாரிப்பு இது. இப்போது
எவமாட்மின் சாம்பூவும் கிடைக்கிறது.



இயற்கை மூலிகையிலான

தலைமுடி மை

மருதாணி கொண்டு
செய்யப்படும்
இவ் முடி மை
உங்கள் கேசத்தை
நன்கு பராமரிக்கிறது.

Amazon
Health Care

SABONA
& Co

இப்போது இங்கிலாந்து மற்றும்
ஐரோப்பா நாடுகளிலும் எமது
தயாரிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
www.amazonhealthcare.co.uk

Tel: 416-264-8787
www.amazonhealthcare.ca
2602 Eglinton Ave., East. (@Midland)

2011/2012 INDOOR SOCCER SEASON

SEASON RUNS FROM OCTOBER 16TH, 2011 TO APRIL 15TH, 2012

REGISTER NOW FOR OUR HOUSE LEAGUE AND COMPETITIVE PROGRAMS


REGISTRATION:

Dates: October 16th, 2011

Time: 5:00 PM – 8:30 PM

Location:

Bur Oak Secondary School, Markham
933 Bur Oak Avenue, Markham



ஒடி விளையாடு பாப்பா.

ஒய்ந்திருக்கலாகாது

பாப்பா!

- மகாகவி பாரதி

416 454 7522

647 241 7373

416 476 6873

team@cheetahsoccerclub.com

www.cheetahsoccerclub.com

எண்ணிறந்த கனவுகளுடனும், எல்லை யில்லா பெருமையுடனும் தனக்கு சொந்தமாக போகின்ற அந்நிய நாட்டு அழகிய காண்பதற்காய் கச்சாய் வன்னிமை பல்லக்கின் திரைகளை விலத்துகிறான். அழகான ஆபரணங்கள் அணிந்து, சிவந்த உதட்டுச் சாயமிட்டு மணப்பெண்ணுக்குரிய அத்தனை அலங்காரத்துடனும் பல்லக்கிலிருந்த வெள்ளை நிற பெட்டை நாய் ஒன்று வெளியே குதித்து ஓடுகின்றது. பறங்கிப் பெண்களின் வெள்ளைத் தோலின் மீது அவாவுற்ற கச்சாய் வன்னிமைக்கு பறங்கித் தளபதி அளித்த அதிர்ச்சிப் பரிசு இது. வன்னிமை திக்கித்துப் போனான். கூடியிருந்த மக்களின் நகைப்பொலி அவன் காதுகளில் நாராயசமாய் பாய்கிறது. ஒரு தலைவனுக்கு கிடைக்கக் கூடிய உச்சக்கட்ட அவமானம் இது. விறு விறு என தன் மானிக்கைக்குள் ஓடி ஒளிகின்ற வன்னிமையின் மனதில் வஞ்சினம் குடியேறுகிறது.

“பறங்கியரின் இருப்பை கருவறுக்கிறேன்”. அவன் பற்கள் நெறுமுகின்றன.

இது நடந்து சரியாக இரு மாதங்களில், மன்னார்த் தீவை நோக்கி பத்தொன்பது போர்க்கப்பல்கள் பாய்ந்து வருகின்றன. கப்பல் அணிவகுப்பில் முதலாவதாக வருகின்ற ‘நார்டென்’ எனப் பெயர் கொண்ட பெரும் கப்பலின் அணியத்திலே முப்பத்து ஒன்பதே வயதான இளம் ஒல்லாந்த போர்த்தளபதி நின்று கொண்டிருக்கிறான். றைக்கிளொவ்வான் ஹூன்ஸ் எனப் பெயர் கொண்ட இந்த வீரன், யாழ் இராச்சியத்திலிருந்து பறங்கியரை துரத்தும் வல்லமை கொண்டவன். இலங்கையின் மற்ற பாகங்களில் ஒல்லாந்தர் தங்களது மேலாண்மையை ஏற்கனவே நிலை நிறுத்தியிருந்த போதிலும், யாழ் இராச்சியத்தில் நிலை கொண்டிருந்த வலிமையான பறங்கியர் படையை துரத்தும் வரை இலங்கையில் தங்கள் இருப்பு மிகவும் அச்சம் நிறைந்தது என்பதை ஒல்லாந்தர் அறிந்தே இருந்தனர்.

மன்னார் கோட்டைக் கரையிலே பறங்கியருக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கடும் போர் தொடங்கியது. பறங்கியரின் பன்னிரண்டு போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்படுகின்றன. இரு பக்கமும் ஏற்பட்ட இழப்பின் எண்ணிக்கை காரணமாக ‘இரத்த முழுக்கு’ என வரலாற்றில் வருணிக்கப்பட்ட இந்த யுத்தத்தின் நாலாவது நாளன்று பறங்கியருக்கு பேரிடி ஒன்று வீழ்கின்றது. அதுவரை சமரை திறம் பட நடாத்திக் கொண்டிருந்த பறங்கியர் தளபதி அந்தோனியோ தே மெனசேசு களப் பலியாகின்றான். போரில் ஒல்லாந்தரின் கை ஒங்கத் தொடங்குகிறது. தளபதி இழந்த பறங்கியர் சேனை பின்வாங்கி யாழ்ப்பாணத்திற்கு தப்பியோடுகின்றது. மன்னார் கோட்டை ஒல்லாந்தர் வசமாகின்றது.

தனது படையெடுப்பில் முதலாவது வெற்றியை ஈட்டிக்கொண்ட ஒல்லாந்த தளபதி கோட்டையின் முற்றத்திலே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். அடுத்த நகர்வை எவ்வாறு செய்யலாம் என்பது தான் அவனது இப்போதைய கவலை. யாழ்ப்பாணமோ வெகு தொலைவில் இருக்கிறது. இடையே இருப்பதோ பூநகரியின் பெரும் யானைக் காடுகள். பாதை தெரியாமல் காட்டிற்குள் கால் வைப்பது தற்கொலைக்குச் சமம். அதைத் தாண்டினாலும் அபாயம் முடிந்ததாக அர்த்தமில்லை. யாழ்ப்பாண நீரேரியை கடந்தாக வேண்டும். இருக்கின்ற வள்ளங்களை கொண்டு ஒரு தடவையில் அதிகம் போனால் 300 போர் வீரர்கள் தான் அக்கரைக்கு போகலாம். அக்கரையில் பறங்கியர் யுத்த சன்னத்தவராக நின்றால் தங்கள் நிலைமை முதலையின் வாய்க்குள் வலியப் போய் விழுகின்ற மான் குட்டியின் கதையாகிப் போய்விடும் என்பது அவனுக்கு தெளிவாகத் தெரிகின்றது. தன் னிடமிருக்கின்ற வெறும் 1500 போர்வீரர்களைக் கொண்டு இந்தப் போரை நடாத்தி முடிக்கலாம் என்பதில் அவனுக்கு பெரும் சந்தேகம்.

ஆனாலும் சின்னஞ் சிறு சம்பவங்களினால் பெரும்போர்களின் திசைகள் திருப்பப்பட்டதை வரலாறு நிறையத் தடவைகள் எழுதி வைத்திருக்கின்றது. இங்கேயும் அதுதான் நடக்கப் போகின்றது. யாழ்ப்பாணத்தை

கைப்பற்ற நிறைய விபூகங்களை வகுத்த போதிலும், எதிலும் திருப்தியுறாத ஒல்லாந்த தளபதி களைப்படைந்து படுக்கைக்கு போகும் தருணத்தில் அவன் முன்னால் ஒரு மனிதன் வந்து நிற்கின்றான். தனது வெற்றியின் திறவுகோல் அந்த மனிதனிடம் தான் இருக்கிறது என்பது ஒல்லாந்த தளபதிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

“வணக்கம். நான் யாழ்ப்பாண இராச்சியத்தின் தென்மராட்சி பிரிவின் தலைவனான கச்சாய் வன்னிமை”. வந்தவன் தன்னை அறிமுகப்படுத்துகின்றான்.

ஒல்லாந்த தளபதியின் விழிகள் அகல விரி

தின் முடிவில் ஒல்லாந்தப் படைகள் பூநகரி நீரேரி கரையோரம் வந்து நிற்கின்றன. நீரேரியின் அடுத்த கரையில் பறங்கியரின் படை அணிவகுத்து நின்றால் ஒல்லாந்தரின் நிலைமை அதோ கதிதான். ஒல்லாந்த தளபதி கச்சாய் வன்னிமையை பார்க்கிறான். பார்வையின் அர்த்தம் புரிந்த கச்சாய் வன்னிமையின் வீரர்கள் உளவறிய செல்கிறார்கள்.

பறங்கிப் படை ஆணையிறவில் ஒல்லாந்தரை எதிர்பார்த்து பதுங்கி நிற்கும் செய்தி வருகிறது. உற்சாகமடைந்த ஒல்லாந்தப் படை நீரேரியை எதுவித அபாயமும் இன்றி கடக்கின்றது. ஒல்லாந்தர் சாவகச்சேரியை

பாணக் கோட்டையினுள்ளே அடைக்கலம் புகுந்தனர்.

ஒலிவேறாவினால் நிறையக் கனவுகளுடன் நிர்மாணிக்கப்பட்ட பண்ணைக் கோட்டையை ஒல்லாந்தப் படை முற்றுகையிடுகிறது. கோட்டையின் மூன்று தரைப்பக்கத்தையும் முற்றாக அடைத்த இந்த முற்றுகை வெகு பலமானது தான். ஆயினும் பறங்கியரின் கோட்டை அதைவிட இன்னும் பலமானது. ஒல்லாந்த போர்வீரர்கள் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு அகழிகள் அமைத்துக் கொண்டிருப்பதை கோட்டையினுள்ளே இருந்தபடி பறங்கிப் போர்வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை அகழிகள்

யாழ்ப்பாண அரசு - 07



பேய் போய் பிசாசு வந்த கதை

- நிமால் நாகராஜா -

கின்றன. வெற்றித் தேவதை தன் கண்முன்னே வந்து நிற்பது அவனுக்கு நன்றாகவே தெரிகிறது. இலங்கையில் பறங்கியாட்சியின் அஸ்தமனத்தின் ஆரம்பப்புள்ளி அந்தச் சந்திப்பில் இடப்படுகிறது.

கச்சாய் வன்னிமை ஒல்லாந்த தளபதிக்கு நெருங்கிய துணையாகிறான். இருவருடைய நோக்கமும் ஒன்றுதான்.

“யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதும், கைது செய்யப்படுகின்ற பறங்கிப் பெண்களில் மிகவும் அழகானவளை உனக்குத் தருகிறேன்”. மன்னார் கோட்டையிலே கச்சாய் வன்னிமைக்காக நடந்த விருந்துபசாரத்தில் ஒல்லாந்த தளபதி உறுதியளிக்கிறான்.

இரு அந்நியர்களுக்கிடையேயான யாழ்ப்பாணத்திற்கான போர் ஆரம்பமாகப் போகின்றது. கச்சாய் வன்னிமை வழிகாட்ட ஒல்லாந்தப் படைகள் பூநகரி காடுகளுக்கால் நடக்கத் தொடங்குகின்றனர். நீண்ட கடின பயணத்

வந்தடைகின்றனர்.

நகரில் புதிய படையினரை கண்ட மக்கள் வீடுகளுக்குள் பதுங்கி கொள்கின்றனர். உணவுப் பண்டங்கள் தேவைப்படுகின்ற ஒல்லாந்தர் மக்களுக்கு பறையறிவிக்கின்றனர். உணவுகளை கொண்டு வரும் மக்களுக்கு பெருந்தொகைப் பணம் கொடுக்கப்படுகின்றது. அச்சம் அகன்று மக்கள் அந்நியோன்யமாக ஒல்லாந்தருடன் பழகத் தொடங்குகின்றனர். இதேநேரம் ஆணையிறவில் காத்து நின்ற பறங்கியருக்கு ஒல்லாந்தர் சாவகச்சேரியில் தரித்து நிற்கும் சேதி தெரிகிறது. அவசர அவசரமாக பறங்கியர் படை யாழ் நகருக்கு வந்து சேர்கிறது.

நன்கு ஓய்வெடுத்த ஒல்லாந்தர் படை நாவுற குழியூடாக யாழ் நகரை நோக்கி நகரத் தொடங்கியது. சண்டிக்கொளியில் பறங்கியருக்கும், ஒல்லாந்தருக்குமான முதல் போர் தொடங்கிற்று. ஆயினும் சிறிது நேரத்திற்குள்ளேயே பறங்கியர் பின்வாங்கி யாழ்ப்

வெட்டினாலும் எங்களை எந்தக் கொம்பனும் அசைக்க முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடத்தே நிறையவே இருக்கிறது.

பறங்கித் தளபதி அந்தோனியோ மென்டிஸ் அறன்ஹா கோட்டை மதில் மீது உலாவிக் கொண்டிருக்கிறான். மேலதிக படைகளின் உதவி கேட்டு இந்தியாவின் கோவா நகரத் தலைமையகத்திற்கு அவன் எப்போதோ செய்தி அனுப்பி விட்டான். எந்த நேரத்திலும் பெரும் பறங்கியர் படைபலம் கோட்டையின் பண்ணைக் கரையோரங்களில் வந்து இறங்கி விடும். அதன் பிறகு ஒல்லாந்தர் அத்தனை பேரையும் கொன்று குவிப்பது எளிது என்ற எண்ணத்தில் கோட்டையின் பறங்கித் தளபதி ஒரு பீரங்கிக் குண்டைத் தானும் ஏவாது அமைதி காக்கிறான்.

பண்ணைக் கடலின் தொடுவானத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அவனது

கண்கள் திடீரென பிரகாசிக்கத் தொடங்குகின்றன. தூரத்தே புள்ளிகளாய் போர்க்கப்பல்களின் அணிவகுப்பு அவன் கண்களுக்கு தெரிகின்றது. அவன் இதழோரத்தில் சந்தோசப் புன்னகை ஒன்று தவழ்ந்து போகின்றது.

மிருந்த திருப்தியுடன் கோட்டைச் சுவர் வழியே நடந்தபடி எதிரிகளின் போர் ஏற்பாடுகளை காண்கின்ற அவனுக்கு அவர்களை நினைக்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. இன்றிரவு அத்தனை ஒல்லாந்தரும் உயிரிழந்து விழப்போகும் காட்சி அவனது மனக்கண்ணில் தெரிகிறது.

யாழ்ப்பாண வெய்யிலின் மத்தியில் கோட்டையை சுற்றி ஆழமான அரண்களை வெட்டிக் கொண்டிருக்கும் ஒல்லாந்த போர் வீரர்களில் கொஞ்சப்பேர் களைப்படைந்து, அருகிலுள்ள கிணற்று நீரை அள்ளிக் குடிக்கச் செல்கின்றனர். கோட்டை மதில் மீது நடந்து கொண்டிருந்த பறங்கியர் தளபதியின் கால்கள் சற்றே நிற்கின்றன. விஷமச் சிரிப்பு ஒன்று அவன் முகத்தில் பரவுகின்றது. தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் ஒல்லாந்தப் படைவீரர்களுக்கு நடக்கப் போவது என்ன என்பதை அவன் நன்கு அறிவான். நஞ்சுட்டப்பட்டிருந்த அந்த கிணற்று நீரைப் பருகிய அத்தனை பேரும் ஒன்றன் பின் ஒன்றாக விழ்ந்து இறக்கின்றனர். மொத்தம் முப்பது ஒல்லாந்தப் போர் வீரர்கள் ஒரு கணத்திற்குள் காலி. சின்னச் சிரிப்புடன் நடையைத் தொடர்கின்ற பறங்கித் தளபதிக்கு ஒல்லாந்தரை வெல்வதையிட்டு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆயினும் விதி பெரிதும் வலியது. அது பறங்கியருக்கு வேறு எதையோ எழுதி வைத்திருந்தது.

ஓரிரு மணித்தியாலங்களின் பின் மீண்டும் பண்ணைக் கடலின் தொடுவானத்தை பார்க்கின்ற பறங்கித் தளபதியின் கண்களில் பெரும் கலவரம் பரவுகின்றது. கண்களை கசக்கிவிட்டு மீண்டும் ஒரு தரம், கோட்டையை நோக்கி வருகின்ற கப்பல்களிலே பறக்கின்ற கொடிகளை பார்த்த தளபதியின் மனதில் 'தங்களது கதி இனி அதோ கதி' என்ற அச்சம் பரவுகின்றது. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்கின்ற 'நார்டென்' போர்க்கப்பல் முன்னேவர ஒல்லாந்த போர்க்கப்பல்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன.

1658ம் ஆண்டு பங்குனி மாதம் 16ம் திகதி, யாழ்ப்பாணக் கோட்டை மீதான ஒல்லாந்தரின் பெரும் முற்றுகை தொடங்கிற்று. கோட்டையினுள்ளே போர்வீரர்களும், குடும்பங்களும் சமார் மூவாயிரம் பேர் இருக்கின்றனர். உணவுப் பொருட்கள் வெகு வேகமாக தீர்ந்து கொண்டிருக்கின்றன. ஒல்லாந்தரின் திட்டமும் அதுதான். கோட்டையினுள் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, பறங்கியர் சரணடையும் வரை தாங்கள் சண்டையை தொடங்குவதில்லை என்று சாவகாசமாக இருந்துவிட்டனர்.

முற்றுகை இப்போது முப்பதாவது நாளை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாண மக்கள் ஒல்லாந்தருடன் நட்புடன் உறவாதத் தொடங்கி விட்டனர். பறங்கியரின் பாவ ஆட்சியை நீக்க கடவுள் அனுப்பிய புனிதர்கள் என்ற எண்ணத்தில் ஒல்லாந்தருடைய சகல தேவைகளையும் நன்றாக கவனித்துக் கொண்டனர். புதிய தொரு எசமானனுக்காக அடிமை தேசம் கைகளை அகலத் திறக்கின்றது.

நாட்கள் நகருகின்றன.

இன்னும் பறங்கியர் சரணடையாததையிட்டு ஒல்லாந்தத் தளபதிக்கு பெரும் சந்தேகம். இந்நேரம் கோட்டைக்குள்ளே உணவுப் பொருட்கள் தீர்ந்திருக்க வேண்டுமே? அவன் மூளையில் ஒரு பொறிதட்டுகிறது.

அன்றிரவு, ஒல்லாந்த தளபதியின் தலைமையில் பண்ணைக் கரையோரமாக இருந்த பற்றைக் காடுகளில் ஒல்லாந்த வீரர்கள் பதுங்கி இருக்கிறார்கள். தூரத்தே ஒல்லாந்த போர்க்கப்பல்கள் காற்றில் அங்கும் இங்கும் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. நள்ளிரவு தாண்டிய பின்இரவுக் காலம் அது. இருள் நன்றாக கடல் மீது கவிந்திருக்கிறது. அலைகளின் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அந்த இரவுப் போதில் சந்தேகத்



பறங்கியரின் பாவ ஆட்சியை நீக்க கடவுள் அனுப்பிய புனிதர்கள் என்ற எண்ணத்தில் ஒல்லாந்தருடைய சகல தேவைகளையும் நன்றாகக் கவனித்துக்கொண்டனர். புதியதொரு எசமானனுக்காக அடிமை தேசம் கைகளை அகலத்திறக்கின்றது.

திற்கிடமாக ஒன்றுமே நடவாததைக் கண்ட ஒல்லாந்த தளபதி பாசறைக்கு திரும்ப முற்பட்ட அந்தக் கணத்தில், அவன் கண்களுக்கு தூரத்தே ஏதோ ஒன்று கோட்டையை நோக்கி வருவது மங்கலாகத் தெரிகின்றது. உசாரைந்த அவன் தனது நெடிய நீண்ட உடலைப் பற்றைக்குள் மறைத்தபடி நடப்பதை அவதானிக்கத் தொடங்குகிறான்.

கோட்டையின் கடற்பக்க நீர்வழிப்பாதையை நோக்கி வந்து கொண்டிருந்தது சிறிய வள்ளம் ஒன்று. சின்னத் துடுப்புக்களால் வலிக்கப் பட்டு, இருளின் போர்வையினை அரணாக் கியபடி வந்து கொண்டிருந்த அந்த வள்ளத் திணுள் நிறையவே உணவுப் பொருட்கள். கோட்டையை வள்ளம் அண்மித்ததும் அடைக்கப்பட்டிருந்த நீர்வழியின் பாதை

மெதுவாக திறக்கின்றது. அதனுள்ளே சென்று மறைகிறது அந்த சிறு வள்ளம். ஒல்லாந்த தளபதிக்கு இப்போது உண்மை விளங்கி விட்டது. பறங்கியரின் ஊர்காவறுதறை கடற் கோட்டையிலிருந்து உணவுப் பொருட்கள் பண்ணைக் கோட்டைக்கு கடத்தப்படுவது தெளிவாகத் தெரிந்து போனது.

அடுத்த நாள் ஒல்லாந்த படைப்பிரிவு ஒன்று ஊர்காவறுதறை கடற்கோட்டையை கைப் பற்றுவதற்காக கிளம்பிப் போனது. கடற்கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆரம்பத்தில் அடிபணியாத பறங்கியர், பதினைந்தாம் நாள் முடிவில் தண்ணீர் பற்றாக்குறையை தாங்க முடியாது வெள்ளைக் கொடியை உயர்த்தியபடி சரணடைந்தனர். கடற்கோட்டையும், சுற்றுப்புறங்களும் ஒல்லாந்தர் வசப்பட்டன.

பண்ணைக் கோட்டைக்கு உணவுப் பொருட்கள் வருவது இப்போது நின்றுவிட்டது. இந்தியாவிலிருந்து பறங்கியரின் உதவிக் காக வந்த அத்தனை பறங்கியர் கப்பல்களையும் ஒல்லாந்தர் இடைநடுவே மூழ்கடித்தனர். ஒலிவேறாவினால் கட்டப்பட்ட கனவுக் கோட்டையினுள்ளே இப்போது பஞ்சம் தலை விரித்தாட தொடங்கி விட்டது. வேறுவழியில்லாமல் பூனைகளையும், நாய்களையும் கொன்று உண்ண வேண்டிய நிலைமை பறங்கியருக்கு. இதனிடையே கோட்டைக்குள்ளே கொள்ளை நோய் பரவத் தொடங்கியது. ஏறத்தாழ 1600 பேர் ஏற்கனவே இறந்து போய்விட்டனர். யாழ்ப்பாண இராச்சியத்தை முற்றாக கைப்பற்றி 38 வருட காலம் பெரும் துன்பம் விளைவித்த பறங்கியர் பாடம் படிப்பதற்கான நாள் விரைவில் நெருங்கி வருகின்றது.

அது 1658ம் ஆண்டு ஆனிமாதம் 21ம் திகதி. கோட்டை முற்றுகை தொடங்கி மூன்று மாதங்களாகி விட்டன. இனியும் தங்களுக்கு உதவிகள் வரப்போவதில்லை என்பதை உணர்ந்த பறங்கியர் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்குகின்றனர். ஒல்லாந்த தளபதி தனது சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்து நிற்கிறான். அணையப்போகின்ற தீபத்தின் இறுதிச்சுவலை தான் பறங்கியரின் இந்தத் தாக்குதல் என்பது அவனுக்கு நன்றாக தெரிகிறது. இன்றைய தினம் கோட்டையை கைப்பற்றுவதற்கான உரிய நாள் என்று அவன் தீர்மானிக்கிறான்.

“பீரங்கிக் குண்டுகள் பாயட்டும்” அவனது கட்டளை கோட்டை மதில் மீதிருந்த பறங்கியருக்கு கூட கேட்கின்றது. பீரங்கிகள் தரையிலிருந்தும், பண்ணைக் கரையிலே தரித்து நிற்கின்ற ஒல்லாந்த போர்க்கப்பல்களிலிருந்தும் கோட்டையை நோக்கி முழங்குகின்றன. சரமாரியான, மழை போன்ற தாக்குதல் அது. கோட்டைக்குள்ளிருந்து பெரும் கூச்சல் எழுகின்றது. மணித்தியாலங்களாய் நீடித்த பீரங்கித் தாக்குதலை திடீரென நிறுத்தச் சொன்ன ஒல்லாந்த தளபதி கோட்டை வாசலை உற்று நோக்குகின்றான். அவன் எதிர்பார்த்தது தான் நடந்து போகின்றது.

கோட்டை கதவு மெதுவாக திறக்கின்றது. வெள்ளைக் கொடி உயர்த்தப்படுகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆக்கிரமித்து அநியாயம் புரிந்த பறங்கியர் கூட்டம் தோல்வியுற்று ஒல்லாந்தரிடம் அடிபணிகிறது.

வெள்ளைக்கொடியின் பின்பே கத்தோலிக்க குருமார்கள், போர்வீரர்கள், மனைவியர், பிள்ளைகள் எல்லோரும் அணிவகுத்து வரு

கிறார்கள். சரணடைவு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. தங்கள் உடைகளை தவிர வேறு எதையும் கோட்டையிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது என்று பறங்கியருக்கு உத்தரவு இடப்படுகிறது.

கோட்டையிலிருந்து குனிந்த தலையுடன் வெளியேறி வந்து கொண்டிருக்கின்ற பறங்கியர் கூட்டத்தை ஒல்லாந்தர் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். கூடவே வேடிக்கை பார்ப்பதற்காய் பெருந்தொகை யாழ்ப்பாண மக்களும் முற்றவெளியிலே குழுமியிருக்கிறார்கள். தங்களை பாடாய் படுத்தியவர்கள் பணிந்து போவதை பார்ப்பதில் அவர்களுக்கு பரம திருப்தி. ஒல்லாந்தர் சற்று நல்லவர்கள் என்ற நினைப்பு வேறு மக்களிடத்தே ஏற்கனவே குடிக்கொண்டிருக்கிறது.

ஒல்லாந்தர் தங்களது முதலாவது பழிவாங்கலை ஆரம்பிக்கிறார்கள். பறங்கிப் போர் வீரர்கள் எழுபது பேர் பிரித்தெடுக்கப்படுகிறார்கள். பறங்கியர் எந்த கிணற்று நீரை நஞ்சுட்டி ஒல்லாந்தர் முப்பது பேரை கொன்றொழித்தார்களோ, அதே கிணற்று நீர் அந்த எழுபது பேருக்கும் பலவந்தமாக பருக்கப்படுகிறது. துடிதுடித்து வீழ்ந்திருக்கும் பறங்கியரை ரசித்துப் பார்க்கின்றனர் ஒல்லாந்தர்.

தங்கள் விதியை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பறங்கியரின் முன்னே ஒல்லாந்த தளபதி வந்து நிற்கின்றான். பசித்த வயிறுடனும், உடுத்த உட்புடனும் தன் முன்னே நின்று கொண்டிருக்கும் பறங்கியரை மேலும் கீழும் உற்று நோக்குகின்ற அவனது வாயிலிருந்து குரூர கட்டளை ஒன்று வெளிவருகின்றது. தாங்கள் எல்லோரும் கோட்டைக்குள்ளேயே செத்துப் போயிருக்கலாம் என்று அத்தனை பறங்கியரும் நினைத்து கவலையுறும்படியான கொடிய கட்டளை அது. சுற்றியிருந்த யாழ்ப்பாண மக்களோ தங்கள் காதுகளை பொத்தியபடி கண்களை இறுக மூடிக் கொள்கின்றார்கள். சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகிப் போனது தங்கள் நிலைமை என்பது தெளிவாக அவர்களுக்கு தெரிகிறது. பெரும் பிசாசாக் கூட்டத்திடம் தாங்கள் அகப்படட்டுக் கொண்டோம் என்ற அதிர்ச்சி யாழ்ப்பாண மக்களிடையே அலையலையாய் பரவுகின்றது.

- (வரலாறு இன்னும் வரும்)
- உசாத்துணை:**
- யாழ்ப்பாண வையமலை, மாதகல் மயில்வாகப்ப புலவர்(1884), முதலியார் குல. சபாநாதன் (1958)
 - யாழ்ப்பாண வைய கௌமுதி, வசாவிளான் க.வேலுப்பிள்ளை, 1918
 - யாழ்ப்பாண வைய விமர்சனம், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், 1928
 - யாழ்ப்பாணச் சரித்திரம், முதலியார் செ. இராசநாயகம், 1933
 - யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1992
 - யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, கலாநிதி க. குணராசா, 1995
 - ஈழத்தவர் வரலாறு, கலாநிதி க. குணராசா, 1996
 - A historical relation of the Island Ceylon in the East-Indies, Robert Knox, 1681
 - Twentieth Century Impresions of Ceylon, Arnold Wright, Asian Educational Services, 1907
 - Fidalgos in the kingdom of Jaffnapatam, O.M. Da Silva Cosme, 1994
 - www.ceylontamils.com



nimal.nagaraj@thaiveedu.com

தமிழ் மக்கள் மத்தியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்
வீடுகள் வியாபார நிலையங்களுக்குத் தேவையான கதவுகள் ஜன்னல்களை
மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் கைவண்ணத்திலும் பெற்றுக்கொள்ள

ENERGY STAR PARTNER

Viewtech
Windows & Home Improvements

Tel : 416-367-2721 Fax : 416-213-7176
 2721 Markham Road, Unit 34, Scarborough, ON, M1W 1E5

“Be ready for Job”...

Diploma Courses

- Diploma in Office Administration
- Diploma in Accounting and payroll

Engineering Software

- Auto CAD
- SolidWorks
- Revit 2009
- CATIA
- MasterCAM X4
- Pro/Engineer
- MicroStation

Multimedia & Graphic Design

- Web Design
- PhotoShop
- QuarkXpress
- Video Editing
- Illustrator

Pre-Exam Courses (For Licence)

- Industrial & Construction Electrician (309A, 442A)

IT Application Development

- Developing Applications using **JAVA**
- Database and Design Development using **ORACLE**
- Software Engineering Principles
- Web Programming (HTML, XHTML, XML)

Special Certificate Programs

- CNC Operation, Setup & Programing
- School students programs
 - Web Design & Flash
 - 3D Animation
 - Video Editing
 - Auto CAD

Accounting Software

- MS Office
- Quick Book / ACCPAC / Simply Accounting



2006க்குப்பின் EI
அல்லது Maternity
எடுத்தவர்கள் இதை
இலவசமாகக்
கற்பதற்கு தகுதி
உடையவராகலாம்

வளமானதோர் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள
தொழிற்கல்வி ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்



beta College
of Business & Technology

Tel: **416.449-BETA(2382)**

www.betacollege.ca
info@betacollege.ca

1200 Markham Road, # 525
(Markham & Ellesmere)
Scarborough, ON
M1H 3C3

எம்.ஏ. ரஹ்மான்

1964 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 'இலக்கிய உலகம்' என்ற எனது கவிதைத் தொகுதியை வெளியிடும் பணியில் ஈடுபட்டேன். மாத்தளை 'முக்கவிஞர் வெளியீடு' ஆக இதனை அச்சிடுவதற்கு நண்பர் ஈழவாணன் முயற்சி எடுத்தார். கண்டி யிலுள்ள அச்சுக் கூடங்கள் கேட்ட தொகைக்கும் முக்கவிஞர் வெளியீட்டின் நிதி நிலைமைக்கும் சாதகப் பொருத்தம் சரியில்லாமல் இருந்தது.

அக்கால கட்டத்தில், 'அரசு வெளியீடு' நூல் வெளியீட்டுத் துறையில் புதுமையையும் பொலிவையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. முக்கியமாக, இலக்கிய நூல்களை எடுப்பான

இலக்கிய உறவுகள் - 9

அட்டைப் படங்களுடன் பிரசுரித்து வந்தது. தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் நூல்களைப் போன்று அவை கண்ணைக் கவர்ந்தன. அவ் வித கவர்ச்சியுடன் தமது படைப்புக்களையும் வெளியிட வேண்டும் என்று எழுத்தாளர் அங்கலாய்க்கும் அளவுக்கு அரசு வெளியீட்டு நூல்கள் வந்துகொண்டிருந்த காலம் அது.

ஆரம்பத்தில் பத்திரிகைகளில் 'அரசு வெளியீடு' என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ அரசாங்கம் சம்பந்தப்பட்ட தாபனமாக இருத்தல் வேண்டும் என்று கூடப் பலர் கருதிய துண்டு. கருதியவர்களுள் நானும் ஒருவன். பின்பு, வெளிவந்த நூல்களைப் பார்க்க நேர்ந்த பொழுதே அரசு மரத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பு வெளிப்பட்டது.

அரசு வெளியீட்டின் அலுவலகம் 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு - 13ல் அமைந்திருந்தது. முன்னறிவித்தல் எதுவுமின்றி நேரா கவே சென்றேன். ஆசனத்தில் அழகான ஓர் இளைஞர். என்னிலும் நான்கு ஐந்து ஆண்டுகள் அதிக வயதிருக்கலாம். பொலிவான முகம் புன்முறுவல் பூத்தது.

"எம். ஏ. ரஹ்மான் அவர்களைப் பார்க்க வந்திருக்கிறேன்."

"பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்."

"கண்டது மகிழ்ச்சி. நான் கந்தவனம். மாத்தளையிலிருந்து வந்திருக்கிறேன்."

"உங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றேன். 'சிட்டுக் குருவி' நூலைப் பார்த்திருக்கின்றேன். நீங்கள் பங்குபற்றிய கூட்டங்கள் பற்றிய செய்திகளையும் வீரகேசரியில் இடைக்கிடை படித்திருக்கின்றேன்."

"என்னிடம் கவிதைத் தொகுதி ஒன்று இருக்கிறது. 'இலக்கிய உலகம்' என்று பெயர். பேராதனைப் பல்கலைக் கழகச் சிரேட்ட விரிவுரையாளர் திரு.வி. செல்வநாயகம் அணிந்துரை வழங்கி இருக்கின்றார். உங்கள் வெளியீடாக இது வரவேண்டும் என்பது என் விருப்பம்."

கையெழுத்துப் பிரதியை நீட்டினேன். வாங்கித் தனக்கு முன்னால் வைத்துக் கொண்டார். அதனைத் தட்டிப் பார்த்து ஏதாவது சொல்லுவார் என்று எதிர் பார்த்தேன். எட்டி அப்பால் உள்ள தட்டிலிருந்து இரு புத்தகங்களை எடுத்து எனது பார்வைக்கு வைத்தார். ஒன்று புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் 'பகவத்கதை வெண்பா', மற்றையது 'அண்ணல் கவிதைகள்'. இரண்டுமே அரசு வெளியீடுகள். அண்ணல் கவிதைகளை நான் முன்பே வாங்கியிருந்தேன். 'பகவத்கதை வெண்பா' வை நான் பார்வையிடுகையில் ரஹ்மான் எனது கையெழுத்துப் பிரதியை எடை போடத் தொடங்கினார்.

அலுவலகத்துப் பின்னால் இயங்கிக் கொண்டிருந்தது 'ரெயின்போ அச்சகம்'. அச்சகர் ஒருவர் அடித்த விளம்பரப் பிரதி ஒன்றை ரஹ்மானின் பார்வைக்கு வைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்றார். அதனை என்னிடம் நீட்டி எழுத்துப் பிழைகளைத் திருத்தச் சொன்னார். எனக்கு உற்சாகம் பிறந்தது. மூலப் பிரதியுடன் ஒப்புநோக்கிச் சில பிழைகளைத் திருத்திக் கொடுத்தேன். அதனைப் பார்வையிட்ட பின் மணியை அடித்தார். அச்சகர் வந்து சரிபார்த்த பிரதியைப் பெற்றுச் சென்றார். சென்றவரை ரஹ்மான் மீண்டும் அழைத்து இரண்டு தேநீர் வாங்கி வரும்படி பணித்தார்.

அதன்மேல் தொடர்ந்தும் 'இலக்கிய உலகம்' பிரதியிற் கவனம் செலுத்தினார். சிறிது நேரத்தின்பின் என்னை நோக்கினார். நான் அவரை நோக்கினேன். அவரது ஒளிமயமான கண்கள் என்னை வசீகரித்தன. உதடுகள் முறுவலில் முகிழ்ந்தன. எனக்கு நம்பிக்கை பிறந்தது. அந்த நேரத்தில் தேநீரும் வந்தது செர்ந்தது.

“

பத்திரிகைக்கு இலட்சணம்

பாலுணர்ச்சிப் படங்கள், பரபரப்பான செய்திகள்,

கேள்வி பதில் பகுதிகள் என்றிருந்த

'பரம்பரை நம்பிக்கை'க்கு மாறாக,

உயர்ந்த இலக்கிய படைப்புக்களை மட்டும்

நம்பி 'இளம்பிறை'யை நடத்திக் காட்டிய

இலட்சியப் பத்திரிகை ஆசிரியர்.

”

ஒன்றை என்னிடம் நீட்டினார் ரஹ்மான்.

தேநீரை அருந்தியவாறு பேசத் தொடங்கினார். கவிதை நூல்களுக்கு வாசகர்கள் குறைவு என்றும் அதிக விற்பனையை எதிர் பார்க்கலாகாது என்றும் ஓர் எச்சரிக்கைத் தொனியில் தொடங்கினார். அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. எனினும் அவர் அனுபவம் பட்டவர். உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேசப் பேச 'இவர் என்னுடைய நூலை வெளியிடப் போவதில்லை' என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது. எனினும் அவரது நிதானமும் தெளிவும் நிறைந்த பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது. அவர் பேசிய பேச்சுக்கு 'கவிதை நூல்களும் சந்தைப்படுத்தலும்' என்ற தலைப்புப் பொருத்தமானதாக இருந்தது.

அவர் கேட்ட கேள்வி ஒன்று இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, 'கவிதை நூல்களுக்கு வாசகர்கள் குறைவு எனினும் காதல் அல்லது சமயம் பற்றிய கவிதைகளை ஓரளவுக்காயினும் கட்டி அடிக்கலாம். உங்களுடையது முழுக்க முழுக்க இலக்கியம் பற்றியதாகவே இருக்கிறது. உயர் மட்ட வாசகர்களுக்கு என்றே எழுதியிருக்கின்றீர்கள். இலக்கிய அறிஞரையும் எழுத்தாளரையும் தவிர மற்றவர்களுக்கு இதில் என்ன நாட்டம் இருக்கப் போகின்றது?"

போச்சடா என் முயற்சி என்று நான் மூச்சைவிட்ட நிலையில் மெல்லிதாய் ஒரு நம்பிக்கை ஊசி ஏற்றினார்.

'அதற்காகத் தரமான இலக்கியங்களை நாம் குப்பையிலே பேட்டுவிட முடியாது. உயர்ந்த

இலக்கிய நூல்களை வெளியிடுவதே அரசு வெளியீட்டின் பிரதான நோக்கம். 'இலக்கிய உலகம்' கவிதைத் தொகுதியை வெளியிடுவோம். காகிதச் செலவுக்கு மட்டும் நீங்கள் 200 ரூபாய் தந்தால் போதுமானது.'

நல்லதாய்ப் போய்விட்டது. கண்டியில் உள்ள அச்சகத்தார் பெரிய தொகையெல்லாம் கேட்ட படியால் 200 ரூபாய் எனக்கு மிக வசதியாக இருந்தது. அப்பொழுது வேறு அச்ச வேலை எதுவோ நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் டிசம்பருக்குள் நூல் வேலையை முடித்துத் தருவதாகவும் உறுதி அளித்தார்.

நன்றி கூறி நான் புறப்படும் வேளை பழக்கமான ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. எப்பொழுதோ கண்ட செவ்வரசுச் சிரிப்பைப் பல காலத்துக்குப் பிறகு கண்டு மகிழும் வாய்ப்புக் கிடைத்ததும் புறப்பட்ட கால்கள் சிறைப்பட்டு நின்றன.

ஈழத்துச் சிறுகதை மன்னர் எஸ். பொ.

- வி. கந்தவனம் -

புச்சிகளுக்கு எனது இரத்தம் புதுவிருந்தாக இருந்ததால். பக்கத்தில் எஸ்.பொ., அப்பால் ரஹ்மான். அவர்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

காலையில் மூட்டைப் பூச்சி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எஸ்.பொ. சொன்னார்: 'மூட்டைப் பூச்சிகள் என் பக்கம் வாறதே இல்லை. எழுத்து உலகத்தில் பெரிய பெரிய பூச்சிகளை எல்லாம் நான் நசுக்கிறவன் என்று உந்த மூட்டைப் பூச்சிகளுக்குத் தெரியும் கண்டியோ.'

சொன்னபடி ரஹ்மான் நூலை 1964ஆம் ஆண்டு டிசம்பரில் முடித்துத் தந்ததோடன்றி குரும்பசிட்டியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவிலும் பங்குபற்றிச் சிறப்பித்தார். அட்டைப் படத்தைப் பிரபல ஓவியர் 'சென்' (எஸ்.கே. செளந்தரராஜா) அவர்களைக் கொண்டு அழகாக அமைத்திருந்தார். அரசு வெளியீட்டின் கவர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் 'சென்' அவர்களும் ஒரு காரணகர்த்தா ஆவர். ஆற்றல் மிக்க இந்த ஓவியர் பிற்காலத்தில் எனக்கு நண்பராக வாய்த்து, எனக்கும் என் பொருட்டு எனது பிற நண்பர்களுக்கும் பல ஓவிய உதவிகள் புரிந்தமையை மறக்க முடியாது.

ரஹ்மான் எனக்கு 'ரகு' வானார். எமது நட்பு அகம் நகு நட்பாக நிலைத்து விட்டது. கொழும்புக்குச் சென்றால். அவரைப் பாராமல் நான் திரும்புவதில்லை. பல சமயங்களில் அவரின் வற்புறுத்தலின் நிமித்தம் அச்சகத்திலேயே தங்கியதுமுண்டு. அளவுக்கு மீறி அன்பு பாராட்டி உபசரிப்பார். 'கவியரங்கில் கந்தவனம்' என்ற கவிதைத் தொகுதி வெளிவரக் காரணமாக இருந்தவர். அதன் சில பகுதிகளை 'ஏனிந்தப் பெருமூச்சு?' 'உய்யும் வழி' என்னும் பெயர்களில் தனி நூல்களாகவும் வெளியிட்டவர்.

ரஹ்மான் உயர்ந்தவோர் இலட்சியவாதி - இலக்கியவாதி. இவர் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்திய 'இளம்பிறை' மாதாந்தியைப் படித்து வந்தவர்களுக்கு இவரது ஒப்பற்ற இலக்கிய நோக்கங்கள் நன்கு விளங்கி இருத்தல் வேண்டும். பத்திரிகைக்கு இலட்சணம் பாலுணர்ச்சிப் படங்கள், பரபரப்பான செய்திகள், கேள்வி - பதில் பகுதிகள் என்றிருந்த இந்தப் 'பரம்பரை நம்பிக்கை' க்கு மாறாக, உயர்ந்த இலக்கிய படைப்புக்களை மட்டும் நம்பியே 'இளம்பிறை'யை நடத்திக் காட்டிய இலட்சியப் பத்திரிகை ஆசிரியர் ரஹ்மான் அவர்கள்.

பலர் ஒன்றைச் சொல்லி வேறொன்று செய்ய வர். ஏனென்று கேட்டால், ஆபத்துக்குப் பாவ மில்லை என்பர். ரஹ்மான் வித்தியாசமானவர். இலக்கிய உலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவர் ஒரு சத்தியவானாகப் பவனி வந்தவர். தொழில் நடட்டம் ஏற்படினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே இலாபம் எனக் கருதியவர். நேர்மை இவரது தொழிலின் கூர்மை.

சகோதரத்துவத்துக்கு முதன்மை அளிக்கும் சமயம் இல்லாமல். அதனைச் செயலிற் காட்டுவதில் முதன்மை வகிக்கும் சமயமும் அதுவே. ரஹ்மான் எனக்கு நான்காவது சகோதரராக வந்து வாய்த்தார்.



kandavanam.v@thaiivedu.com

இணையத்தளத்திலும் 'தாய்விடு'

www.thaiivedu.com

வீடு வாங்க விற்க அழையுங்கள்!

Pat Pushpakanthan

Real Estate BROKER
7 time centurian award
Hall of fame award

email: rpushpakanthan@trebnet.com

Full time
Broker
14 years
Experience*

அனுபவம்! திறமை! நேர்மை!

416- 490-7653

Just Sold 110%

83 Goodwood



24 Jack Monkman



100%

Scarborough



3 bm/ 2 wsrn
Basmnt apt

OPEN HOUSE..Sun



Ellesmere/B'mount

0% Downpayment Avail-
able Only pay 1035/- /mo

Just Listed

Corner soak
bathtub

Open House

Sat & sun 2 - 4 pm



Markham/ Steeles 4 Bm/ 3 wsm
Possible walk-out

Call Pat 416-894-1187

Store Plus Apt

2000 s q store plus apt with
main rd exposure live and
do your business \$ 292000
Brimly/ Kingston



Cafeteria for sale

In office Building take home upto 5000/-
Rent only 889/- (all included)
North York

Richmond hill/ 4 bm/ 4 wsrn



Restaurant for sale \$39 000

Davis ville /bayview/mountpleasant

Mortgage/ Refinance/Loan ..Interest Rate from 2.1%

Buy, Sell Homes...Land..Farms ..Cottages..business

➔ 87 Power Of Sale Homes for sale IN GTA ➔
From \$ 98 000.00

Richmond Hill



Brand new home in
Granite counter top
Hardwood floor in main floor and
2nd floor hall way And more
occupancy MID 2011

Luxury 4bm/4 wsrn detached brick
home with Library on main floor,
walkout bsmnt, Oak stairs.....

Start your own business Loan available



Markham/Denison

.....retail Location for Sale or Lease close to cotsco
canadian tire and Home depot business depot

வீடு, வியாபாரம், காணி

★ Mortgage 2.1% ..Refinance also. ★

YOUR SOLD AGENT

This certificate entitles you to a complementary
market analysis of your home's current value

Thinking of

Real Estate

Buying or Selling



\$179,900

Don Mills /Eglinton

2 Bedrooms, 1 Washroom
Walk-Out To Sunny Balcony



\$196,000

Keele / Finch

3+1 Bedrooms, 3 Washrooms
Ideal For Investment!!!



\$289,900

Birchmount/Ellesmere

2+1 Bedrooms, 2 Washrooms
Walking Distance To Ttc, School



\$329,000

Delaney / Church

3+1 Bedrooms, 3 Washrooms
Close To All Amenities



\$344,900

Harwood/Rosland

3 Bedrooms, 3 Washrooms
Finished Basement & Recreation



\$329,900

Mccowan/Ellesmere

3 Bedrooms, 2 Washrooms
Steps To Scarborough Town Centre



\$399,800

Ellesmere/Scarb

3+1 Bedrooms, 2 Washrooms
Easily Converible Separate Entrance



\$469,900

Ajax

4 Bedrooms, 3 Washrooms
4 Years New Home

\$560,000

GAS STATION

FOR SALE

WITH PROPERTY

CITY OF PRINCE EDWARD COUNTY - AMELIASBURG

CLOSE TO 401 BELLEVILLE
EXIT TAKE HIGHWAY 62 SOUTH ROAD



Need New Listing at
Scarborough, Markham, Mississauga
"List your Home with a Professional & Save Money"

Hariharan Nadarajah

Sales Representative

Direct: 416-856-4276

Office: 416-298-3200

E-Mail: harisells@gmail.com



HomeLife Today

Realty Ltd., Brokerage

INDEPENDENTLY OWNED AND OPERATED
31 Progress Avenue, Suite 210, Toronto, ON M1P 4S6

Call **Hariharan Nadarajah** for information on homes available in area of your choice

நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்-கேட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்தி விட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு ஐரோப்பிய பெண்ணாக இருக்கலாம். ஒருவேளை ரஷ்யப் பெண்ணாகவும் இருக்கலாம். கோப்பியை சத்தம் எழுப்பாமல் குடித்தபடி யோசனையை எங்கோ தூரத்தில் செலுத்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அந்தக் கண்களில் வெளிப்பட்ட துயரம் போல ஒன்றை நான் முன்னர் கண்டதில்லை. அதுவே அவருடன் என்னைப் பேசத் தூண்டியது.

‘இன்றைய வேலையை முடித்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். ‘இல்லை, இன்னும் பாதி வேலை இருக்கிறது. ஓய்வெடுக்கிறேன்’ என்றார். அவருடைய அலங்காரம், பேச்சு, நடக்கும் தோரணை, ஆங்கில உச்சரிப்பு இவற்றை வைத்து பார்த்தபோது அவர் நீண்ட காலமாக ரொறொன்ரோவில் வசிக்கிறார் என்பதை உணர முடிந்தது. துப்புரவுப் பணியில் அநேகமாக புதிதாக குடிவந்தவர்கள் அல்லது அகதிக் கோரிக்கையாளர்கள்தான் வேலை செய்வது வழக்கம். நீண்டகாலம் வசிப்பவர்கள் சீக்கிரத்தில் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். ஆகவே இந்தப் பெண் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

‘நீங்கள் கனடாவுக்கு எப்பொழுது குடிபெயர்ந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு 13 வயது நடந்தபோது தனியாக கனடாவுக்கு வந்தார். அவருடைய தகப்பன் அவருக்கு ஹெலென் என்று பெயர் சூட்டினார். ஹோமருடைய இதிகாசத்தில் வரும் பேரழகி ஹெலென். பிறந்தபோது அவர் அத்தனை அழகாக இருந்தாராம். புராணத்தில் வரும் ஹெலெனை பாரிஸ் என்ற வீரன் கடல் கடந்து அபகரித்துப் போனான். ஹெலென் என்ற பெயரைக் கொண்ட இந்தப் பெண்ணும் ஏறக்குறைய அம்மாதிரித்தான் கடத்தப்பட்டார். அவரே தன் மீதிக் கதையை கூறினார்.

‘எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏழு பிள்ளைகள். நான் ஆறாவது. என் அப்பாவுக்கு ஒரு கால் கிடையாது. அவர் எப்பொழுதும் குதிரையில் ஆரோகணித்திருப்பார். படுக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் அப்பாவை குதிரையின் மேல்தான் காணலாம். அவருடைய வேலை பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துப் போவது. அவரும் நன்றாக வேட்டையாடக் கூடியவர். குறிதவறாமல் சுடுவார். எங்கே எந்த நேரம் எந்த எடத்தில் என்ன பறவைகள் கிடைக்கும், என்ன மிருகங்கள் அகப்படும் என அவர் ஒருவருக்கே தெரியும். ஆகவே அப்பாவை தேடி பிரபுக்கள் வருவார்கள். அதிக வேட்டை கிடைத்தால் அப்பாவுக்கு அதிக பணம் கிடைக்கும். நான் பிறந்த பிறகு பிரபுக்கள் வேட்டையில் பெரிதாக முன்னர்போல ஆர்வம் காட்டவில்லை. படிப்படியாக அப்பாவின் வருமானம் குறைந்தது. அப்பாவுக்கு வேறு வேலை தெரியாது. அவராகவே ஆள் சேர்த்துக்கொண்டு வேட்டைக்கு போவார். அவரை எங்கள் கிராமத்தில் ‘ஐந்து கால் மனிதன்’ என்றே அழைப்பார்கள். எனக்கு 11, 12 வயது நடந்த போது நிலைமை மோசமானது. வீட்டிலே நாங்கள் அடிக்கடி பட்டினி கிடக்க நேரிட்டது.

அப்பா தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்கு பெரும் சிரமம் பட்டார்.

விருந்தது. நவீன கிரேக்கம் வேறு, பண்டைய கிரேக்கம் வேறு. எழுத்துக்கள் ஒன்றாக



சுந்தரன்

நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தேன். தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு. கிரேக்க காவியங்களும் என்னைக் கவர்ந்திருந்தன. பண்டைய கிரேக்க மொழியை படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் நிறைய

இருந்தாலும் உச்சரிப்பு வேறு. பொருளும் வேறு. பண்டைய இலக்கியங்களை என்னால் வாசிக்க முடியும் ஆனால் பொருள் விளங்காது.

என் அம்மாவின் தங்கை கனடாவில் வசதி-

யாக வாழ்ந்தார். அவர் என்னை அழைத்தார். கனடாவில் என்ன வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று ஆசை காட்டினார். ஏனோ நான் மகிழ்ச்சியில் குதித்தேன். அந்த வறுமையிலும் என் அம்மாவுக்கு நான் புறப்படுவதில் சம்மதம் இல்லை. ஆனால் என் அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. நான் கனடாவுக்கு படிக்கப் போகிறேன் என்பதை நாலு தடவை ஊர் முழுக்க குதிரையில் சுற்றியபடி அறிவித்தார். 1969ம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிரில் நான் மொன்றியல் வந்து சேர்ந்தேன். என்னுடைய சின்னம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள். நான் வந்த அன்றே என்னை அவர்கள் அறையில் தூங்க அனுமதித்தார். அவர்கள் கட்டிலில் படுத்தார்கள். நான் தரையில் படுத்தேன். அடுத்த நாள் காலையே எனக்கு உண்மை புரிந்துவிட்டது. நான் வேலைக்காரியாகத்தான் வந்திருந்தேன்.

கிரேக்க புராணத்தில் ஒரு கதையுண்டு. திரோய் அரசன் தன் நகரத்தைச் சுற்றி பிரம்மாண்டமான சுவர் எழுப்ப திட்டம் போட்டான். அதற்காக அதிவீரன் அப்பொல்லோவையும் கடல் கடவுளான போஸிடோனையும் நியமித்தான். சுவரைக் கட்டி முடித்தபிறகு அவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவதாக வாக்குக் கொடுத்தான். ஆனால் அவர்கள் சுவரைக் கட்டி முடித்த பிறகு அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றினான். கிரேக்க புராணம் சொல்லும் ஏமாற்றுக்காரர்களில் இவனே அதிகம் சிறப்பு வாய்ந்த ஏமாற்றுக்காரன். என் சின்னம்மாவுக்கும் அப்படித்தான். சிறு பெண்ணான என்னைத் திட்டமிட்டு ஏமாற்றினார். காலையில் அவர் வேலைக்கு போய்விடுவார். நான் இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பேன். சமைப்பேன். துவைப்பேன். தரையை கூட்டி சுத்தம் செய்வேன். பள்ளிக் கூடம் போகவேண்டும் என்று நான் கேட்ட போது பணிக்காலம் முடியட்டும் என்று சொன்னார். பணிக்காலம் முடிந்தபோது செட்டம்பரில்தான் பள்ளியில் புது ஆட்களைச் சேர்ப்பார்கள் என்றார். இப்படியே புதுப்புது விதமான சாட்டுகளை உருவாக்கினார். என்னைக் கடைசி வரை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

நான் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை படித்து கிழித்துவிட்டு திரும்பவும் எழுதச் சொல்வார். அவரே என் கடிதத்தை உறையிலிட்டு தபால் தலை ஒட்டி அனுப்புவார். நான் கண்டது காலை, மதியம், மாலை, இரவு, அவ்வளவு தான். என்னை வெளியே கூட்டிப் போனது கிடையாது. எனக்கு பிரெஞ்சு மொழியும் தெரியாது. நான் ஓர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால் என் அப்பா நான் பெரிய படிப்பு படிக்கிறேன் என்ற ஆனந்தத்தில் இருந்தார். என்னுடைய சின்னம்மா கடிதத்தில் என்ன எழுதுவாரோ தெரியாது, ஆனால் அப்பா எனக்கு எழுதும் கடிதங்களில் ‘நல்லாகப் படி. அடுத்த சோதனையிலும் முதல் ஆளாக நீ வரவேண்டும்’ என்று எழுதியிருப்பார்.

என்னுடைய பல பிறந்த தினங்கள் வந்து போயின. அது என் ஒருத்திக்கு மட்டுமே தெரியும். யாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடவில்லை. ஒருநாள் இரவு எல்லோரும் உறங்கிய பின்னர் நான் கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தேன். நான் இளம் குமரியாக நின்றது எனக்கே ஆச்சரியமாக பட்டது. என்னையே பார்த்துக் கொண்டு நெடுநேரம் நின்றேன். அன்று மாலை சின்னம்மா அடித்ததில் கைவிரல்கள் பதிந்த அடையாளம் கண்ணாடியில் என்

தொடர்தல் 106ம் பக்கம்

கனடிய தமிழ் வழக்கறிஞர்



The Law Office of
Raphael Maharaja
Barrister & Solicitor

Tel: 416-847-7077
416-847-7093 (Injury Claims)
Fax: 416-847-7088

GTA SQUARE
5215 Finch Ave, East, Unit 219
Toronto, Ontario, M1S 0C2 (Middlefield & Finch)

www.maharajalaw.com

கன்னத்தின் பிழையான பக்கம் தெரிந்தது. அந்த வீட்டுத் தரைவிரிப்பை பாதி சுருட்டிய படி விட்டிருந்தேன். அதை மறுபடியும் விரிக்க மறந்துவிட்டேன். அதற்கான தண்டனைதான் என் கன்னத்தில் பதிந்து கிடந்தது. என் நிலையை எண்ணியபோது எனக்கே மிகவும் பரிதாபமாகப் பட்டது.

சின்னம்மாவிடம் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று இருந்தது. படிக்ககண்ணாடியால் செய்த ஏழு காம்புகள் கொண்ட மெழுகுதிரி தண்டு. அதை நான் துடைத்துக் கொண்டிருந்த போது அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. என்னுடைய சின்னம்மா எங்கிருந்தோ சத்தம் கேட்டு “உடைத்துவிட்டாயா?” என்று கத்திக்கொண்டு கையை ஓங்கியபடி ஓடிவந்தார். அன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் 18 வயது யுவதி. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தை கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வது போல நகர்ந்தார். தரையில் இருந்து விளையாடிய கைக்குழந்தையை சட்டென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். அன்றைக்கு உடைந்த கண்ணாடிச் சில்லுகளை நான் கூட்டி அள்ளவில்லை. அப்படியே போய் படுத்து விட்டேன். என் வாழ்நாளில் அதுவே நீண்ட இரவு. அடுத்த நாள் அதிகாலை பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை திருடிக்கொண்டு ரொறொன்ரோவுக்கு பஸ் பிடித்தேன்.’

ரொறொன்ரோவில் சந்தோஷமாக இருந்தீர்களா? ‘ரொறொன்ரோ வந்து இறங்கிய அன்று தான் வசந்தம் தொடங்கியிருந்தது. வானம் தொடக்கூடிய தூரத்தில் தெரிந்தது. மரங்கள் துளிர்ந்து புது ஆரம்பத்தை நினைவூட்டின. மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு தொழிற்சாலையில் உடைகளில் பொத்தான் தைக்கும் வேலை கிடைத்தது. மிகவும் சுதந்திரமாக இருந்தேன். அங்கே வேலை செய்த ஒருவரை மணமுடித்தேன். ஒரு மகன் பிறந்தான். எல்லாம் நல்லாகவே போனது. திடீ-

ரென்று ஒரு நாள் என் கணவர் உணவகம் ஒன்று திறக்கலாம் என்று யோசனை சொன்னார். சேமிப்பில் வைத்திருந்த அவ்வளவு



பணத்தையும் போட்டு கிரேக்க உணவகம் ஒன்றை தொடங்கினோம். சில வருடங்களுக்கு பின்னர் அது லாபத்தில் ஓடியது. ஆனால் என் கணவர் இறந்தபோது நான் அதை நடத்திற்கு விற்க நேர்ந்தது.

‘நீங்கள் உங்கள் சின்னம்மாவை பிறகு சந்திக்கவே இல்லையா?’

நான் மொன்றியலில் போய் இறங்கிய அன்று சின்னம்மா என் நாடியை பிடித்து இங்கும் அங்கும் திருப்பி ஒவ்வொரு கோணத்திலும் என்னை உற்றுப் பார்த்தார். நான் நினைத்தேன் சின்னம்மா என்மீது அன்பு காட்டுகிறார்

என்று. அது அப்படியில்லை. அவர் என் விலையை தீர்மானித்தார் என இப்போது தோன்றுகிறது. என்னிடமிருந்து எவ்வளவு வேலை வாங்கலாம் என்றுதான் அவர் கவலைப்பட்டார். எத்தனை கொடுமையான என்னை அவர் நடத்தியிருந்தாலும் அவர் சொன்ன ஒரு வாசகத்தை மாத்திரம் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ‘நீ எதற்காக படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று அலைகிறாய். துடைப்பக்கட்டையோடு நிற்கும்போது நீ நல்ல அழகாய்த்தானே தெரிகிறாய்.’ இது தான் சின்னம்மா. இறக்கும் வரைக்கும் என் அப்பாவுக்கு நான் ஏமாற்றப் பட்டது தெரியாது. ரொறொன்ரோ வந்த பின்னர் நான் எழுதித்தான் அம்மாவுக்கு தெரியும். அவர் சின்னம்மாவை மன்னிக்கவே இல்லை. நான் மன்னித்து விட்டேன், ஆனால் அந்தக் காயம் இன்னும் ஆறாமலே கிடக்கிறது.

எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சப்பாத்து விற்பனைக்காரன் முழங்காலில் உட்கார்ந்து ஆகவேண்டும். வேலைக்காரியாக என்னை சின்னம்மா ஆக்கிய பின்னர் நான் அவரிடம் கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? சின்னம்மா தன்னைப் பெரிய அழகியாக நினைத்திருந்தார். அப்படியல்ல, அவர் தண்ணீரில் ஊறவைத்தது போல ஊதிப்போய் இருப்பார். ஆனால் திறமையான எசமானி. அவர் கண்கள் பூச்சியின் கண்கள் போல சுழன்றபடி இருக்கும். என்னுடைய வேலைகளில் குறைகண்டபடி இருப்பது அவர் பொழுதுபோக்கு. தவறுசெய்தால் வசவு கிடைக்கும். என்னிடம் சாதாரணமாக கிரேக்க மொழியில் பேசுவார் ஆனால் திட்டும்போது ஆங்கிலத்துக்கு மாறிவிடுவார். நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டது அப்படித்தான்.

உங்களுக்கு மகன் இருக்கிறான் அல்லவா? என்றேன்.

‘நான் படிக்க முடியாத பெரிய படிப்பை என் மகன் படிப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் பள்ளிக்கூட படிப்பைக்கூட முடிக்கவில்லை. பத்து நாள் பழக்கமான ஒரு பெண்ணை எனக்கு தெரியாமல் மணமுடித்தான். அந்தப் பெண் சிரிக்கும்போது சிகரெட்

புகை வெளியே வரும். அவளைக் கூட்டிக் கொண்டு அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்துக்கு போய்விட்டான். ஏன் அங்கே போனான் என்ற காரணத்தை யாராவது கேட்டால் சிரிப்பார்கள். அங்கேதான் வாத்து கடலாம் என்கிறான். ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்ற எழுத்தாளர் வாத்து கூட்ட மாநிலமாம். நான் ஒரு வாத்திலும் கீழாகிவிட்டேன். தாயை விட்டு ஒரு மகன் பிரிவதற்கு இது நல்ல காரணமா? என்னோடு ஒருவித தொடர்பும் அவனுக்கு கிடையாது. எனக்கு ஒருவருமே இல்லை, நான் தனியாகத்தான் வாழ்கிறேன். அடிக்கடி என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். அவர் இறக்கும்வரை உழைப்பதை நிறுத்தியதே இல்லை. ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது. ஒருநாள் குதிரையில் அமர்ந்தபடியே இறந்துபோனார். ஒரு கால் மட்டுமே இருந்தாலும் அவர் அயராமல் உழைத்தார். ஆனால் எனக்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே’ என்று சொல்லி சிரித்தார்.

ஹெலென் என்று அருமையாக பெயர் சூட்டப் பட்ட கிரேக்கப் பெண் சட்டென்று எழுந்து நின்று தன் ஆடையை தட்டி சரி செய்தார். ஒரு காலத்தில் அவர் பேரழகியாய் இருந்திருப்பார் என்றுதான் தோன்றியது. கோப்பிக்குவளையை, சற்றுமுன் அவர் சுத்தமாக்கிய குப்பைத் தொட்டியில் எறிந்தார். துடைப்பக்கட்டை, தண்ணீர் கலம், சோப் வாளி, கிருமி நாசினி ஆகியவை நிறைந்த வண்டிவைத்தளிக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் முன்னர் அவர் கடைசியாகச் சொன்ன வாசகம் ஒரு சிறுகதையின் முடிவுக்குரிய லட்சணத்தோடு வெளிவந்தது. ‘நான் 13 வயதில் துடைப்பத்தை கையிலெடுத்து சுத்தம் செய்தேன். இன்று 55 வயதிலும் அதையே செய்கிறேன், இன்னும் மோசமாக.’



muththulingam.a@thaiveedu.com

ஆயுட் காப்புறுதி

• Life Insurance • Critical Illness Insurance • Mortgage Insurance • RESP



*Rate based on 30 year female Elite non smoker
(10 years term insurance)
ஒரு மில்லியன் டொலருக்கு
\$ 27.00 மாதந்தம்

எதிர் காலத்தின் நிர்வாகியான வாழ்விற்க்க
நிகழ்காலத்திலேயே முடிவு எடுங்கள்...

Critical Illness Insurance

25 விதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் 2 மில்லியன் வரை காப்புறுதி பணம் பெறமுடியும். நோய் ஏற்படாவிடின் கட்டியபணம் முழுவதும் மீளப்பெறமுடியும்.



A PARTNER YOU CAN TRUST

DILIP KUMAR GOVINDASAMY

Insurance Adviser

Cell: 647-227-2683

Office: 416-759-5453

Fax: 416-759-6220

E-mail: dilipg26@gmail.com

759 Warden Ave, Toronto, ON M1L 4B5



REFER YOUR FRIENDS & GET REWARDS!!!

“Excellent Rates with Quality Services”

BUYING OR SELLING?

DO IT SMART! DO IT RIGHT!

Kennedy & Hwy 401



\$244,900

Condo, Bedrooms:1, Washrooms:1

Kipling/Steeles



\$329,900

Detached, Bedrooms:3+1, Washrooms:3

Markham/Finch



\$329,900

Detached, Bedrooms:3+2, Washrooms:2

Kennedy/Wilms Pkwy



\$364,900

Detached, Bedrooms:3+2, Washrooms:2

Finch/Morningside



\$389,000

Townhouse, Bedrooms:4, Washrooms:3

Reeves Way/9th Line



\$409,900

Semi-Detached, Bedrooms:3, Washrooms:3

Markham/Sheppard



\$429,000

Detached, Bedrooms:3+2, Washrooms:4

Brimley/Denison



\$434,000

Detached, Bedrooms:3+1, Washrooms:2

Sheppard/Brenyon Way



\$219,900

Townhouse, Bedrooms:3, Washrooms:2

Birchmount/Finch



\$214,900

Condo, Bedrooms:3, Washrooms:2

Markham/Finch



\$364,900

Detached, Bedrooms:3+1, Washrooms:2

Lawrence/Morningside



\$224,900

Townhouse, Bedrooms:3, Washrooms:2

HomeLife/Future Realty Inc.,

BROKERAGE*

205-7 Eastvale Drive, Markham Road, Ontario L3S 4N8

B: 905.201.9977 F:905.201.9229

*Independently Owned and Operated, REALTOR

Raja V.S. Rajagopal

Sales Representative

DIR 416.727.8647

sinnarajagopal@gmail.com



Your Home is the Biggest Investment you are going to make.

Why pay rent? Invest your rent in a mortgage!

? New Immigrants // Self-Employed // Non-Qualifying income // Past-Bankruptcy

! Call me now! I will either find a way or make one! 416.727.8647

ALSO CONTACT IN REGARDS TO INVESTIN NEWLY BUILT HOMES - CONDOS - COMMERCIAL PROPERTIES

SERVICE - KNOWLEDGE - INTEGRITY - TRUST

மனம் விரும்பியது போல் வீடு வாங்க, விற்க அழையுங்கள்

Wanless/Hurontario



\$449,900

Detached 2- Storey,
4+1 Bedrooms,
4 Washrooms

Warden/407



\$299,900

Condo Apt., 1+1 Bedrooms,
2 Washrooms

Veterans/Touchette (Barrie)



\$279,000

Detached 2-Storey, 3 Bedrooms,
4 Washrooms

The Gore/Ebenezer



\$699,900

Detached 2-Storey, 4 Bedrooms,
4 Washrooms

The Gore/Ebenezer



\$535,000

Detached Bungalow

The Gore/Ebenezer



\$399,000

Semi-Detached 2-Storey,
3 Bedrooms, 3 Washrooms

The Gore Rd/Ebenezer



\$397,000

Semi-Detached 2-Storey,
3 Bedrooms, 3 Washrooms

The Gore Rd/ Hwy 7



\$1,100,000

Detached 2- Storey, 4+2 Bed-
rooms, 5 Washrooms

Brisdale/Sandalwood



\$370,000

Detached 2-Storey

Bovaird/Worthington



\$428,000

Detached 2-Storey

Cottrelle /Gore



\$469,000

Detached 2-Storey

The Gore/Ebenezer



\$680,000

Detached 2-Storey

Bellamy / Lawrence



\$358,000

Detached Bungalow, 3+2 Bed-
rooms, 3 Washrooms

Markham Rd/14th Ave



\$393,000

Link 2-Storey, 3 Bedrooms,
3 Washrooms

Markham/14th Ave



\$421,000

Link 2 Storey, 3+2 Bedrooms,
4 Washrooms

Hwy 10/Bovaird



\$272,750

Semi-Detached 2 Storey

Vankirk / Mayfield



\$363,500

Detached 2-Storey

நல்ல நிலையில் இயங்கிவரும்
Banquet Hall விற்பனைக்குண்டு.
Please call for more details.

**Call before you list,
See the Difference!!!**

TOP PRODUCER - 2009

Top 5% Sales Person in Canada 2009

Ruby Thambiah

Sales Representative

Dir: **416-999-5337**

Tel: 905-201-9977

Fax: 905-201-9229

rubysri@hotmail.com

www.buyandsellwithruby.com



HomeLife/Future

Realty Inc. Brokerage

Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

இன்றைய நோக்கில் பண்டைய தமிழிலக்கியங்கள்

சங்க இலக்கியம் புலப்படுத்தும் குடும்ப உறவுநிலைகள் சார்ந்த உணர்வம்-சங்கம் தொடர்பான பார்வையிலே, 'நடத்தை பிறழ்ந்த கணவனை வெறுத்தோ துக்க முடியாமலும் அதேவேளை அவனை விரும்பியேறக் முடியாமலும் தவிக்கும் ஒரு பண்டைத் தமிழ்ப் பெண்மையின் பரிதாபக் குரலொன்றை முன்னைய கட்டுரையில் நோக்கினோம். மேற்படி சங்க மருதத்திணைப் பாடற் பரப்பில் இத்தகைய ஆற்றாமைக்குரல் ஒங்கியொலிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும். ஏனெனில் மனைவியானவள் தனது கணவனது நடத்தைப்பிறழ்வால் எவ்வளவுதான் துயருற்றாலும் அவள் அவனைப் புறக்கணிக்க முடியாதவள். அவனுடனேயே வாழவேண்டிய சமூக நியமங்களுக்கு உட்பட்டவள், அவள். அவ்வகையில் அவளது வெறுப்பும் கோபமும் ஒரு எல்லைக்கு மேல் செல்வதற்கு இடமில்லை. கோபிக்கலாம். வெறுக்கலாம். மனம் கொதிக்கலாம். ஆனால் அவன் திரும்பி வரும்போது ஏற்கின்ற அளவிலான ஒரு அவலநிலைப்பட்ட கோபமாகவே அது அமையமுடியும். எனவேதான் இதனை ஊடல் அல்லது புலத்தல் (புலவி) என்ற பெயர்களால் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. இச்சொற்கள் 'சிறுகோபம்', 'பொய்ச்சினம்' மற்றும் 'பிணங்குநிலை' என்பனவாகப் பொருள்படுவனவாகும்.

கணவன் தனது தவறுக்காகக் கழிவிர்க்கக் கொள்ளும் நிலையில் அவள் அவனை மன்னித்து ஏற்கவேண்டும் என்பதான ஒரு எழுதாவிதிக்கு உட்பட்ட குடும்ப நிலையையே இந்த ஊடல், புலத்தல் (புலவி) என்பன குறித்துநிற்கின்றன. இதற்கேற்பவே, 'கடுஞ்சினம்' அல்லது 'வெறுப்பு' ஆகிய பொருள் தரும் சொற்களை நுட்பமாகத் தவிர்க்கப்பட்டு, பதிலாக 'சிறுகோபம்', 'பொய்ச்சினம்' மற்றும் பிணங்குநிலை ஆகிய பொருள்தரும் மேற்படி சொற்கள் சங்ககால மருதத்திணைப் பாடற் பரப்பிலும் அவைதொடர்பான உரை-மரபிலும் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது இங்கு உய்த்துணரவேண்டிய செய்தியாகும்.

அவ்வாறாயின், 'நடத்தை பிறழ்ந்த கணவர்களை மனைவியர் முற்றுமுழுதாக வெறுத்தோ துக்கும் செயற்பாடுகள் அக்காலப்பகுதியில் நிகழவில்லையா?', 'பாதிக்கப்பட்ட மனைவியருட் சிலராவது தமக்கெனத் தனிவழி நடக்க முற்படவில்லையா?' என்பன போன்ற வினாக்கள் எழுவது இயல்பு. இதற்குரிய விடை, 'சங்ககால மருதத் திணைப் பாடல்களில் இத்தகு வாழ்வியற் காட்சிகள் நேரடியாகப் பதிவாகவில்லை' என்பதேயாகும். அதாவது மேற்கூறிய செயற்பாடுகள் அன்றைய சமூகத்தில் நிகழ்ந்திருக்கலாம். அவை பற்றிப் பாடல்களும் கூட எழுந்திருக்கலாம். ஆயினும் அத்தகுபாடல்கள் சங்கப்பாடல்கள் தொகுப்புகளினூடாக எமது பார்வைக்குக் கிடைக்கவில்லை. இன்னும் தெளிவாகக் கூறுவதானால் தமிழில் சங்கப்பாடல் தொகுப்புகள் என எமக்குக் கிடைப்பவை அக்காலச் சமுதாயத்தின் 'புலமை மரபுசார்ந்த வரையறை'களுக்கு உட்பட்ட சில பகுதிகளை மட்டுமே நமது தரிசனத்துக்கு முன்வைத்துள்ளன என்பதும் அவ்வரையறைகளுக்கு உட்படாத பல காட்சிகளை அவை புத்தியூர்வமாகவே தவிர்ந்துள்ளன என்பதும் இங்கு நாம் உய்த்துணரவேண்டிய செய்திகளாகும். எனவே அவை, காட்டாத பகுதிகள் ஊகங்களுக்குரியனவாகும். இவ்வாறான ஊகங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற சங்கப் பாடல்களில் வகைமாதிரியான ஒன்று இங்கு நமது கவனத்துக்கு வருகிறது.

காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத்திணைப் பிறத்தல்வே
(குறுந்தொகை: 45)

என்பதே அப்பாடல்.

'கணவனொருவன் பரத்தையரிடம் இன்பம் துய்த்துவிட்டு இல்லந்திரும்ப விரும்புகிறான். அவனது மேற்படி செயல் மனைவிக்கு மனத்

பகுதி - 10

துயரை மிகுவிப்பதாயினும் 'குடிப்பிறப்பு' காரணமாக அவள் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாள். இந்நிலை மிகவும் துன்பம் தருவதாகும்.' இதுதான் இப்பாடலின் நேர்ப்பொருள். கணவனால் அனுப்பப்பெற்ற தூதுவர்களுக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடல் இது. கணவனை ஏற்பதற்கு மனைவி சம்திப்பாள் என்பதை உணர்த்தும் தோழி இத்தொடர்பில் தன்னுடைய விமர்சனமாக முன்வைக்கும் குறிப்பாகவே 'தெறுவது அம்ம இத்திணைப் பிறத்தல்வே' ('இவ்வாறான நிலைக்குரியதான குடியில் பிறந்தமை மிகவும் துன்பம் தருவதாகும்.') என்ற கூற்று இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் மனைவியானவள் 'சிறுவன் தாய்' என்ற தொடரால் சுட்டப்படுகிறாள். இங்கு 'திணைப் பிறத்தல்' என்பது மனைவியின் குடிப்பிறப்பைச் சுட்டிநிற்பதாகும். பரத்தையரிடம் சென்ற கணவன் தனது



சங்கப்பாடல் தொகுப்புகள் என

எமக்குக் கிடைப்பவை

அக்காலச் சமுதாயத்தின்

புலமை மரபுசார்ந்த வரையறைகளுக்கு

உட்பட்ட சில பகுதிகள் மட்டுமே.

அவ்வரையறைகளுக்குட்படாத

பல காட்சிகளை அவை

புத்தியூர்வமாகவே தவிர்ந்துள்ளன.

உரிமை மனைவிக்கு மகன் பிறந்தசெய்தி அறிந்த நிலையிலேயே அவளிடம் வரவிழைகின்றாள். மேற்படி பாடலின் உரைகள் மூலம் பெறப்படும் பின்புல விளக்கங்கள் இவைதான்.

இப்பாடலில் மேலதிக அம்சங்களை ஊகித்துணர்வதற்கான முக்கிய பகுதி, 'தெறுவது அம்ம, இத்திணைப் பிறத்தல்வே' என்ற விமர்சனக்குறிப்பேயாகும். கணவனது நடத்தைப்பிறழ்வு வெறுத்தோதுக்குவதற்குரியதாயினும் 'குடிப்பிறப்பு' என்ற 'கௌரவச் சமை' அதற்குத் தடையாகின்றதே என்ற கோபமே தோழியின் இவ்விமர்சனமாக வெளிப்பட்டுள்ளன தெளிவு. இவ்விடத்தில் 'திணைப் பிறத்தல்' என்ற தொடருடாக உணர்த்தப்படும் 'குடிப்பிறப்புநிலை' தொடர்பான 'சமூக வரலாற்று விளக்கமொன்று அவசியமாகிறது.

'திணைப்பிறத்தல்'

சமூக வரலாற்றுநிலை விளக்கம்:

'திணை' என்பது 'நிலம்', 'குலம்' (குடி), 'ஒழுக்கம்' என்பவற்றைத் தனித்தனியாகவும் இணைந்த நிலையிலும் குறிக்கும் பொதுச் சொல்லாகும். 'குலம்', 'குடி' என்பன பண்டை நாளில் நாம் இன்று கருதுவது போல, 'வரணம் - சாதி' என்ற பொருளில் அமைந்தனவல்ல. மாறாக, குறித்த நிலம்சார்ந்த 'பொருளியல் - பண்பாட்டு' வாய்ப்புகளினடிப்படையில் உருவானவையும், அவ்வகையில் குறித்த சில நெறிமுறைகளை வகுத்துக் கொண்டவையுமான குடும்பங்களையே அன்று இச்சொற்களால் வழங்கினர் என்பதே வரலாறு உணர்த்தும் செய்தியாகும். பண்டைய 'புராதன இனக்குழு சமூகமானது அந்நிலையைக் கடந்து குடும்பங்களாக வடிவங்கொள்ளத் தொடங்கிவிட்ட வரலாற்றியக்கத்தின் ஒரு கட்ட நிலையையே இவை சுட்டுவன. அவ்வகையில் இங்கே 'திணைப்பிறத்தல்' என்ற தொடரானது, தன்னளவில் பண்பாட்டுக் கட்டமைப்பெய்தி விட்டதாகக் கருதிக்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தமையைக் குறித்துநிற்பது தெளிவாகிறது. இவ்வாறான பிறப்புசார் பண்பாட்டுணர்வே நடத்தை தவறிய கணவனைக்கூட

மனைவி ஏற்றுக்கொள்வதற்கான காரணமாகிறது. தோழி இப்பண்பாட்டுணர்வுநிலையையே விமர்சிக்கிறாள்.

தோழி ஏன் கோபிக்கவேண்டும்?. அவளும் இவளைப்போன்ற சமவயதுடைய பெண். அவ்வகையில் மனைவியின் துயரை அவள் நன்கு உணர்ந்துகொண்டிருக்கக் கூடியவள். மேலும், மேற்கூறியவாறான பண்பாட்டுநிலைக் கட்டமைப்பெய்திவிட்ட பல்வேறு குடும்பங்களின் மனைவியர் இவ்வாறான 'கௌரவச் சமை'களுடன் துன்புறுவதை அவள் கண்டிருப்பாள். அன்றியும், அவளேகூட இத்தகு குடும்பநிலைசார்ந்தவளாகவும் இவ்வாறான 'கௌரவச் சமை' தாங்கியாக வாழ்பவளாகவும் இருக்கலாம். இவ்வாறு சிந்திக்கும்போது மேற்படி விமர்சனமானது, 'அத்தோழியுடையதும் அம்மனைவியுடையதும் மட்டுமன்றி அக்காலப் பகுதியில் இத்தகு 'கௌரவச் சமை'யைத் தாங்கியுள்ளவர்களான மனை

- நா. சுப்பிரமணியன் -

னங்களை முன்வைக்கவும் ஆர்வம் உளது. எனினும் இலக்கியப் படைப்புநிலையில் நிகழ்ந்துவந்துள்ள மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைப் பொருண்மையை இன்னொரு தளத்துக்கு நகர்த்த வேண்டியுள்ளது. இதன்படி அடுத்து குறிப்பாக, 'கதையம்சங்களை உள்ளடக்கிய தொன்மையான இலக்கிய ஆக்கங்கள்'களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரு பேரிலக்கியங்கள் இங்கு நமது கவனத்துக்கு வருகின்றன.

சிலப்பம் மேகலையும்:

மேலே இதுவரை நாம் நோக்கிய சங்கப் பாடல்கள் வாழ்வியல் பற்றிய முழுநிலைத் தரிசனங்கள் அல்ல என்பது இங்கு நாம் நினைவில் இருத்தவேண்டிய முக்கிய அம்சமாகும். அவற்றுட்பெரும்பாலானவை வாழ்வின் குறித்த சில கட்டங்களின் தனித்தனி உணர்வுக்கிளர்ச்சிகளை மையப்படுத்தியனவேயாகும். சங்கப் பாடற் பரப்பில் குறித்த ஒரு தொகையான பாடல்கள் மட்டும் வாழ்வியலின் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வம்சங்களைத் தொடர்நிலைப்படுத்தி உருவானவையாகும். பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஐந்து 'ஆற்றுப்படை' ஆக்கங்களும் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி ஆகிய நெடும்பாடல்களும் இவ்வாறான படைப்பாக்க முறைமைக்குச் சான்றுகளாகத் திகழ்வனாகும். இம் முறைமையின் அடுத்த கட்டப் பரிணாமமாக 'வாழ்க்கை முழுவதையும் தொகுநிலைப்படுத்தி நோக்கும் இலக்கிய ஆக்க முறைமை' தமிழில் உருவாயிற்று. இவ்வாறான ஆக்க முறைமையானது வாழ்வியலைத் தத்துவ நிலைப்படுத்தி நோக்கி, அதன் பிரச்சினைகளுக்கான விமர்சனங்களைக் கதைவடிவில் முன்வைப்பதான அணுகுமுறையில் அமைந்ததாகும். இவ்வாறான கதைவடிவ அணுகுமுறையில் சமூக விமர்சனங்களாக தமிழில் வெளிவந்த காலமுதன்மையுடைய ஆக்கங்கள் என்றவகையிலேயே இங்கு மேற்கூறிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நமது தனிச்சுவைத்துக்குரியவாகின்றன.

இவ்விரு ஆக்கங்களும் ஏறத்தாழ கி.பி.4 - 5 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்திருக்கலாம் எனக் கருதப்படுவன. இவைகாட்டும் 'சமூக-பண்பாட்டுநிலை'யானது சங்ககால நிலையிலிருந்து பல மட்டங்களில் வளர்ச்சியும் வேறுபாடுகளும் எய்தியதாகும். மேலும், தமிழகப் பண்பாடானது அனைத்திந்தியப் பண்பாட்டம் சங்கங்களையும் உள்வாங்கித் தன்னை வளம்படுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டதான ஒரு சமூக வரலாற்றியக்கநிலையையும் இவை காட்சிப்படுத்தி நிற்கின்றன.

இவற்றுள் முதலாவது ஆக்காகக் கொள்ளப்படுவதான சிலப்பதிகாரம் பண்டைய தமிழகத்தின் வழிபாட்டுமரபுகள் மற்றும் கலை மரபுகள் என்பவற்றின் 'களஞ்சிய'மாகவும் வாழ்வியல் மரபுகள் மற்றும் நீதிமுறைமை என்பன தொடர்பான விமர்சனமாகவும் திகழ்வதாகும். பண்டைய தமிழகத்தின் 'முடியுடை முவேந்தரின' ஆள்புலங்களான சேர, சோழ, பாண்டிய மண்டலங்களைக் கதையம்சத்தில் ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்திய முதலாவது தமிழ்ப் பேரிலக்கியம் என்ற சிறப்பும் இதற்கு உரியதாகும். சிலப்பதிகாரத்துடன் கதைத் தொடர்பு கொண்டதான மணிமேகலையானது பௌத்த மத அறக்கோட்பாடுகளின் வழிநின்று வாழ்வியலை விமர்சித்த முதலாவது தமிழ்ப் பேரிலக்கியம் ஆகும். இவ்விரு ஆக்கங்கள் தொடர்பான திறனாய்வுப் பார்வைகள் அடுத்துவரும் கட்டுரைகள் சிலவற்றில் தொடரப்படவுள்ளன.

(தொடரும்)

subramanian.n@thaiivedu.com





NEW LIFE FRESH START

உங்கள் கடன் அட்டை, வங்கிக் கடன்களில் 80% வரையிலான கழிவு

We will reduce your debts upto 80%

(Visa, Master Card, AMEX, Personal Loans, Line of Credit, Income Tax, HST, GST Owing, Car or House Repossessed, Student Loan outstanding for 7 years)

கடன் அட்டை, வங்கிக் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சகல வட்டிகளும் நிறுத்தப்படும்

We will stop all interest on your debts immediately

கடன் தொடர்பாக விடுக்கப்படும் தொலைபேசி அழைப்புகள், சம்பளப் பறிமுதல் போன்ற சட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படும்

We will stop collection calls, court action & wage garnishments immediately

உங்கள் சொத்துகள், முதலீடுகள் பாதுகாக்கப்படும்

We will protect all your assets (House, Car, RRSP, RESP, TFSA, GIC, Life Insurance, Stocks, Bonds & Shares)

மாதாந்த ரீதியில் ஒரே கட்டுப் பணத்தில் எல்லாக் கடனையும் தீர்க்க வசதி செய்தல்

We will make one monthly payment to all your creditors

வங்குரோத்துக்கு செல்லாமல் தீர்வுகாண ஏற்பாடு செய்யப்படும்

No need to file for Bankruptcy

Suren Sornalingam BBA

Post Graduate Diploma in Business Management

Federal Government Registered & Certified (BIA) Insolvency Counsellor

Member of Canadian Insolvency Foundation

CREDIT RECOVERY CANADA

55 Town Centre Court, Suite 700,
Scarborough, ON.
M1P 4X4

Tel: 416-264-1272

Fax: 416-332-0914

Web: www.creditrecoverycanada.com




நாங்கள் எங்கள் வரலாற்றை எழுதவில்லை. பாரம்பரியம் என்பது பேச்சோடு நின்று விடுகிறது. நாங்கள் எதையுமே பேணிப்பாதுகாப்பதில்லை. மன்னன் சாஜஹான் காலையில் என்ன உணவு அருந்தினான் என்று தொடங்கி அத்தனையும் பதிவு செய்யப்பட்டன என்று ஒரு பத்திரிகையாளரான நண்பர் சொன்னார். அந்தளவு இல்லையென்றாலும் எங்கள் வாழ்வு, எங்கள் மக்கள், எங்கள் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவேண்டும். பதிவு செய்யப்படவேண்டும்.

எமது பாரம்பரிய சுதேசிய விழா ஆரம்பித்த நாட்களில் அரியாலை மண்ணில் உதித்த சதாசிவம் அவர்கள் தனது 12வது வயதில் கிருஷ்ணன் தூது நாடகத்தின் மூலம் கலைத்துறையில் கால்பதித்துக் கொண்டவர். அன்றிலிருந்து கலை, இலக்கியம், சமயம் மற்றும் கல்வி, விளையாட்டு என்று சகல துறைகளிலும் கீர்த்தி பெற்றவராக விளங்கி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார். அரியாலை ஊரின் வரலாற்றை அறிந்தவராகவும், வரலாற்றின் பங்காளியாகவும் இருந்து மிக நீண்ட நாட்கள் எம்முடன் வாழ்ந்த பெருங் கலைஞரான சாண்டோ மாஸ்ரர் என்ற ஆசிரியர் சதாசிவம் அவர்களை இங்கு பதிவு செய்வதில் ஆழத்து முத்துக்கள் பெருமை கொள்கிறது.

அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கல்வி பயின்ற சதாசிவம் அவர்கள் கோப்பாய் அரசினர் கல்வன் பாடசாலையில் தனது முதல் ஆசிரிய சேவையை ஆரம்பித்தார். பின்னர் செங்குந்தா இந்துக் கல்லூரி, இருபாலை C.C.T.M பாடசாலை ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயம், மண்டைதீவு மகாவித்தியாலயம், நல்லூர் சாதனா வித்தியாலயம், கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தார். அத்துடன் நல்லூர் வட்டாராச் செயலாளராகவும் இருந்து கல்வி வளர்ச்சிக்கும், விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அருஞ்சேவை புரிந்தார்.

எழுபதுகளில் அதிபர் சங்கச் செயலாளராக இருந்த போது நல்லூர் வட்டாரத்தின் கலைத் திட்ட, இணைப்பாடவிதான மற்றும் பல்துறை சார்ந்த செயற்பாடுகள், பொதுப்பரிட்சைகள், பொது வைபவங்கள் போன்றவற்றின் ஒழுங்

யாக நடைபெற்ற நாடகப் போட்டியில் முதற் பரிசினை பாதுகை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தில் P. சண்முகலிங்கம் கர்ணனாக, அண்ணாவியார் மரிய-



தாஸ் தசரதனாக, சோமசேகரம் கைகேயியாக, இராமநாதன் கூனியாக, கனகு இராமராக, பாலசுந்தரம் இலக்குவனனாக நடித்திருந்தனர். இதில் பி.சண்முகலிங்கம் சிறந்த நடிகராகத் தெரிவுசெய்யப்பட்டார். பின்னர், 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி

இந்த நோக்குடன் “தாய்வீடு” பத்திரிகை எங்கள் ஈழத்து மண்ணின் கிராமங்களில், ஊர்களில் வாழ்ந்த பிரபலமடைந்தவர்களுடன், தெரியப்படாமல் போய்விட்ட எங்கள் கலைஞர்களைப் பற்றியும் எழுதும்படி வேண்டுகோள் விடுக்கிறது. கட்டுரைகளை சுருக்கமாக, எழுதி அனுப்புங்கள். களம், ‘தாய்வீடு’ தரக்காத்திருக்கிறது. கருத்து உங்களுடையது. கட்டுரைகளை செதுக்கி சொற்சித்திரங்களாக்கும் பொறுப்பு எங்களுடையது.

K.S. பாலச்சந்திரன்

நல்ல சமயச் சொற்பொழிவாளராகவும் விளங்கினார். அரியாலை சனசமூக நிலைய வெள்ளிவிழாவில் இவர் தலைமை தாங்கி நடாத்திய பட்டிமன்றம் மறக்கமுடியாதது. எத்துணை சிறந்த பேச்சாளராக இருந்தாலும் இவரது முகம் மலர்ந்த புன்சிரிப்பும், அவரது பார்வையும் மௌனமும் ஆயிரம் மொழி பேசும். ஆழ்ந்த அர்த்தம் கொண்டிருக்கும்.

சகலகலா வல்லவரான ஆசிரியர் சதாசிவம் அவர்கள் குடாநாட்டில் நடைபெறும் நாடகம், பேச்சுப் போட்டிகளுக்கு நடுவராகப் பணி புரிந்தார். அதிலும் நடுவர்களுக்குத் தலைமை நடுவராக இருக்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார்.

தான் மட்டும் கலைகளில் ஈடுபடாமல் தனது பிள்ளைகளையும் கலைத்துறையில் கால் பதிக்க வைத்தவர் சதாசிவம் அவர்கள். ஒவ்வொரு விஷயதசமியின் போதும் தனது வளவுக்குள் மேடை அமைத்து பிள்ளைகளினதும், ஊரவரினதும் கலை நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடாத்திவந்தார்.

கனடாவில் பிரபலமான ‘சதாகான நிலையம்’ என்ற இசைப்பள்ளியை இயக்கிவரும் கலைமணி பவானி ஆயாலசுந்தரம், ‘சிவகலா பவணம்’ என்ற நாட்டியப்பள்ளியை நடாத்திவரும் கலைமணி ஜெயந்தி சண்முகலிங்கம் ஆகியோர் இவரது பிள்ளைகளே. செல்வந்தர்களும், பரம்பரை வழித்தோன்றல்களுமே கலை பயில் முடிந்த அந்த நாட்களில் சதாசிவம் அவர்கள் பிள்ளைகளைச் சைக்கிளில் எற்றிச் சென்று கலை பயில் வைத்த அந்த மாபெரும் சக்தியும், உழைப்பும், முயற்சியும் என்றும் நினைவுகொள்ளப்பட வேண்டியவை.

கலைத்துறையைப் போல் விளையாட்டிலும்

நிலையத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு உந்துசக்தியாகவும் விளங்கினார்.

சாண்டோ மாஸ்ரர் என்ற ஆசிரியர் சதாசிவம் அவர்கள் சமயப் பணிகளிலும் தனது ஆற்றலைப் பதித்தார். நாயன்மாரகட்டு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி (பேச்சி) அம்பாள் பரிபாலன சபையின் செயலாளராக நீண்டகாலம் பணி யாற்றிப் பல திருப்பணிகளைச் செய்தார்.



இடம் பெயரும் காலத்தில் ஆலயத்தின் திருப்பொருட்களைச் சுமந்து சென்று, பாதுகாத்துத் தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினார். இதற்காகவே அவர் தனது கனடா விஷயத்தைச் சுருக்கிக் கொண்டு அவசரமாகத் தாயகம் திரும்பியது நினைவில் இருக்கிறது.

மேலும் அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் கோயில் பரிபாலன சபையில் உபதலைவராக இருந்து கோயில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். கோயில் திருப்பணி நிதிக்காக திருவிளையாடல், மாணிக்கப்பரல், மயானத்து மன்னன் ஆகிய நாடகங்களை இவர் மேடையேற்றினார்.

முகத்தில் எப்பொழுதும் தவழும் புன்சிரிப்பு, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சேட் அல்

‘சாண்டோ மாஸ்ரர்’ ஆசிரியர் சதாசிவம்

கமைப்பாளராகவும், இயக்குனராகவும் விளங்கிய பெருமகன் சதாசிவம் அவர்கள்.

கலைத்துறையைப் பொறுத்தவரை கிருஷ்ணன் தூது நாடகத்தின் பின்னர் 1936ம் ஆண்டு அரிச்சந்திரா, சக்கிராச்சாரியார் ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார். இளவயதில் பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் சதாசிவம் அவர்கள் பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும் நெறியாள்கை செய்வதிலும் கூடுதல்

- ப. ஸ்ரீஸ்கந்தன் -

கவனம் செலுத்தினார். ஒவ்வொரு புதுவருட்ப் பிறப்பின்றும் அரியாலையில் நடைபெறும் சுதேசிய விழாவில் மேடையேறிய அரியாலை ஐக்கிய நாடக மன்றத்தின் பல பிரமாண்டமான நாடகங்களை இவரே நெறியாள்கை செய்திருந்தார். பல பிரபல நாடகக் கலைஞர்களையும் இயக்கிய பெருமைக்குரியவர்.

I.S. சண்முகநாதன் நடித்த அம்பிகாபதி, மந்திரிக்குமாரி, மனோமணி, E.K. குமரையா நடித்த சாணக்கிய சபதம், P. சண்முகலிங்கம் நடித்த கர்ணன், இராசகுரு நடித்த ராஜ ராஜசோழன், பொ. விஜயரட்ணம் நடித்த கந்தன் கருணை, ம. இராமநாதன் நடித்த பாதுகை மற்றும் உத்தமபுத்திரன், வள்ளி, தலைநகர் போன்ற பல பிரபலமான நாடகங்களைத் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.

சதாசிவம் அவர்கள் எழுதி, நெறியாள்கை செய்த நாடகங்களுள் பாதுகை மிகவும் உணர்ச்சிகரமானது. அகில இலங்கை ரீதி

மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டு அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டது. இம்மேடையேற்றத்தின் போது பொ.விஜயரட்ணம் பரதனாக வேடமேற்று உணர்ச்சிப் பிழம்பாக நடித்திருந்தார்.

நாவலர் நூற்றாண்டை முன்னிட்டு இவர் தயாரித்த ‘நல்லைநகர் நாவலர்’ நாடகம் அன்று பலராலும் பேசப்பட்டது. இந்நாடகத்தில் நாவலராக பரமநாதன், சேர். ஜேம்ஸ் லோங்டனாக உருத்திரேஸ்வரன், பீட்டர் பிள்ளையாக பஞ்சலிங்கம், பேர்சிவல் பாதிரியாராக V.T.A விஸ்வா, துவைனன் துரையாக ‘நெடுவல்’ கணேஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

சதாசிவம் அவர்கள் தனது பாடசாலை மாணவர்களுக்காக எழுதி நெறியாள்கை செய்த யார் குற்றம், விபூஷணன், திருவருட்செல்வர், சொற்கோயிலா கற்கோயிலா ஆகிய நாடகங்கள் பாடசாலைகளுக்கு இடையேயான நாடகப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுக் கொண்டன.

அவர் வீட்டில் எப்பொழுதும் ஒப்பனைப் பொருட்கள், நாடகச் சாமான்கள் எல்லாம் நிரம்பி இருக்கும். நாடகக் கொப்பிகளைக் கவனமாகப் பாதுகாத்து வைத்திருப்பார். நாடகக் கலைஞர்கள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். மிகவும் மதிப்பாக கலைஞர்களை நடாத்துவார். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி 84வது சுதேசிய விழாக் குழுவினர் சதாசிவம் அவர்களைக் கௌரவித்திருந்தனர்.

நாடகம் மட்டுமல்லாது சதாசிவம் அவர்கள் ஒரு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும்,

சிறுவயதிலிருந்து சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். உடற்பயிற்சிகள் செய்து ‘கட்டுமஸ்த்தாக’ உடம்பை வைத்திருந்த இவர் பாரம் தூக்குதல், குண்டெறிதல் போன்றவற்றில் எப்பொழுதும் முதலாவதாக வந்தார். இதன் காரணமாக சதாசிவம் அவர்களை நண்பர்கள் ‘சாண்டோ’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் சாண்டோ மாஸ்ரர் என்று ஆகி விட்டது.

இவர் யாழ் மாவட்டத்தின் சிறந்த ஒரு கரப்பந்தாட்ட வீரனாக விளங்கினார். அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சீவரட்ணம், சாண்டோ மாஸ்ரர், பொலிஸ் இராசரத்தினம் ஆகியோர் யாழ் மாவட்டக் கரப்பந்தாட்டக் குழுவில் அங்கம் வகித்தனர். சீவரட்ணம் குழுவுக்குத் தலைமை வகித்தார். இந்த யாழ் மாவட்டக் குழு, அகில இலங்கையில் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனாக வந்த கம்பஹா மாவட்டக் குழுவுடனான சினேகபூர்வ போட்டியொன்றில் வெற்றி பெற்றது அன்று மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவர்களில் சீவரட்ணம் அவர்கள் இலங்கை கரப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

தனது 80வது வயது வரை இளைஞர்களுடன் சேர்ந்து கரப்பந்தாட்டம் ஆடும் அளவுக்கு உடல்வலிமை கொண்டிருந்த சாண்டோ மாஸ்ரர், யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளின் நடுவராகவும் கடமையாற்றினார்.

விளையாட்டு மற்றும் சமூக சேவையின் ஒரு படிக்கல்லாக அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், 1995இல் அழிவுற்ற

லது நாஷனல் என்று அவர் சைக்கிளில் வருவது ஒரு தனி அழகு. தினமும் யோகாசனம் செய்து உடலைச் சமநிலையில் வைத்திருந்தார். இயற்கை மூலிகைகள், இலைவகைகள் அவரது உணவாகவும் மருந்தாகவும் இருந்தன. ஊரில் சிறந்த ஒரு விவசாயியாகவும் விளங்கியவர்.

இவ்வாறு சகலகலா வல்லவராகத் திகழ்ந்து சமூக அக்கறையுடன் வாழ்ந்த சாண்டோ மாஸ்ரர் என்ற ஆசிரியர் சதாசிவம் அவர்கள் தனது 85வது வயதில் 14.08.2007 அன்று அரியாலையில் இயற்கை எய்தினார்.

sriskandan@thaiveedu.com

கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய புகைப்படங்களுடன் உங்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் தாய்வீட்டுக்கு அனுப்பிவையுங்கள்.

Editor
P.O.Box #63581
Woodside Square
1571 Sandhurst Cir.
Toronto, ON. M1V 1V0

Fax : 416.849.0594
E-mail : info@thaiveedu.com



**People don't plan to fail,
but they do fail to plan**

You don't have to take life the way it comes to you...
You can design your life to come to you the way you want!

**நானை நம் கையில்
இன்றே செயற்படுங்கள்**

Estate Planning
Disability Income Insurance
Critical illness Insurance
Mortgage Insurance
No medical exam Life Insurance
Permanent Life Insurances
Term Life Insurance
Travel & Visitor Insurance
RRSP Loan / Investment
RESP

*As an Independent Insurance Broker,
I will shop around for you and get you the best rate...*

Guna Thuraisingham M.A.Sc (Eng.)

Independent Insurance Advisor

Dir: 416 528 1407

Tel: 905 230 4986 | guna@elite-associates.ca

www.elite-associates.ca

**Auto & Home
Insurance**
குறைந்த கட்டணத்தில்
பெற்றுத் தரப்படும்



Vasuki Devadas Law Office

For all your legal needs.....

Specializing in real estate litigation including claims on
new home warranty

Real Estate - வீடு வர்த்தக நிலையம் வாங்குதல் - விற்றல்

Immigration - குடிவரவுச்சட்டம்

Personal Injury / Accident Benefit

தனிநபர் விபத்து, விபத்து நலன் சம்பந்தப்பட்டவை

Insurance - காப்புறுதி கோரிக்கைகள்

Business Law - வியாபார வர்த்தகச்சட்டம்

Family Law - குடும்பச்சட்டம்

Last Wills & Estate Planning - உயில் சம்பந்தமான விடயம்.

இறுதிவிருப்ப ஆவணங்கள் தயாரித்தல்

Power of attorney, affidavits, statutory declaration -

சத்தியப்பத்திரங்கள், தத்துவப்பத்திரம்

Notarization & Commissioning - அத்தாட்சிப்படுத்துதல்



Vasuki Devadas Law Office

Vasuki Devadas

2466 Eglinton Avenue East, Unit 10, (Midland & Eglinton) Toronto, Ontario, M1K 5J8

Barrister, Solicitor & Notary Public

416-266-1234

Vasuki@vdlaw.ca

கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால்...

சாதாரணமாக காப்புறுதி என்றால் ஒருவர் இறந்தால் அவரின் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னேற்பாடு என்று கூறலாம். ஆயுட் காப்புறுதியைப் பொறுத்த வரையில் ஆயுட் காப்புறுதி பெற்றுக் கொண்டவர் இறந்த பின்னர் தான் இன்னொருவர் அவ் ஆயுட் காப்புறுதியின் பலனைப் பெற முடியும்.

இதற்கு மாறாகவே கொடிய நோய்களுக்கான காப்புறுதி செயல்படுகின்றது. எவ்வாறெனில், ஒருவர் ஏதாவது கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன்பே அதன்பலனை அனுபவிக்க முடியும்.

கொடிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டம் எவ்வாறு எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதை சுருக்கமாக பார்த்தால், இந்தக் காப்புறுதித் திட்டம் தெற்கு ஆபிரிக்காவில் 1983ம் ஆண்டு Dr. Marius Barnard என்னும் இருதய சிகிச்சை நிபுணர் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் முதன்முதலாக DEC 3, 1967ம் ஆம் நாள் Dr. Christian Barnard எனப்படும் வைத்திய நிபுணரும் அவரது சகோதரர் Dr. Marius Barnard என்பவரும் அவர்களது குணவைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களும் ஒரு இருதய மாற்று சத்திர சிகிச்சையை நடாத்தி முடித்தார்கள் (World's first Heart Transplant Surgery). மிக ஆரம்ப காலங்களில் Dr. மரியஸ் பேனர் அவதானித்த பல இருதய நோயாளிகள் மாரடைப்பால் பாதிக்கப்பட பின்பு மிகச் சிறந்த மருத்துவ சேவைகள் கிடைத்த போதும் மறுபடியும் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை அவதானித்தார். அதன் பின்னைய காலங்களில் மிகவும் சிறந்த மருந்துகள், மருத்துவ வசதிகள் இருந்த போதும் அவர்கள் நோயில் இருந்து குணமடைந்த பின்பு, அதாவது சத்திர சிகிச்சைக்கு முன்பு அல்லது கொடிய நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பு இருந்த வாழ்க்கை நிலைக்கு திரும்புவது மிகவும் கடினமாக இருப்பதை அவதானித்தார்.

ஒருவர் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதன் பின்பு வழமையான வேலையைச் செய்து பணம் சம்பாதிப்பதென்பது மிகவும் கடினமான விடையமாகக் காணப்பட்டது. அதேவேளை, ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவச் செலவுகளுக்கான பணமும் அதிகமாகத் தேவைப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. Dr. Marius Barnard தனது நோயாளிகளை மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடிந்தாலும் அவர்கள் நிதிப்பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதை அவதானித்தார். மேலும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ ரீதியாக குணமடைந்த

போதும் அவர்களுக்கு ஏற்பட்ட பணத்தட்டுப் பாட்டால் அவர்கள் மன அழுத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைவதையும் அவதானித்தார். இவற்றை மனதிற்கொண்டு, அவர் 1983ம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காப்புறுதித் திட்டமே நாங்கள் எல்லோரும் இப்போது பயன் பெறும் கொடிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டமாகும். தற்போது இந்தக் கொடிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டம் 25 விதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் பயன் பெறக்கூடிய திட்டமாக உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காப்புறுதி நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றது.

சாதாரணமாக 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் இந்தத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக ஒருவருக்கு 65 வயதுக்குள் மரணம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைவிட கொடிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. 65 வயதுக்குள் இறந்தவர்களில் எண்ணிக்கையை விட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது.

Heart Attack மாரடைப்பு:

- 82% விகிதமானவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
- 25% விகிதமானவர்கள் கண்டாவில் ஏதாவது ஒரு இருதய நோயால் பாதிக்கப்படுகின்றார்கள்.
- இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50% விகிதமானவர்கள் 65 வயதுக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

Stroke பாரிசுவாதம்:

- 75% விகிதமானவர்கள் முதலாவது தடவை Strokeஇல் இருந்து தப்பித்துக் கொள்வார்கள்.
- வருடாவருடம் 50,000க்கும் அதிகமானவர்கள் Stroke நோயால் பாதிக்கப்படுகின்றார்கள்.

Cancer (புற்று நோய்):

- கிட்டத்தட்ட 1/3 பகுதியான மக்கள் ஏதாவது ஒரு புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- 3/4 பங்கு குடும்பங்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
- புற்று நோய்களுக்காகப் பாவிக்கப்படும் விலை உயர்ந்த சில மருந்துகள் எங்கள் அரசாங்க மருத்துவத்திட்டத்தால் வழங்

கப்படுவதில்லை.

ஒரு கொடிய நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதன் பாதிப்பு நோய்வாய்ப்பட்டவருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பம் அதாவது கணவர் அல்லது மனைவி, பிள்ளைகள் என எல்லோரையும் பாதிக்கின்றது. காரணம் நோய் ஏற்பட்டவரை கவனிப்பதற்காக குடும்பத்தவர்கள் வேலைக்கு போக முடியாத நிலைகூட ஏற்படலாம்.

அத்துடன் சொந்தமாக அல்லது பங்காளராக வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்காளர் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் வருமான இழப்பைக் கொடிய நோய்களுக்கான காப்புறுதி மூலம் பாதுகாக்க முடியும். கொடிய நோய்களுக்கான காப்புறுதிக்கும் வியாபார நிறுவனத்திற்கும் எப்படி சம்பந்தம்? என்ன தொடர்பு? என்று நீங்கள் நினைக்கலாம்.

கூடுதலான வியாபார நிறுவனங்களில் அந்த உரிமையாளர்கள் நாளாந்தம் வேலை செய்வது அவசியமாக உள்ளது அப்படியான ஒருவர் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் அந்த தொழிலைக் கவனிப்பதற்கு வேறு ஒருவரை உடனடியாகத் தெரிவு செய்வது கடினமாகவே இருக்கும். அத்துடன் ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கு தெரிந்த தொழில் நுட்பம் அனுபவம் வேறு ஒருவரால் ஈடு செய்ய முடியாமல் இருக்கும்.

இப்படியான சந்தர்ப்பத்தில் ஒரு வியாபார நிறுவனத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை அவர்களின் குடும்பத்துக்கு ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் அந்த வியாபார நிறுவனத்தை முடிவேண்டிய அல்லது விற்கவேண்டிய நிலை ஏற்படும்.

அண்மையில் ஒரு வியாபார நிறுவனத்திற்கு சென்ற போது அங்கே புதிய உரிமையாளர்களை சந்திக்கவேண்டி இருந்தது. அப்போது அவர்களிடம் இந்த நிறுவனத்தின் முன்னைய உரிமையாளர் எங்கே என்று கேட்டபோது அவர்களின் பதில் மிகவும் கவலைக்கிடமானதாக இருந்தது. பழைய உரிமையாளருக்கு கொடிய நோய் ஏற்பட்டதால் அவர் இந்த வியாபாரத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொன்னார்கள். இப்படியான பாதிப்புகளை தவிர்ப்பதற்கு கொடிய நோய்களுக்கான காப்புறுதி அவசியமானது. சொந்தமான வியாபாரம் செய்பவர்கள், விற்பனை முகவர்கள், மற்றும் சுயதொழில் செய்பவர்கள், மிகவும் முக்கியமாகச் செய்திருக்க வேண்டிய காப்புறுதித் திட்டம் கொடிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டமாகும்.

எங்களில் பலரும் நாளாந்தம் வேலை செய்து அதன் வருமானத்தில் தங்கி இருப்பவர்களாக இருப்பதால், எங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் எங்கள் பொருளாதார நிதிநிலை எப்படி இருக்கும். எங்களுக்கு வழமையாக ஏற்படும் மாதாந்த செலவுகளை எப்படி செலுத்த முடியும். உதாரணமாக:

- மாதாந்த வீட்டுக்கடன் அல்லது வாடகைப்

சிரீதரன்
துரைராஜா

- ஆயுட் காப்புறுதி முகவர் -



பணம்.

- மாதாந்தம் வாகனத்துக்கான கட்டுப்பணம்.
- மாதாந்தம் காப்புறுதிக்கான கட்டணம். (ஆயுட் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி.)
- வீட்டுக்கான செலவுகள். (தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, Cable TV, Cell Phone, Internet.)
- குழந்தைகளின் கல்விக்கான செலவுகள் RESP கட்டுப்பணம்.
- கடன் அட்டைகளுக்கான கட்டுப்பணம் (Credit Cards).
- கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டா ஏற்படும் பிரத்தியோக மருத்துவ செலவுகள்.

இப்படிப்பட்ட தவிர்க்க முடியாத செலவுகள் நாங்கள் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டாலும் எங்களுக்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றது. இப்படியான செலவுகளை எங்களுக்காக செலவு செய்வதற்கு யாராவது இருந்தால் காப்புறுதி அவசியமில்லை என்று கூறலாம். எவ்வளவு காலம் எங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தவர்கள் எங்களுக்கு நிதி உதவி செய்வார்கள். ஆகக் குறைந்தது ஒருவரின் வருடாந்த வருமானத்தின் இரண்டு மடங்கு தொகையாவது கொடிய நோய்களுக்கான காப்புறுதியாக இருந்தால் ஓரளவுக்கு கொடிய நோயால் ஏற்படும் பாதிப்பை சாதாரணமாக தவிர்க்க முடியும்.

வியாபார நிறுவன உரிமையாளர்களைப் பொறுத்த வரையில் அதிகமான தொகைக்கு காப்புறுதி இருப்பது அவசியமாகும். கொடிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டத்தில் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால் ஒருவர் கொடிய நோய்களால் பாதிக்கப்படாவிட்டால் அவர் கட்டிய பணம் முழுவதையும் 15 வருடங்களுக்கு பின்பு அல்லது 65 வது வயதில் மீள் பெறமுடியும். காரணம் எல்லோருக்கும் நோய்கள் ஏற்படப் போவதில்லை. எனவே நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் கட்டிய பணம் முழுவதையும் மீள் பெறமுடியும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் நோய்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்தக் காப்புறுதித் திட்டத்தை பெறமுடியாது. எனவே வருத்தங்கள் ஏதும் வருமுன் இந்தத் திட்டத்தை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. கொடிய நோய்களில் முக்கியமாக மாரடைப்பு, பாரிசுவாதம், இருதய சிகிச்சை புற்று நோய் இப்படியானவை பலரையும் தாக்கியுள்ளது. இப்படியான முக்கியமான கொடிய நோய்களுக்கான காப்புறுதியை மருத்துவ பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் கூட பெற்றுக் கொள்ள முடியும். ஆயுட் காப்புறுதி பெற்றுக் கொண்டவர்கள், பெற்றுக் கொள்ளாதவர்கள் எல்லோருமே இக் காப்புறுதி பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

srietharan.t@thaiveedu.com

FRENCH TUITION பிரெஞ்சு வகுப்புகள்

திறமை வாய்ந்த ஆசிரியரால் French மொழி, தரம் 4இல் இருந்து தரம் 12 வரை கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

தெட்புகளுக்கு:

நளா: 905 808 2064

இறுக்கமான சூழலில் இலகு வான தீர்வு

- நிரந்தர ஆயுட் காப்புறுதி
- கொடிய நோய்களுக்கான காப்புறுதி
- ஈட்டுக்கடன் காப்புறுதி
- வைத்திய பரிசோதனை இல்லாத காப்புறுதி
- RRSP • RESP



சிரீதரன் துரைராஜா

காப்புறுதி முகவர்

Member of Million Dollar Round Table | MDRT The Premier Association of Financial Professionals

416.918.9771

759 Warden Ave. Toronto, ON M1L 4B5, Bus: 416-759-5453 x: 407 info@life100.ca



உங்களுக்காகவும், உங்கள் அன்புக்கு உரியவர்களுக்காகவும்...



கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டால் 2 மில்லியன் வரை காப்புறுதி நோய் ஏற்படாதுவிட்டால் கட்டிய பணம் முழுவதையும் மீளப்பெறுங்கள்.

வயோதிபர்களுக்கான காப்புறுதி

- மருத்துவப் பரிசோதனை வேண்டியதில்லை
- உடனடியாக காப்புறுதித் திட்டம் அமலாகும்
- வேறு நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், நீரிழிவு நோயால் இன்சலின் பாவிப்பவர்களும் பெற்றுக்கொள்ளலாம்

TOPGUN AWARD WINNER 2008, 2009, 2010, MDRT QUALIFIER 2007, 2008, 2009, 2010

சிந்தரன் துரைராஜா



MDRT Member of Million Dollar Round Table

Direct: **416.918.9771**

Life100.ca

759 Warden Ave. Toronto, ON M1L 4B5, Bus: 416-830-0386, 416-300-5496



- digi Media -

Are you getting Million Dollar advice?



வீடு, வியாபார நிறுவனங்கள், நிலம்
வாங்குவிற்க...முதலிட...முன்னேற...
என்றும் உங்கள் நண்பன்
தனா யோகநாதன்
Thana Yoganathan AMP
Sales Representative
416.418.5749
Full time  24/7
HomeLife Landmark Realty Inc., Brokerage

SEE PAGE 46

Pakeerathan Sahadevan

Real Estate Agent & Insurance Broker



416.908.6003



Karuna Gopalapillai
Broker

Platinum Award Winner



Direct: **416.830.8520**

Office: 416-321-2228




Ramanan Ramachandran
Real Estate Broker
Direct: **416-670-6467**
100% Proven Results visit www.agentram.com



Commercial Building \$749900
Incom Property
Fully Tenanted Longtime lease
10K from Rooftom Adv
3 Bedroom Apt w/Patio



Daisy Mart in MARKHAM
Ave 12K weekly Sales
Lotto
2 Year New
\$119900



Staines/Morningside
5+3 Bedroom
5 Washroom
Over 5300 Sq of living
Prm Lot



Daisy Mart in AJEX
12K weekly Sales
Lotto, Country Style
1 Year New
\$169,900

HomeLife Today Realty Ltd., Brokerage

Independently Owned and Operated

Office: **416-298-3200**



இம்மாதப் புகைப்படக் கலைஞர்
பாலசிங்கம் ஜெகஜீவன்

விலங்குவிஞ்ஞானத் துறையில் முதுமாணிப் பட்டப்படிப்பினை மேற்கொண்டுவரும் இவர் மட்டக்களப்பில் சர்வதேச தொண்டர் நிறுவனம் ஒன்றில் மிருக வைத்தியராகப் பணியாற்றி வருகின்றார்.

உங்களிடம், நீங்கள் எடுத்த அழகான புகைப்படங்கள் இருக்கின்றனவா? அவற்றை நாங்கள் பிரசுரிக்க விரும்புகிறோம்.

புகைப்படம் எடுத்தவரின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், புகைப்படம், எடுக்கப்பட்ட காட்சி அல்லது எடுக்கப்பட்டவருடைய விபரங்கள் என்பவற்றுடன் நீங்கள் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பிவைப்புகள். அவை இந்தப் பகுதியில் பிரசுரமாகும்.

Get more from your home by paying less each month

Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer



You're richer than you think.®

Tel: **416.579.7533**

Fax: 416.352.1464

Email: ragavan.ramanathan@scotiabank.com

Accident? Injured? NO Benefit Paid?

NO FEE until we settle your claims

Or Its FREE **416-857-1780**

Call Now! **No Obligation**

Monan Subramaniam
Licensed Paralegal

Protect Your Legal Rights

